



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,942 — FRIDAY, JUNE 15, 1956

(Published by Authority)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	781	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	788
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	806
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	806
		Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this Issue contains notice to Revoke or Suspend Private Carriers' Permits under Regulation 12, &c

## Preliminary Notices

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 3,099 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June 1956 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 22nd day of March, 1956

M W F ABRAHAM  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### SCHEDULE

The following lots situated in the village of Raawediya in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Kospota, part of Kandagahamula Ela (the village limit of Kospota), the village limit of Kospota road, V C road from Kospota to Walakumbura (the village

limit of Kospota), the village limit of Kospota, part of cart track from Kospota to Galewela, (the village limit of Kospota), the village limit of Kospota.

East The village limit of Galewela.

South The village limit of Beligamuwa, part of Beligamuwa Ela, (the village limits of Beligamuwa and Walakumbura), the village limit of Walakumbura.

West The boundary limit of Ihala Otota Korale, N W P and the village limit of Kospota.

#### Block Survey Village Plan No 337

Lot No	Name of Land	Extent
1	—Cart track (half area)	0 0 13
2	Gammeyavewatta (reservation along cart track)	0 1 12
2½	Gammeyayewatta (reservation along cart track)	0 0 9
3	Gammeyayewatta	0 2 31
4	Gammeyayewatta	0 2 30
5	Gammeyaya	2 0 21
6	Gammeyaya	0 2 12
7	Kudugalanukalana, Weeragahamulaheene mukalana and Gammeyaya	7 1 27
8	Gammeyaya	1 3 29
9	Gammeyaya (reservation along cart track)	0 1 6
10	Gammeyayewatta (reservation along cart track)	0 0 37
11	Gammeyayewatta	0 2 23
12	Gammeyayewatta	0 2 30
12½	Gammeyayewatta (reservation along cart track)	0 0 13
13	Gammeyayewatta	0 1 16
13½	Gammeyayewatta (reservation along cart track)	0 0 10
14	Gammeyayewatta	0 0 24
15	Gammeyaya	0 0 35
16	Gammeyavewatta	0 1 12
17	Gammeyayewatta	1 1 18
17½	Gammeyayewatta (reservation along cart track)	0 0 9

781—J N D 55441—896 (6/56)

E 1

Lot No	Name of Land	Extent			LAND SETTLEMENT ORDINANCE	
		A	B	P	Settlement Notice No. 3,100 (Matale)	
18	Gamimeyaya (reservation along cart track)	0	0	37	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lauds specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown Given at the Settlement Office Colombo, this 22nd day of March, 1956	M W F ABELAKOON Settlement Officer
19	—Cart track	0	1	26		
20	Gamimeyaya	2	0	13		
21	Gamimeyaya	5	2	24		
22	Gamimeyayewatta	0	3	21		
23	Gamimeyayewatta	0	2	12		
25	Gamimeyayewatta	0	2	27		
28	—Irrigation channel	0	0	22		
30	Katupilayaya (reservation along channel)	0	0	34		
31	Katupilayaya	2	1	8		
32	Katupilayaya (reservation for path)	0	0	22		
33	Katupilayaya (reservation along road)	0	0	8		
34	Katupilayaya	0	3	22		
35	Katupilayaya	0	1	9		
36	Katupilayaya	1	2	22		
37	Katupilayaya (reservation along road)	0	0	18		
38	Wahugelandeyaya (reservation along road)	0	1	16		
39	Wahugelandeyaya	11	3	14		
40	Dunkolayaya	2	0	17		
41	Dunkolayaya	1	3	33		
42	Dunkolayaya	4	0	13		
43	Dunkolayaya	9	0	25		
44	Dunkolayaya	1	2	2		
45	Dunkolayaya	0	1	39		
46	Dunkolayaya	4	0	16		
17	Dunkolayaya (reservation along Kendagahamula Ela)	4	3	30		
48	Kendagahamula Ela (stream) (half area)	0	0	33		
49	Karanampothamukalana (reservation along Kendagahamula Ela)	4	0	11		
50	Karanampothamukalana	3	2	29		
51	Karanampothamukalana	8	3	9		
52	Karanampothamukalana	85	0	22		
53	Karanampothamukalana (reservation along Kendagahamula Ela)	8	3	6		
54	Karanampothamukalana (reservation along Kendagahamula Ela)	0	0	17		
55	Kendagahamula Ela (stream)	0	3	38		
56	Dunkolayaya (reservation for road)	2	0	21		
57	Dunkolayaya	3	3	34		
58	Dunkolayaya (means of access)	0	2	0		
59	Dunkolayaya	3	3	32		
60	Dunkolayaya	2	1	18		
61	Dunkolayaya (reservation along Gambelgahamula Ela)	1	2	4		
62	Gambelgahamula Ela (stream)	0	1	0		
63	Wahugelandeyaya (reservation along Gambelgahamula Ela)	1	1	20		
64	—Irrigation channel	0	0	1		
65	—Irrigation channel	0	0	4		
66	Wahulandeyaya (reservation along Irrigation channel)	0	0	24		
67	Wahulandeyaya	0	2	4		
68	Wahulandeyaya (reservation along Beligamuwa Ela and channel)	0	1	10		
69	Wahulandeyaya (reservation along Beligamuwa Ela and channel)	0	3	8		
70	Wahulandeyaya	1	0	1		
71	Wahulandeyaya (reservation along road)	0	0	4		
72	Wahulandeyaya	0	2	4		
73	Katupilayaya	0	2	33		
74	Katupilayaya (reservation along channel)	0	0	12		
75	Wahugelandeyaya (reservation along channel)	0	0	1		
76	Katupilayaya (reservation along channel)	0	0	2		
77	Beligamuwa Ela (stream)	2	2	34		
78	Ganimeyaya Ela (stream)	0	1	3		
79	Ganimeyaya (reservation along Ganimeyaya Ela)	0	0	10		
80	Ganimeyayewatta	0	0	32		
81	Ganimeyayewatta	0	1	31		
82	Ganimeyayewatta	0	1	21		
83	Ganimeyayewatta	1	0	2		
84	Ganimeyayewatta	1	2	32		
85	Ganimeyaya	0	2	32		
86	Ganimeyayewatta	1	3	13		
87	Ganimeyaya	0	1	0		
93	Beligamuwa Ela (stream) (half area)	0	0	7		
101	Kospotagalayaya	0	2	9		
102	Kospotagalayaya (reservation along Bulugahamula Ela)	2	0	24		
103	Dunkolayaya	10	0	29		
104	Kospotagalayaya	1	2	9		
105	Dunkolayaya (reservation along Bulugahamula Ela)	9	2	33		
105 1/2	Karanampothamukalana (reservation along Bulugahamula Ela)	6	0	29		
106	Bulugahamula Ela (stream)	1	3	11		
107	—V C road	1	2	2		
Total		250	1	33		

(Matale, S. O. No. 12—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,100 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lauds specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown  
Given at the Settlement Office Colombo, this 22nd day of March, 1956

M W F ABELAKOON  
Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them in a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Hatamunc in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Galewela, Mala Dola, The village limit of Galewela,

East The village limit of Galewela,

South The village limit of Galewela part of Kalugala Ela (the village limit of Bambhawa),

West Part of Kalugala Ela (the village limit of Migaskoluwa), part of P W D Road from Iruunegala to Dambilla (the village limit of Galewela)

## Block Survey Village Plan No 311

Lot No	Name of Land	Extent	
		A	B P
1	Kalugala Ela (stream) (half area)	0	2 18 9
3	—P W D Road (half area)	0	1 6 7
4	Hatamuncwatta (reservation along road)	0	0 1 7
5	Hatamuncwatta	0	0 3 6
9	Hatamuncwatta (reservation along P W D road)	0	0 10 1
12	—Channel	0	0 13 1
Total		1	0 10 1

Matale, S. O. No. 13—1956

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,101 (Matale)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 22nd day of March, 1956

M W F ABELAKOON  
Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelope containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them in a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot,

SCHEDULE

The following lots situated in the village of Migaskotuwa in Kandapalla Kotala of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

- North The village limit of Galewela, part of P W D Road from Kurunegala to Dambulla (the village limit of Galewela)
- East Part of Kalugala Ela (the village limit of Hatamune),
- South The village limit of Bambawa, Channel, the village limit of Bambawa,
- West The village limit of Bambawa part of Kalu Ela (the village limit of Galewela)

Block Survey Village Plan No 345

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Kalu Ela (stream) (half area)	0	1	25 8
3	Migaskotuweewatta	0	2	3 3
4	Migaskotuweewatta	0	0	6 1
5	Migaskotuweewatta (reservation along channel)	0	0	4 2
6	Migaskotuweewatta	0	0	2 5
7	Migaskotuweewatta (reservation along channel)	0	0	9 7
8	—Channel	0	0	13
10	—Ambalama	0	0	3
11	Wattedurayalawatta (reservation along P W D road)	0	0	8 1
12	Wattedurayalawatta (reservation along P W D road)	0	0	3 5
13	Galewalawatta, Durayalawatta	0	0	14
14	Wattedurayalawatta (reservation along Kalugala Ela)	0	0	8 7
15	Wattedurayalawatta	0	0	2 3
16	Wattedurayalawatta (reservation along P. W D road)	0	0	1 1
17	—P W D Road (half area)	0	0	11 5
18	Wattedurayalawatta (reservation along Kalugala Ela)	0	0	25 8
19	Wattedurayalawatta (reservation along Kalugala Ela)	0	0	20 2
20	Wattedurayalawatta (reservation along Kalugala Ela)	0	0	9 1
21	Wattedurayalawatta	0	0	16 7
21½	Wattedurayalawatta	0	0	17 6
25	—P W D Road	1	0	28 5
28	—Channel	0	0	0 3
29	—Channel	0	0	8 3
30	Bambawatta	0	3	26 3
31	—Channel	0	0	1 5
31½	Boghamulehena	0	0	11 2
32	Bangalawewatta (reservation along channel)	0	0	6 4
33	Bangalawewatta	0	1	18 7
34	—Channel	0	0	10 1
35	Bangalawewatta (reservation along Kalugala Ela)	1	3	24 2
36	Kalugala Ela (stream) (half area)	0	1	37 4
Total		7	0	14 1

(Matale S O No 14—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,102 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo, this 22nd day of March, 1956

M W F. ABEYAKOON  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer and plans from the Surveyor-General

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lot situated in the village of Belyakanda in Kandapalla Kotala of the Matale North Division of the Matale District in the Central Province, and which lot falls within the boundaries —

- North The village limit of Thaladiggala, part of Batandu Ela (the village limit of Thaladiggala), the village limit of Thaladiggala,
- East The village limits of Mawalalapataha and Damunumulla,
- South The village limit of Siyambalawewa,
- West The village limits of Bambarakatupota Kandemola golla and Kumbukgolla

Block Survey Village Plan No 352

Lot No	Name of Land	Extent		
		A	R	P
4	Belyakandehena (contains part of Belyakanda Trig) (Matale S O No 15—1956)	131	3	23

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,103 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 22nd day of March, 1956

M. W F. ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Dandubendiruppa in Kandapalla Kotala of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

- North The village limit of Teldmanwewa, F V P 1,127 in the North-Central Province, Bembeta Ela (the village limit of Teldmanwewa, F V P 1,127 in the North-Central Province), the village limit of Teldmanwewa, F V P 1,127 in the North-Central Province, Part of Hin Ela (the village limit of Teldmanwewa, F V P 1,127 in the North-Central Province), the village limits of Panguuwagama, F V P 1,129 and Anaketa-wewa F V P 1,159 in the North-Central Province,

East Part of Dambula Oya (the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa),

South The village limit of Thumbare, Part of Diggala Ela (the village limit of Thumbare), the village limits of Thumbare and Pahaladiggala,

West The village limits of Pahaladiggala, Damana, Kadakawewa and Wetakoluweva

Block Survey Village Plan No 399

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Weltheena, Welikorakahaheennamukalana	23	1	17
2	Welikorakahaheennamukalana, Wetadachchiyamukalana	91	1	3½
3	—Cat Track	2	1	8
4	Wetadachchiyamukalana, Wewahalamukalana, Welangollemukalana, Mahamukalana, Mutuporugalamukalana, Weltheena	161	2	2
5	—Tank and Bund (abandoned)	3	2	14
6	—Footpath	0	0	12
8	—Rock	1	2	7
9	Mutuporugalamukalana	10	2	0
10	—Stream	0	3	35
11	—Rock	5	0	29
12	—Rock	2	3	37
13	Gomadiyagalagawayaya, Dabarayaya, Kudakaramooyaya, Mylagaayaya, Mylagahamulayaya, Kolapegagalayaya, Dehagahamulayaya	154	0	2
14	Dembeta Ela (stream)	0	0	1

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
15	Dembeta Ela (stream)	0	0	16	110	Gedaraagawehenekumbura	0	0	32
16	—Rock	4	0	32	111	Gedaraagawehenekumbura	0	1	31
18	Wewenna (tank (abandoned) and bund)	51	2	4	112	Gedaraagawehenekumbura	0	1	13
20	Hin Ela (stream)	6	3	19	113	Gedaraagawehenekumbura	0	2	36
21	Hin Ela (stream) (half area)	0	1	0	114	Gedaraagawehenekumbura	0	0	30
22	Kudakorakahaweyaya, Talakolayaya, Kotakahayaya, Kimbulpitriyawayaya, Wewtenneyaya	86	2	4	115	Gedaraagawehenekumbura	0	3	22
					116	Gedaraagawehenekumbura	0	0	14
					117	Gedaraagawehenekumbura	0	0	37
23	Dewelemukalana, Tammettangalagawamukalana, Kudakorakahawewelaroda, Kimbulpitriyawemukalana, Andarakatumukalana, Pitelle, Thahananmukalana, Kndathumbaihecenna	293	1	35	118	Gedaraagawehenekumbura	0	1	10
					119	Gedaraagawehenekumbura	0	1	19
					120	Gedaraagawehenekumbura	0	2	11
					121	Gedaraagawehenekumbura	0	1	5
					122	Gedaraagawehenekumbura	0	0	27
24	Dambulu Oya (stream) (half area)	7	2	34	123	—Owita	0	0	33
25	Kandaboddayaya, Habaweyaya	42	1	26	124	Gedaraagawehenekumbura	0	0	30
26	Wattakkahena, Kuruwekotuwa Pillewa, Pillewa, Elipathhabaigolleyaya, Gobelleyaya, Halmillagolleyaya, Diggulpotapaulathanikotuwa, Kolapagugalayaya, Heenhabaragolleyaya	90	1	36	125	Gedaraagawehenekumbura	0	0	33
					126	Gedaraagawehenekumbura	0	0	29
					127	Gedaraagawehenekumbura	0	0	16
					128	Gedaraagawehenekumbura	0	1	27
					129	Gedaraagawehenekumbura	0	0	33
					130	Gedaraagawehenekumbura	0	0	33
27	Gobelleyaya, Wattakkayaya	19	3	16	131	Gedaraagawehenekumbura	0	0	21
28	Gobelleyaya (reservation along Channel)	0	1	8	132	Gedaraagawehenekumbura	0	2	16
34	—Land containing Temporary building	0	0	1	133	Gedaraagawehenekumbura	1	0	22
35	Vankonehena	0	1	21	134	Gedaraagawehenekumbura	1	2	34
36	Vankonehena	0	2	16	135	Gedaraagawehenekumbura	1	0	12
37	Vankonehena	1	2	15	136	—Channel	0	0	18
38	Vankonehena	0	1	22	137	Gedaraagawehenekumbura	0	1	15
39	Vankonehena	0	1	20	138	Gedaraagawehenekumbura	0	1	15
41	Halmillagollehena	0	2	23	139	Gedaraagawehenekumbura	0	2	11
42	Halmillagollehena	0	2	13	140	Gedaraagawehenekumbura	0	0	28
43	Halmillagollehena	0	1	8	141	Gedaraagawehenekumbura	0	1	3
44	Halmillagollehena	0	2	13	142	Gedaraagawehenekumbura	0	1	1
45	Halmillagollehena	0	0	39	143	Gedaraagawehenekumbura	0	1	0
46	Halmillagollehena	0	1	20	144	Gedaraagawehenekumbura	0	1	11
47	Vankoneyaya (reservation along footpath)	0	2	1	145	Gedaraagawehenekumbura	0	0	28
48	—Footpath	0	1	5	146	Gedaraagawehenekumbura	0	1	13
49	—Rock	5	2	20	147	Gedaraagawehenekumbura	0	1	10
50	Elapathhena, Heennapitahena, Halmillagolleyaya	86	3	31	148	Gedaraagawehenekumbura	0	1	26
					149	Gedaraagawehenekumbura	0	1	10
51	Halmillagolleyaya	0	2	3	150	Gedaraagawehenekumbura	0	1	6
52	Halmillagolleyaya	0	1	4	151	Gedaraagawehenekumbura	1	0	9
53	Halmillagolleyaya	0	1	11	152	Gedaraagawehenekumbura	0	0	3
54	Halmillagolleyaya	0	2	18	153	Gedaraagawehenekumbura	6	0	35
55	Halmillagolleyaya	0	1	33	154	Kandapallehena, Kandapallayaya	6	0	35
56	Halmillagolleyaya	0	1	35	155	—V C Road	0	2	12
57	Halmillagolleyaya	0	0	35	156	—Stream	2	0	1
58	Halmillagolleyaya	0	1	8	157	Pansalekumbura	4	0	12
59	Vankoneyaya	0	2	6	158	Pahalakotuwa, Attikkagahamulahena, Elagunagollehena, Elagawawehena	21	3	31
60	Vankoneyaya	0	2	38	159	Mahawewa (tank and bund)	78	1	17
62	Vankoneyaya	0	0	15	160	—Stream	0	0	1
64	Vankoneyaya	0	0	26	161	Mahawehena, Karakolagalahena, Medalandahena, Nugagahamulahena, Kaduugahamulahena, Galwattehena and Mahavohena	73	2	39
66	Vankoneyaya	0	1	17	162	—Stream	0	0	21
69	Iskolawatte	0	3	15	163	Vankonayaya Nugagahamulaheneyaya	13	2	23
70	—Path	0	0	4	164	Vankonayaya	1	1	19
71	Vankoneyaya	0	1	8	165	—Footpath	0	0	9
72	Iskolapitriya	1	0	34	166	Siyabalawattewewa (tank and bund)	15	2	26
74	—V C Road	2	2	10	167	—Channel	0	0	2
75	Welangolleyaya, Wetadachchuyaya, Karawagahamulayaya	36	0	26	168	Manaiangyaya Elagawe Kumbura	1	2	33
					169	Diggala, Elagawehena, Kapukotuwa, Wasadamanhena, Ingugahamulayaya, Manaiangyaya, Welapahalawehena, Siyabalawatte Kaduugahamulayaya, Edandamulahena, Kandepallehena, Elagawawehena, Lolugahamulahena, Katupothoyaya, Dikyaya	151	2	34
76	—Stream	1	1	31	170	Diggala (stream) (half area)	3	0	3
77	—Bund	0	0	5					
78	Ulpatyaya (cemetery)	1	0	12					
79	Ulpatyaya, Wetadachchuyaya, Kongahamulayaya, Pimburugodayaya, Kahatagahamulayaya, Galagawawehena, Kahunena, Doraketihena	116	3	11					
80	—Stream	0	0	11					
81	—Stream	0	0	5					
82	—Tank (abandoned) and bund	5	1	9					
83	—V C Road	1	1	6					
84	—Bund	0	0	25					
85	Bolabodiyaya, Talayaya, Welagawayaya, Kahatagahamulayaya	41	2	32					
86	Medathanikotuwa, Weragalhena, Nugagahamulahena, Wewngawahenayaya, Siyabalagollehena	51	3	10					
87	Kudawewa	16	1	6					
88	—Masonry well	0	0	1					
89	—Channel	0	0	34					
91	—Channel	1	0	37					
92	—V C Road	1	0	5					
93	Gedaraagawehenekumbura	0	1	12					
94	—Channel	0	0	15					
95	—Waste Land (reservation along footpath)	0	1	34					
96	—Footpath	0	0	9					
97	Gedaraagawehenekumbura	0	1	7					
98	Gedaraagawehenekumbura	0	1	11					
99	Gedaraagawehenekumbura	0	1	6					
100	Gedaraagawehenekumbura	0	1	9					
101	Gedaraagawehenekumbura	0	1	29					
102	Gedaraagawehenekumbura	0	1	37					
103	Gedaraagawehenekumbura	0	1	20					
104	Gedaraagawehenekumbura	0	1	18					
105	Gedaraagawehenekumbura	0	2	30					
106	Gedaraagawehenekumbura	0	2	13					
107	Gedaraagawehenekumbura	0	1	25					
108	Gedaraagawehenekumbura	0	0	32					
109	Gedaraagawehena	0	1	21					
Total							1,827	0	32

(Matale S O No 16—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,104 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 22nd day of March, 1956

M W F. ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Survey-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Thumbare in Kandapalla Kotale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Dandubendiuppa  
East Part of Dambulu Oya (the boundary limit of Waga pandaha Pallosiya Patuwawa), Part of Welamitiya Oya (the village limit of Thalakuviyagama)

South Part of Welamitiya Oya (the village limit of Thalakuviyagama), Part of Medavaya Ela (the village limit of Mirwalapataha), the village limits of Mirwalapataha and Pahaladiggala

West Bund (the village limit of Pahaladiggala), the village limits of Pahaladiggala and Dandubendiuppa, Part of Diggala Ela, (the village limit of Dandubendiuppa) the village limit of Dandubendiuppa

Lot No	Block Survey Village Plan No 100	Extent A R P
2	Damunugahanulayaya Galgedigodayaya	72 1 5
3	Neerawa-watte-Wcheeragodella	5 2 5
4	Kuda Thumbarcheena Pitelle Thahanan Mukalana	7 3 29
5	Kuda Thumbarewela	6 2 37
6	Kuda Thumbarewela (tank (abandoned) and bund)	3 3 30
7	Pitelle Thahanan Mukalana	3 0 31
8	Damunugahanulayaya, Panguugahanulayaya, Munhena, Menehena	162 1 17
9	Galchenena, Rukbindumogalwela (rock)	13 1 29
10	Bandeggala, Palugahanulagala (rock)	10 0 37
11	Rukbindumchena, Galagedigodayaya Pelan-gagahapuvaya Aliyawetunayaya Daundayaya Bandeggalaraya	126 0 36
12	—Foot path	0 1 15
13	—Foot path	0 0 7
15	Nikawoetta (reservation along stream)	2 3 2
16	Katupathhena Ela (stream)	1 1 3
17	Elagawathanikotuwa, Katupathhena Dandayaya	28 0 21
18	Naidawaluhena, Daundayaya (reservation along Diggala Ela)	1 2 3
20	Naidawaluhena	6 0 13
21	Naidawaluhena (reservation along Katupathhena Ela)	1 1 6
22	Kohambagahanuluhena (reservation along Katupathhena Ela)	1 2 9
23	Kohambagahanuluhena	29 0 4
24	Kohambagahanuluhena (reservation along V C Road)	0 2 13
25	—V C Road	3 2 9
26	Welamitiya Oya Dambulu Oya (stream) (half area)	15 0 12
27	Medavaya Ela (stream) (half area)	0 0 14
28	Rukbindumchena, Dulgashena Munhena Hahnuluhena Aruthanapuhena Medayaya	83 1 10
29	Horanekariyalage Galweta (rock)	10 1 35
30	Kudumushena Ela (stream)	0 2 1
31	Thumbare Wewa (bank and bund)	35 3 17
32	Kohambagahanuluhena (reservation along tank and bund)	1 3 4
33	Kohambagahanuluhena (reservation along V C Road)	0 1 4
34	Kohambagahanuluhena	1 2 1
36	Wadiyagawahena (reservation along Hottov Ela)	0 0 19
37	Harrow Ela (channel)	0 0 11
38	Wadiyagawahena (reservation along tank and bund)	2 3 19
39	Wan Ela (channel)	0 0 3
40	Wadiyagawahena, Naidawaluhena (reservation along Wan Ela)	0 1 2
41	Wadiyagawahena, Naidawaluhena	15 3 1
42	Wadiyagawahena (reservation along V C Road)	0 1 15
43	Wadiyagawahena Naidawaluhena (reservation along Diggala Ela)	0 3 30
44	Kudumushena Palukotteyaya, Nipunawehena Dumbudawelgalewaya, Dikwaya Naidaganulageetoda Galagawathanikotuwa	201 1 8
45	Diggala Ela (stream) (half area)	3 0 28
46	Diggala Ela (stream)	0 3 27
47	Dulagahanulayaya, Sivambalagahanulayaya, Diwulghamulayaya	8 1 35
48	—Foot path	0 0 9
49	—Foot path	0 0 10
50	Galagawathanikotuwa, Dulagahanulayaya	3 2 29
51	Naidaganulageetoda	26 2 23
	Total	997 0 22

(Matale S O No 17—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,105 (Matale)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 22nd day of March 1956

M W F ABELAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Mirwalapataha in Kandapalla Kotale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Pahaladiggala and Thumbare Part of Medavaya Ela (the village limit of Thumbare)

East Part of Welamitiya Oya, Mala Oya and Ratmala Ela (the village limits of Thalakuviyagama and Pahalawewa)

South The village limit of Yatigalpotta, part of Hambuluwawa Ela, (the village limit of Yatigalpotta) the village limit of Yatigalpotta

West The village limits of Pahaladiggala and Pahaladiggala

Lot No	Block Survey Village Plan No 402	Extent A R P
1	—Stream	0 0 16
2	Dagawellemukalana, Kaluarachiya mukalana	5 2 2
3	Galhena, Palukattiyaya, Kongasayaya, Dikkatuyaya, Adikaramthanikotuwa	61 3 13
4	Kandaboddayaya	7 0 16
5	—Tank (abandoned) and bund	17 2 22
6	Mirwalapataha Wewa (tank and bund)	17 2 22
7	Bogahanulayaya, Thelambugahanulathnikotuwa, Kudumushena, Welbimoyaya, Galwetayaya, Galchenena, Veherabendiyyaya, Veherabendiyya, Palangukapuyaya	129 3 25
8	Kudumushena Ela (stream)	0 0 2
9	—Rock	18 0 30
10	—Tank (abandoned) and bund	13 3 26
11	Welbimeyaya Welbimekatupota, Welbimehena, Sivambalagahanulayaya	28 3 0
12	Medayaya Ela (stream)	0 0 8
13	Medayaya Ela (stream)	0 0 11
14	Welamitiya Oya, Mala Oya, Ratmala Ela (stream) (half area)	14 0 7
15	—Stream	0 0 23
16	Welbimeyaya, Dogantuduwehena	19 2 17
17	Welkandehena, Welbimeyaya	5 1 31
18	—Channel (abandoned)	0 0 22
19	Welkandehena, Mukalanhenekotupota	3 3 22
20	—Stream	0 1 31
21	Kaluarachchivamukalana, Mukalanhenekotupota, Oyalambodamukalana, Pattiya Mukalana	10 3 2
22	—Foot path	0 0 8
23	Veherabendiyyaya (reservation along stream)	1 2 35
24	Veherabendiyyaya	9 3 30
25	Veherabendiyyaya (contains ruins of Ancient Dagoba)	0 1 19
26	Veherabendiyyaya (reservation along foot path)	0 1 38
27	—Foot path	4 2 14
28	Veherabendiyyaya	0 1 34
29	Veherabendiyyaya (reservation along foot path) Wewayatathayaya, Gedaragawathanikotuwa	0 1 9
30	Wewayatathayaya, Gedaragawathanikotuwa (reservation along tank bund)	2 3 14
31	—Ela (channel)	0 1 38
32	Wewayatathekumbura	0 0 2
33	Gedaragawathanikotuwa	0 0 6

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
33	Hollow Ela (channel)	0	0	32	Hollow Ela (channel)	0	0	17	
34	Kongasyaya (reservation along tank bund)	0	2	17	Welegodahena	2	0	26	
35	Mukalanyaya, Veherabendiyaya, Morahena Galateyaya, Dikkatuweyaya, Kandaboduyaya	55	2	16	—P W D Road	2	2	24	
36	Kandaboduyaya, Kongasyaya	27	1	33	Welegodahena	0	2	14	
37	Kongasyaya (reservation along stream)	2	1	21	Welegodahena	0	2	32	
38	—Stream	0	0	21	Galwangedihenetanikotuwa	2	3	32	
39	—Stream	0	0	4	Panseheena	5	1	23	
40	Kandaboduyaya, Mukalanyaya, Belyakandaheena, Kaluarachchiyamukalana	348	2	34	—Footpath and reservation	2	3	27	
41	—Stream	0	2	3	Galwangedihenetanikotuwa	0	0	13	
42	—Stream	1	1	3	Galwangedihenetanikotuwa	1	0	20	
43	—Stream	1	2	0	Galwangedihenetanikotuwa (reservation along road)	0	0	14	
44	—Tank (abandoned) and bund	10	0	11	Galwangedihenetanikotuwa	0	2	34	
45	—Stream	0	2	21	Galwangedihenetanikotuwa	0	1	36	
46	Hambuluwawe Ela (stream) (ball area)	0	1	21	Kadurugahamulkotehena	0	1	28	
47	Hambuluwawe Ela (stream)	2	0	35	—Gravel Pit	0	0	6	
48	—Tank (abandoned) and bund	5	3	19	Kadurugahamulkotehena	1	1	19	
49	Morahena, Kaluarachchiyamukalana	50	1	6	Kadurugahamulkotehena	0	1	25	
50	Pitawal Ela (stream)	1	0	13	Kadurugahamulkotehena (reservation along road)	0	0	12	
51	Kaluarachchiyamukalana	6	3	27	—Road	0	0	1	
52	Kaluarachchiyamukalana	14	0	33	—Tank and bund	11	2	37	
	Total	888	3	29	Kadurugahamulkotehena	3	2	5	

(Matale S O No 18—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,106 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 22nd day of March, 1956

M W F ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words "settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Tholombagolla in Kandapalla korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Yatigalpotta, part of P W D Road, from Galewela to Dambulla (The village limits of Yatigalpotta), The village limits of Kudawewa

East The village limits of Silvatigama and Walaswewa,

South The village limits of Walaswewa and Galwangedihena,

West. The village limits of Puwakpitiya and Yatigalpotta

## Block Survey Village Plan No 407

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Ratathalakola Heena	0	1	17
2	Meegahalanda, Welegodahena, Migollayaya	13	3	31
3	Migollayaya	0	2	0
5	Welegodahena	0	1	30
7	Welegodahena	1	0	29
8	Welegodahena	1	1	7
9	Welegodahena	2	3	23
10	—P. W D Road (hall area)	0	3	23
11	Pahalakumburepillewa	0	3	12
13	Pahalakumburepillewa	0	1	3
14	Whenpitiya	1	0	3
16	Migolle Ela (stream)	0	1	4
17	Kalugahatenne, Moragahawela, Whenpitiya	12	3	16
18	—Stream	0	1	30
19	Whenedambagahamulkumbura	1	2	10
21	Hollow Ela (channel)	0	0	21
22	Wan Ela (stream)	0	0	1

Lot No	Name of Land	Extent		
		A	R	P
24	Hollow Ela (channel)	0	0	17
25	Welegodahena	2	0	26
26	—P W D Road	2	2	24
27	Welegodahena	0	2	14
28	Welegodahena	0	2	32
29	Galwangedihenetanikotuwa	2	3	32
30	Panseheena	5	1	23
31	—Footpath and reservation	2	3	27
32	Galwangedihenetanikotuwa	0	0	13
33	Galwangedihenetanikotuwa	1	0	20
34	Galwangedihenetanikotuwa	0	0	11
37	Galwangedihenetanikotuwa (reservation along road)	0	0	14
38	Galwangedihenetanikotuwa	0	2	34
39	Galwangedihenetanikotuwa	0	1	36
40	Kadurugahamulkotehena	0	1	28
41	—Gravel Pit	0	0	6
42	Kadurugahamulkotehena	1	1	19
44	Kadurugahamulkotehena	0	1	25
45	Kadurugahamulkotehena (reservation along road)	0	0	12
46	—Road	0	0	1
47	—Tank and bund	11	2	37
48	Kadurugahamulkotehena	3	2	5
49	Galwangedihenetanikotuwa	1	0	7
50	Galwangedihenetanikotuwa (reservation along road)	0	0	10
51	Galwangedihenetanikotuwa (reservation along road)	0	0	15
52	Galwangedihenetanikotuwa	1	0	6
53	Galwangedihenetanikotuwa	0	1	31
54	Galwangedihenetanikotuwa (reservation along road)	0	0	6
55	—V C road	0	2	33
56	—Road	0	0	14
59	Wewahalayaya	0	1	15
60	—Channel	0	0	2
61	Wewahalayaya	1	0	0
62	Wewahalayaya (reservation along road)	0	0	21
63	Galwangedihenetanikotuwa (reservation along road)	0	0	7
64	Galwangedihenetanikotuwa	0	1	37
65	Wewahalayaya	0	1	16
66	Kongollehena (reservation along road)	0	0	9
67	Wewahalatankotuwa	0	1	18
68	—Road and reservation	0	2	17
69	Wewahalayaya	3	3	7
70	Wewahalayaya	1	1	2
71	Wan Ela (stream)	0	0	17
72	Meegahalanda (reservation along Wan Ela)	0	0	21
73	Meegahalanda	0	1	9
74	Meegahalanda	0	1	34
75	Meegahalanda	0	0	37
76	Meegahalanda, Deegalahendihena, Kalugahatenne, Whenpitiya, Moragahawela	97	3	1
77	Velangodahena	19	2	24
	Total	209	1	23

(Matale S O No 19—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,107 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 22nd day of March, 1956

M W F ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE		Lot No	Name of Land	Extent A R P
The following lots situated in the village of Galwangedihena in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —				
North	The village limit of Tholambagolla,	15	Meegahalandayawatta	2 3 0
East	The village limit of Walaswewa,	16	Meegahalandayawatta (reservation along V. C. Road)	0 0 6
South	The village limits of Walaswewa and Puwakpitiya,	17	—V C Road	1 1 14
West	The village limit of Puwakpitiya	18	Galgodetankotuwa (reservation along V C Road)	0 0 5
		19	Galgodetankotuwa	0 2 12
		20	Galgodetankotuwa	0 0 33
		22	Mudiyanselaywalawwewatta (reservation along V C Road)	0 0 18
		23	Mudiyanselaywalawwewatta	0 0 32
		24	—Footpath and reservation	0 0 27
		25	Galgodetankotuwa	0 0 5
		26	Keppathenewatta	0 1 30
		27	Keppithena, Galgodetankotuwa, Kende-gollayaya	10 2 21
		28	Kendegollahinna	1 2 23
		29	Koppithena	0 2 19
		31	Harakkapuhena	1 1 23
		32	Harakkapuhenevatta	0 2 1
		34	—Footpath and reservation	0 0 27
		35	—V C Road	0 0 7
		36	—V C Road	0 3 8
		39	Harakkapuhenevatta	0 2 20
		40	Harakkapuhenevatta	0 1 32
		41	Harakkapuhena	1 1 22
		43	Harakkapuhena	0 2 20
		43	Harakkapuhenevatta	0 1 13
		44	Dikyaewatta	0 3 20
		46	Harakkapuyawatta, Dikyaewatta (reservation along V C Road)	0 0 3
		47	Dikyaewatta (reservation along V C Road)	0 0 26
		48	—V C Road	0 0 2
		49	Wan Ela (stream)	0 0 12
		50	—V C Road	0 1 29
		51	Dikyaewatta	1 1 7
		52	Niyarawetiya, Dikyaewatta, Dikya, Harakkapuhena	13 1 35
		53	Mudunpitaehinna	26 1 36
		54	Kendegollayaya	42 0 38
		56	—V C Road and Reservation	0 2 12
		65	Ketigana Ela (stream) (half area)	0 2 31
		66	Mala Oya (stream) (half area)	2 2 18
		67	Tolompitiya Ela (stream) (half area)	0 0 17
		71	—V C Road and Reservation	0 0 9
		74	Ketiganaweekamatha (reservation along V C Road)	0 0 2
		75	Epitawewekumburapillewa (V C road and reservation)	0 0 38
		78	Epitawela (reservation for road)	0 0 38
		79	Epitawewekumburapillewa (reservation for Road)	0 0 7
		80	Epitawewekumburapillewa	2 0 14
		82	Harrow Ela (channel)	0 0 26
		84	Epitawewekumburapillewa	0 3 30
		86	Harrow Ela (channel)	0 0 10
		87	Altasweddukkumbura	0 2 31
		88	Etmnikapuwatta	1 2 8
		89	Etmnikapuhenevatta	0 2 24
		90	Etmnikapuhena	5 3 37
		91	Ketiganahinna, Ketiganehenna	13 1 5
		92	Etmnikapuyaya	5 0 15
		93	Etmnikapuhena	1 2 20
		94	Etmnikapukotuwa	1 2 25
		95	Etmnikapuhenevatta	2 3 20
		96	Etmnikapuhena	9 0 25
		97	—V C Road	0 0 12
		98	—Footpath	0 0 14
		99	Etmnikapuhena	2 0 15
		100	Epitawewa, Walaswewa (tanks and bunds)	25 0 17
		102	Dikyaewatta (reservation along V C road)	0 0 10
		104	Siyambalagahamulahena (reservation along bund)	0 1 1
		105	Siyambalagahamulawatta (reservation along bund)	0 0 12
		106	Siyambalagahamulawatta (reservation along Harrow Ela)	0 0 9
		107	Siyambalagahamulawatta	0 1 0
		108	Siyambalagahamulawatta (reservation along V C road)	0 0 17
		109	Siyambalagahamulahena	0 0 17
		110	—Harrow Ela (channel)	0 0 12
		111	Kongahakumburapillewa (reservation along V. C road)	0 0 5
		112	Kongahamulakumburapillewa	0 0 6
		113	Kongahamulakumburapillewa (reservation along Harrow Ela)	0 0 2
		114	Walaswewagamewela (reservation along Harrow Ela)	0 0 5
		115	Walaswewagamewela	0 0 13
		116	Walaswewagamewelepillewa	0 0 26
		117	Walaswewagamewela (reservation along Harrow Ela)	0 0 11
		118	Walaswewagamewela	0 0 11
		119	Walaswewagamewela	0 1 13
		120	Walaswewagamewela (reservation along Harrow Ela and V. C. road)	0 0 7

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,108 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 15th day of June, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 22nd day of March 1956

M W F ABELAKOON,  
Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Walaswewa in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Tholambagolla and Silwatgama part of Ketigana Ela (the village limit of Silwatgama),

East Part of Mala Oya (the village limit of Pahalawewa) part of Mala oya (Wagapanaha Pallesiya Pattuwa), part of Tolompitiya Ela (the village limit of Pallewela), the village limit of Pallewela,

South The village limits of Pallewela, Kapuhena and Nabadagahawatta, part of V C Road from Puwakpitiya to Nabadagahawatta (the village limit of Nabadagahawatta),

West The village limits of Nabadagahawatta Puwakpitiya and Galwangedihena

## Block Survey Village Plan No 109

Lot No	Name of Land	Extent A R P
2	Kongollehena	0 0 3
3	Kongolleyawatta	0 3 15
4	Kongollehena	2 2 12
5	Kongollehena	1 2 25
6	Kongollehena (reservation along V C Road)	0 0 11
7	Dembaiawelmuketetanikotuwa (reservation along V C Road)	0 0 14
8	Dembaiawelmuketetanikotuwa	0 0 27
9	Dembaiawelmuketetanikotuwa (reservation along Wan Ela)	0 0 37
10	—Wan Ela (stream)	0 0 8
11	Meegahalandayaya	3 2 3
12	Meegahalandayaya	1 0 17
13	Meegahalandayaya	1 0 13
14	Meegahalandayaya	0 2 11

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
121	Walaswegamewela (reservation along Hollow Ela and V C road)	0	0	2	165	Korakahawayaya	1	0	15
122	Walaswegamewela	0	0	16	166	Korakahawayaya (reservation along Wan Ela)	0	0	25
123	Walaswegamewela	0	0	17	167	Korakahawekumbua (reservation along Wan Ela)	0	0	27
124	Walaswegamewela (reservation along V C road)	0	0	2	168	Korakahawekumbua	0	2	18
125	Meegahalande	1	0	25	169	Ambokkewewa (tank and bund)	4	2	12
126	Meegahalandayaya	0	1	31	170	Korakahawa, Alutkumbua	2	2	15
127	Wan Ela (stream)	0	0	19	171	Wan Ela (stream)	0	0	12
129	Hollow Ela (channel)	0	0	11	173	Korakahaweyaya	0	2	32
130	Bannekgamawatta (reservation along Hol- low Ela)	0	0	10	174	Korakahaweyaya	3	3	9
131	Bannekgamawatta	1	0	0	175	Korakahawekumbua	1	1	13
132	Kongolloyaya	6	1	10	176	Korakahawekumbua (reservation along Hollow Ela)	0	0	12
133	Kongolloyona	1	3	39	177	Hollow Ela (channel)	0	0	18
134	Kongolloyayawatta	2	3	38	178	Korakahaweyaya (reservation along bund)	0	2	0
135	Kongolloyayawatta	1	3	3	179	Bannekgamawewa (tank and bund)	11	0	25
136	Kongolloyayawatta	1	0	20	180	Bannekgamawewa (part of tank)	0	0	6
137	Karandagaskotuwa	2	1	3	181	Walaswegamewela	0	0	17
138	Karandagaskotuwa	0	0	9	182	—Masonry well	0	0	1
140	Hollow Ela (channel)	0	0	14	183	Hollow Ela (channel)	0	0	12
141	Wan Ela (stream)	0	0	5	184	Hollow Ela (channel)	0	0	12
142	Dalupotekamata	0	1	13	186	Korakahaweyaya	0	0	13
143	Wan Ela (stream)	0	0	1	188	Kongolloyaya	5	1	32
144	Korakaweyaya	0	0	39	189	Ketiganewatta	0	3	20
145	Dalupotewewa (tank and bund)	5	1	15	190	Ketiganewatta (reservation along Kone- golloyaya Ela)	0	0	29
149	Hollow Ela (channel)	0	0	-	191	Ketiganewatta	0	3	33
151	Lolugaswewa (tank and bund)	1	3	18	192	Ketiganewatta (reservation along Kone- golloyaya Ela)	0	1	21
152	Lolugaswewa (part of tank)	1	1	3	193	Ketiganewatta (reservation along Kone- golloyaya Ela)	0	0	22
152	—V C Road (half area)	0	0	12	194	Kongolloyaya Ela (stream)	0	1	0
153	Lolugaswewa (part of tank)	0	0	36	195	Korakahaweyaya, Angmukandamulayayo- nena, Ketiganawena, Patanabadayaya	51	0	5
154	Korakahawayaya	3	0	16	196	Patanabadayaya	0	1	36
154	Hollow Ela (channel)	0	0	4	197	Patanabadayayekotuwa	0	1	23
155	Wan Ela (stream)	0	0	35	198	Patanabadayayekumbua	0	1	32
156	Korakahawekumbua (reservation along Wan Ela)	0	0	14	199	—Footpath	0	2	14
157	Korakahawekumbua	1	3	21	201	—V C Road	0	0	2
158	Korakahawekumbua (reservation along tank bund)	0	0	27	202	Patanabadahema	1	0	2
159	Korakahaweyaya (reservation along tank bund)	0	0	3	203	Patanabadapitiyekanda Patanabadahema	11	1	10
160	Korakahaweyaya (tank and bund)	0	3	28	204	Patanabadahema, Korakahaweyaya	19	0	16
161	Korakahawekumbua (reservation along tank bund)	0	1	14	205	Pipote Ela (stream) (whole area)	0	0	23
162	Korakahawekumbua	2	1	5		Total	365	2	37
163	Korakahawekumbua (reservation along Wan Ela)	0	0	8					
164	Korakahaweyaya (reservation along Wan Ela)	0	0	27					

(Malala S O No 21—1956)

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

#### Order No. 10 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203 as amended by section 2 of Ordinance No 51 of 1947 and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule

Colombo, June 9 1956

C P DE SILVA  
Minister of Lands and Land Development

#### SCHEDULE

Column 1

Column 2

The land shown as—

J 615/LD 7300 (R. R. D 284 Pt 86) The Government Agent, Hambantota District	Lot No 1,179 in Supplement No 5 to Final Village Plan No 171
J. 564 J J 565/LA 2962 & LA 2962 (u) The Government Agent, Puttalam Administrative District	Lot Nos 642, 643, 644, 645 and 646 in Extract 21 to T S P P 13
J. 430/LA. 6195 The Government Agent, Kuumegala District	Lots 87 and 88 in Supplement 1 to Final Village Plan 1,152

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950 AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column I of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo June 6, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.



SCHEDULE			
Column I Reference No	Column II Order No. 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
MA/AC/1105/51-J/HLG/1020	198	The Municipal Commissioner, Colombo	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 in Preliminary Plan A 2,969
LB 2164/J/LG/2943	199	The Government Agent, Matara District	Lots 44 and 45 in Supplement No. 3 to Final Village Plan 183
LA 3451/J54 LG 14	200	The Government Agent, Puttalam Administrative District	Lots 1 and 2 in Preliminary Plan A 1,392
MA/AC/1189/53-J/LG/458/53	201	The Municipal Commissioner, Colombo	Lot 1 in Preliminary Plan A 3,728
MA/AC/225/53-J/LG/493/53	202	The Municipal Commissioner, Colombo	Lot 1 in Preliminary Plan A 3,729
MA/AC/3343/55/J55 LG 288	203	The Municipal Commissioner, Colombo	Lot 2 in Preliminary Plan A 3,729
MA/AC/3181/52-J/LG/450/53	204	The Municipal Commissioner, Colombo	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13 and 14 in Preliminary Plan A 3,806
LR. 3644/J/HLG/399	205	The Government Agent, Ratnapura District	Lots 1,033, 1,034 and 1,035 in Supplement No. 2 to Final Village Plan 203
MA/AC/1437/53-J/LG/491/53	206	The Municipal Commissioner, Colombo	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 and 43 in Preliminary Plan A 3,747
LD. 4704 A/J/LLD/118/53	207	The Government Agent, Kandy District	Lots 1 and 2 in Preliminary Plan A 1,893
LL/A 5683/J54 L155	208	The Government Agent, Ratnapura District	Lots 43, 44, 45, 46, 47 and 48 in Supplement No. 1 to Final Village Plan 339 A
LB. 2196/J/LLD/402/53	209	The Government Agent, Matara District	Lot 1 in Preliminary Plan A 1,474
LR. 1421/J54 L80	210	The Government Agent, Anuradhapura District	Lots 135 and 136 in Extract No. 1 to Village Plan 1,415
LD/LE 2-J/E/152	211	The Government Agent, Nuwara Elyia District	Lots 3 and 4 in Preliminary Plan A 1,689
LW 3334/J/E/1095	212	The Government Agent, Badulla District	Lots 435 and 436 in Extract No. 4 to Village Plan 544
LD/LE 45-J54 L356 (VE)	213	The Government Agent, Nuwara Elyia District	Lot 254 in Extract No 1 to Village Plan 238
LD/LE 14-J54 L121(VE)	214	The Government Agent, Nuwara Elyia District	Lots 1, 2 and 3 in Preliminary Plan A 2,271
LA. 627/J/IF/1098	215	The Government Agent, Jaffna District	Lots 8, 10 and 34 in Preliminary Plan A 1,745
LA 2968/J 54 D470	216	The Government Agent, Trincomalee District	Lot 3 in Preliminary Plan A 1,101

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 217 OF 1956

Reference No LW. 3933/J 55 LG 305

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, June 9, 1956

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I Government Agent, Assistant Government Agent or other authorized Officer	II Description of Land
The Government Agent, Badulla District, or other officer authorized by him	All that allotment of land called Pattiymadawatta, lot 403 in Final Village Plan 288, in extent 21 perches, situated within the Town Council limits of Welimada, Kotawera Wasama, Udumkanda Division, Badulla District

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Two portions totalling in extent about 0A. 3R. 29 85P out of the land called Pallyagoda Garakagawatta, bearing Assessment No 129/1 and land bearing Assessment No 131, Model Farm Road, situated at Wellawatta, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North by land bearing Assessment Nos 119/7, 119/8, 119/9 and 119/10, Model Farm Road;  
East by land bearing Assessment Nos 131/8, Model Farm Road and path to the paddy fields (Lot 12 in P. P. A. 343),  
South by lands bearing Assessment Nos 131, 131/1 to 131/7 and 131/11, Model Farm Road and Road from Model Farm Road to houses,  
West by lands bearing Assessment Nos 119/11, 119/12 and 129, Model Farm Road and lot 2 in P. P. A. 3,465.

Ref No. J/J 55 S 528, R/Q 108  
Colombo, May 10, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres out of the land called Marandahena Estate, situated in Waragoda, Kelaniya, Siyane Korale West (Adikara Pattuwa), Colombo District, and bounded as follows:—

North by part of the same land;  
East by part of the same land, road and land claimed by Mr S Kaduavel,  
South by paddy field claimed by Mr. R. Charlis Perera and Peduru Peris and land claimed by Mrs A. F Casie Chetty,  
West by land claimed by Miss M. C Samaraweera

Reference No. J/QB 226/J 56 S 124.  
Colombo, May 29, 1956.

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The allotments of land described hereunder:—

Municipal Engineer's		Name of Land	Approximate Extent			Situation (Colombo District)
Plan No.	Lot No.		A	R	P.	
20A	134A	Fields (salvinia)	1	0	0	Boralesgomuwa
20A	134B	Do	0	3	0	do
20A	134C	Do	0	3	0	do.
20A	134D	Do.	0	2	10	do.
22A	139A	Small holding	0	0	4	Pepilyana
22A	139B	Do	0	0	4	do
22A	139C	Do	0	0	12	do
22A	139D	Do	0	0	12	do

Reference No. Q. B. 207/AD/J 56 L G 126.  
Colombo, May 21, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of the Act.

Two portions, totalling in extent about 156' x 25' from the lands called Ambagahawatta and Madangahawatta, situated at Kurana-Katu nayake, Aluth Kuru Korale North (A), Colombo District, and bounded as follows:—

North by the land called Ambagahawatta claimed by Miss Annie Elizabeth Silva;  
East by the remaining portions of the same lands (Ambagahawatta and Madangahawatta);  
South by the land called Ambagahawatta claimed by Mr. R. R Wijesekera,  
West by Negombo lagoon.

Ref. No. QB 209/J 55 C 320.  
Colombo, April 20, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

No. LD 4936.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion of the land called Galagahapitiyawatta, in extent about 1½ acres, situated in Werellagama Village, Hauspattuwa Division, Kandy District, and bounded as follows:—

North by Narankumbura Stream and Padasalanga field (Crown land);  
East by Nugawela Central College Hostel premises (Crown);  
South by the land called Galagahapitiya alias Siyambalapitiyawatta claimed by S. G. Hawadiya and others;  
West by Narankumbura Stream.

Ref. No. J 55 E 503.  
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development

No. LA 3618

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 36 75 perches out of the land called Palagolleyaya, situated in Pahalawewa village, Kandapalla Korale, Matale North, Matale District, and bounded as follows:—

North by Bridge No 30/6 Kurunegala-Dambulla Road;  
East and South by remaining portions of the same land,  
West by Kurunegala-Dambulla P. W D road.

Ref. No. J/55 T 386.  
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1½ acres from the land called Orango Field Estate (lot 18 in Rakwana Town Survey Plan No. 57), situated in Rakwana, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows —

North by lot 24 in T S P 57 (School premises) and Delveen Estate,  
East by lot 23 in T S P 57,  
South by lot 20 in T S P 57 (Orange Field Estate),  
West by the balance area of the same land

Reference No. J 56 E 44  
Colombo, May 28, 1956.

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land called Palleliyaddegodahena *alias* Imbulehena Udadeniyahena and Welgampolahena, in extent 9A. 0R 36P (described as lot 40 J in F. V. P 12), situated at Wellandura Village, Nugawela Wasama Atakalan Korale, Ratnapura District.

Ref. No. J56 L 11 (VE).  
Colombo, May 28, 1956.

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) All that land called Ispiritawatta, in extent 1A. 0R 09P situated in Mahawelatenna village, Helauda Palata, Kadawata and Meda Korales, Ratnapura District, and depicted as lots 102 and 103 in F V P 311.

(2) A portion, in extent about 3 perches, from the land called Yahalawatta (lot 107 in F V P 311) situated in Mahawelatenna village, Helauda Palata, Kadawata and Meda Korales, Ratnapura District, and bounded as follows —

North by remaining portion of the same land,  
East by road;  
South by lot 114 in F. V. P 311,  
West by lot 108 in F V P 311

Ref. No. J56 H74  
Colombo, May 19, 1956

C. P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about ¼ acre out of the land called Madinnalagewatta, situated in Tholangamuwa Village, Tholangamuwa Wasama, Belgal Korale, Kegalla District; and bounded as follows —

North by Kg/Tholangamuwa Central School land,  
East by Kg/Tholangamuwa Central School land,  
South by remaining portion of the same land,  
West by paddy field called Delambure-Muttettuwa

Reference No J/56 E 47/L M 5597  
Colombo, May 28, 1956

C. P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about one acre out of the land called Ebatipiyawatta *alias* Dewalewatta, situated in Kahambilyawala Village, Akwatta Wasama, Belgal Korale, Kegalla District, and bounded as follows —

North by the remaining portion of the same land,  
East by part of the same land,  
South by part of the same land and school land (Kahambilyawala Sinhalese Mixed School),  
West by the land called Oddawela *alias* Wewekumbura

Reference No J/56 E 29/LM 5596  
Colombo, May 28, 1956.

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 3,897, Wellawatta South, Ward No. 30—Wellawatta South and Wellawatta North, Ward No. 29—Wellawatta North (within the Municipal limits of Colombo), Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Madangahawatta, assessment No. 94, High Street and parts of assessment Nos 88, High Street and 4, Hampden Lane	Garden contains 1 jak tree (dead) 20 years, part of a tiled masonry building, a masonry retaining wall, a post box, an electric standard, parts of a masonry drain, part of a zinc fence, part of a paved floor and an inspection hole	S T A Wilud of 238, Main Street, Colombo	0	0	7 3
2	Kongahawatta, assessment No. 96, High Street and part of assessment Nos 98, High Street, and 1, 3, 5, 7 and 9, Hampden Lane	Garden contains 1 suriya tree 20 years, 1 papaw tree 3 years, 1 plantain tree and parts of a tiled masonry building and a zinc shed	Mrs M M M Ghouse of 21, Station Road, Wellawatta	0	0	7 45
3	Madangahawatta, part of assessment No 17, Hampden Lane	Garden contains 2 mango trees 10 and 20 years, 1 uguressa tree 20 years and parts of masonry walls with 2 gate pillars and a wooden gate	Mrs D. D Dareeju of Moragasmulla, Divulapitiya	0	0	5 12
4	Madangahawatta, part of assessment No. 8, Hampden Lane	Garden contains an ornamental fence, 2 masonry walls with 2 masonry pillars and a wooden gate	H G Aboysingha, Mervin G. Abeyasingha, Malcolm G. Abeyasingha, all of 8, Hampden Lane, Wellawatta	0	0	1 75
5	Madangahawatta part of assessment No. 10, Hampden Lane	Garden contains 1 pulun tree 10 years, 1 papaw tree 1 year, a masonry wall with a wooden gate and part of a gravel road	M Namasivayam of 10, Hampden Lane, Wellawatta	0	0	2
6	Madangahawatta part of assessment No. 12, Hampden Lane	Part of garden (no cultivation) contains a wooden gate	F H. Andreesz of 12, Hampden Lane, Wellawatta	0	0	1 66
7	Madangahawatta, part of assessment No. 19, Hampden Lane	Garden contains 1 suriya tree 12 years	A. Vitilingam of 16, Wedikanda Road, Ratmalana	0	0	3 53
8	Rasavalli Lane (no assessment No.)	Road contains a sign post and a water valve	A. Vitilingam of 16, Wedikanda Road, Ratmalana; K C Vallipuram of 11, Rasavalli Lane, Wellawatta; V. E. Velayutha Pillai of 6, Rasavalli Lane, Wellawatta; and E Rasiah of 10, Rasavalli Lane, Wellawatta	0	0	0 9
9	Madangahawatta part of assessment No. 4, Rasavalli Lane	Garden contains 1 coconut tree 25 years, 1 plantain bush, 1 mango tree 4 years 2 palm bushes and an electric standard	Mrs V. E. Velauthapillai of 6, Rasavalli Lane, Wellawatta	0	0	1 82
10	Madangahawatta, part of assessment No 127, Manning Place	Garden contains 1 jak tree 3 years, 2 coconut trees 15 and 20 years, 3 mango trees 4-8 years, 1 breadfruit tree 6 years, 1 murunga tree 4 years and 1 veralu tree 15 years	H K Podinona of 127, Manning Place, Wellawatta	0	0	5 25
11	Madangahawatta, part of assessment No. 31, Hampden Lane	Garden contains 1 palm bush and a wooden gate	M S M Shabdeen of 12, Boswell Road, Wellawatta	0	0	0 72
12	Madangahawatta, part of assessment No. 14, Hampden Lane	Garden contains 1 coconut tree 10 years, 2 jak plants 3 and 5 years, 1 arecanut tree 4 years, 1 breadfruit tree 3 years, 1 amberella tree 3 years, 1 kitul tree 10 years, 1 jambu tree 6 years, 1 rabutan tree 5 years, 2 atta trees 5 years, 9 mango trees 4-20 years, parts of a masonry step and inspection hole and wooden gate	C A Hamid of 14, Hampden Lane, Wellawatta	0	0	8 75
13	Madangahawatta, part of assessment No 16, Hampden Lane	Garden contains 1 uguressa tree 10 years, 2 mango trees 10 and 20 years, 1 jak tree, 1 kitul tree 2 years, 1 dawata tree 5 years, 1 jambu tree 10 years and part of a tiled masonry building	Mrs T W Peiris of 16, Hampden Lane, Wellawatta	0	0	5 11
14	Madangahawatta, part of assessment No 18, Hampden Lane	Garden contains 3 coconut trees 30 years, 1 coconut tree 1 year, 1 jak tree 30 years, 1 bulu tree 20 years, 3 kitul trees 5-15 years, 2 mango trees 3 and 10 years, 1 kon tree 20 years, 1 pulun tree 20 years, 1 karanda tree 10 years and 2 plantain bushes and part of a gravel road	Mrs. E. P Perera of 18, Hampden Lane, Wellawatta	0	0	7 22
15	Madangahawatta, part of assessment No. 20, Hampden Lane	Garden contains 1 delun tree 8 years, and 2 arahya trees 2-6 years and wooden post and gate	L A Perera of 20, Hampden Lane, Wellawatta	0	0	2 72
16	Madangahawatta, part of assessment No. 22, Hampden Lane	Garden contains 1 arahya tree 5 years and wooden post and gate	Mrs P Ramaswamy Pillai of 5, Puvilingam Place, Borella, Colombo	0	0	2 45
17	Madangahawatta, part of assessment No 24, Hampden Lane	Garden contains 1 atta tree 10 years, 1 papaw tree 5 years, 1 tepalika tree 5 years, part of a masonry step and concrete hood of a tiled masonry building	Mrs A C Chelvarajah of 25, Alexander Road, Wellawatta	0	0	4 15

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
18	Madangahawatta, part of assessment No 47, Hampden Lane	Garden contains 2 papaw trees 1 year	Abdul Careem Sadul Fuadah, Abdul Careem Sitta Semambu, Abdul Careem Sitty Faiza, Abdul Careem Iynuli Mazamila C/o Arunachalam and Karunaratna, Proctors, 250, Hulftsdorp, Colombo	0	0	0'33
18½	Madangahawatta, part of assessment No 47/1, Hampden Lane	Part of road	G L V Alwis of 47/1, Hampden Lane, Wellawatta, disputed by Abdul Careem Sadul Fuadah, Abdul Careem Sitty Faiza, Abdul Careem Iynuli Mazamila C/o Arunachalam and Karunaratna, Proctors, 250 Hulftsdorp, Colombo	0	0	0 07
18½	Madangahawatta, part of assessment No 47/1, Hampden Lane	do.	G L V Alwis of 47/1, Hampden Lane, Wellawatta	0	0	0 11
19	Madangahawatta, part of assessment No 49, Hampden Lane	Part of garden (no cultivation)	David Samaraweera of 49, Hampden Lane, Wellawatta	0	0	0 62
20	Madangahawatta, part of assessment No 53, Hampden Lane	Part of garden (no cultivation) contains 2 wooden posts without a gate	Mrs W A V de S Senaratna of "Doiset", Fife Road, Thumbnigasyava Colombo	0	0	0 53
21	Madangahawatta, parts of assessment No 30, 30/1-8, Hampden Lane	Garden contains 8 palm trees 25 years, 6 plantain bushes and 3 papaw trees 3 years, 1 eramudu tree 25 years, a water valve and part of a gravel road	Mrs A C Chelvarajah of 25, Alexander Road, Wellawatta	0	0	10 92
22	Madangahawatta, assessment No. 34, Hampden Lane and part of assessment No 121, Fussel's Lane	Garden contains 1 coconut tree 35 years, 1 arecanut tree 20 years, 8 plantain bushes, 1 mango tree 10 years, 1 zinc wood boutique and a ventilation Shaft	C S. A Perera, C/o Prosper Abraham, Proctor, 239, Hulftsdorp Street, Colombo	0	0	3 51
23	Madangahawatta, part of assessment No 36, Hampden Lane	Garden contains 1 coconut tree 40 years, 1 mango tree 25 years, 6 plantain bushes and a wooden gate and posts	W F L Fernando of 36, Hampden Lane, Wellawatta	0	0	5 28
23½	Madangahawatta, part of assessment No 40, Hampden Lane	Garden contains 1 jak tree 25 years, 5 arecanut trees 10 years, part of a tiled masonry house and a wooden gate and posts	W H L Fernando of Borella	0	0	7 24
24	Madangahawatta, part of assessment Nos 67, 73, 75, Hampden Lane	Part of garden (no cultivation) contains parts of eaves of a tiled masonry building and 2 masonry steps	Mrs Kamalawathie Fernando of 65/5, Hampden Lane, Wellawatta	0	0	1 12
25	Madangahawatta, part of assessment Nos 44, 44/1, Hampden Lane	Garden contains 3 coconut trees 40 years, 3 mango trees 30 years, 1 uguressa tree 10 years, 1 tal tree 20 years, 2 jak trees 10 and 30 years, 1 laolu tree 10 years, 1 jambu tree 10 years, part of a tiled masonry building and a wooden gate and posts	L T Fernando of 44/1, Hampden Lane, Wellawatta	0	0	6 85
26	Madangahawatta, part of assessment No 46, Hampden Lane	Garden contains 2 coconut trees 40 years, 1 mango tree 20 years, masonry pillars with 2 wooden gates and a gravel road	Dr Miss S Panchalingam, C/o A Ratnam, 17, 43rd Lane, Wellawatta	0	0	0 4
27	Madangahawatta, parts of assessment Nos 79, 81, 83 and G 81, Hampden Lane	Garden contains 2 coconut trees 40 years, 1 kitul tree 30 years, 1 bombu tree 15 years, 1 gedabu tree, 15 years, 3 atta trees 5 years, 1 mee tree 30 years, 1 pera tree 20 years, 1 mango tree 40 years and 9 palm bushes and part of a gravel road	J. Chellappah of 83, Hampden Lane, Wellawatta	0	0	11 55
28	Madangahawatta	Part of road	do	0	0	0 7
29	Madangahawatta, part of assessment No 5, 55th Lane	Garden contains 1 mango tree 25 years, 1 kitul tree 25 years and a cable box	A A Weerasingha, "Singha Giri", Heenatigala, Galle	0	0	2 75
30	Madangahawatta, part of assessment No. 50, Hampden Lane	Garden contains 2 coconut trees 40 years, and an iron gate with posts	V P Gnanakoon of 50, Hampden Lane, Wellawatta	0	0	3 25
31	Madangahawatta, part of assessment No 87, Hampden Lane	Garden contains 4 coconut trees 40 years, 2 jak trees 15 and 30 years, 1 mango tree 30 years, 3 arecanut trees 10 years and a wooden gate with posts	W J Fernando of 370, Colombo Road, Negombo	0	0	6 32
32	Madangahawatta, part of assessment No 91, Hampden Lane	Part of garden (no cultivation) contains masonry walls with 2 wooden gates and part of a gravel road	Mrs C. S. Fernando of 91/4, Hampden Lane, Wellawatta	0	0	3 56
33	Madangahawatta, part of assessment No 52, Hampden Lane	Garden contains 1 suriya tree 15 years, 1 gedabu tree 10 years	G P G. Fernando of 52, Hampden Lane, Wellawatta	0	0	3 32
34	Madangahawatta, part of assessment No 58, Hampden Lane	Garden contains 3 murunga trees 10 years, 2 plantain bushes, 1 papaw tree 2 years, 1 arahya tree 6 years	Mrs Annesly Fernando, C/o H J Fernando, 41, Lawrence Road, Wellawatta	0	0	4
34½	Madangahawatta, part of assessment No 58, Hampden Lane	Part of garden (no cultivation)	Crown	0	0	0 37
35	Madangahawatta, part of assessment No 93, Hampden Lane	Part of garden (no cultivation) contains an electric standard	E A Fernando, 93, Hampden Lane, Wellawatta	0	0	3 27
36	Madangahawatta, part of assessment No. 97, Hampden Lane	Garden contains 1 coconut tree 40 years and 1 plantain bush	E Chandrasiri Fernando and E. Chandrawathie Fernando, both of 39, Manning Path, Wellawatta	0	0	2 38
37	Madangahawatta, part of assessment No 60, Hampden Lane	Garden contains 2 coconut trees 50 years, 2 coconut trees 2 and 7 years, 1 murunga tree 10 years, 1 papaw tree 2 years, 5 plantain bushes and 1 mango tree 4 years	E W. O Fernando of 60, Hampden Lane, Wellawatta	0	0	4 58

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
38	Not used					
39	Madangahawatta, part of assessment No. 68, Hampden Lane	Garden contains 1 papaw tree 5 years and part of a tiled masonry house	A C Aboobucher of 68, Hampden Lane, Wellawatta	0	0	3 82
40	Madangahawatta, part of assessment No 99, Hampden Lane	Part of road (gravel)	C Palliveguru of 99, Hampden Lane, Wellawatta	0	0	0 26
41	Madangahawatta, parts of assessment Nos. 101, 103, 105, Hampden Lane	Garden contains 1 murunga tree 10 years, 1 suriya tree 2 years, 1 coconut tree 40 years, part of a tiled masonry building, part of a wire fence and wooden gates with posts	Mrs E V Fernando of Daya Road, Wellawatta	0	0	3 34
42	Madangahawatta, part of assessment No 107, Hampden Lane	Garden contains 1 coconut tree 50 years	S K Emily Fernando of 107, Hampden Lane, Wellawatta	0	0	0 75
43	Madangahawatta, part of assessment No 109, Hampden Lane	Part of garden (no cultivation) contains part of a wire fence and live fence and a sign post and part of a gravel road	J F Udhnawala of 109, Hampden Lane, Wellawatta	0	0	2 36
44	Madangahawatta, assessment No 72, Hampden Lane	Garden contains 1 coconut tree 40 years, 2 masonry pillars with wooden gates	C I Edwards and C V I Edwards, both of 72, Hampden Lane, Wellawatta	0	0	4 06
45	Madangahawatta, part of assessment No 80, Hampden Lane	Garden contains 2 coconut trees 40 years, 1 tepalika tree 5 years, 1 palu tree 10 years, 3 plantain bushes, part of a wire fence and a wooden gate with posts	P Sivasubramaniam of Mandur, Batticaloa	0	0	2 8
46	Madangahawatta, part of assessment No 111, Hampden Lane	Part of garden (no cultivation)	W A Fernando of 18, Fernando Road, Wellawatta	0	0	2 96
47	Madangahawatta, part of assessment No 115, Hampden Lane	do	E Caroline Fernando of Daya Road, Wellawatta	0	0	3 93
48	Madangahawatta, parts of assessment Nos 82 and 84, Hampden Lane	Garden contains 2 coconut trees 40 years, 1 breadfruit tree 40 years, 2 palm bushes, 2 wooden gates and part of a wire fence	R R Vander Hooven of 84, Hampden Lane, Wellawatta	0	0	1 16
49	Madangahawatta, part of assessment No 90, Hampden Lane	Garden contains 1 arecanut tree 20 years	C L R Jayamanne of "Siriwimala", Wellawatta	0	0	0 92
50	Madangahawatta, part of assessment No 52, Arcthusa Lane	Garden contains 2 coffee trees 2 years, 1 papaw tree 5 years, 2 murunga trees 5 years, 1 plantain bush and 1 peira tree 2 years	H M Perera of 52, Arcthusa Lane, Wellawatta	0	0	1 74
51	Madangahawatta, part of assessment No 119, Hampden Lane	Garden contains 1 jak tree 15 years and part of a tiled masonry boutique	Lalini Mallika Fernando of 123, Hampden Lane, Wellawatta	0	0	4 26
51½	Madangahawatta, part of assessment No 123, Hampden Lane	Part of garden (no cultivation) contains part of a gravel road	Henrietta Daisy Fernando, Raney Fernando, Terrance Fernando, Sirmatie Mangalika Fernando, Lalini Mallika Fernando, Gammuni Senarat Fernando, all of 123, Hampden Lane, Wellawatta	0	0	1 9
51¼	Madangahawatta part of assessment No 123, Hampden Lane	Part of garden (no cultivation)	Henrietta Daisy Fernando of 123, Hampden Lane, Wellawatta	0	0	1 53
				Total	1	0 30 34

Lots 1-5 on August 1, 1956 at 2 30 p m  
 Lots 6-10 on August 2, 1956 at 2 30 p m  
 Lots 11-15 on August 3, 1956 at 2 30 p m  
 Lots 16-20 on August 6, 1956 at 2 30 p m  
 Lots 21-25 on August 7, 1956 at 2 30 p m  
 Lots 26-30 on August 9, 1956 at 2 30 p m

Lots 31-35 on August 10, 1956 at 2 30 p m  
 Lots 36, 37, 39 and 40 on August 13, 1956 at 2 30 p m  
 Lots 41-45 on August 14, 1956 at 2 30 p m  
 Lots 46-51 on August 15, 1956 at 2 30 p m.  
 Lots 18½, 18¼, 34½, 23½, 51½ and 51¼ on August 16, 1956 at 2 30 p m

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Municipal Office, Colombo, on the aforesaid dates and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 24, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

Municipal Commissioner's Office,  
 Town Hall,  
 Colombo, June 1, 1956

W GOPALLAWA,  
 Municipal Commissioner, Colombo, and Acquiring Officer.

Reference No J 55 LG 156-S; R/A-17

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

**SCHEDULE**

Preliminary plan No. A 3,600—W. P.

Ward No 7—St. Pauls',  
 Ward No 11—St. Sebastian and Grandpass,  
 Ward No 8—Grandpass and St Sebastian,  
 Ward No 11—St. Sebastian,

Within the Municipal limits of Colombo

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Premises bearing Assessment Nos 212, 214, 220, 218 1/1 to 218 1/5, 218/36 to 218/72 and part of Assessment No G. 218, Wolfendhal Street	Waste land contains paved road, masonry drains, walls and four buttresses	Messrs E C. Adamaly & Co, 136, 4th Cross Street, Colombo, Agents —Messrs Lee Hedges & Co, Ltd, Galle Road, Colpetty	0	1	34 95

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
4	Premises bearing Assessment No 49, New Moor Street	Waste land	Heirs of the Late Gulamally Kadeebhoy, Executor — S H Mosajee, Alston Place, Colombo	0	0	11 75
5	Premises bearing Assessment No 68, New Moor Street	do.	Mrs S L M Rahamat Umma, 359/45, Maligawatta Road, Colombo; S L M Mohideen, 175, Ingram Road, Colombo, Abdul Raheem Mohamad Mohideen, 175, Ingram Road, Colombo	0	0	8 98
6	Premises bearing Assessment No 70, New Moor Street	do.	The Bank of Ceylon Ltd., 256, Sea Street, Colombo	0	0	9 92
7	Premises bearing Assessment No 141A (part) and 163, Dawn Street	Waste land contains the eaves of the adjoining buildings	The Chairman, Methodist Mission, 'Clough House', Kollupitiya	0	0	23 49
8	Premises bearing Assessment No 74, New Moor Street	do.	Board of Trustees, Maradana Mosque, Maradana. Managing Trustee — A J M. Walid, Maradana, Mosque, Maradana	0	0	9 53
9	Premises bearing Assessment Nos 55, 55/1 to 55/12, 55/12A and 57, New Moor Street	Waste land	Haji Mohamed Esmail, 107, 2nd Cross Street, Colombo	0	0	19 05
10	Premises bearing Assessment Nos 51, 53/3 to 53/12, 53/12A, 53/14 to 53/17, 53/20, 53/21, 53/28 to 53/31, 53/38 to 53/40 and parts of 53/32 and C 53, New Moor Street and premises bearing Assessment Nos 129, 131, 133, 135, and 137, Siripina Lane	Waste land contains part of a masonry drain and a stand pipe	Hassanally Esufali, Fazalabas Goolanhussein and Kurbanhussein Adamaly, c/o E. G. Adamaly & Co, 136, 4th Cross Street, Colombo	0	1	0 7
12	Premises bearing Assessment No 127, Siripina Lane	Temporary building with zinc roof and zinc walls	do.	0	0	0 38
13	Premises bearing Assessment No 125, Siripina Lane	Temporary building asbestos roof with plank walls	do.	0	0	0 5
14	Premises bearing Assessment Nos 119/1 to 119/3, 119/11, 119/12, 119/14, 115, 117, 121, 123 and part of G 119, Siripina Lane	Waste land contains part of masonry drain	Mrs Samsu Lebbe Maikkar Thowfeek nee Sithi Wahabathul Rukiya, 41, 3rd Cross Street, Colombo	0	0	7 34
15	Premises bearing Assessment Nos 113, 111/14, 111/15, and parts of G 111, 111 and 111/12, Siripina Lane	do.	Thana Mohamado Abdul Hassen, 22, Bawa Place, Borella	0	0	7 7
16	Parts of premises bearing Assessment No 111/12, Siripina Lane	Waste land	do.	0	0	0 12
18	Premises bearing Assessment Nos 107, 109/1 to 109/4 and part of G 109, Siripina Lane	Wasteland contains part of a bath room with masonry walls without a roof, part of a masonry drain and eaves of the adjoining building	Mis Mohamed Sheriffdeen, 19, Mary's Road, Bambalapitaya, Mrs. Sithy Fathima, 78, Manning Place, Wellawatta (wife of S I. M. M. Ajuward); and heirs of Mis N H. M Abdul Cader, heirs are — Dr Marzook Abdul Cader, Mis Aysha Mahroof, Mohideen A Cader, Hanra A Cader, Jabir A Cader, all c/o New Olympia Theatre, Dailey Road, Colombo	0	0	7 89
19	Premises bearing Assessment Nos 101/1 to 101/3, 101/21 to 101/23 and 105 and parts of G 101 and 101/4, Siripina Lane	Waste land contains part of a masonry drain and eaves of adjoining building	Heirs of Arisi Maikkar Hadjar Mohamed Sheriff, heirs are: — Mis Fahl Caffoor, Pendens Avenue, Colombo, M S M Mohideen, Rosmead Place, Colombo, and M. Amrisheriff, 9th Lane, Colpetty	0	0	9 24
20	Premises bearing part of Assessment Nos 101/4 and G 101, Siripina Lane	Waste land	do.	0	0	0 31
21	Premises bearing parts of Assessment Nos 97/4, G 97 and 97/22, Siripina Lane	Waste land contains a part of a masonry drain	Musa Ali Nagoor Pitche alias Muna Ana Nagoor Pitche, 42, Silversmith Street, Colombo 12	0	0	1 89
22	Premises bearing Assessment Nos 97/2, 97/3, 97/23 to 97/25, 99, 97 and parts of G 97, 97/4 and 97/22, Siripina Lane	do.	do.	0	0	9 64
23	Premises bearing Assessment Nos 93/1, 93/2, 93/28 to 93/30, 95, 93 and parts of 93/3, 93/27 and G 93, Siripina Lane	do.	Tana Mohamada Abdul Hassan, 22, Bawa Place, Borella	0	0	7 52
24	Premises bearing parts of Assessment Nos 93/3, 93/27 and G 93, Siripina Lane	Waste land	do.	0	0	1 17
25	Premises bearing Assessment Nos 85, 85/2 to 85/4, 85/33 to 85/35, 89 and part of G 85, Siripina Lane	Waste land contains part of masonry drain and eaves of adjoining building	do.	0	0	8 18
27	Premises bearing Assessment Nos. 82, 84, 86 and 88, Siripina Lane	Waste land contains part of masonry drain	M H. M Buhary, M. H. M. Uvas, M. H. Sithy Zanoofa, M H. M. Faiz, M H M Ibrahim, all of 43, Hulftsdorp Street, Colombo 12, and minors M H Sithy Sabirabbi, M H M. H Farook and M H Sithy Kaimathunnissa, all of above address, M H. M. Faiz is executor and guardian for the minors	0	0	3 14
28	Parts of premises bearing Assessment Nos. 78 and 80, Siripina Lane	Temporary building with zinc roof and plank walls	Mrs Elsie Perera, c/o B James St. V. Perera, Proctor, S. C., 62, Silversmith Street, Colombo	0	0	0 35
29	Premises bearing Assessment No 76 and parts of Assessment Nos. 78 and 80, Siripina Lane	Waste land contains a masonry step and part of masonry drain	do.	0	0	1 87
30	Premises bearing Assessment No. 74, Siripina Lane	Waste land contains part of masonry drain	Ana Muthupalaniappa Chettai and Ana Ramasamy, c/o Messrs A M R M Firm, 208, Sea Street, Colombo	0	0	1 98

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
31	Premises bearing Assessment No. 59, First Mosque Lane	Waste land contains part of masonry drain	M H M Buhaly, M H M Uvais, M H Sithy Zanoofa, M H M. Faiz, M H M. Ibrahim, all of 43, Hulftsdorp Street, Colombo 12, and minors M H Sithy Zabirabibi, M H M Rafeek, M H M H. Farook and M H Sithy Karimathunnissa, all of above address. M H. M Faiz is curator and guardian of minors	0	0	8 06
32	Part of Premises bearing Assessment No 79, 1st Mosque Lane	Permanent building with masonry walls and roof	M Kunjappan, 79, 1st Mosque Lane, Pettah, Colombo	0	0	0 49
33	Do.	Waste land contains 1 mango tree 1 coconut tree, 1 uguessa tree, 1 cotlan tree and 1 attikka tree 25 years and a masonry step and eaves of the adjoining building	do.	0	0	16 29
34	Do.	Garden (no cultivation), contains part of masonry wall	do.	0	0	0 13
37	Part of premises bearing Assessment No. 280/6, Wolfendhal Street	Waste land	Mohamed Munsoo Abdul Cader, 114, 3rd Cross Street, Pettah, Colombo	0	0	0 36
38	Premises bearing Assessment Nos 288, 286, 280/4, 280/5 and parts of G. 280 and 280/8, Wolfendhal Street	do.	do.	0	0	13 26
40	Part of premises bearing Assessment No. 354, Wolfendhal Street	do.	His Grace the Bishop of Colombo, Stewart Place, Colpetty, Representative—F J & G de Saram, Proctors, Hulftsdorp, Colombo	0	0	0 12
42	Premises bearing Assessment No 352 and parts of 354 and 356, Wolfendhal Street	do.	His Grace the Bishop of Colombo, Stewart Place, Colpetty	0	0	4 39
44	Part of premises bearing Assessment No. 350, Wolfendhal Street	do	Mrs Meenambal Chupramanam, near 3rd Mile Post, Kokuvil	0	0	5 5
45	Part of premises bearing Assessment No 344, Wolfendhal Street	Waste land contains a part of masonry wall	St Joseph Church, Grandpass, c/o His Grace the Archbishop of Colombo, Archbishop's House, Borella	0	0	1 88
46	Parts of premises bearing Assessment Nos 16 and 18, Siripina Lane and part of premises bearing Assessment No 338/3, Wolfendhal Street	Waste land contains eaves of the adjoining building	Hadji Mohamed Lebbe Abdul Hamid, 68, Green Street, Kotahena	0	0	3 72
47	Do	Waste Land	do.	0	0	0 65
48	Part of premises bearing Assessment No 344, Wolfendhal Street	Waste land contains part of a masonry house wall	St Joseph Church, Grandpass, c/o His Grace the Archbishop of Colombo, Archbishop's House, Borella	0	0	2 22
49	Part of premises bearing Assessment No. 59, Kuruwe Street	Waste land and garden contains 4 mango trees 6-25 years, 1 cheeri tree 10 years, 1 anoda tree 10 years, a masonry step, part of masonry wall and part of a masonry drain	M L M Ghouse, Kuruwe Street, Colombo	0	0	29 42
	Part of premises bearing Assessment No. 25/2, Siripina Lane	Waste land contains part of eaves	C Pauls Fernando and C Aloysius Fernando, both of 124, Yoik Street, Fort, Colombo	0	0	0 3
52	Do	Waste land contains part of masonry drain and part of eaves of the adjoining building	do.	0	0	4 28
53	Premises bearing Assessment No 19, Siripina Lane	Waste land	M. C. M Nawas, M C Subaida, A. L. M Issadeen, Head Master, Government Tamil School, all of Kannattota, Mrs N M Cassun and Mrs O A Cader, both of 241, New Moor Street, Colombo	0	0	5 1
54	Premises bearing Assessment No 25 Siripina Lane	do	M F Nomis Hewa, 83, Mayfield Road, Kotahena	0	0	3 84
55	Part of premises bearing Assessment No G 25, Siripina Lane	Passage contains part of a masonry drain	Claimants not known	0	0	1 06
56	Premises bearing Assessment No 27 and part of Assessment No 25/23, Siripina Lane	Waste land contains part of a masonry drain	Mohamed Thamby Mohamed Haniffa alias Mohamado Thamby Marikar Mohamed Haniffa, 17, Zelaski Place, Maradana	0	0	4 5
57	Part of premises bearing Assessment No 25/23, Siripina Lane	Waste land	do	0	0	0 91
58	Part of premises bearing Assessment No 25/22, Siripina Lane (Originally part of Assessment No 25/23)	Thled masonry building	do	0	0	0 45
59	Premises bearing Assessment No 29 and part of 25/22, Siripina Lane	Waste land contains part of masonry drain and a part of the masonry drain running South	Mrs P L Ramanaden, 592, Alut-mawatta Road, Mutwal, Colombo	0	0	4 75
60	Premises bearing Assessment Nos 33 and 35, Siripina Lane	do	Ganasmathu Rahuma, wife of Mohamed Lebbe Abdul Hamid, 44, Dam Street, Colombo	0	0	5 4
61	Premises bearing Assessment Nos 31 and 41, Siripina Lane	Waste land	Mrs Fatambai Mohamedbhoj, wife of H A Hassanally, Mrs. Amtulabi Hassanally, wife of G Tayabali, Miss Shirin Hassanally, Miss Khairun Hassanally, Mrs Bilkis Hassanally, Miss Khatujaba Hassanally, all of 302, Bambalapitiya Road, Bambalapitiya, and Mrs Asambai Hassanally, wife of G Karimjee, 3rd Lane, Wellawatta	0	0	2 74



Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
61½	Part of premises bearing Assessment No G 43 Siripina Lane	(Passage) waste land contains part of a masonry drain	Claimants not known	0	0	0 95
62	Premises bearing Assessment Nos 43/2 and 43/3, Siripina Lane	Waste land contains part of masonry drain	N Mohamed Sally, 42, First Mosque Lane, Colombo and Mrs Pathumma c/o N Mohamed Sally of above address	0	0	2·82
63	Part of premises bearing Assessment No 43/4 Siripina Lane	Waste land	Seved Omer Huifatul alias Wijhatumma Khira, wife of Assen Abdul Cader Sikandan, 80, Wilson Street, Hulftsdorp, Colombo	0	0	0·48
64	Do	do	do	0	0	1 16
64½	Part of premises bearing Assessment No G 43, Siripina Lane	(Passage) Waste land	Claimants not known	0	0	0 29
65	Parts of premises bearing Assessment Nos 45 and 47, Siripina Lane	Waste land contains part of masonry drain	M C M Jacol, 413 Dematagoda Road Colombo	0	0	6·27
65½	Do	Waste land contains part of masonry house wall	do	0	0	1 23
66	Part of premises bearing Assessment No 49, Siripina Lane	Waste land contains part of masonry drain	Mohideen Pitchai Nagoor Pitchai, 25/18, Siripina Lane, Colombo	0	0	3·78
66½	Do	Waste land contains part of masonry house wall	do	0	0	0·6
67	Part of premises bearing Assessment No 51 Siripina Lane	Waste land contains part of masonry drain	Musa Ali Nagoor Pitchai, 42 Silver-smith Street, Colombo 12	0	0	3·23
68	Do	Waste land contains part of a masonry wall of a demolished house	do	0	0	0 51
69	Part of premises bearing Assessment No 53, Siripina Lane	do	Mohideen Pitchai Nagoor Pitchai, 25/18, Siripina Lane, Colombo	0	0	0 39
70	Do	Waste land contains part of masonry drain	do	0	0	3
71	Part of premises bearing Assessment No 55, Siripina Lane	do	Azceza Umma, wife of Saibu Doray, 257/50, Wolfendhal Street, Colombo, and C L M M Samsudeen, 150, New Moor Street, Colombo	0	0	3 06
72	Do	Waste land contains part of masonry house wall	do	0	0	0 36
73	Part of premises bearing Assessment Nos. 56 and 60, First Mosque Lane	Waste-land	Mohammado Sah Hadjar Sithy Umma, wife of P M Makeen, 31/24, First Mosque Lane, Colombo, M S Abdul Adward, 300/126, Grandpass Road, Grandpass, A C H Mohamed Hassim, 31/27, First Mosque Lane, Colombo, A C H Abdul Kahm of above address, A C H Abdul Jabar, 31/27, First Mosque Lane or Malgawatta Road, Maradana, M U. Ummuna, Sithy Umma, M H Nooru, M H Zaitoon and Jaman, wife of Late A C H Abdul Hamid, all of 31/27, First Mosque Lane, Colombo	0	0	0 35
74	Premises bearing Assessment Nos 58, 60, 62, and part of 56, First Mosque Lane and Assessment No 55A, Siripina Lane	Waste land contains part of masonry drain	M I M Buhary and A C. Dharmoon Umma, both of 32/10, First Mosque Lane, Colombo, Mohammado Sah Hadjar Sithy Ummma, 31/24, First Mosque Lane, Colombo (wife of P M Makeen), M S Abdul Adwood, 300/126 Grandpass Road, Grandpass, A C H Mohamed Hassim, 31/27, First Mosque Lane, Colombo; A C H Abdul Kahm, A C H Abdul Jabar of Malgawatta Road, Maradana, M U Ummuna, Sithy Umma, M H Nooru, M H Zaitoon and Jaman (wife of late A C H. Abdul Hamid), all of 31/27, First Mosque Lane, Colombo	0	0	2 99
75	Premises bearing Assessment No 57, First Mosque Lane, and Assessment Nos 67/1 to 67/6 and part of G 67, Siripina Lane	Waste land	Mohamed Zamambu (wife of late Shavul Hamid Abdul Rahuman) Abdul Rahuman Fathuma Mashoor, Abdul Rahaman Shaul Hamid, Abdul Rahuman Mohamed Farook, Abdul Rahuman Mohamed Razook, Abdul Rahuman Mohamed Nizai, all minors; all of 45, Kong Tree Road, Galle, Mohamed Zamambu the mother is the guardian for the minors	0	0	13 73
76	Premises bearing Assessment Nos 55/1 to 55/3, First Mosque Lane and Assessment Nos 67/7 to 67/12 and part of G 67, Siripina Lane	Waste land contains part of masonry drain and parts of masonry wall	Moona Soona Moona Samnathan Chettiar 188, Sea Street Colombo	0	0	11 14
77	Premises bearing Assessment Nos 51/12 to 51/17 and part of C 51, First Mosque Lane	Garden contains a passage and a building with lime roof and mud walls which is Assessment No 51/12 First Mosque Lane	Mohamed S Hadju Abarnado Mubiyaththeen of Mubarak Manzil M'lwana, and his wife Ketlub Abdul Raheman Sitie Haleema	0	0	7 42
78	Premises bearing Assessment Nos 51/18 and 53, First Mosque Lane	Waste land	do	0	0	1 74

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
79.	Premises bearing Assessment Nos 49, 51/1 and part of Assessment No 51/2, First Mosque Lane	Waste land	M M Meera Saibo, 267, Wolfendhal Street, Colombo	0	0	1 58
80.	Part of premises bearing part of Assessment No 51/2, 1st Mosque Lane	Waste land contains a masonry Plinth	do	0	0	0 18
81	Part of premises bearing Assessment No 45/14, First Mosque Lane	Waste land	S M Abbas and S M Haniffa, c/o K Rasanathan, Proctor, S C, 161/61, Hulftsdorp, Colombo	0	0	0 23
82	Premises bearing Assessment Nos 43, 47 and parts of 45/14, and G 45, First Mosque Lane	do	do	0	0	3 34
83	Premises bearing Assessment Nos 39 and 41 and part of G 37, First Mosque Lane	do	A M Abdul Cadol, Mrs Subaida Umma, wife of Karavavuthei, A Mohamed Sahid, A Mohamed Mohideen, A Mohamed Buhary, A Mohamed Junaid, A Mohamed Safcena Umma and Naboeza Umma, all of Figoda Uyana Panadura	0	0	3 34
84	Parts of premises bearing Assessment Nos G 37 and 35, First Mosque Lane	do	Mrs Omer Lebbo Sailath Umma, wife of late Sahid Nather Saibo, 257/26, Wolfendhal Street, Colombo	0	0	2 74
85	Do	do	do	0	0	0 49
86½	Parts of premises bearing Assessment Nos 33, 31/34, 31/4 and 31/6, First Mosque Lane	do	Mrs Sithy Rukiya Zamudeen, c/o Proctor M M A. Rahim 254, Hulftsdorp, Colombo	0	0	1 42
87	Premises bearing Assessment Nos 27, 29, 31/5 and parts of 33, 31/4, 31/6 and 31/34, First Mosque Lane	do	do	0	0	6 17
88	Premises bearing Assessment No 25/2 and part of Assessment No G 25, First Mosque Lane	Waste land contains part of masonry drain	Abdul Careem Abdul Rahim, 129, New Moor Street, Colombo	0	0	0 51
89	Premises bearing Assessment Nos 19, 25/1, 23 and part of Assessment No. G 25, First Mosque Lane	Waste land contains parts of masonry drain and masonry wall	do	0	0	4 23
90	Premises bearing Assessment Nos 15 and 17, First Mosque Lane	Waste land	Pathuma Umma Suleiha Umma and M L M Sithi Huzarna, wife of M L M Saicema, 17, First Mosque Lane, Colombo, joint claimants	0	0	7 31
91	Part of premises bearing Assessment No 133, New Moor Street	do	Kadersaibo Seyadu Jalabdeen, 19, Kuuwe Street, Hulftsdorp, Colombo	0	0	2 64
92	Do.	Waste land contains parts of masonry wall and eaves of adjoining building	do	0	0	1 98
93	Do.	Temporary latrine with plank walls without roof	do.	0	0	0 05
94	Premises bearing Assessment Nos 137 and 139, New Moor Street	Waste land contains eaves and adjoining building	Abdul Sattar Tayab Samsudeen Hadjar Sulaimana and Thayool Haji Hassen, all of 1663, Kottogoda, Weligama, claimants of Assessment No 137, and Pavana Sana Mohamed Sulaman, c/o Messrs P S K V Mohamed Lebbo Pallaku Lebbo, 163, 2nd Cross Street, Pettah, Colombo, the claimant of Assessment No 139, New Moor Street	0	0	9 5
95	Premises bearing Assessment No 141, New Moor Street	Waste land	Mrs Abdul Hamid Hadjar Umma Naleefa, wife of A H M Zahiri, 31, Vaverset Place, Wellawatta	0	0	9 26
96	Premises bearing Assessment No 172, New Moor Street	do	S N S S Alavuddeen and M S H Abdul Cadol both of 273 Wolfendhal Street, Colombo	0	0	5 72
98	Premises bearing Assessment No 166, 166/1 to 166/8, 168 and 170, New Moor Street	Waste land contains part of masonry drain and eaves of the adjoining building and parts of buttresses	O A O K R M A R Arunachalam Chettiar, 62, Sea Street, Colombo	0	0	21 19
99	Premises bearing Assessment No 137, Old Moor Street	Waste land contains parts of eaves of adjoining building and part of masonry drain	Gulambussen Esmaljee 124 Old Moor Street, Colombo	0	0	6 66
100	Premises bearing Assessment No 141, Old Moor Street	Waste land contains part of masonry drain	Katchchi Umma, wife of late Moona Mohideen Kamza Mohideen, 255, Kurunegala Road, Polgahawela, Nina Mohammadu Buhari Karo Nisar and Habiba Umma (18 years), all of 255, Kurunegala Road, Polgahawela, Attorney Power given to M K Mohideen Pitcho, Kurunegala Road, Polgahawela	0	0	7 01
101	Premises bearing Assessment Nos 143 and 145, Old Moor Street	do	Mrs Noor Naeema alias Noorun Naeema, wife of Mohamed Cassim Mohamed Zacky of "Huzama Villa", 51, 3rd Cross Street, Colombo	0	0	5 44
102	Premises bearing Assessment Nos 146 and 148, Old Moor Street	Waste land and garden contains 6 coconut trees, 1 breadfruit tree, 1 umbrella tree 25-30 years and eaves of adjoining building	M S M Hamza, Baines House Baines Place Colombo	0	0	9 88

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
103	Premises bearing Assessment Nos. 142 and 144, Old Moor Street	Waste land	Mrs A H. M. Mohideen, P O Box 195, Colombo	0	0	9 29
104	Premises bearing Assessment No. 140, Old Moor Street	Waste land contains part of masonry abutment	Ala Marikar Mohamed Saleem 102, 3rd Cross Street, Pettah, Colombo, Sithy Nageeba, wife of A M M Saleem, 14, Pendennis Avenue, Kollupitiya	0	0	9 41
105	Premises bearing Assessment No 138, Old Moor Street	Do and masonry wall	Mrs Z Gulamhussan, 7, Charlemont Road, Wollawatte	0	0	15 93
106	Premises bearing Assessment No 134 and parts of Assessment Nos 134/4 and 134/4, Old Moor Street	Waste land	Mrs Sithe Raleeba, wife of S L M H Ahmed, 502/2, Galle Road, Colpetty or 21, China Street, Colombo	0	0	3 81
107	Parts of premises bearing Assessment Nos 134/3 and 134/4, Old Moor Street	do.	do	0	0	0 48
109	Premises bearing Assessment Nos 134/12 to 134/15, Old Moor Street, and part of Assessment No 81, Peer Saibo's Lane	Waste land and garden (no cultivation) contains parts of masonry walls and a lavatory with tiled roof and masonry walls	do	0	0	3 93
110	Part of premises bearing Assessment No 73, Peer Saibo's Lane	Waste land and garden contains 4 king coconut trees 25 years	Mrs Umma Shafika, wife of M M Sadook, Mrs. Noor Maghila, wife of M A Gaffoor, M L M Fakeen and M L M Mohfoul, all of 73, Peer Saibo's Lane, Colombo	0	0	5 33
111	Premises bearing Assessment Nos 69/4 to 69/8 and part of G 69, Peer Saibo's Lane	Waste land contains covered masonry drains and parts of masonry culvert walls	Mrs M A V Marzooka, 6, Numal Road, Bambalapitiya	0	0	5 28
113	Part of premises bearing Assessment No 53/12, Peer Saibo's Lane	Waste land contains the eaves of adjoining building	Dr H J Hazari, "Sea Field", 646, Colpetty Road, Colpetty	0	0	0 25
116	Premises bearing Assessment Nos 53/7, 53/10, 53/11 and parts of Assessment Nos 53/12, 53/9 and G 53, Peer Saibo's Lane	Waste land contains part of masonry drain and paved floor	do	0	0	11 33
118	Part of premises bearing Assessment No 47/10, Peer Saibo's Lane	Temporary building with zinc roof and mud walls contains part of a masonry wall	A R M Mohideen and A R M Shumauddeen, both of 78, St Joseph's Street, Grandpass	0	0	0 5
119	Part of premises bearing Assessment Nos 47/7 and 47/6, Peer Saibo's Lane	Waste land	do	0	0	0 33
120	Part of premises bearing Assessment No 295, Dam Street	do	Y Don Edwin, 6, Dam Street, Colombo 11	0	0	0 17
121	Premises bearing Assessment Nos 47/3, 47/5 and part of 47/7, 47/6 and G 47, Peer Saibo's Lane	do	A R M. Mohideen and A R M Shumauddeen, both of 78, St. Joseph's Street, Grandpass	0	0	5 01
122	Part of premises bearing Assessment No 45, Peer Saibo's Lane	do	Meera Mohideen Zaminul Abdeen, 4, Edinburgh Grove, Colombo 7, and Meera Mohideen Hameedoo Umma, 88, Rheinland Place, Colpetty, or 193, Old Moor Street, Colombo	0	0	1 99
123	Do	do	do	0	0	1 72
125	Part of premises bearing Assessment No 299 Dam Street	Waste land contains part of masonry covered drain and compound	P M Hassan Mohideen, 43, Bena Road, San Sebastian, Colombo 12	0	0	9 16
126	Part of premises bearing Assessment No 297, Dam Street	Waste land contains a part of masonry covered drain	Aluthduradewage Wickramapala Gunaratna Fernando, 10, Borella Cross Road, Borella; Aluthduradewage Amaradasa Gunaratna Fernando, Savings Certificate Counter, G. P O, Colombo, Norma Malwenna and Ranjit Malwenna, the two minors and their father S H Malwenna, of "Concord", Dalugama, Kelaniya; S H. Malwenna is the executor for the two minors mentioned above and other claimant is Mrs C V Mathew, "Wijtha", Temple Road, Maradana	0	0	3 3
127	Do	Part of masonry building with zinc roof	do	0	0	0 09
128	Part of premises bearing Assessment No 299, Dam Street	Waste land	P M Hassan Mohideen, 43, Bena Road, San Sebastian, Colombo 12	0	0	0 98
129	Parts of premises bearing Assessment Nos 33 and 35 Peer Saibo's Lane	Waste land contains part of a house and masonry wall	M A M Husein, 61, "Alcove", Green Path, Colpetty	0	0	1 17
130	Part of premises bearing Assessment No 31, Peer Saibo's Lane	Waste land contains a tiled masonry building and a latrine	Mrs M A Moomna Umma, 79, Horton Place, Colombo	0	0	0 74
132	Part of premises bearing Assessment Nos 305 and 307 Dam Street	Waste land contains eaves of adjoining building	do	0	0	0 47
134	Part of premises bearing Assessment Nos. 305, 307 and 309, Dam Street	do	Mrs M A Moomna Umma c/o M M Haniffa, 79, Horton Place, Colombo	0	0	0 72

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
135	Part of premises bearing Assessment No 303, Dam Street	Waste land contains one coconut tree, one laolu tree and one palm tree 25-30 years and part of a masonry covered drain	M A M Hussoum Colpetty	61.	00	13 83
136	Do	Waste land	do		00	9 72

## DATES OF INQUIRY

Lots 1 4 to 10, 12 to 16 and 18 at 10 a m on July 17, 1956  
 Lots 19 to 25, 27 to 31 at 2 30 p m on July 17, 1956  
 Lots 32 to 34, 37, 38, 40, 42, 44 to 48 at 10 a m on July 18, 1956.  
 Lots 49, 51 to 62 at 2 30 p m on July 18, 1956  
 Lots 63 to 73 at 10 a m on July 20 1956  
 Lots 74 to 82 at 2-30 p m on July 20, 1956.  
 Lots 83 to 96 at 10 a m on July 21, 1956  
 Lots 98 to 107 and 109 at 10 30 a m on July 24, 1956  
 Lots 110, 111 113, 116, 118 to 123 at 2 30 p m on July 24, 1956  
 Lots 125 to 127, 128, 129, 130, 132, 134, 135, 136 at 10 a m on July 25, 1956

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing before me at the Colombo Kachcheri as above day of and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 2, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, June 5, 1956

U A GUNARATNE,  
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Notice under Section 7

Reference No J 55 LG 109-S, R/A-16

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

## SCHEDULE

Preliminary Plan No A 3,539—W P Ward No 8—Grandpass and Aluthkade and Ward No 10—Aluthkade within the Municipal limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Promises bearing Assessment No 6, Barber Street	Waste land	Church Missionary Society Diocesan Office, Presbytery Hall, Regent Street, Colombo	00	20	74
2	Premises bearing part of Assessment No 20, Barber Street	do	Trustees of "Ummu Zavaya", at Messenger Street, Colombo	00	0	11
3	Premises bearing Assessment No 24 and parts of Assessment Nos 20 and G 24, Barber Street	do	do	00	6	29
4	Premises bearing part of Assessment No. 26, Barber Street	Waste land and part of tiled masonry building	N M N Bishud Hafu of Korwatta Nawala	00	0	62
5	Premises bearing parts of Assessment Nos 26, 30, 32 and G 28, Barber Street	Waste land includes a masonry drain	do	00	5	22
6	Premises bearing parts of Assessment Nos 30 and 32, Barber Street	Waste land	do	00	0	15
7	Premises bearing parts of Assessment Nos G 36, 38, 40, 44, 48 and 52, and Assessment No 36, Barber Street	do	Mrs D A Dias Bandaranayaka of 19/5 de Fonseka Place, Havelock Town and Dr J A. Pereira of 75, Rosmead Place, Colombo	00	10	06
8	Premises bearing parts of Assessment Nos 38, 40, 44, 48 and 52, Barber Street	Waste land and masonry steps	do	00	1	64
9	Premises bearing part of Assessment No 56, Barber Street	Waste land	A Saravanamuttu and A Atunachalam of 159, Layard's Broadway, Colombo	00	0	06
10	Promises bearing Assessment Nos 58, 60, 62 and parts of Assessment Nos. 56 and G 56, Barber Street	Waste land contains a masonry drain	do	00	4	51
11	Premises bearing parts of Assessment Nos 64 and 68, Barber Street	Waste land	M L M Ghouse of "New Castle", Kuruwe Street Colombo	00	1	91
12	Do	Waste land and masonry steps	do	00	0	36
13	Premises bearing parts of Assessment Nos 70 and 72, Barber Street	Waste land	Mrs M H M Shamandeen of 252, Skinner's Road South, Colombo	00	0	48
14	Do	do	do	00	2	21
15	Premises bearing part of Assessment No 78/57, Barber Street	Waste land	M D Gunasena of M D Gunasena & Co, Ltd, Norris Road, Colombo	00	0	78
16	Premises bearing Assessment No 76, and parts of Assessment Nos 73 G 78, 78/57 and 84, Barber Street	do	do	00	8	46
17	Premises bearing part of Assessment No 90, Barber Street	do	Leveena Maikka; Mohamed Uvais of 265, Main Street Colombo	00	3	19
18	Do	do	do	00	0	08
19	Premises bearing parts of Assessment Nos 96 98 and 100 Barber Street	Waste land and masonry steps	Abdul Raheem Mohamed Killa, c/o Proctor Raheem, 254, Hulftsdorp Colombo	00	1	03
20	Premises bearing parts of Assessment Nos 96, 98 & 100, 102 92/24, and G 92 Barber Street	Waste land contains a foundation	do	00	33	94
21	Not used.					

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
22	Premises bearing Assessment Nos 93, 95/1-12 and 95/14-20, Messen-ger Street	Waste land contains 2 mango trees over 30 years and a masonry drain and a pit	Z L D M Ajuwari of "Barnes House", Barnes Place, Colombo	0	0	31 46
23	Premises bearing Assessment No 99, Messen-ger Street	Waste land contains 1 boardfruit tree 1 jak tree and 1 atikka tree over 30 years	Mrs A C M Thamm, M N Mahamood, M Farook Mahamood, M Waifa Mahamood and Mrs M R M Sam sudeen all of 43 Barnes Place, Colombo	0	0	21 12
24	Premises bearing Assessment No 106 and parts of Assessment Nos 110 and 120, Barber Street	Waste land	Mrs P de Alwis of 39, Asoka Gardens Colombo	0	0	33 37
25	Premises bearing parts of Assessment Nos 110 and 120, Barber Street	Waste land and part of masonry drain	do	0	0	0 24
26	Do	Waste land	do	0	0	3 5
27	Premises bearing part of Assessment No 126 Barber Street	Waste land and Paved Floor and masonry step	E A Jochim of 126, Barber Street, Colombo	0	0	0 81
28	Do	Waste land	do	0	0	2 33
29	Premises bearing part of Assessment No 130 Barber Street	do	Mrs P A Eliza Noua of 130, Barber Street, Colombo	0	0	2 33
30	Do	do	do	0	0	0 94
31	Premises bearing parts of Assessment Nos 134, 136 and 138, Barber Street	do	Mrs C L M Hawwa Umma of Kurun-duwalta, Gmtota	0	0	1 27
32	Do	do	do	0	0	3 13
33	Premises bearing part of Assessment No 142 Barber Street	do	Mrs Nafeesathul Zabeerhya of "Sal-omea", Colpetty	0	0	0 5
34	Premises bearing parts of Assessment Nos 146 and 148, Barber Street	Waste land and part of tiled masonry building	do	0	0	1
35	Premises bearing parts of Assessment Nos 142, 146, 148 and G 144, Barber Street	Waste land	do	0	0	3 21
36	Premises bearing parts of Assessment Nos 150 and 152, Barber Street	do	E Sadus Piora, Ayurvedic Physician, 161 Layaad's Broadway, Colombo	0	0	2 01
37	Do	do	do	0	0	0 51
38	Premises bearing part of Assessment No 156 Barber Street	do	Ednis Jaffoor Junkeer of 20, Wall's Lane, Mutwal, Ednis Ahlop Junkeer of 190, Silversmith Street Colombo, Ednis Kitchil Junkeer of 190, Silve-smith Street, Ednis Dewangsa Jun-keer of 190, Silversmith Street, and Ednis Hamath Junkeer of 156/18, Barber Street, Colombo	0	0	0 53
39	Premises bearing parts of Assessment Nos 160, 164, 166, 168 and 170, Barber Street	Waste land and masonry steps	do	0	0	2 33
40	Premises bearing parts of Assessment Nos 156, 160, 164, 166, 168, 170 and G 156, Bar-ber Street	Waste land	do	0	0	7 49
41	Premises bearing part of Assessment No 180, Barber Street	do	Mrs James E de Alwis of 180, Barber Street Colombo	0	0	6 73
42	Premises bearing parts of Assessment Nos 200 and 212 Barber Street	do	Mrs Venetia Nellie Theodosia Dassanaiko, c/o Cyril R. de Alwis, Proctor, 272, Hulftsdorp, Colombo	0	0	14 78
43	Premises bearing part of Assessment No 212, Barber Street	Garden contains no cultivation	do	0	0	0 48
44	Premises bearing parts of Assessment Nos 216, 222 and G 216, Barber Street	Waste land	Mrs V N T Dassanaiko, c/o Cyril R de Alwis, Proctor, 272, Hulftsdorp Colombo	0	0	4 03
45	Premises bearing part of Assessment No 216, Barber Street	do	do	0	0	0 5
46	Premises bearing part of Assessment No 222, Barber Street	Waste land and part of the masonry drain	do	0	0	0 03
47	Premises bearing parts of Assessment Nos 228 and 234 Barber Street	Waste land	Mrs Ryhan Samoor of 300, Bambala-pitiya Road, Colombo	0	0	0 89
48	Premises bearing parts of Assessment Nos 228, 234 and G 226, Barber Street	do	do	0	0	2 22
49	Premises bearing parts of Assessment Nos 236 238 240 and 242 Barber Street	Waste land and covered verandah	M H M Yusuf of 'Salamat', Dick-ran's Road, Havelock Town, and Mrs Ameena Mohideen of 29, 34th Lane, Wellawatte	0	0	1 92
50	Premises bearing parts of Assessment Nos 236, 238, 240, 242 and 250, Barber Street and 2 and 4, Armour Street	Waste land parts of tiled masonry buildings and verandah	do	0	0	3 33
51	Premises bearing part of Assessment No 250, Barber Street, and parts of Assessment Nos 2 and 4, Armour Street	Parts of tiled mason-ry building	do	0	0	0 68
52	Premises bearing Assessment No 340, and part of Assessment No 338, Old Mooi Street	Waste land	Shadiach Chinniah Samuel, P O Box 46 Colombo	0	0	16 29
53	Premises bearing part of Assessment No 338, Old Mooi Street	Waste land	Shadiach Chinniah Samuel, P O Box 46, Colombo	0	0	2 11
54	Premises being part of Assessment No 97, Silversmith Street	do	Mrs Umthul Mafoofa, 104, Demata goda Road Colombo	0	0	6 37
55	Do	Waste land contains a coconut tree and a mango tree over 30 years	do	0	0	6 73
56	Premises bearing Assessment Nos 60, 62, 64, 66, 68, 70 72, 74, 76, 78, 80 and 82, Quarry Road, and 99 101 and 103 Silversmith Street	Waste land	Sikander Bucha Mohamed Ibrahim, 349, Old Mooi Street Colombo	0	0	15 07

Lot	Name of Land	Description	Name of Claimant	Percent		
				A	R	P
57	Premises bearing Assessment Nos 116 & 118 and part of Assessment No 114, Silversmith Street and parts of Assessment Nos 8, 10, 12, 14, 16, 18 and 20, Vincent Street	Waste land	Mis Aylendammal, widow of P Thiagarajah Achary, c/o Proctor S R Annasekera, Hulftsdorp, Colombo	0	0	10 06
58	Premises bearing part of Assessment No 114, Silversmith Street	do	do	0	0	0 24
59	Premises bearing parts of Assessment Nos 8, 10, 12, 14, 16, 18 and 20, Vincent Street	do	do	0	0	1 64
61	Premises bearing Assessment No 121, parts of Assessment Nos 117 and 119, Silversmith Lane, and parts of Assessment Nos 22, 22/1, 26, 30, 32, 34, 36, 38, 40 and 42, Vincent Street	do	P S V K Mohamed Lebbe Palakku Lebbe of Second Cross Street, Colombo, c/o M M A Raheem Proctor, 254, Hulftsdorp, Colombo	0	0	12 05
62	No Assessment Number	Part of Old Road Pavement	P S K V Mohamed Lebbe Palakku Lebbe, 2nd Cross Street, Colombo	0	0	1
63	Premises bearing parts of Assessment Nos 117 and 119, Silversmith Lane, and parts of Assessment Nos 22, 22/1, 26, 30, 32, 34, 36, 38, 40 and 42, Vincent Street	Waste land	do	0	0	7 16
65	Premises bearing Assessment Nos 114, 116 and part of Assessment No 108, Silversmith Lane, and Nos 46, 48, 50, 52 and parts of Nos 52/1 and 54, Vincent Street	Waste land contains part of stand pipe	Pitche Chetty, Vadivale Chetty of 74/2, Vincent Street, Colombo	0	0	6 95
66	Premises bearing part of Assessment No 108, Silversmith Lane, and parts of Assessment Nos 52/1 and 54, Vincent Street	Waste land	do	0	0	1 58
67	Premises bearing Assessment No 58 and part of Assessment No 56, Vincent Street	Waste land contains a masonry drain	K Thevagnanasekaram, K Muttharuppan Chetty, V Rajuwana, S Sedunaman, and K Ponnatchy of 394, Skunner's Road North, Colombo	0	0	1 99
68	Not used					
69	Premises bearing parts of Assessment Nos 60, 62 and 64, Vincent Street	Waste land contains a masonry step	Velauthan Swamy, Kovil Trustee, Kanagaratnam Thiagarajah, 287, Old Moor Street, Colombo	0	0	0 58
70	Premises bearing parts of Assessment Nos 66, 68, 70 and 72, Vincent Street	do	do	0	0	0 86
71	Premises bearing parts of Assessment Nos 74/15 and 74/16, Vincent Street	Waste land	do	0	0	0 25
72	Premises bearing Assessment Nos 74, 78, 80 and 82 and parts of Nos 60, 62, 64, 66, 68, 70, 72 and 74/16, Vincent Street	ditto contains a masonry (drainage) pipe	do	0	0	15 15
74	Premises bearing parts of Assessment Nos 90, 92 and 94, Vincent Street	Waste land	Abdullhussan Davoodbhov, 60, Dam Street, Colombo	0	0	0 59
75	Premises bearing Assessment Nos 96, 98, 100, 102, 104, 106, 108 and parts of Assessment Nos 90, 92 and 94, Vincent Street	ditto contains a masonry (drainage) pipe	do	0	0	12 44
76	Premises bearing part of Assessment No G 117, Ferry Street	Waste land	Sikander Batcha Mohamed Ibrahim, 349, Old Moor Street, Colombo	0	0	0 28
77	Premises bearing part of Assessment No 98, Ferry Street	do	Sayed Ibrahim Sayed Adam alias S K Adam, 94, Ferry Street, Colombo	0	0	0 72
78	Do	do	do	0	0	1 32
79	Premises bearing Assessment Nos 100 and 102, Ferry Street	do	N M M Bishul Hafiz, 36, Dewala Road, Pagoda, Negegoda, N M M Yehiya, 121, Manning Place Wellawatta, N M M Sallack, 76, Rosmead Place, Colombo, N M M Zuhairul Amir, 76, Rosmead Place, Colombo, N M M Shihabul Zuhuri, 353/2, Dewala Road, Pagoda, Negegoda, N M M Izzathul Hussain, 76, Rosmead Place, Colombo, N M M Matharus Saadi, 76, Rosmead Place, Colombo (or all of Ziddu Stores, Mam Street Colombo)	0	0	1 75
80	Premises bearing Assessment No 6, Oilman Street	do	A J M Jabir, 26, Station Road, Wellawatta	0	0	1 53
81	Premises bearing Assessment No 10, Oilman Street, and Assessment Nos 89 and 91 Wilson Street	do	Seena Chellammah alias Sellachchi, widow of the late Sithambaranather, Punnalaikaduwan North, Chunnakam	0	0	6 44
82	Premises bearing Assessment Nos 100 and 104, Wilson Street	ditto contains a masonry drain	Fujsar Noor Amith, 47, Wilson Street, Colombo	0	0	6 74
83	Premises bearing parts of Assessment Nos 24, 30 and 32, Oilman Street	Waste land	K F. Abdulla, c/o M M A Raheem, Proctor, Hulftsdorp, Colombo	0	0	7 78
84	Do	do	do	0	0	1 64
85	Premises bearing parts of Assessment Nos 30 and 32, Oilman Street	do	do	0	0	1 28
86	Premises bearing parts of Assessment No 36, Oilman Street	do	J D Dharmasena, Gonahena, Kadawata	0	0	0 51
87	Do	do	do	0	0	5 51
88	Do	do	do	0	0	1 85
89	Premises bearing part of Assessment No 103, Belmont Street	do	Mis S Malache Saibo of Hameedia Tea Factory, Gampola	0	0	2 13
90	Do	do	do	0	0	0 61
91	Premises bearing Assessment No 107, Belmont Street	do	S. L. Buddhadasa, 14, 2nd Cross Street, Colombo	0	0	4 51
92	Premises bearing Assessment No 110, Belmont Street	do	V R K R L Letchuman Chettiar, 91, New Moor Street, Colombo	0	0	4 73
93	Premises bearing part of Assessment No G 108, Belmont Street	Passage	The Archbishop of Colombo	0	0	0 58
94	Premises bearing part of Assessment No 112, Belmont Street	Waste land	W Kanapathipillai, Divisional Transport Superintendent's Office C G R. Anuradhapura	0	0	0 18
95	Do	do	do	0	0	5 09
96	Premises bearing part of Assessment No 114, Belmont Street	do	R M Peris, Velitaduwa Group, Kitulgala	0	0	4 74
97	Do	do	do	0	0	0 22

Lot	Name	Description	Name of Claimant	Extent A R P
98	Premises bearing Assessment Nos 108/1, 108/2, and part of Assessment No G 108 Belmont Street	Waste land contains a masonry latrine and enclosure	The Archbishop of Colombo	0 0 6 73
99	Premises bearing Assessment No 118, Belmont Street	Waste land	V T Ummu Sulauka, 215, Peaceck Street, Anuradhapura	0, 0 5 72

## DATES OF INQUIRY

Lots 1 to 12 at 2 30 p m on July 25, 1956  
 Lots 13 to 20 & 22 to 26 at 10 a m on July 26, 1956  
 Lots 27 to 40 at 2 30 p m on July 26, 1956  
 Lots 41 to 51 at 10 a m on August 7, 1956  
 Lots 52 to 59 at 2 30 p m on August 7, 1956  
 Lots 61 to 63 and 65, 67, 69 to 72 at 10 a.m on August 9 1956  
 Lots 74 to 88 at 2 30 p m on August 9 1956  
 Lots 89 to 99 at 10 a m on August 11, 1956

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri as above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, June 5, 1956

U. A. GUNARATNE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

## Notice under Section 7

Reference No J 56 LG 36—S/RA—20 &amp; 21

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

## SCHEDULE

Preliminary plan No A 3,512, Ward No 19—Suduwella within the Municipal limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Part of premises bearing assessment No 564, Maradana Road	Waste land	Heirs of the late T D M John de Silva, Talangama North	0 0 4 95
2	Do	Waste land contains a Telegraph post	do.	0 0 7 15
3	Part of premises bearing assessment No 572, Maradana Road	Waste land	M L M Mackeen, West End Drapery Stores, 122, Main Street, Colombo	0 0 5 93
4	Do	Part of tiled masonry building and waste land contains a paved floor	do	0 0 1 2
5	Do	do	do	0 0 0 23
6	Parts of premises bearing assessment Nos 576 and 578, Maradana Road	Waste land (contains part of the concrete hood of the adjoining building to south-west)	Heirs of the late T D M John de Silva, Talangama North	0 0 5 48
9	Part of premises bearing assessment Nos 582 and 586, Maradana Road	Waste land contains a part of a tiled masonry building, part of a masonry drain, a passage and a telegraph post	S Thenuwara, 582 2nd Division, Maradana	0 0 8 56
10	Part of premises bearing assessment No 588 and assessment Nos 586/1 and 590, Maradana Road	Waste land contains part of a tiled masonry building	Heirs of the late L M Aliya Marikar, 56, Reservoir Road, Colombo	0 0 2 71
12	Part of premises bearing assessment No 592, Maradana Road	Part of a tiled masonry building and waste land	Don Elaris Weerasirre of 592, Maradana Road, Colombo	0 0 0 27
13	Do	Waste land	do	0 0 4 22
14	Parts of premises bearing assessment Nos 586/1 and 590, Maradana Road	do	Heirs of the late L M. Aliya Marikar, 56, Reservoir Road, Colombo, disputed by Don Elaris Weerasirre of 592, Maradana Road, Colombo	0 0 0 48
15	Part of premises bearing assessment No 596, Maradana Road	Waste land contains Telegraph post	P K W Siriwardena, and M D H Perera, both of 596, 2nd Division, Maradana	0 0 4 25
16	Part of premises bearing assessment Nos. 598 and 600, Maradana Road	Waste land	Don Elaris Weerasirre of 592, Maradana Road, Colombo	0 0 4 25
17	Do	do	do	0 0 2
18	Parts of premises bearing assessment Nos 604, 606 and 606/4, Maradana Road	Waste land contains parts of a foundation of wall and a masonry drain	M H M Ismail, 92, 5th Lane, Kollupitiya	0 0 1 16
19	Parts of premises bearing assessment Nos 602, 606/3, 608, 610, 604 606 and 606/4, Maradana Road	Waste land contains part of a masonry drain	do	0 0 6 16
20	Part of premises bearing assessment Nos 618, 620, 626, 628, 612, 614 616, 622, Maradana Road, and assessment Nos. 107/19, 107/20, 107/22 107/23, 123, 125 and 127 Stanley Place	Waste land contains parts of a masonry drain and pavement and a telegraph post	Mrs. M. A. P Senarathne, 'La Selette', 10, Campbell Terrace, Maradana	0 0 22 65

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
21	Part of premises bearing assessment Nos 612, 614, 616, 622, Maradana Road and assessment Nos 107/19 107/20 107/22 and 107/23 Stanley Place	Waste land contains a tiled masonry building	Mrs M A P Senoviratne, "La Seletto", 10, Campbell Terrace, Maradana	0 0 3
22	Part of premises bearing assessment No 123, Stanley Place	Waste land	do	0 0 0 24

## DATES OF INQUIRY

Lots 1, 2, 3, 4, 5, 6 and 9	On August 1, 1956, at 2 30 p m
Lots 10, 12, 13, 14, 15, 16 and 17	On August 3 1956, at 10 a m
Lots 18, 19, 20, 21 and 22	On August 3 1956 at 2 30 p m

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri as above, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

*Note*—The Notice under Section 7 relating to preliminary plan No A 3,512 published in the *Ceylon Government Gazette*, No 10,930 of May 18, 1956, is hereby cancelled.

The Kachcheri,  
Colombo, June 8, 1956

U. A. GUNARATNE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LH/B 76.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose viz (for slum clearance and Housing Scheme, Town Council, Alutgama) —

Description of the land to be acquired

Preliminary plan No A 3 954 Village—Alutgama East in Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Rondegewatta alias Rendewatta, assessment Nos 241/1, 241/2, 241/3, 241/4, 241/5, 241/6, 241/9, 241/10, 241/11, 241/12, 241/13, 241/14, 241/15, 241/16, 241/19, 241/20, 241/21, 241/22, 241/23, 241/24, 241/25, 241/26, 241/27, 241/28, 241/29 and part of assessment No 241, Welipenne Road	Garden contains 1 mango tree and 4 coconut trees 40 years, 1 orange tree 10 years, 2 masonry wells, 13 permanent twin buildings, 8 masonry walls and a road	Mrs T L F. Perera of "Kings' Court" 275, First Division Maradana	2 0 3 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Office of the Town Council, Alutgama, on July 27, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kalutara, June 11 1956

E M D WICKRAMASINGHA  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4821.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

All those allotments of land called Galkotuwewatta, Girakaduwewatta and Kurukudewatta in extent 1A 2R 27 2 P, situated in Guakaduwa Village, Pallegampaha Kowale, Pata Dumbura Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1, 2, 3 and 4 in P P A2,336, as per details below

Lot	Name of Land	Name of Claimant	Extent A R P
1	Galkotuwewatta	P B Herat of 120 Bowala, Kandy	0 2 0 6
2	Guakaduwewatta	do	0 2 33 3
3	Footpath	do	0 0 0 4
4	Kurukudewatta	Ditto and B A C Abusaly of Akunana disputed by M Noori Mohamedu and A Hanifa Lobbe of Dunuwila, Akunana	0 1 32 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 25, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy June 11, 1956

A. T. MURTHY,  
Assistant Government Agent



## CORRECTION

No LD 4822/J 55 L 165 VE

IN line 6 of the notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, published at page 381, Part III of the *Ceylon Government Gazette* No. 10,902 of March 9, 1956, under reference No LD 4822/J 55 L 165 VE, after the words " Plan No " add the letter " A " so that the plan No. may read " A 2310 " instead of " 2310 "

The Kachcheri,  
Kandy, June 1, 1956

A. T. MURTHY,  
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Notice under Section 7

Reference No. L A 3596.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
Preliminary plan No A 2,339 Village—Warakanura						
1	Ukuwela Estate <i>alias</i> Warakanura Estate	Rubber over 40 years	T N S Abdeen, M S M Abdul Cader and S Jamal-deen, all of 8th mile post, Alawatugoda	18	1	20
				Total	18	1 20

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Kachcheri, Matale, on July 21, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 14, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matale, June 7, 1956.

A. L. PERERA,  
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Notice under Section 7

Reference No J/LG/632/53—LB. 2215

I, V. Ramanathan, Assistant Government Agent Matara District, Southern Province, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description of Land	Name and Address of Claimants	Extent		
				A	R	P
Preliminary Plan A 1,598 Village—Mirissa North, Welgam Kotala, Matara District						
1	Kongahawatta	Part of garden (No cultivation)	Diyanu Henneidge Babunona, Henwela, Mirissa	0	0	0 7
2	Do.	Garden contains 2 coconut trees 30 years, 3 coconut trees 6 years, 1 coconut tree 1 year, 40 arecanut trees 1-8 years	do	0	0	5 0
3.	Ganagedenyakumbura	Paddy field	Hetti Tanthunge Cornelis Silva Wijesunya, Kooni Henneidge Mendias do Silva, both of Mirissa, and Thosawatnie Weerasuriya of Welhengoda, Mirissa	0	0	4 6
4	Kanankewatta <i>alias</i> Aluth-koratuwa	Garden contains 2 coconut trees 30 years, 4 coconut trees 4 years, 35 arecanut trees 1-4 years, breadfruit tree 6 years	P. B. Caralmahamy and M. P. Baron Singho, both of Henwela, Mirissa	0	0	9 0
				Total	0	0 19 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on July 17, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before July 7, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, June 11, 1956

V. RAMANATHAN,  
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Notice under Section 7

Please quote this No. in all correspondence

Reference No LA/ED/13/54/J 54 E 310

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. viz., Henegedara Government S. M. School.

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J54 E 310 of December 22, 1954, and published in the *Government Gazette* No. 10,755 of January 21, 1955.

An allotment of land called Pahalawelapillawa *alias* Pahalawelapillawewatta, in extent 0A 2R 23 8P situated in Henogoda Village, Katugampola Korale South, Katugampola Hatpattu, Kurunegala District, surveyed and more particularly described as lots 154 and 155 in Supplement No 1 to F V P 2047

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on July 24, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 17, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, June 6, 1956

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Please quote this No in all correspondence

Reference No LA/ED/21/55/J 55 E 108

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose viz, Hoggamuwa Sri Rewatha Ratnapala Government S. M. School

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J 55 E 108 of August 31, 1955, and published in the *Government Gazette* No 10,839 of September 16, 1955

An extent of 1A 0R 01 3P out of the land called Kongahamulawatta *alias* Pathahagawawatta situated in Ihala Haggamuwa Village, Yakkaha Korale South, Katugampola Hatpattu, Kurunegala District, surveyed and more particularly described as lot No 11 in Supplement No 2 to F V P 970

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri on July 24, 1956 at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 17, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, June 6, 1956

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**Notices under the Land  
Development Ordinance**

My No LRO/APL 5802  
G' A's No LG/LL 34159.

**NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT  
A PERSON TO RECEIVE A GRANT**

NOTICE is hereby given that the Assistant Government Agent of Hambantota District will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 2 p.m., on Friday, July 13 1956, at the Weeraketiya V C Office, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulation, 1948

Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Hambantota

A C L ABEYESUNDERE,  
Assistant Land Commissioner

June 4, 1956

**Particulars of the Land referred to above**

Supplement No 3 to F V P No 241 Village—Mulurigala

Lot No	Name of Permit-holder or applicant	Extent A R P
236	Punchi Hewage Ails Singho of Okewela, Pallattana, Beliatta	9 0 29

No. M C C 73.

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT  
PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m., on July 17, 1956, at the Ratnapura Kachcheri to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Ratnapura District

OM/S/119

W S DE ALWIS,  
for Land Commissioner

**Particulars of Land to be dealt with**

Plan No F V P 92 Village—Marapona

Lot No	Name of Permit-holder or applicant	Extent A R P
31 CM 16 (pt)	D A Ranasmghe	3 2 14
Sub lot 322	M C C Permit No LI, 21/118	

**Miscellaneous Land Notices**

LJ 922.

**NOTIFICATION UNDER THE CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs W G Ran Banda, U G Heen Banda, K G Dmgiri Banda, K G Kiri Banda and W G Loku Banda, trustees of the "Sri Sucharitalokaya Samitiya", Ambagahapelessa, Minipe, have applied for a lease of 1A 0R 28 P from lot 548 in F V P 289, in Ambagahapelessa, situated in the Ambagahapelessa section of the Minipe Colony, Kandy District, for the purpose of establishing a Buddhist temple thereon

2 The nearest temple is about 1 mile away. The proposed temple will serve the needs of the supporters of the "Ramagna Nikaya" in Ambagahapelessa section of the Minipe Colony. It is proposed to grant the application subject to the following conditions, amongst others—

- Rent Rs 1.20 per annum,
- The lessees shall, within one year from the date of the lease erect on the land permanent buildings for an "awasa" and a "shrine room" (herein referred to as the temple), to the satisfaction of the Government Agent, Kandy District,
- The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
Colombo, June 15, 1956. for Land Commissioner

LJ. 921

**NOTIFICATION UNDER THE CROWN LAND  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs W M Banda, S M D Kuri Banda, G G Herath Appuhamy and W M Punchi Banda, trustees of the Sri Sangabodhi Sasandhaya Samitiya, Ambagahapelessa, Minipe, have applied for a lease of about 1A 0R 16 P from lot 330 in F V P 289, in the village of Ambagahapelessa, situated in the Ambagahapelessa section of the Minipe Colony in Kandy District for the Buddhist temple existing thereon

2 The nearest temple is about one mile away. The proposed temple will serve the needs of the supporters of Siyann Nikaya in Ambagahapelessa section of the Minipe Colony. It is proposed to grant the application subject to the following conditions, amongst others—

- Rent Rs 1.10 per annum,

- (b) The lessees shall maintain the existing buildings ("awasa", preaching hall) and the protective wall round the Bo-tree and cause any other improvements to the satisfaction of the Government Agent, Kandy District;
- (c) The lessees shall use the land only for the Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall, within 6 months of the satisfactory maintenance and improvement of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the Temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks of the date hereof.

Colombo, June 15, 1956

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

No LS 3543.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF  
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Rev. Wellatota Panghadassi Thero and Messrs Malawara Arachonge Wimaladasa and Sediya Ramawickrama, all of Kitalagama West—trustees of the Rural Development Society, Kitalagama West—have applied for a lease of about  $\frac{1}{2}$  acre of Crown land from Lot 1E (part) in P. P. A. 65 situated at Kitalagama West, in Gangaboda Pattu of the Matara District, for the purpose of erecting a weaving and carpentry School thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term 5 years;
- (b) Rent: 75 cents per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease erect a weaving and carpentry School on the land to the satisfaction of the Government Agent, Matara;
- (d) The lessee shall use the land as a site for a weaving and carpentry school and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 15, 1956.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

LS 3616

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF  
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. Saveri Clement and Philippu Anthony, both of Uvilankulam—trustees of the Uvilankulam Rural Development Society—have applied for a lease of 20 perches of Crown land, depicted as lot 13 in P. P. S. 22, situated at Uvilankulam, Mannar Island Division, Mannar District, for the purpose of erecting a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 5 years;
- (b) Rent Rs. 2.50 per annum;
- (c) The lessees shall, within one year from the date of commencement of the lease erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, Mannar;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 15, 1956.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

E 5

LJ. 1041.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION  
21 (2)**

NOTICE is hereby given that Messrs. Sinnathamby Kandiah, Sinnathamby Ponnai and Sinnathamby Kovinthan, all of Krithokulam,—trustees of the Indu Maha Sabai, Krithokulam—have applied for a lease of about two acres of Crown land situated in Krithokulam, Vavuniya District, for the purpose of erecting a Hindu Temple thereon.

The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term 99 years;
- (b) Rent. Re. 1 per annum;
- (c) The lessees shall, within two years from the commencement of the lease, erect a Hindu Temple on the land to the satisfaction of the Government Agent, Vavuniya;
- (d) The lessees shall use the land as a site for a Hindu Temple and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 15, 1956.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

LS. 513.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION  
21 (2)**

NOTICE is hereby given that Mr. and Mrs. Sebastian Livera, Mrs. Margaret William (nee Margaret Fernando) and Mrs. Germaine Fernando have applied for the sale to them of lot 3 in P. P. A. 229, in extent 2.5 perches, situated in Chilaw Town.

2. This small piece of land formed part of lot 3 in P. P. 5718, in extent 4.25 perches, which—together with certain other lots in that plan—was acquired in 1927 for an approach road to the Chilaw Railway Station. An assurance was given at the time that any land which was not actually required for the road would be re-sold to the original owners. A road has since been constructed. The land applied for—which contains part of a house—is not required for the road or the reservation thereto. It is, therefore, proposed to sell it to the applicants, who are the original owners, for the sum of Rs 650 in the following shares:—

- (a) Mr & Mrs Sebastian Livera —3/5th share of the land and the house thereon.
- (b) Mrs Margaret William (nee Margaret Fernando) —1/5th share of the land and house thereon.
- (c) Mrs. M Germaine Fernando —1/5th share of the land and the house thereon.

3. The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June, 15 1956

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LS. 513.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION  
21 (2)**

NOTICE is hereby given that Messrs M. John Fernando, John Petronius Fernando and J. Lily Fernando have applied for the sale to them of lot 16 in P. P. A. 229, in extent 4 perches, situated in Chilaw Town.

2. This small piece of land formed part of lot 25 in P. P. 5718, in extent 5.36 perches, which—together with certain other lots in that plan—was acquired in 1927 for an approach road to the Chilaw Railway Station. An assurance was given at the time that any land which was not actually required for the road would be re-sold to the original owners. A road has since been constructed. The land applied for—which contains a permanent building—is not required for the road or the reservation thereto. It is, therefore, proposed to sell it to the applicants for the sum of Rs. 240 in the following shares:—

- (a) M. John Fernando — 3/4th share
- (b) John Petronius Fernando — 1/8th share
- (c) J. Lily Fernando — 1/8th share

3. The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June, 15 1956.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LS. 513.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mrs K G Perera (nee Jane Francis Fernando) and Mr Nicholas Francis Fernando have applied for the sale to them of lot 17 in P P A 229, in extent 4 2 perches, situated in Chilaw Town

2. This small piece of land formed part of lot 33 in P. P. 5,718; in extent 11 82 perches, which—together with certain other lots in that plan—was acquired in 1927 for an approach road to the Chilaw Railway Station. An assurance was given at the time that any land which was not actually required for the road would be re-sold to the original owners. A road has since been constructed. The land applied for—which contains a permanent building—is not required for the road or the reservation thereto. The persons presently interested in the re-sale of this lot are—

- (a) Mrs. Mary Stella Fernando — 2/9th share
- (b) Mrs. K G Perera (nee Jane Francis Fernando)—2/9th share
- (c) Mrs J. Walter Fernando — 2/9th share
- (d) Mr. Nicholas Francis Fernando — 1/3rd share

Mrs. Mary Stella Fernando and Mrs J. Walter Fernando have expressed a wish that their shares be sold to Mrs. K. G. Perera (nee Jane Francis Fernando) who is one of the applicants. It is, therefore, proposed to sell this lot for the sum of Rs. 400 as follows.—

- (a) Mrs. K. G. Perera (nee Jane Francis Fernando)—2/3rd share
- (b) Mr. Nicholas Francis Fernando — 1/3rd share

3 The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, June 15, 1956.

LS. 3583.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

MESSERS Kulathunga Dissanayake Mudiyansele Ran Banda and Kulathunga Dissanayake Mudiyansele Wannihamy—trustees of the Rural Development Society, Kallanchiya—have applied for a lease of a piece of Crown land about one acre in extent from lot 11 in F. V. P. 958, situated in the village of Kallanchiya in the D. R. O's Division of Kalagam Palata, Anuradhapura District, for the purpose of establishing a meeting hall, weaving centre and play-ground thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others.—

- (a) Term 5 years;
- (b) Rent 50 cts per annum;
- (c) The lessees shall, within six months of the date of commencement of the lease erect a meeting hall and weaving centre on the land to the satisfaction of the Government Agent Anuradhapura;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall, weaving centre and play-ground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 15, 1956.

LS 3545.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Madatugama Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land about one acre in extent from lot 1 in F. V. P. 1145, situated at Kodikaragama in Kalagam Palata, Anuradhapura District, for the purpose of erecting a grain store thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 12 per annum, subject to revision every thirty years ;
- (c) The lessee shall, within one year from the date of commencement of the lease erect a store on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura;
- (d) The lessee shall use the land as a site for a Store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J. MENDIS,  
for Land Commissioner

Colombo, June 15, 1956

LS 3544

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs T M P Jayasena, A. M. Gunadasa and K. B. Tikiri Banda of Muriyakadawela—trustees of the Rural Development Society, Muriyakadawela—have applied for a lease of a piece of Crown land about ½ acre in extent from lot 9 in F. T. P. 18, situated in the village of Karambawa, Hurulu Palata, Anuradhapura District, for the purpose of constructing a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 5 years ;
- (b) Rent : Re. 1 per annum ;
- (c) The lessees shall, within six months from the date of commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura ;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 15, 1956.

LJ 950.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs W. S. Ratnayake, B. D. Rupasinghe, K. B. Heenmahatmaya, D. A. Villegoda and Rev. Kelanigama Deewananda Thero—the trustees of the "Jayalanka Mandalaya", Srinakethena, Katukitula—have applied for a lease of a piece of Crown land, about one (1) acre in extent, from lot 116 in F. V. P. 848, situated at Habarane, Hurulu Palata, Anuradhapura District, for the establishment of a Pilgrims' Rest thereon.

2. The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others.—

- (a) Term . 99 years ;
- (b) The rent shall be Rs. 17-50 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect a permanent building (hereinafter referred to as the Pilgrims' Rest), on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura District ;
- (d) The lessees shall use the land as a site for a Pilgrims' Rest and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 15, 1956.

LJ. 77.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Rev. D Dharmarama Thero and Messrs. P. H. Peiris and G. V. Davith Appu—the trustees of the "Habarana Viaramasala Sadhaka Samitiya"—have applied for a lease of a piece of crown land, about one acre in extent, from lot 131 in F. V. P. 848, situated at Habarana, Hurulu Palata, Anuradhapura District, for the establishment of a Pilgrims' Rest thereon.

2. The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others—

- (a) Term . 99 years ;
- (b) The rent shall be Rs 17.50 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a permanent building (hereinafter referred to as the Pilgrims' Rest) on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura District,
- (d) The lessees shall use the land as a site for a Pilgrims' Rest and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 15, 1956.

LJ. 811

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. N. L. Wilmot, Muhandiram T. B. Ekanayaka and G. Simon Silva, trustees of the Munnariya Buddhist Association, have applied for a lease of lot 161 in I. S. P. P. 7, in extent 1 A. 1 R. 04 P., situated in Hingurakgoda, Polonnaruwa District, for the establishment of a Buddhist temple.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others—

- (a) Rent Rs 15.94 per annum,
- (b) the lessees shall, within two years from the commencement of the lease erect a Sangawasaya, Bana Preaching Hall, Viharage, Dagaba and a Bath room (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Polonnaruwa ;
- (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which he belongs ;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- (e) The lessees shall, within six months from the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date thereof.

Colombo, June 15, 1956  
W W J MENDIS,  
for Land Commissioner.

LJ. 1013

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. Edirisooriya Mudiyansele Punchi Banda of Kibilewela South ; Kuda Banda Ratnayake of Kibilewela South, Bandarawela, and Ratnayake Mudiyansele Kiriwanthe of Hondupollengahawatta, Kibilewela South, Bandarawela, trustees of the "Kibilewela Vidyadara Samitiya", have applied for a lease of lot 115 in F. V. P. 118, 1 A. O. R. 33 P., in extent, situated in the village of Kibilewela, Badulla District, for the construction of an Avasa.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others—

- (a) Rent Rs 5.75 per annum,
- (b) The lessees shall, within 1 year from the commencement of the lease, erect an "Avasa" on the land to the satisfaction of the Government Agent, Badulla,
- (c) The lessees shall use the land only as a site for an Avasa and for no other purpose ;
- (d) The lessees shall, within six months of the completion of the Avasa, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the Temple, as the case may be, for a period of 99 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are received in writing to me within six weeks of the date hereof.

Colombo, June 15, 1956.  
W W J. MENDIS,  
for Land Commissioner.

LS. 3571.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS 1948**

MESSRS. Ratnayake Mudiyansele Muthu Banda and Dissanayake Mudiyansele Tusahamy of Ettampitiya—trustees of the Rural Development Society, Ettampitiya— have applied for a lease of a piece of Crown Land about one and a half acres in extent from lot 42 in F. V. P. 197, situated in Ettampitiya, Badulla District for the purpose of erecting a weaving centre, meeting hall and Community Centre thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term . 5 years,
- (b) Rent . Re. 1.50 per annum (being  $\frac{1}{4}$  per cent of the unimproved value of the land, i.e., Rs. 200 per acre) ;
- (c) The lessees shall erect on the land a weaving centre within three months and the meeting hall and Community Centre within one and half years from the commencement of the lease in accordance with the type plans approved by the Government Agent, Badulla

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 15, 1956.  
W W J. MENDIS,  
for Land Commissioner.

My No LS 3,533.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. Nilaweera Weeravarna Rampatabendige Francis de Silva, Weerasinghe Mudiyansele Appuhamy and Delgaje Don Arnolis Appuhamy of Ratamalawinna—trustees of the Ratamalawinna Rural Development Society— have applied for the lease of half an acre of Crown land from lot 15 in F. V. P. 388, in extent 1 A. O. R. 22 P., situated in Delgahamadittamukalana, Weralugastalawemukalana, Ratnapura District, for the erection of a textile centre thereon.

2. The land is described as forest and has not been mapped out. It is situated centrally close to the main P. W. D. Road. There is no other Crown land available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term . 5 years ;
- (b) Rent . Rs 1 per annum ;
- (c) The lessees shall, within six months from the date of the commencement of the lease, erect a permanent building and establish a textile centre thereon ;
- (d) The lessees shall use the land as site for a textile centre and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof.

Colombo, June 15, 1956  
W. W. J. MENDIS,  
for Land Commissioner.

LS. 2647.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION, 21 (2)**

NOTICE is hereby given that the Board of Directors of the Sabaragamuwa Co-operative Provincial Bank Limited, Kegalla, have applied for the lease of a piece of Crown land, about 50 perches in extent, from lot 1 in P. P. A. 434 and lot 7 in P. P. 3,097, situated within the Urban limits of Kegalla in Paranakuru Korale, Kegalla District, for use as a site for a Bank.

2. The land is available for this purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions amongst others:—

(a) Term: 99 years,

(b) Rent: Rs. 100.25 per annum,

(c) The lessee shall, within two years from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, Kegalla, erect a permanent building on the land for use as a Bank,

(d) The lessee shall use the land as a site for a Bank and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 15, 1956.

W W J MENDIS,  
for Land Commissioner.

**NOTICE**

IT is hereby notified for general information that in view of the Public Holiday on Poson Full Moon Day, the next *Ceylon Government Gazette* will be published on Thursday, *June 21, 1956*, and all notices and advertisements for publication in that *Gazette* should reach the Government Press by 4 P.M. on Monday, *June 18, 1956*.

Government Press,  
Colombo, June 12, 1956

BERNARD de SILVA,  
Government Printer.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,099 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956 සේ ප්‍රති මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගත\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජ සත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956 සේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

ඇම් බයිලිව් ඇෆ්. අබයකෝන්, නිරවුල් කිරීමේ නිලධාරීන්.

\*\* 'නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒවායේ සිතියම් හර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැටියට පාර ගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩ පිටු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නම්වූ ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩයකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොමසරිස් කන්ද පල්ලි කෝරළේ රංගුණියාව යැ. ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියළුම බිම්කඩ, එනම් —

උතුරට කොස්පොත ගමේ මායිම, කැන්දගහමුල ඇලේ කොටසක් (කොස්පොත ගමේ මායිම), කොස්පොත ගමේ මායිම, පාර, කොස් පොත සිට වලකුඹුරට යන ගම්කොයෑ සහ පාර (කොස්පොත ගමේ මායිම), කොස්පොත ගමේ මායිම, කොස්පොත සිට ගල්වෙලට යන කරත්ත පාරේ කොටසක් (කොස්පොත ගමේ මායිම), කොස්පොත ගමේ මායිම, නැගෙනහිරට ගල්වෙල ගමේ මායිම, දකුණට බෙලිගමුව ගමේ මායිම, බෙලිගමුව ඇලේ කොටසක් (බෙලිගමුව සහ වලකුඹුර යන ගම්වල මායිම), වලකුඹුර ගමේ මායිම, බස්නාහිරට වයඹ පළාතේ ඉහළ ඕනොට කෝරළේ මායිම සහ කොස්පොත ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 337

Table with 3 columns: බිම්කඩයේ අංකය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අරු. ප

Main table with 4 columns: බිම්කඩයේ අංකය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අරු. ප

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
93	බෙලිගමුමේ ඇල (දියපාර) (හරි කොටසක්)	0 0 7
101	කොස්පොතගල් යාය	0 2 9
102	එම (බුලුගමුල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 24
103	දුක්කොලහේන්	10 0 29
104	කොස්පොතගල් යාය	1 2 9
105	දුක්කොලහය (බුලුගමුල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	9 2 33
105½	කරනම්පොතමුකලාන (බුලුගමුල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	6 0 29
106	බුලුගමුල ඇල (දියපාර)	1 3 11
107	—ගම් කායාසිංහා පාර	1 2 2
මුළු ගණන		250 1 32

(මාතලේ නි නි 12—1956)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,100 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ ජුනි මස 15 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\* \* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායාසිලයේ දීය.

ඇම් බබ්ලිව් ඇෆ්. අබයසේන, නිරවුල් කිරීමේ නිලධාරීතුමා

\* \* " නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

ඇලකියයුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩට අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යදොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් මිනිසා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොණ්ඩයේ කන්දපල්ල කෝරළේ හතමුනේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියළුම බිම්කරවි, එනම් —

උතුරට ගල්වෙල ගමේ මායිම, මළදෙල, ගල්වෙල ගමේ මායිම, නැගෙනහිරට ගල්වෙල ගමේ මායිම, දකුණට ගල්වෙල ගමේ මායිම, කළුගල ඇලේ කොටසක් (බඩාව ගමේ මායිම), බස්නාහිරට කළුගල ඇලේ කොටසක් (මිහස්කොටුව ගමේ මායිම) කුරුණෑගල සිට දඹුල්ල දක්වා වැටී තිබෙන ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (ගල්වෙල ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 344

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කළුගල ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 2 18 9
3	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)	0 1 6 7
4	හතමුනේ වත්ත (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 1 7
5	හතමුනේ වත්ත	0 0 3 6
9	එම (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10 1
12	—ඇල	0 0 15 1
මුළු ගණන		1 0 16 1

(මාතලේ නි නි 13—1956)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,101 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ ජුනි මස 15 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\* \* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායාසිලයේ දීය

ඇම් බබ්ලිව් ඇෆ්. අබයසේන, නිරවුල් කිරීමේ නිලධාරීතුමා

\* \* " නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

ඇලකියයුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩට අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යදොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කිසිම සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොණ්ඩයේ කන්දපල්ල කෝරළේ මිහස්කොටුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියලුම බිම් කරවි, එනම් —

උතුරට ගල්වෙල ගමේ මායිම, කුරුණෑගල සිට දඹුල්ලට යන ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (ගල්වෙල ගමේ මායිම), නැගෙනහිරට කළුගල ඇලේ කොටසක් (හතමුනේ ගමේ මායිම), දකුණට බම්බාවේ ගමේ මායිම, ඇල බම්බාවේ ගමේ මායිම, බස්නාහිරට බම්බාවේ ගමේ මායිම, කළු ඇලේ කොටසක් (ගල්වෙල ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 345

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කළු ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 1 25 8
3	මිහස්කොටුවේ වත්ත	0 2 3 3
4	එම	0 0 6 1
5	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 4 2
6	එම	0 0 2 5
7	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9 7
8	—ඇල	0 0 1 3
10	—අම්බලම	0 0 3
11	වත්තෙදුරයලාසිවත්ත (ප්‍රසිඬ වැඩ දෙපාර්ත මේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 8 1
12	එම ( එම )	0 0 3 5
13	ගල්වෙලවත්ත, දුරයලේ වත්ත	0 0 1 4
14	වත්තෙදුරයලාසිවත්ත (කළුගල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 8 7
15	එම	0 0 2 3
16	වත්තෙදුරයලාසිවත්ත (ප්‍රසිඬ වැඩ දෙපාර්ත මේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 1 1
17	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)	0 0 11 5
18	වත්තෙදුරයලාසිවත්ත (කළුගල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 25 8
19	එම ( එම )	0 0 20 2
20	එම ( එම )	0 0 9 1
21	එම	0 0 16 7
21½	එම	0 0 17 6
25	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	1 0 28 5
28	—ඇල	0 0 0 3
29	—ඇල	0 0 8 3
30	බම්බාවත්ත	0 3 26 3
31	—ඇල	0 0 1 5



බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
31 1/2	බෝගහමුල්ලේන	0 0 11 2
32	බත්ගලාවේවත්ත (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6 4
33	එම	0 1 13 7
34	—ඇල	0 0 10 1
35	බත්ගලාවේවත්ත (කළුගල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 24 2
36	කළුගල ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 1 37 4
මුළුගණන		7 0 14 1

(මාතලේ නි නි 14—1956)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,102 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රඥප්තියක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වසරේ ජූනි මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජ සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956 වසරේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම් බබලිවි. ඇෆ් අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ නිලධාරීන්.

\* \* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම විළිබද අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

පැලකියසුතුයි.—(අ) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද එහි සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට අයිතිකම්කීම් හැටියට සාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කරවිය අඩංගු උපලෙඛනය යට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබදව යදොක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කීයා සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොයායගේ කන්දපල්ල කෝරළේ බේලියකන්ද යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම් කවරය, එනම් —

උතුරට ඉහළ දිගේ ගම මායිම බටහිර දිගේ කොටසක් (ඉහළ දිගේ ගම මායිම) ඉහළ දිගේ ගම මායිම, නැගෙනහිරට මීටලපහත සහ දඹුල්ල මායිම යන ගම්වල මායිම්, දකුණට සියබලා වැව ගම මායිම, බස්නාහිරට බමරකටුපොත, කන්දේ මොරගොල්ල සහ කුඹුක්ගොල්ල යන ගම්වල මායිම්

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 352

බිම් කවරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
4	බේලියකන්දේහිත (බේලියකන්ද කොඩිකණුවේ කොටසක් ඇතුළත් වේ)	131 3 23

(මාතලේ නි නි 15—1956)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,103 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රඥප්තියක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වසරේ ජූනි මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත

මෙහි පහත අත්සන්කරන \* \* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජ සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන උට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956 වසරේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම් බබලිවි. ඇෆ් අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ නිලධාරීන්.

\* \* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබද අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

පැලකියසුතුයි.—(අ) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වශයේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට සාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කරවිය අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබදව යදොක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කීයා සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොයායගේ කන්දපල්ල කෝරළේ දඹුලුදියල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කරවි, එනම් —

උතුරට තෙල්දිනත් වැව ගමේ මායිම, උතුරු මැද පළාතේ අංක 1,127 දරණ අවසාන ගම් සිතියම, බේමබැටලා (තෙල්දිනත් වැව ගමේ මායිම, උකරු මැද පළාතේ අංක 1,127 දරණ අවසාන ගම් සිතියම), තෙල්දිනත් වැව ගමේ මායිම, උතුරු මැද පළාතේ අංක 1,127 දරණ අවසාන ගම් සිතියම, හීන්ඇලේ කොටසක් (තෙල්දිනත් වැව ගමේ මායිම, උතුරු මැද පළාතේ අංක 1,127 දරණ අවසාන ගම් සිතියම), උතුරු මැද පළාතේ පහුරුවාගම, අංක 1,129 දරණ අවසාන ගම් සිතියම සහ අනාකැටුවැව, අංක 1,159 දරණ අවසාන ගම් සිතියම, නැගෙනහිරට දඹුල්ලගේ කොටසක් (වගපහන පල්ලේ සියපත්තුවේ මායිම); දකුණට තුම්බරේ ගමේ මායිම, දිගේ ගල ඇලේ කොටසක් (තුම්බරේ ගමේ මායිම), තුම්බරේ සහ පහළ දිගේ ගල, දමන, කඩදෙකවැව සහ වැවකොලු වැව යන ගම්වල මායිම්.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 399

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
1	වැලිහින, වැලිකොරකහහිත්තමුකලාන	23 1 17
2	වැලිකොරකහහිත්තමුකලාන, වැවදම්චියාය මුකලාන	91 1 36
3	—කරත්ත පාර	2 1 8
4	වැවදම්චියායමුකලාන, වැවඉහළමුකලාන, වෙලන් ගොල්ලේ මුකලාන, මහමුකලාන, මුතුපෝරුගල මුකලාන, වැලිහින	161 2 2
5	—වැව සහ කණේසිය (අත්පැරපු)	3 2 14
6	—අඩිපාර	0 0 12
8	—ගල	1 2 7
9	මුතුපෝරුගලමුකලාන	10 2 0
10	—දියපාර	0 3 35
11	—ගල	5 0 29
12	—ගල	2 3 37
13	ගොම්සියගලගොටියාය, දබරයාය, කුඩාකර්මේයාය, මයිලගස්යාය, මයිලගහමුලයාය, කොලපහුලයාය, දෙහිගහමුලයාය	154 0 2
14	දෙබැටලා (දියපාර)	0 0 4
15	එම ( එම )	0 0 16
16	—ගල	4 0 32
18	වැව්තැන්න (වැව (අත්පැරපු) සහ කණේසිය)	51 2 4
20	හීන්ඇල (දියපාර)	6 3 19
21	එම (හරිකොටසක්)	0 1 0
22	කුඩාකොරකහවේයාය, නලකොලයාය, කොරකහයාය, කිඹුල්පිටියාවේයාය, වැව්තැන්නේයාය	86 2 4
23	දෙවෙලේ මුකලාන, තම්බැට්ටන්ගලගහමුකලාන, කුඩාකොරකහවේවැටරොද, කිඹුල්පිටියාවේ මුකලාන, අත්දරකටුමුකලාන, පිටැල්ල, තහනන් මුකලාන, කුඩාතුම්බරේහිත්ත	293 1 35
24	දඹුල්ල (දියපාර) (හරිකොටසක්)	7 2 34
25	කන්දබොඩයාය, ගබඩියාය	42 1 26

බිම්කර්තෘ		ප්‍රමාණය,	බිම්කර්තෘ		ප්‍රමාණය,
අංකය	ඉඩමේ නම	අ රු ප.	අංකය	ඉඩමේ නම	අ රු ප.
26	වව්වත්තකොත්ත, කුරුමිකොටුවේපිල්ලුව, පිල්ලුව, ඇලිපත්තකරගොල්ලේයාය, ගොබෙල්ලේයාය, හල්මිල්ලගොල්ලේයාය, දික්ගල්පොත්ත පාඩුල තනිකොටුව, කොලපගුණයාය, හිත්තකර ගොල්ලේයාය	90 1 36	109	ගෙදරගාවගේන	0 1 21
27	ගොබෙල්ලේයාය, වව්වත්තකොත්ත	19 3 16	110	ගෙදරගාවගේනේකුඹුර	0 0 32
28	ගොබෙල්ලේයාය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 8	111	එම	0 1 31
34	—තාවකාලික ගොබනැගිල්ලක් සහිත ඉඩම	0 0 1	112	එම	0 1 13
35	වත්කොත්තේන	0 1 21	113	එම	0 2 36
36	එම	0 2 16	114	එම	0 0 30
37	එම	1 2 15	115	එම	0 3 22
38	එම	0 1 22	116	එම	0 0 34
39	එම	0 1 20	117	එම	0 0 37
41	හල්මිල්ලගොල්ලේගේන	0 2 23	118	එම	0 1 10
42	එම	0 2 13	119	එම	0 1 19
43	එම	0 1 8	120	එම	0 2 11
44	එම	0 2 13	121	එම	0 1 5
45	එම	0 0 39	122	එම	0 0 27
46	එම	0 1 20	123	—බිච්ච	0 0 33
47	වත්කොත්තේයාය (අඹිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 4	124	ගෙදරගාවගේනේකුඹුර	0 0 30
48	—අඹිපාර	0 1 5	125	එම	0 0 33
49	—ගල	5 2 20	126	එම	0 0 29
50	ඇලපත්තේන, හිත්තකරගේන, හල්මිල්ලගොල්ලේයාය	36 3 31	127	එම	0 0 16
51	හල්මිල්ලගොල්ලේයාය	0 2 3	128	එම	0 1 27
52	හල්මිල්ලගොල්ලේයාය	0 1 4	129	එම	0 0 33
53	එම	0 1 11	130	එම	0 0 33
54	එම	0 2 18	131	එම	0 0 21
55	එම	0 1 33	132	එම	0 2 16
56	එම	0 1 35	133	ගෙදරගාවගේනේකුඹුර	1 0 22
57	එම	0 0 35	134	ගෙදරගාවගේන	1 2 34
58	එම	0 1 8	135	ගෙදරගාවගේනේකුඹුර	1 0 12
59	වත්කොත්තේයාය	0 2 38	136	—ඇළ	0 0 18
60	එම	0 0 15	137	ගෙදරගාවගේනේකුඹුර	0 1 15
62	එම	0 0 26	138	එම	0 1 15
64	එම	0 1 17	139	එම	0 2 11
66	එම	0 3 15	140	එම	0 0 28
69	ඉස්කෝලවත්ත	0 0 4	141	එම	0 1 3
70	—පටුපාර	0 1 8	142	එම	0 1 1
71	වත්කොත්තේයාය	1 0 34	143	එම	0 1 0
72	ඉස්කෝලපිටිය	2 2 10	144	එම	0 1 11
74	—ගම්කොය් සහ පාර	36 0 26	145	එම	0 0 28
75	වෙලක්ගොල්ලේයාය, වැටදව්වියාය, කරවගහමුලයාය	1 1 31	146	එම	0 1 13
76	—දියපාර	0 0 5	147	එම	0 1 10
77	—කණ්ඩිය	1 0 12	148	එම	0 1 26
78	ලල්පත්තේයාය (සුසානභූමිය)	146 3 11	149	එම	0 1 10
79	ලල්පත්තේයාය, වැටදව්වියාය, කෝත්තහමුලයාය, පිඹුරුගොඩයාය, කහවගහමුලයාය, ගලගාවිහේන, කටුගේන, දෙරකොටුගේන	0 3 11	150	එම	0 1 6
80	—දියපාර	0 0 5	151	එම	1 0 9
81	—දියපාර	5 1 9	152	ගෙදරගාවගේන	0 1 3
82	—වැව (අත් හැරපු) සහ කණ්ඩිය	1 1 6	153	කන්දපල්ලේගේන, තන්දපල්ලේයාය	6 0 35
83	—ගම්කොය් සහ පාර	0 0 25	154	—ගම්කොය් සහ පාර	0 2 12
84	—කණ්ඩිය	41 2 32	155	—දියපාර	2 0 1
85	බේලබදියාය, නලයාය, වෙලගාවයාය, කහවගහමුලයාය	51 3 10	156	පන්සලේකුඹුර	4 0 12
86	මැදතනිකොටුව, වේරගලගේන, නුගහහමුලගේන වැවගාවගේනේයාය, සියඹලාගොල්ලේගේන	16 1 6	157	පහලකොටුව, අවිච්චිකහහමුලගේන, ඇටගොල්ලේගේන, ඇලගාවිහේන	21 3 31
87	කුඩාවැව	0 0 1	158	මහවැව (වැව සහ කණ්ඩිය)	78 1 17
88	—ගලපත්තේකුඹුර	0 0 34	159	—දියපාර	0 0 4
89	—ඇළ	1 0 37	160	මහවිහේන, කරකොලගොල්ලේගේන, මැදලන්දගේන, නුගහහමුලගේන, කදුරුගහහමුලගේන, ගල්වත්තේගේන සහ මහවිහේන	73, 2 39
91	—ඇළ	1 0 5	161	—දියපාර	0 0 21
92	—ගම්කොය් සහ පාර	0 1 12	162	වත්කොත්තේයාය, නුගහහමුලගේනේයාය	13 2 23
93	ගෙදරගාවගේනේකුඹුර	0 0 15	163	වත්කොත්තේයාය	1 1 19
94	—ඇළ	0 1 34	164	—අඹිපාර	0 3 9
95	—මුඩුබිම (අඹිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9	165	සියඹලාවත්තේවැව (වැව සහ කණ්ඩිය)	15 2 26
96	—අඹිපාර	0 1 11	166	—ඇළ	0 0 2
97	ගෙදරගාවගේනේකුඹුර	0 1 7	168	මනරායගේ ඇළගාවකුඹුර	1 2 33
98	එම	0 1 6	169	දික්ගල, ඇළගාවගේන, කපුකොටුව, වරදමන්ගේන, ඉහිරිගහමුලයාය, මනරායාය, වෙලපහළ විහේන, සියඹලාවත්ත, කදුරුගහහමුලයාය, ඒදණ්ඩිමුල්ලගේන, කිත්දේපල්ලේගේන, ඇළගාවිහේන, ලෝලුගහහමුලගේන, කටුපොත්තේයාය, දික්යාය	154 2 34
100	එම	0 1 9	170	දික්ගල (දියපාර) (හපි කොටසක්)	3 0 3
101	එම	0 1 29			
102	එම	0 1 27			
103	එම	0 1 20			
104	එම	0 1 18			
105	එම	0 2 30			
106	එම	0 2 13			
107	එම	0 1 25			
108	එම	0 0 32			

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,104 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956යේ ජූනි මස 15 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම් බබ්ලිව් ඇෆ්ප් අබයනෝන්,  
නිරවුල්කිරීමේ නිලධාරීහු.

\*\* "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීහු මාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද උලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම සැලසීමට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිල්ලක් නොමැතිව යටපත් කරනු ලබන දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොඩායගේ කන්දපල්ල කෝරළේ තුඩාගේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිල්ල පහත දැක්වෙන සියලුම බිම්කට්ටි, එනම් —

උතුරට: දුබුබුදිරුප්ප ගමේ මායිම, නැගෙනහිරට: දඹුලුමගේ කොටසක් (වගපත්දහ පල්ලේ සිය පත්තුවේ මායිම), වැලුම්පිය මගේ කොටසක් (තලකිරිය ගමේ මායිම), දකුණට වැලුම්පිය මගේ කොටසක් (තලකිරිය ගමේ මායිම), මැදයාය ඇලේ කොටසක් (මීවලපහත ගමේ මායිම), මීවලපහත සහ පහල දිග්ගල ගම් මායිම, බස්නාහිරට කණ්ඩිය (පහළ දිග්ගල ගමේ මායිම), පහළ දිග්ගල සහ දුබුබුදිරුප්ප ගම් මායිම, දිග්ගල ඇලේ කොටසක් (දුබුබුදිරුප්ප ගමේ මායිම), දුබුබුදිරුප්ප ගමේ මායිම

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 400

බිම් කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
2	දඹුලුගහමුලයාය, ගල්ගෙඩිගොඩයාය	72 1 35
3	නිරවුල්කිරීමේ වෙහෙරගොඩැල්ල	5 2 8
4	කුඩා තුඩාගේහිත, විතැල්ලේතහනත් මුකලාන	73 3 29
5	කුඩා තුඩාගේවෙල	6 2 37
6	එම (වැව (අත්සැරපු) සහ කන්ඩිය)	2 3 30
7	පිහැල්ලේ තහනත් මුකලාන	3 0 31
8	දඹුලුගහමුලයාය, පන්තැරගහමුලයාය, මුත්තේන, මෙතේපිහේන	162 1 15
9	ගැටහිත රුක්බිත්දමේගල්වෙල (ගල)	43 1 29
10	බත්දෙග්ගල, පාචගහමුලගල (ගල)	10 0 37
11	රුක්බිත්දමේගේන, ගලගෙඩිගොඩයාය, පෙලන්ග ගහපුයාය, අලියාවැවුනායාය, දවුන්දයාය, බත්දෙග්ගලයාය	126 0 36
12	—අභිපාර	0 1 15
13	—අභිපාර	0 0 7
15	නිකවැරැත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 2
16	කටුපත්තේනේ ඇල (දියපාර)	1 1 3
17	ඇලගාව තනිකොටුව, කටුපත්තේයාය, දන්ඩියාය	28 0 21
18	නයිදවලපුහේන, දවුන්දයාය (දිග්ගල ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	1 2 3
20	නයිදවලපුහේන	6 0 13
21	එම (කටුපත්තේන ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 6
22	කොහගහමුලයාය (එම)	1 2 9
23	එම	29 0 4
24	එම (ගම්කායාඪී සහා පාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 2 13

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
25	—ගම්කායාඪී සහා පාර	3 2 9
26	වෙලුම්පියමය, දඹුලුමය (දියපාර) (හරිකොටසක්)	15 0 12
27	මැදයායඇල (එම)	0 0 14
28	රුක්බිත්දමේගේන, දවුල් ගස්ගේන, මුත්තේන ගල්මීල්ලහේන, අතුතනාපු හේන, මැදයාය	83 1 10
29	තොරතැනාරයලාගේ ගල්වැව (ගල)	10 1 35
30	කුඩුම්පිස්තේනේ ඇල (දියපාර)	0 2 1
31	තුඩාගේ වැව (වැව සහ කණ්ඩිය)	35 3 17
32	කොහොඟහමුලයාය (වැව සහ කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 4
33	එම (ගම්කායාඪී සහා පාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 1 4
34	එම	1 2 1
36	වාසියගාවෙහේන (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 19
37	හොරොච්චි ඇල (ඇල)	0 0 11
38	වාසියගාවෙහේන (වැව සහ කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 19
39	වාත්ඇල (ඇල)	0 0 32
40	වාසියගාවෙහේන, නයිදවලපුහේන (වාත් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 29
41	වාසියගාවෙහේන, නයිදවලපුහේන	15 3 8
42	එම (ගම්කායාඪී සහා පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 1 15
43	එම නයිදවලපුහේන (දිග්ගල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 30
44	කුඩුම්පිස්තේන, පාචකට්ටියාය, නිපුනමේහේන දුම්බුදවෙල්ගල්ගේයාය, දික්කොටුව, නයිදවලමාගේගේරොදු, ගලගාවතනිකොටුව	201 1 8
45	දිග්ගලඇල (දියපාර) (හරිකොටසක්)	3 0 28
46	දිග්ගල ඇල (දියපාර)	0 3 27
47	දිලුලගහමුලයාය, සියඟලගහමුලයාය, දවුල්ගහමුලයාය	8 1 35
48	—අභිපාර	0 0 9
49	—අභිපාර	0 0 10
50	ගලගාව තනිකොටුව, දවුල්ගහමුලයාය	3 2 29
51	නයිදවලමහගේරොදු	26 2 23
		මුළු ගණන ... 997 0 22

(මාතලේ නි නි 17—1956)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,105 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956යේ ජූනි මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම් බබ්ලිව් ඇෆ්ප් අබයනෝන්,  
නිරවුල්කිරීමේ නිලධාරීහු.

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීහු මාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද උලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම සැලසීමට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිල්ලක් නොමැතිව යටපත් කරනු ලබන දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

රජයේ පළාතේ මහලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මහලේ කොට්ඨාසයේ කන්දපල්ල කෝරළේ මීවලපහන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත 'සදහන්' මාසිමවලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩවර්ණනම් —

උතුරට පහළ දිගේ සහ තුම්බරේ යන ගම්වල මාසිම, මැදයාස ඇලේ කොටසක් (තුම්බරේ ගමේ මාසිම); නැගෙනහිරට වැල මීවය මගේ මල මගේ සහ රත්මලේ ඇළේ කොටසක් (නල කිරියගම සහ පහළ වැව යන ගම්වල මාසිම), දකුණට යටිගල් පොත්ත ගමේ මාසිම, ගඹුල්වාවෙ ඇලේ කොටසක් (යටිගල් පොත්ත ගමේ මාසිම), යටිගල් පොත්ත ගමේ මාසිම, බස්නාහිරට ඉහළ දිගේ සහ පහළ දිගේ යන ගමේ මාසිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 402	
බිම් කඩවර්ණ අංකය	ප්‍රමාණය, අරු ප
1 —දියපාර	0 0 16
2 දඟමිල්ලේ මුකලාන, කළුආරච්චියමුකලාන	5 2 2
3 ගල්ගේ න, පලුකඩවියාය, කොත්ගස්ගස්, දික්කඩු යාය, අදිකාරම්නනිකොටුව, කන්දබොඩයාය	61 3 13
4 —වැව (අත්හැරපු) සහ කණ්ඩිය	7 0 16
5 මීවලපහනවැව (වැව සහ කණ්ඩිය)	17 2 22
6 බෝගඹුලයාය, තෙලුඹුගහමුලතනිකොටුව කුඩුමිරිත් ගේ න, වැල් බිමේයාය, ගල් වැටියාය, ගල්ගේ න වෙහෙරබැදියාය, වෙහෙරබැදිගේ න, පලන්ගුකාපු යාය	129 3 25
7 කුඩුමිරිත්ගේ නේ ඇල (දියපාර)	0 0 2
8 —ගල	18 0 30
9 —වැව (අත්හැරපු) සහ කණ්ඩිය	13 3 26
10 වැල් බිමේයාය, වැල් බිමේකඩුපොත, වැල් බිමේගේ න, සියඹලාගහමුලයාය	28 3 0
11 මැදයාසේ ඇල (දියපාර)	0 0 8
12 එම (එම)	0 0 11
13 වැලමිරියමය, මලමය, රත්මල ඇල (දියපාර) (හරි කොටසක්)	14 0 7
14 —දියපාර	0 0 23
15 වෙල් බිමේයාය, දෙගන්තුඩුවෙහේ න	19 2 17
16 වැලිකන්දෙගේ න, වෙල් බිමේයාය	5 1 31
17 —ඇල (අත්හැරපු)	0 0 22
18 වැලිකන්දෙගේ න, මුකලානේ නෙකොටුවපොත	3 3 22
19 —දියපාර	0 1 34
20 කළුආරච්චියමුකලාන, මුකලානේ නේ කඩුපොත, මයඹලාමබොඩමුකලාන, පට්ටියමුකලාන	10 3 2
21 —අඹපාර	0 0 8
22 වෙහෙර බැදියාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 35
23 එම	9 3 30
24 එම (පුරුණ දඟබක නටබුන් සහිත)	0 1 19
25 එම (අඹපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 38
26 වෙහෙරබැදියාය	4 2 14
27 —අඹපාර	0 1 34
28 වෙහෙරබැදියාය වැවයටතේ යාය (අඹපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9
29 වැවයටතේ යාය, ගෙදරගාව නනිකොටුව	2 3 14
30 එම (එම) (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 38
31 —ඇල (ඇල)	0 0 2
31½ වැවයටතේ කුඹුර, ගෙදරගාවනනිකොටුව	0 0 6
33 හොරොච්චි ඇල (ඇල)	0 0 32
34 කෝන්ගස්ගස් (වැවකණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 17
35 මුකලාන යාය, වෙහෙරබැදියාය, මොරගේ න, ගලගේ යාය, දික් කඩුවෙහේ න, කන්දබොඩයාය	55 2 16
36 කන්දබොඩයාය, කෝන්ගස්ගස්	27 1 33
37 කෝන්ගස්ගස් (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 21
38 —දියපාර	0 0 21
39 —දියපාර	0 0 4
40 කන්දබොඩයාය, මුකලාන යාය, බෙලියකන්දහි න කළුආරච්චියමුකලාන	348 2 34
41 —දියපාර	0 2 3
42 —දියපාර	1 1 3
43 —දියපාර	1 2 0
44 —වැව (අත්හැරපු) සහ කණ්ඩිය	10 0 11
45 —දියපාර	0 2 21
46 ගඹුල්වාවෙ ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 1 24
47 එම (එම)	2 0 35
48 —වැව (අත්හැරපු) සහ කණ්ඩිය	5 3 19
49 මොරගේ න, කළුආරච්චියමුකලාන	50 1 6

බිම්කඩවර්ණ අංකය		ප්‍රමාණය, අරු ප
50 පිටවල් ඇල (දියපාර)		1 0 13
51 කළුආරච්චියමුකලාන		6 3 27
52 එම		14 0 33

මුළු ගණන 888 3 29

(මහලේ නි නි 18—1956)

**ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත**

නිරවුල් කිරීමේ දැන්වීමේ අංකය 3,106 (මහලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රායෝජනයක් ඇති යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 දී පූර්ණ වන 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන විධානය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන විධානය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

එකී 1956 දී මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දී ය

ඇම් බයිලිච්, ඇෆ් අරයකෝන්, නිරවුල් කිරීමේ නිලධාරීන්

\*\* "නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ 'භූමිදලී ලෙස සහ පවනන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ඇණ වැඩිදුර නොතැරූ ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් 'එයින් එකකවත්' උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ඇතිව යට හාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩට අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මාසිමවලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මහලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මහලේ කොට්ඨාසයේ කන්දපල්ල කෝරළේ හොලඹගොල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිමවලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කඩවර්ණනම් —

උතුරට යටිගල් පොත්ත ගමේ මාසිම, ගල්වෙල සිට දඹුල්ලට යන ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (යටිගල් පොත්ත ගමේ මාසිම), කුඩාවැව ගමේ මාසිම, නැගෙනහිරට සිල්වත්ගම සහ වළඹවැව යන ගම්වල මාසිම, දකුණට වළඹ වැව සහ ගල්වංගෙහිගේ න යන ගම්වල මාසිම, බස්නාහිරට පුවක්පිටිය සහ යටිගල් පොත්ත ගමේ මාසිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 407

බිම්කඩවර්ණ අංකය		ප්‍රමාණය, අරු ප
1 රටතලකොලහි න		0 1 17
2 මහගලන් ද, වෙල්ගොඩගේ න, මීගොල්ලයාය		13 3 31
3 මීගොල්ලයාය		0 2 0
5 වෙල්ගොඩගේ න		0 1 30
7 වෙල්ගොඩගේ න		1 0 29
8 එම		1 1 7
9 එම		2 3 23
10 —ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)		0 3 23
11 පහළකුඹුරේපිල්ලාව		0 3 12
13 එම		0 1 3
14 විගේන්පිටිය		1 0 3
16 මීගොල්ලේ ඇළ (දියපාර)		0 1 4
17 කළුගහනැන් න මොරගොඩවෙල, විගේන්පිටිය		12 3 16
18 —දියපාර		0 1 30
19 විගේන්තෙදඹගහමුලකුඹුර		1 2 10
21 හොරොච්චි ඇල (ඇල)		0 0 24
22 වෘත් ඇල (දියපාර)		0 0 4

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
21	සොරොවිආල (ඇ.ප)	0 0 17
25	වෙලේගොඩගේන	2 0 26
26	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	2 2 21
27	වෙලේගොඩගේන	0 2 14
28	එම	0 2 32
29	ගල්වංගෙඩිගේනෙතනිකොටුව	2 3 32
30	පන්සලෙහින	5 1 23
31	ඇවිරිසපනත	2 3 27
33	—අභිසාර සහ ඉතුරු කරපු බිම	0 0 13
34	ගල්වංගෙඩිගේනෙතනිකොටුව	1 0 20
35	එම	0 0 11
37	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 14
38	එම	0 2 34
39	ගල්වංගෙඩිගේනෙතනිකොටුව	0 1 36
40	කදුරුගහමුල් කැටේගේන	0 1 28
41	—බොරළුව	0 0 6
42	කදුරුගහමුල් කැටේගේන	1 1 19
44	කදුරුගහමුල් කැටේගේන	0 1 25
45	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 12
46	—පාර	0 1 0
47	—වැව සහ කණ්ඩිය	14 2 37
48	කදුරුගහමුල් කැටේගේන	3 2 5
49	ගල්වංගෙඩිගේනෙතනිකොටුව	1 0 7
50	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10
51	එම ( එම )	0 0 15
52	එම	1 0 6
53	එම	0 1 34
54	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6
55	—ගම්කොය් සහ පාර	0 2 33
56	—පාර	0 0 14
59	වැව ඉහළයාය	0 1 15
60	—ඇල	0 0 2
61	වැව ඉහළයාය	1 0 0
62	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 24
63	ගල්වංගෙඩිගේනෙතනිකොටුව (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7
64	එම	0 1 37
65	වැවඉහළයාය	0 1 16
66	කෝන්ගොල්ලේගේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
67	වැවඉහළයායකොටුව	0 1 18
68	—පාර සහ ඉතුරු කරපු බිම	0 2 17
69	වැවඉහළයාය	3 3 7
70	එම	0 1 2
71	වෘත් ඇල (දියපාර)	0 0 17
72	මිහගලන්ද (වෘත් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 21
73	මිහගලන්ද	0 1 9
74	එම	0 1 34
75	එම	0 0 37
76	මිහගලන්ද, දිගලැදිගේන, කළුගහකුත්ත, විශේන්පිටිය, මොරගහවෙල	97 3 1
77	වෙලන්ගොඩහින	19 2 24
මුළු ගණන		209 1 23

(මාතලේ නි නි 19—1956)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,107 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956යේ ජූනි මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ්‍ය සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජ්‍ය සන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එම් 1956යේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය

ඇ.ම. බබ්ලිච් ඇප් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීයා

\*\* නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කරවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොඩාගෙයේ කන්දපල්ල කෝරළේ ගල්වංගෙඩිගේන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියළුම බිම් කවර, එනම් —

උතුරට තොලඹගොල්ල ගමේ මායිම, නැගෙනහිරට: වලස්වැව ගමේ මායිම, දකුණට: වලස්වැව සහ පුවක්පිටිය යන ගම්වල මායිම බස්නාහිරට. පුවක්පිටිය ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය. 408

බිම් කවරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	පරහගල	2 0 39
2	ගල්වංගෙඩිගේන තනිකොටුව	1 2 1
3	ගල්වංගෙඩිගේන, තනිකොටුව (පවුපාරට ඉතුරු කරපු බිම)	0 0 14
5	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	1 2 35
10	—ඇල	0 0 7
11	ගල්වංගෙඩිගේන	0 1 30
12	—ඇල	0 0 6
14	—ගම්කොය් සහ පාර	0 1 6
මුළු ගණන		6 1 13

(මාතලේ නි නි 20—1956)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,108 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසි වක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956යේ ජූනි මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ්‍ය සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජ්‍ය සන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එම් 1956යේ මාර්තු මස 22 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

ඇ.ම. බබ්ලිච් ඇප් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීයා

\*\* නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කරවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය		බිම්කවර්ගයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
බඩාප පළාතේ මහලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මහලේ කොඩායගේ කන්දපර්ල කෝරළේ වලක්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කවර්ග, එනම් —				
උතුරට තොලඹගොල්ල සහ සිල්වත්ගම ගම් මායිම්, කෙටිගහන ඇලේ කොටසක් (සිල්වත්ගමේ ගම් මායිම), නැගෙනහිරට මලමගේ කොටසක් (පහලවැව ගම් මායිම), මලමගේ කොටසක් (වගපතන පල්ලේ සියපත්තුව), තොලම්පිටිය ඇලේ කොටසක් (පල්ලේවෙල ගම් මායිම), පල්ලේවෙල ගම් මායිම; දකුණට පල්ලේවෙල කපුසේන සහ නබඩගහවත්ත ගම් මායිම්, පුවක් පිටියේ සිට නබඩගහවත්තට යන ගම් කායානී සහ පාලේ කොටසක් (නබඩගහවත්තේ ගම් මායිම); බස්නාහිරට නබඩ ගහවත්ත, පුවක් පිටිය සහ ගල්වත්ගෙඩිහේන ගම් මායිම්.				
ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 409				
බිම් කවර්ගයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප		
2	කෝන්ගොල්ලේහේන	0 0 3		
3	කෝන්ගොල්ලේයගේවත්ත	0 3 15		
4	කෝන්ගොල්ලේහේන	2 2 12		
5	එම	1 2 25		
6	එම (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 11		
7	දෙමබරුවෙලිඹුල්කැවේ තනිකොටුව (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 14		
8	එම	0 0 27		
9	එම (වෘක් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 37		
10	—වෘක් ඇල (දියපාර)	0 0 8		
11	මිගහලන්දයාය	3 2 3		
12	එම	1 0 17		
13	එම	1 0 13		
14	එම	0 2 14		
15	මිගහලන්දයාගේ වත්ත	2 3 0		
16	එම (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 6		
17	—ගම්කායානී සහ පාර	1 1 14		
18	ගල්ගොඩිතනිකොටුව (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 5		
19	එම	0 2 12		
20	එම	0 0 33		
22	මුදියාන්සෙලෙ වලව්වේ වත්ත (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 18		
23	එම	0 0 32		
24	—අඹිපාර සහ ඉතුරුකරපු බිම	0 0 27		
25	ගල්ගොඩි තනිකොටුව	0 0 5		
26	කැප්පිටිහේනේ වත්ත	0 1 39		
27	කැප්පිටිහේන, ගල්ගොඩි තනි කොටුව, කැන්දෙ ගොල්ලේයාය	10 2 21		
28	කැන්දෙගොල්ලහිත්ත	1 2 23		
29	කැප්පිටිහේන	0 2 19		
31	හරක්කපුහේන	1 1 23		
32	හරක්කපුහේනේ වත්ත	0 2 1		
34	—අඹිපාර සහ ඉතුරුකරපු බිම	0 0 27		
35	—ගම්කායානී සහ පාර	0 0 7		
36	—ගම්කායානී සහ පාර	0 3 3		
39	හරක්කපු හේනේ වත්ත	0 2 20		
40	එම	0 1 32		
41	හරක්කපුහේන	1 1 22		
42	එම	0 2 20		
43	හරක්කපු හේනේ වත්ත	0 1 13		
44	දික්යාගේ වත්ත	0 3 20		
46	හරක්කපු යාගේ වත්ත, දික්යාගේ වත්ත (ගම් කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 3		
47	දික්යාගේ වත්ත ( එම )	0 0 26		
48	—ගම්කායානී සහ පාර	0 0 2		
49	වෘක් ඇල (දියපාර)	0 0 12		
50	—ගම්කායානී සහ පාර	0 1 29		
51	දික්යාගේ වත්ත	1 1 7		
52	නියරවැටිය, දික්යාගේ වත්ත, දික්යාය, හරක්කපු හේන	13 1 35		
53	මුදුන් පිටහිත්ත	26 1 36		
54	කැන්දෙගොල්ලේයාය	42 0 38		
55	—ගම්කායානී සහ පාර සහ ඉතුරුකරපු බිම	0 2 12		
65	කෙටිගහන ඇල (දියපාර) (ගපිකොටසක්)	0 2 34		
66	මලමග ( එම ) ( එම )	2 2 18		
67	තොලම්පිටිය ඇල ( එම ) ( එම )	0 0 17		
71	—ගම්කායානී සහ පාර සහ ඉතුරු කරපු බිම	0 0 9		
74	කැටිගහනවෙලේකමත (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2		
75	එපිටවැවේ කුඹුරේ පිල්ලාව (ගම්කායානී සහ පාර සහ ඉතුරු කරපු බිම)	0 0 38		
78	එපිටවෙල (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 38		
79	එපිටවැවේ කුඹුරේ පිල්ලාව (එම)	0 0 7		
80	එම	2 0 14		
82	හොරොච්චි ඇල (ඇල)	0 0 26		
84	එපිටවැවේ කුඹුර පිල්ලාව	0 3 39		
86	හොරොච්චි ඇල (ඇල)	0 0 10		
87	අලුත් අස්වැද්දුම් කුඹුර	0 2 31		
88	ඇතින් නිකාපුවත්ත	1 2 8		
89	ඇතින් නිකාපුවත්ත	0 3 24		
90	ඇතින් නිකාපුවත්ත	5 3 37		
91	කැටිගහනහිත්ත, කැටිගහනේහේන	13 1 5		
92	ඇතින් නිකාපුවත්ත	5 0 13		
93	ඇතින් නිකාපුවත්ත	1 2 20		
94	ඇතින් නිකාපුවත්ත	1 2 25		
95	ඇතින් නිකාපුවත්ත	2 3 20		
96	ඇතින් නිකාපුවත්ත	9 0 25		
97	—ගම්කායානී සහ පාර	0 0 12		
98	—අඹිපාර	0 0 14		
99	ඇතින් නිකාපුවත්ත	2 0 15		
100	එපිටවැව, වලක්වැව (වැව සහ කණ්ඩිය)	25 0 17		
102	දික්යාගේ වත්ත (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10		
104	සියඹලාගහමුලහේන (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 1		
105	සියඹලාගහමුලහේන (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 12		
106	එම (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9		
107	එම	0 1 0		
108	එම (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17		
109	සියඹලාගහමුලහේන	0 0 17		
110	—හොරොච්චි ඇල (ඇල)	0 0 12		
111	කෝන්ගොල්ලේ පිල්ලාව (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 5		
112	කෝන්ගොල්ලේ පිල්ලාව	0 0 6		
113	එම (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2		
114	වලක්වැවගමේවෙල (එම)	0 0 5		
115	එම	0 0 13		
116	වලක්වැවගමේවෙලේ පිල්ලාව	0 0 26		
117	වලක්වැවගමේවෙල (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 11		
118	එම	0 0 11		
119	එම	0 1 13		
120	එම (හොරොච්චි ඇල සහ ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7		
121	එම ( එම )	0 0 2		
122	එම	0 0 16		
123	එම	0 0 17		
124	එම (ගම්කායානී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2		
125	මිගහලන්ද	1 0 25		
126	මිගහලන්දයාය	0 1 31		
127	වෘක් ඇල (දියපාර)	0 0 19		
129	හොරොච්චි ඇල (ඇල)	0 0 11		
130	බත්තෝගමේවත්ත (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10		
131	එම	1 0 0		
132	කෝන්ගොල්ලේයාය	6 1 10		
133	කෝන්ගොල්ලේහේන	1 3 39		
134	කෝන්ගොල්ලේයාගේ වත්ත	2 3 38		
135	එම	1 3 3		
136	එම	1 0 20		
137	කරදගස් කොටුව	2 1 3		
138	එම	0 0 9		
140	හොරොච්චි ඇල (ඇල)	0 0 14		
141	වෘක් ඇල (දියපාර)	0 0 5		
142	දළපොහේ කමිත	0 1 13		
143	වෘක් ඇල (දියපාර)	0 0 1		
144	කොරකහවෙලියාය	0 0 39		
145	දළපොහේවැව (වැව සහ කණ්ඩිය)	5 1 19		
149	හොරොච්චි ඇල (ඇල)	0 0 9		
151	ලෝලුගස්වැව (වැව සහ කණ්ඩිය)	4 3 18		
152	එම (වැවේ කොටසක්)	1 1 36		
152½	—ගම්කායානී සහ පාර (ගපි කොටසක්)	0 0 12		
153	ලෝලුගස්වැව (වැවේ කොටසක්)	0 0 36		
154	කොරකහවෙලියාය	3 0 16		
154½	හොරොච්චි ඇල (ඇල)	0 0 4		

බිම්කම්පිටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
155	වාන් ඇල (දියපාර)	0 0 35
156	කොරකහවෙලකුඹුර (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 14
157	එම ..	1 3 21
158	කොරකහවෙල කුඹුර (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 27
159	කොරකහවෙලය ( එම ) ..	0 0 3
160	කොරකහවෙලව (වැව සහ කණ්ඩිය)	0 3 28
161	කොරකහවෙලකුඹුර (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 1 14
162	එම ...	2 1 5
163	කොරකහවෙලකුඹුර (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 8
164	කොරකහවෙලය ( එම ) ..	0 0 27
165	කොරකහවෙලය ...	1 0 15
166	එම (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 0 25
167	කොරකහවෙලකුඹුර ( එම ) ...	0 0 27
168	එම ..	0 2 18
169	අම්බොක්කේවැව (වැව සහ කණ්ඩිය) ...	4 2 12
170	කොරකහව, අඳුරක්කුඹුර ..	2 2 15
171	වාන් ඇල (දියපාර) ..	0 0 12
173	කොරකහවෙලය ..	0 2 32
174	එම ..	3 3 9
175	කොරකහවෙලඅඳුරක්කුඹුර ..	1 1 13
176	එම (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 12
177	හොරොච්චි ඇල (ඇල) ..	0 0 18
178	කොරකහවෙලය (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 0
179	බත්තේකන්ගමවැව (වැව සහ කණ්ඩිය) ..	11 0 25
180	එම (වැවේ කොටසක්) ..	0 0 6
181	වලක්වැවෙහෙට්ටෙවල ...	0 0 17
183½	ගලේන් බැදපු ලිඳ ..	0 0 1
184	හොරොච්චි ඇල (ඇල)	0 0 12
186	කොරකහවෙලය ..	0 0 13
188	කෝන්ගොල්ලේය ..	5 1 32
189	කැටියානේවත්ත ..	0 3 20
190	එම (කෝන්ගොල්ලේයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ඇල දිගේ	0 0 29
191	කැටියානේවත්ත ..	0 3 33
192	එම (කෝන්ගොල්ලේයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 1 21
193	කැටියානේවත්ත ( එම ) ...	0 0 22
194	කෝන්ගොල්ලේයගේ ඇල (දියපාර)	0 1 0
195	කොරකහවෙලය, අඳුරුකන්දමුලයගෙහේන, කැටියානේන, පහනබඩය ..	51 0 5
196	පහනබඩය ..	0 1 36
197	පහනබඩයගේ කොටුව ..	0 1 23
198	පහනබඩයගේ කුඹුර ..	0 1 32
199	—අභිපාර ..	0 2 14
201	—ගඹිකාභිසහා පාර ..	0 0 2
202	පහනබඩගේ න ..	3 0 2
203	පහනබඩපිටියෙකන්ද, පහනබඩහික්ක ..	11 1 10
204	පහනබඩගේ න, කොරකහවෙලය ..	19 0 16
205	උල්පොහේ ඇල (දියපාර) (සම්පූර්ණයෙන්)	0 0 23
මුළු ගණන		365 2 37

(මාතලේ නි. නි. 24—1956)

**ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන**

අංකය පේ 55 ඇස් 528, අර්/නිව 108

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි;

187

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ වැල්ලවත්තේ පිහිටි මොඩල් පාම් පාචේ වරිපනම් අංක 131 දරණ ඉඩමෙන් සහ වරිපනම්, අංක 129/1 දරණ පල්ලිය ගොඩ ගොරකහවත්ත නම් ඉඩමෙහුත් මුළු විශාලත්වය අ. 0, රු. 3, ප 29 85 ක් පමණ වූ කැබලි දෙකකට, මායිම් —

උතුරට මොඩල් පාම් පාචේ වරිපනම් අංක 119/7, 119/8, 119/9 සහ 119/10 දරණ ඉඩම්, නැගෙනහිරට මොඩල් පාම් පාචේ වරිපනම් අංක 131/18 දරණ ඉඩම සහ කුඹුරුවලට යන පාර; අංක එ 343 දරණ මූලික සැලැස්මෙහි 12 වැනි කැබැල්ල, දකුණට මොඩල් පාම් පාචේ වරිපනම් අංක 131, 131/1, 131/7 සහ 131/11 දරණ ඉඩම් සහ මොඩල් පාම් පාචේ සිට, ගෙවල්වලට යන පාර; බස්නාහිරට මොඩල් පාම් පාචේ වරිපනම් අංක 119/11, 119/12 සහ 129 දරණ ඉඩම් සහ අංක එ 3,465 දරණ මූලික සැලැස්මෙහි 2 වෙනි කැබැල්ල.

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 මැයි මස 10 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඉඩම්වල විස්තර පහත සඳහන් වේ —

කැබැල්ල : 134ඒ.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 20ඒ, ඉඩමේ නම කුඹුරු (සැල්විනියා), ගම (කොළඹ දිස්ත්‍රික්කයේ). බොරලැස්ගොමුව; ප්‍රමාණය අ. 1, රු. 0, ප 0

කැබැල්ල : 134බී.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 20බී; ඉඩමේ නම කුඹුරු (සැල්විනියා), ගම කොළඹ දිස්ත්‍රික්කයේ බොරලැස්ගොමුව; ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 10

කැබැල්ල : 134සී.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 20සී, ඉඩමේ නම කුඹුරු (සැල්විනියා), ගම කොළඹ දිස්ත්‍රික්කයේ බොරලැස්ගොමුව, ප්‍රමාණය අ. 0, රු. 3, ප 0.

කැබැල්ල : 134ඊ.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 20ඊ, ඉඩමේ නම කුඹුරු (සැල්විනියා), ගම (කොළඹ දිස්ත්‍රික්කයේ): බොරලැස්ගොමුව, ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 10.

කැබැල්ල : 139ඒ.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 22ඒ, ඉඩමේ නම කුඩා බිම් කැබැලි, ගම කොළඹ දිස්ත්‍රික්කයේ පැපිලියාන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4.

කැබැල්ල : 139බී.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 22බී; ඉඩමේ නම කුඩා බිම් කැබැලි, ගම කොළඹ දිස්ත්‍රික්කයේ පැපිලියාන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4

කැබැල්ල : 139සී.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 22සී ඉඩමේ නම කුඩා බිම් කැබැලි, ගම කොළඹ දිස්ත්‍රික්කයේ පැපිලියාන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 12

කැබැල්ල : 139ඊ.  
කොළඹ නාගරික ඉංජිනේරු තැනගේ ජලාත් නො 22ඊ, ඉඩමේ නම කුඩා බිම් කැබැලි, ගම කොළඹ දිස්ත්‍රික්කයේ පැපිලියාන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 12

සී. පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය නිව් බී. 207/ඒපී/පේ 56 ඇල්. ජී. 126, " 1956 මැයි 21 වැනි දින  
කොළඹ,

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියතා කෝරළේ අදිකාරි පත්තුවේ වරායොබ පිහිටි 'මරන්දපේන ඇස්වෙට්' නමැති ඉඩමෙන් අක්කර 2ක පමණ විශාලකම් ඇති ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ කොටසක්, නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක් සහ ඇස් කදිරවේල් මහතා අයිතිකම් කියන ඉඩම සහ පාර, දකුණට ආර් වාර්ල්ස් පෙරේරා සහ ජෝර්ජ් පිරිස් යන මහතන් අයිතිකම් කියන කුඹුර සහ ඒ ඇෆ්. කායිවෙට් පිනාන මහත්මිය අයිතිකම් කියන ඉඩම; බස්නාහිරට ඇම් සී සමරවිර මහත්මිය අයිතිකම් කියන ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය. කීව් බී 226/පේ 56 ඇස් 124.

1956 මැයි 29 වැනි දින  
කොළඹ.

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අපන්කුරු කෝරළේ 'ඵ' කොසායයේ කුරුණ කුටුනායක පිහිටි අඹගහවත්ත සහ මාදන්නගහ වත්ත යන ඉඩම්වලින් මුළු විශාලත්වය අඩි 156 X 25ක පමණ කැබැලි දෙකට මායිම් —

උතුරට ඇති එලිසබත් සිල්වා මහත්මිය අයිතිකම් කියන අඹගහවත්ත යන ඉඩම, නැගෙනහිරට එම ඉඩම්වල ඉතිරි කොටස (අඹගහවත්ත සහ මාදන්නගහවත්ත), දකුණට ආර්. ආර් විජේසේකර මහතා අයිතිකම් කියන අඹගහවත්ත යන ඉඩම, බස්නාහිරට මිහඹු කලපුව.

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය කීව් බී 209/ පේ 55 සී 320

1956 අප්‍රේල් 20 වැනි දින  
කොළඹ.

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස්පත්තුව කොට්ඨාශයේ වැරැල්ලගම ගමෙහි පිහිටි ගලහපිටිය වත්තෙන් ප්‍රමාණයෙන් 1 1/2 ක් වූ ඉඩම කොටස, ඊට මායිම් —

උතුරට තාරන්කුඹුර ඇල සහ පාදසල් අන්ග කුඹුර (රජයේ ඉඩම), නැගෙනහිරට නුගවෙල මධ්‍යම පාසලා ශිෂ්‍ය නිවාසය පිහිටි රජයේ ඉඩම; දකුණට ඇල්. ජී. හවඩිය සහ අතිකුත් අයට අයිති ගලහපිටිය නොහොත් සියලුපිටියවත්ත, බස්නාහිරට තාරන්කුඹුර ඇල

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

මහේ අංකය ඇල් බී 4936  
පේ 55 ඊ 508

1956 මැයි 28 වැනි දින  
කොළඹ.

අංකය ඇල් ඒ 3618

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මහලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මහලේ කන්දපල්ල කෝරළේ පහලවෙල නමැති ගමේ පහත සඳහන් මායිම් තුළ පිහිටි පලහොල්ලේ යය නමැති ඉඩමෙන් පර්චස් 36 7/5 පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කුරුණෑගල-දඹුල්ල පාරේ නො 30/6 දරණ පාලම; නැගෙනහිරට මෙම ඉඩමේම ඉතිරි කොටස, දකුණට මෙම ඉඩමේම ඉතිරි කොටස, බස්නාහිරට කුරුණෑගල-දඹුල්ල ප්‍රසිබ් පාර.

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 28 වැනි දින  
කොළඹ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලන් කෝරළයේ රක්වානෝ පිහිටි නොම්මර 57 දරන රක්වාන නගර සිතියමේ ලොට් නොම්මර 18 මෙන් දක්වා තිබෙන ඔරේන්ජ් පීල්ලි වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1 1/2 ක් වූ බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට නොම්මර 57 දරන නගර සිතියමේ ලොට් නොම්මර 24 (ස්කෝලවත්ත සහ දෙල්ලින් වත්ත), නැගෙනහිරට නොම්මර 57 දරන නගර සිතියමේ ලොට් නොම්මර 23, දකුණට නොම්මර 57 දරන නගර සිතියමේ ලොට් නොම්මර 20 (ඔරේන්ජ් පීල්ලි වත්ත), බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ. 56 ඊ 44  
1956 මැයි 28 වැනි දින  
කොළඹ.



1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලත් කෝරළයේ නුගවෙල වසමේ වැල්ලන්දුර පිහිටි නොම්මර 12 දරණ අවසාන ගම් සිතියමේ ලොටි නොම්මර 40 ඡේ මෙන් දක්වා තිබෙන අක්කර 9 සි, රු.ඩී 0, පර්චස් 36 ක් වූ පල්ලේලියාද්දෙගොඩහේන නොහොත් ඉඹුල් හේන, උඩදෙතියහේන සහ වෙල්ගම්පොලහේන නමැති ඉඩම

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ඇල් 11 (වීථි)

1956 මැයි 28 වැනි දින කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) රත්නපුර දිස්ත්‍රික්කයේ කබවන සහ මැදකෝරළයේ හෙළඋඩ පළාතේ මහවෙලතැන්න නොම්මර 311 දරණ අවසාන ගම් සිතියමේ ලොටි නොම්මර 102 සහ 103 මෙන් දක්වා තිබෙන අක්කර 1 සි, රු.ඩී 0, පර්චස් 9 ක් පමණ වූ ඉස්පිරිනල වත්ත නමැති ඉඩම

(2) රත්නපුර දිස්ත්‍රික්කයේ කබවන සහ මැදකෝරළයේ හෙළඋඩ පළාතේ මහවෙලතැන්න නමැති ගම නොම්මර 311 දරණ අවසාන ගම් සිතියමේ ලොටි නොම්මර 107 මෙන් දක්වා තිබෙන සහල වත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 3 ක ප්‍රමාණය, ඊට මැයිමි —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට පාර; දකුණට නො 311 දරණ අවසාන සිතියමේ ලොටි නොම්මර 114; බස්නාහිරට නො 311 දරණ අවසාන ගම් සිතියමේ ලොටි නොම්මර 108

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 එච් 74

1956 මැයි 19 වැනි දින කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ තෝවත්ත වසමේ තෝවත්තගමුව ගමේ පිහිටා තිබෙන මදින්නලාහේවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 4 ක් පමණ මහන ඇති බිම් කොටස, ඊට මැයිමි—

උතුරට තෝවත්තගමුව මධ්‍යම පාරාසොලාබේ ඉඩම, නැගෙනහිරට තෝවත්තගමුව මධ්‍යම පාරාසොලාබේ ඉඩම, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට දෙලඹුදේ මුත්තෙට්ටුව නමැති කුඹුර

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ. 56 ඊ. 47/ඇල් ඇම් 5597

1956 මැයි 28 වැනි දින කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ අක්වත්ත වසමේ කහඹිලියාවල ගමේ පිහිටා තිබෙන ඇබපිරියවත්ත නොහොත් දේවාලේවත්ත නමැති ඉඩමෙන් අක්කරයක් පමණ ප්‍රමාණයක් බිම් කොටස, ඊට මැයිමි —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක්, දකුණට එම ඉඩමේ කොටසක් සහ කහඹිලියාවල සිංහල මිත්‍ර පාසැලේ ඉඩම; බස්නාහිරට බද්දවෙල නොහොත් වැවේකුඹුර නමැති ඉඩම

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ඊ 29/ඇල් ඇම් 5596

1956 මැයි 28 වැනි දින කොළඹ

ඇම්/ඒසී/1488/53

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

මහජන කටයුත්තකට අවශ්‍යවී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වන කොටසේ (1) වන උප කොටසේ ප්‍රකාර රජය මගින් ලබාගන්නට අදහස් කරන බව මම මෙයින් දැනුම් දෙමි

ලබාගැනීමට තිබෙන ඉඩම්වල විස්තරය—

මූලික සැලැස්ම අංක ඒ 3,897. කොළඹය—බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නායපික සීමාව තුළ අංක 30 දරණ දකුණු වැල්ලවත්ත කොටසය, දකුණු වැල්ලවත්ත පුහුලු වැල්ලවත්ත අංක 29 දරණ උතුරු වැල්ලවත්ත කොටසය

කැබැල්ල: 1.

ඉඩමේ නම. හයිස්ටරිටිකි තක්සේරු අංක 94 දරණ මැදුන්ගහවත්ත සහ හයිස්ටරිටිකි තක්සේරු අංක 88 සහ හැම්බන් මාවතේ තක්සේරු අංක 4 දරණ ඉඩම් වල කොටස්; විස්තරය අවුරුදු 20ක (මළ) කොස් ගස් 1ක්, උළු හෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක්, කපරුරු කළ බිත්තියක්, ලිපුම් පෙට්ටියක්, විදුලි ස්ථානව බඩ එකක්, කපරුරු කළ කාණුවක කොටසක්, සිත්තහඬු වැටක කොටසක්, සකස් කරනලද පොළොවක කොටසක් සහ පර්යේෂණ කවුළුවක්ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියත්තා කොළඹ-කොළඹ පිදිගේ තක්සේරු අංක 238, ඇස්. ටී. වාහිනි; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7.30.

කැබැල්ල 2

ඉඩමේ නම හයිස්ට්‍රිකි අංක 96 දරණ කෝන්ගහ වත්ත යන හයිස්ට්‍රිකි තක්සේරු අංක 98 දරණ ඉඩමේ කොටසක්, සහ ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 1, 3, 5, 7 සහ 9 දරණ ඉඩම්, විස්තරය අවුරුදු 20ක සුරිය ගස් 1ක්, අවුරුදු 3ක පැපොල් ගස් 1ක්, උළු සෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක්, සහ සිත්තහඬු මඩුවක්ද, ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ස්වේච්ඡා පාරේ අංක 21කේ ඇම් ඇම් ඇම්. ගවුස් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 45

කැබැල්ල 3

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 17 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 10ක සහ 20ක අඹගස් 2ක්, අවුරුදු 20ක උගුරුස්ස ගස් 1ක්, කපරුරු කළ බිත්ති වල කොටසක්, ගේට්ටු කුලුණු 2ක් සහ ලියෙන් කළ ගේට්ටු වක්ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා දිලිප්පිටියේ මොරගස් මුල්ලේ ඩී ඩී දිසිල් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 12

කැබැල්ල 4

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 8 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය ලක්සණව වවන ලද වැටියක්, කපරුරු කළ කුලුණු 2ක් සහිත කපරුරු කළ බිත්ති 2ක් සහ ලී ගේට්ටුවක්ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ අංක 8හි එම් ජී අබේසිංහ, මර්ටින් ජී අබේසිංහ සහ මැල්කම් ජී අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 75

කැබැල්ල 5

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 10 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 10ක පුළුන් ගස් 1ක්, අවුරුදු 1ක පැපොල් ගස් 1ක්, ලීගේට්ටුවක් සහිත කපරුරු කළ බිත්තියක් සහ බොරළු පාරක කොටසක්ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 10ගේ එම් නමසිව්‍යාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 2

කැබැල්ල 6

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 12 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමක කොටසක් වන මෙහි ලී ගේට්ටුවක් තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 12ගේ ඊ එම් ඇන්ඩ්විස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 66.

කැබැල්ල 7

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 19 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 12ක සුරිය ගස් 1ක් ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා රත්මලානේ වැලිකන්ද පාරේ අංක 16ගේ ඒ වයිතිලිංගම්, වැල්ලවත්තේ රාසවල්ලි පවුමාවතේ 11 ගේ කේ ඩී වල්ලිපුරුම්, වැල්ලවත්තේ රාසවල්ලි පවුමාවතේ අංක 6ගේ ඩී ඊ මේලාසුනපිල්ලේ සහ වැල්ලවත්තේ රාසවල්ලි පවුමාවතේ අංක 10ගේ ඊ රාසබ්‍යා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 55

කැබැල්ල 8

ඉඩමේ නම රාසවල්ලි මාවතේ (තක්සේරු අංකයක් නොමැත); විස්තරය දිය නළයක් සහ ලකුණු පුටුවක් පාරේ තිබේ; අයිතිකම් කියන්නා රත්මලානේ වැලිකන්ද පාරේ අංක 16ගේ ඒ වයිතිලිංගම්, වැල්ලවත්තේ රාසවල්ලි පවුමාවතේ 11 ගේ කේ ඩී වල්ලිපුරුම්, වැල්ලවත්තේ රාසවල්ලි පවුමාවතේ අංක 6ගේ ඩී ඊ මේලාසුනපිල්ලේ සහ වැල්ලවත්තේ රාසවල්ලි පවුමාවතේ අංක 10ගේ ඊ රාසබ්‍යා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 090

කැබැල්ල 9

ඉඩමේ නම රාසවල්ලි මාවතේ තක්සේරු අංක 4 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 25ක පොල් ගස් 1ක්, කෙසෙල් පදුරු 1ක්, අවුරුදු 4ක අඹගස් 1ක්, පැම් පදුරු 2ක් සහ විදුලි ස්ථානවඩි එකක්ද වත්තේ තිබේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ රාසවල්ලි මාවතේ අංක 6ගේ ඩී ඊ මේලාසුනපිල්ලේ මහත්මිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 82

කැබැල්ල 10

ඉඩමේ නම රාසවල්ලි මාවතේ තක්සේරු අංක 127 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 3ක කොස් ගස් 1ක් අවුරුදු 15ක සහ 20ක පොල් ගස් 2ක්, අවුරුදු 4-8 බු අඹගස් 3ක්, අවුරුදු 6ක දෙල් ගස් 1ක්, අවුරුදු 4ක මුරුංගා ගස් 1ක්, සහ අවුරුදු 15ක වෙරළු ගස් 1ක්ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ මැනිං පෙදෙසේ අංක 127ගේ එම් .කේ පොඩිනෝනා, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 5 25

කැබැල්ල 11

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 31 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය පැම් පදුරු 1ක්ද, ලී ගේට්ටුවක්ද, ඉඩමේ තිබේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ බොස්මෙල් පාරේ අංක 12ගේ එම් එස්. එම් - සහබදින්නා; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 72

කැබැල්ල 12

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 14 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 10ක පොල් ගස් 1ක්, අවුරුදු 3ක සහ 5ක කොස් පැල 2ක්, අවුරුදු 4ක පුළුන් ගස් 1ක්, අවුරුදු 3ක දෙල් ගස් 1ක්, අවුරුදු 3ක අමරුල්ලා ගස් 1ක්, අවුරුදු 10ක කිතුල් ගස් 1ක්, අවුරුදු 6ක ජම්බුගස් 1ක්, අවුරුදු 5ක රබුවන් ගස් 1ක්, අවුරුදු 5ක ආත්තා ගස් 2ක්, අවුරුදු 4-20ක බු අඹගස් 9ක්, කපරුරු කළ පඩියක සහ පසෙහිකළ කවුළුවක කොටසක් සහ ලී ගේට්ටුවක්ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ අංක 14ගේ ඩී ඒ හම්බි; ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 75

කැබැල්ල 13

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 16 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 10ක උගුරුස්ස ගස් 1ක්, අවුරුදු 10 සහ 20ක අඹගස් 2ක්, කොස් ගස් 1ක්, අවුරුදු 2ක කිතුල් ගස් 1ක්, අවුරුදු 5 ක දැවට ගස් 1ක්, අවුරුදු 10ක ජම්බු ගස් 1ක් සහ උළු සෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක්ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ අංක 16ගේ ඩී බබ්ලිට් පීඊස් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 11

කැබැල්ල 14

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 18 දරණ ඉඩමේ (මාදුන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 30ක පොල් ගස් 3ක්ද, අවුරුදු 1ක පොල් ගස් 1ක්ද, අවුරුදු 30ක කොස්ගස් 1ක්, අවුරුදු 20ක බුලු ගස් 1ක්, අවුරුදු 5-15 කිතුල් ගස් 3ක්, අවුරුදු 10ක සහ 10බු අඹගස් 2ක්, අවුරුදු 20ක කෝන් ගස් 1ක්, අවුරුදු 10ක කරදගස් 1ක්, අවුරුදු 20 පුලුන් ගස් 1ක් සහ කෙසෙල් පදුරු 2ක් සහ බොරළු පාරක කොටසක්ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ අංක 18ගේ ඩී පෙරේරා මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 22

කැබැල්ල 15

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 20 දරණ ඉඩමේ (මාදුන් ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 8ක දෙලුම් ගස් 1ක්, අවුරුදු 2-6බු අරලිය ගස් 2ක් සහ ලී කණුවක් සහ ගේට්ටුවක්ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ රංච 20හි එල් ඒ පෙරේරා; ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 72

කැබැල්ල 16

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 22 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 5ක අරලිය ගස් 1ක් සහ ලී කණුවක් සහ ගේට්ටුවක්ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියන්නා කොළඹ, බොරැල්ලේ පුලිමිංගම් පෙදෙසේ අංක 5ගේ පී රාමසාමි පිල්ලේ මහත්මිය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 2 45.

කැබැල්ල 17

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ, තක්සේරු අංක 24 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 10ක ආත්තා ගස් 1ක්, අවුරුදු 5ක පැපොල් ගස් 1ක්, අවුරුදු 5ක සේපැලියා ගස් 1ක්, කපරුරු කළ පඩියක කොටසක් සහ උළු සෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක සිමෙන්ති උඩුතලයක්ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇ.කේ.ආන්ඩර් පාරේ අංක 25ගේ ඒ. සී. චෙල්වරාජා මහත්මිය, ප්‍රමාණය - අ 0, රු 0, ප. 4 15

කැබැල්ල 18

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 47 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 1ක පැපොල් ගස් 2ක් ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා කොළඹ ගල්පිටිස්බෝර්පිටි අංක 250, අරුනාවලම් සහ කරුණාරත්න පෙරකපේරුවරු බාරේ, අඹදල්කාරම් සාදුල් පිටුසා, අඹදල්කාරම් සිත්ති සිනාබු, අඹදල්කාරම් සිත්ති පිටුසා, අඹදල්කාරම් ඉගනුලී මිසමිල්ලා; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 33

කැබැල්ල 18 1/2

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 47/1 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය පාරේ කොටසකි, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ, 47/1හි, ජී එල් ඩී. අල්විස්, පහත සඳහන් අය විසින් ද අයිතිකම් කියා සිටී. කොළඹ ගල්පිටිස්බෝර්පිටි 250, අරුණාවලම් සහ කරුණාරත්න පෙරකපේරුවරු බාරේ, අඹදල්කාරම් සාදුල් පිටුසා, අඹදල්කාරම් සිත්ති සිනාබු, අඹදල්කාරම් සිත්ති පිටුසා, අඹදල්කාරම් ඉගනුලී මිසමිල්ලා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 07

කැබැල්ල 18 1/2

ඉඩමේ නම ඇම්බන් මාවතේ තක්සේරු අංක 47/1 දරණ ඉඩමේ (මාදුන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය පාරේ කොටසකි, අයිතිකම් කියන්නා; වැල්ලවත්තේ ඇම්බන් මාවතේ අංක 47/1හි ජී ඇල් ඩී අල්විස්, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 0 11.

කැබැල්ල : 19

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 49 දරණ ඉඩමින් (ඉදන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක්; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 49යේ බේවිඩි සමරවිල. ප්‍රමාණය අ 0, රු 0, ප 062

කැබැල්ල : 20.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 53 දරණ ඉඩමින් (ඉදන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇලෙක්සැන්ඩර් පාරේ අංක 25 ඒ සි වෙල්ලවරු මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 053

කැබැල්ල : 21.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 30, 30/1-8 දරණ ඉඩම්වලින් (ඉදන්ගහ වත්තේ) කොටස, විස්තරය අවුරුදු 25ක පොල් ගස් 8ක්, අවුරුදු 3ක කෙසෙල් පඳුරු 6ක් සහ පැපොල් ගස් 3ක්, අවුරුදු 25ක එරවුල් ගස් 1ක්, වතුර නලයක් සහ බොරලු පාරක කොටසක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ ඇලෙක්සැන්ඩර් පාරේ අංක 25 ඒ සි වෙල්ලවරු මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1092

කැබැල්ල : 22.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 34 දරණ ඉඩමේ (ඉදන්ගහ වත්තේ) සහ f පසල් මාවතේ තක්සේරු අංක 121 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය අවුරුදු 35ක පොල් ගස් 1ක්, අවුරුදු 20ක පුවක් ගස් 1ක්, කෙසෙල් පඳුරු 8ක්, අවුරුදු 10ක අඹ ගස් 1ක්, සිත් තහඩු සහ ලියෝන් කලු කඩයක් ද පහ කපොල්ලක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා කොළඹ හල්පිට්ඨ් බොර්ප් විදියේ 239, අවුරුදු ප්‍රොසපර් පෙරකදෝරු බාරේ, සි එස් ඒ. පෙරේරා; ප්‍රමාණය අ 0, රු 0, ප 351.

කැබැල්ල : 23.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 36 දරණ ඉදන්ගහවත්තේ කොටසක්, විස්තරය අවුරුදු 40 පොල් ගස් 1ක්, අවුරුදු 25ක අඹ ගස් 1ක්, කෙසෙල් පඳුරු 6ක් සහ ලී ගේවිලක් සහ කඳුන් වත්තේ නිසේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 36යේ බඩලිච්චි. එස්. එල්. ප්‍රනාන්දු; ප්‍රමාණය : අ. 0, රු 0, ප 528.

කැබැල්ල : 23½.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 40 දරණ ඉදන්ගහවත්තේ කොටසක්, විස්තරය අවුරුදු 25ක කොස් ගස් 1ක්, අවුරුදු 10ක පුවක් ගස් 5ක්, උළු සෙවිලි කපරුරු කල ගොඩනැගිල්ලක කොටසක් සහ ලී ගේවිලක් සහ කඳුන් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා. ඉබොර්ලේ බඩලිච්චි එච්. එල්. ප්‍රනාන්දු; ප්‍රමාණය අ 0, රු 0, ප 724

කැබැල්ල : 24.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 67, 73 සහ 75 දරණ ඉදන්ගහවත්තේ කොටස, විස්තරය උළු සෙවිලි කපරුරු කල ගොඩනැගිල්ලක කොටස සහ කපරුරු කල පඩි දෙකක් ද (වගාවක් නැති) ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 65/5යේ කමලාවතී ප්‍රනාන්දු මහත්මිය, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 112.

කැබැල්ල : 25.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 44, 44/1, දරණ ඉඩම්වලින් (ඉදන්ගහ වත්තේ) කොටස, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 3ක්, අවුරුදු 30ක් අඹ ගස් 3ක්, අවුරුදු 10ක උතුරුස්ස ගස් 1ක්, අවුරුදු 20ක තල් ගස් 1ක්, අවුරුදු 10ක සහ 30ක කොස් ගස් 2ක්, අවුරුදු 10ක ලෑවුල් ගස් 1ක්, අවුරුදු 10ක පේලු ගස් 1ක්, උළු සෙවිලි කපරුරු කල ගොඩනැගිල්ලක කොටසක් සහ ලී ගේවිලක් සහ කඳුන් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා. වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 44/1හි එල් ටී ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 685

කැබැල්ල : 26

ඉඩමේ නම හැම්බන් මාවතේ, තක්සේරු අංක 46 දරණ ඉඩමේ (ඉදන්ගහ වත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 2ක්, අවුරුදු 20ක අඹ ගස් 1ක්, ලී ගේවිල දෙකක් සහිත කපරුරු කල තුරුල්ල සහ බොරලු පාරක් ද ඉඩමේ නිසේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ 43. වෙනි මාවතේ අංක 17තේ ඒ. රත්නම් බාරේ, එස් පත්වලියම් දෙසන්තර මෙනෙවිය, ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 4.

කැබැල්ල : 27.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 79, 81, 83 සහ 81 දරණ ඉඩම්වල (ඉදන්ගහවත්තේ) කොටස, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 2ක්, අවුරුදු 30ක කිතුල් ගස් 1ක්, අවුරුදු 15ක බොඩු ගස් 1ක් අවුරුදු 15ක හඬබු ගස් 1ක්, අවුරුදු 5ක අත්තා ගස් 3ක්,

අවුරුදු 30ක මිගස් 1ක්, අවුරුදු 20ක පරගස් 1ක්, අවුරුදු 40ක අඹ ගස් 1ක්, පාම් පඳුරු 9ක් සහ බොරලු පාරක් ද ඉඩමේ නිසේ; අයිතිකම් කියන්නා. වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 83හි ජේ වෙල්ලප්පා, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 1155

කැබැල්ල : 28

ඉඩමේ නම ඉදන්ගහවත්ත, විස්තරය පාරේ කොටසකි. අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 83හි ජේ වෙල්ලප්පා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 070.

කැබැල්ල 29

ඉඩමේ නම 55 වෙනි මාවතේ තක්සේරු අංක 5 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 25ක අඹ ගස් 1ක්, අවුරුදු 25ක කිතුල් ගස් 1ක් සහ කේබල් පෙට්ටියක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා. ශාල්ලේ ජිනවිගල් 'සිංහ හිටපේ' ඒ ඒ. විරසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 275

කැබැල්ල : 30.

ඉඩමේ නම. හැම්බන් මාවතේ තක්සේරු අංක 50 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 2ක් සහ කඳුන් සහිත යකඩ ගේවිලක් ද ඉඩමේ නිසේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 50තේ ඩී. පී. ඥානකෝන්; ප්‍රමාණය අ 0, රු 0, ප 325

කැබැල්ල : 31.

ඉඩමේ නම. හැම්බන් මාවතේ තක්සේරු අංක 87 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 4ක්, අවුරුදු 15ක සහ 30ක කොස් ගස් 2ක්, අවුරුදු 30ක අඹ ගස් 1ක්, අවුරුදු 10ක පුවක් ගස් 3ක් සහ කඳුන් සහිත යකඩ ගේවිලක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා මිහමුච්චි කොළඹ පාරේ අංක 370 බඩලිච්චි ජේ ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 632

කැබැල්ල : 32.

ඉඩමේ නම. හැම්බන් මාවතේ තක්සේරු අංක 91 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය ලී ගේවිල 2ක් සහිත කපරුරු කල බිත්ති සහ බොරලු පාරක කොටසක් ද (වගාවක් නැති) ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 91/4පේ සී. ඇස් ප්‍රනාන්දු මහත්මිය; ප්‍රමාණය : අ 0, රු 0, ප. 356.

කැබැල්ල : 33.

ඉඩමේ නම. හැම්බන් මාවතේ තක්සේරු අංක 52 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 15ක සුපිය ගස් 1ක්, අවුරුදු 10ක හඬබු ගස් 1ක් ද ඉඩමේ නිසේ; අයිතිකම් කියන්නා. වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 52තේ ජී. පී. ජී. ප්‍රනාන්දු; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 332.

කැබැල්ල : 34.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 58 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 10ක මුරුංගා ගස් 3ක්, කෙසෙල් පඳුරු 2ක්, අවුරුදු 2ක පැපොල් ගස් 1ක්, අවුරුදු 6ක අරලියගස් 1ක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා : ලෝරන්ස් පාරේ අංක 41තේ එච් ජේ ප්‍රනාන්දු බාරේ, ඇන් හල් ප්‍රනාන්දු මහත්මිය; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප 54

කැබැල්ල : 34½.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 58 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්; විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක්; අයිතිකම් කියන්නා රජය; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 037

කැබැල්ල : 35

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 93 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමක කොටසක් වන මෙහි විදුලි ස්ථානවලට එකක් නිසේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 93තේ ඊ. ඒ. ප්‍රනාන්දු; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 327.

කැබැල්ල : 36.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 97 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්; විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 1ක් සහ කෙසෙල් පඳුරු 1ක් ද ඉඩමේ නිසේ, අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ මැනිං පාර්හි අංක 39හි ඊ. චන්ද්‍රසිද්ධි ප්‍රනාන්දු සහ ඊ වන්දවතී ප්‍රනාන්දු; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 238.

කැබැල්ල : 37.

ඉඩමේ නම හැම්බන් මාවතේ තක්සේරු අංක 60 දරණ ඉඩමේ (ඉදන්ගහවත්තේ) කොටසක්; විස්තරය අවුරුදු 50ක පොල් ගස් 2ක්, අවුරුදු 2 සහ 7ක් වූ පොල් ගස් 2ක්, අවුරුදු 10ක මුරුංගා ගස් 2ක්, අවුරුදු පැපොල් ගස් 1ක්, කෙසෙල් පඳුරු 5ක් සහ අවුරුදු 4 අඹ ගස් 1ක් ද ඉඩමේ නිසේ; අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ හැම්බන් මාවතේ අංක 60හි ඊ. බඩලිච්චි. ඩී. ප්‍රනාන්දු; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 458.

බැඳුණු : 38.

පැවිවිසකොට නැත.

බැඳුණු : 39.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 68 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 5ක පැපොල් ගස් 1ක් සහ උළු සෙවිලි කපරුරු කළ ගොඩන කොටසක් ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 68හි ඒ සි අවුබකර්; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 382

බැඳුණු : 40.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 99 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය (බොරගු) පාරක කොටසකි, අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 99ගේ සි පල්ලියගුරු, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 026

බැඳුණු : 41.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 101, 103 සහ 105 දරණ ඉඩම්වල (මාදන්ගහවත්තේ) කොටස්, විස්තරය අවුරුදු 10ක මුරුංගා ගස් 1ක්, අවුරුදු 2ක සුරිය ගස් 1ක්, අවුරුදු 40ක පොල් ගස් 1ක්, උළුසෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක්, කටු කම්බි වැටක කොටසක්, කණු සහිත ලී ගේවිටුද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ දයා පාරේ ඊ. වි ප්‍රනාන්දු මහත්මිය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 834

බැඳුණු : 42.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 107 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 50ක පොල් ගස් 1ක් ඉඩමේ තිබේ; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 107 එස්. කේ. එමෙලි ප්‍රනාන්දු; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 075

බැඳුණු : 43

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 109 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්; විස්තරය කටුකම්බි වැටක කොටසක්, පැල වැටක්, ලකුණු කණුවක් සහ බොරගු පාරක කොටසක් ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 109ගේ ජේ. එෆ්. උඩානවල; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 236.

බැඳුණු : 44.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 72 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්; විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 1ක්, ලී ගේවිටු සහිත කපරුරු කළ කුලුණු 2ක්, අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 72කේ සී අයි. එබ්වර්ඩ්ස් සහ වි අයි එබ්වර්ඩ්ස්; ප්‍රමාණය අ 0 රු 0 ප 406

බැඳුණු : 45.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 80 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල්ගස් 2ක්, අවුරුදු 5ක සේපාලියා ගස් 1ක්, අවුරුදු 10ක පිටුගස් 1ක්, කෙසෙල් පඳුරු 3ක්, කටු කම්බි වැටක කොටසක්, කණු සහිත ලී ගේවිටුවක් ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියත්තා මඩකලපුවේ මන්දුර්ගි පී. සිවසුමාරානි; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 280

බැඳුණු : 46.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 111 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්; විස්තරය (වගාවක් නැති) ඉඩමක කොටසක්; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ ප්‍රනාන්දු පාරේ අංක 18හි බබිලි. ඒ. එෆ්. ප්‍රනාන්දු; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 296.

බැඳුණු : 47.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 115 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමක කොටසක්; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ දයා පාරේ ඊ කැරොලයින් ප්‍රනාන්දු; ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 393.

බැඳුණු : 48.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 82 සහ 84 දරණ ඉඩම්වල (මාදන්ගහවත්තේ) කොටස්; විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 2ක් අවුරුදු 40ක පොල් ගස් 1ක්, පැමි පඳුරු 2ක්, ලීගේවිටු 2ක් සහ කම්බි වැටක කොටසක් ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 84ටේ ආර්. ආර්. පැනවර් හුවන්; ප්‍රමාණය : අ 0, රු. 0; ප. 1.16.

බැඳුණු : 49.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 90 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 20ක පුබක් ගස් 1ක් වත්තේ තිබේ; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ සිව්විමල සී එල් ආර් ජයමාන්න, ප්‍රමාණය අ 0 රු. 0, ප 092.

බැඳුණු : 50

ඉඩමේ නම ඇපිතුණ මාවතේ තක්සේරු අංක 52 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 2ක කෝපි ගස් 2ක්, අවුරුදු 5ක පැපොල් ගස් 1ක්, අවුරුදු 5ක මුරුංගා ගස් 2ක්. කෙසෙල් පඳුරු 1ක්, අවුරුදු 2ක පේර ගස් 1ක් ද වත්තේ තිබේ, අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ ඇපිතුණ මාවතේ අංක 52කේ එච් එම් පෙරේරා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 174

බැඳුණු : 51.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 119 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය අවුරුදු 15ක කෝපි ගස් 1ක් සහ උළු සෙවිලි කපරුරු කළ කඩක කොටසක් ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියත්තා වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 123කේ ලැලි මල්ලිසා ප්‍රනාන්දු, ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 426

බැඳුණු : 51 1/3.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 123 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය බොරගු පාරක කොටසක් (වගාවක් නැති) වත්තේ තිබේ. අයිතිකම් කියත්තා වැල්ල වත්තේ හැමිබන් මාවතේ අංක 123කේ හොන්රිටා ඩේසි ප්‍රනාන්දු, රානී ප්‍රනාන්දු, ටෙරන්ස් ප්‍රනාන්දු, සිරිමති මංගලිසා ප්‍රනාන්දු, ලැලි මල්ලිසා ප්‍රනාන්දු සහ ශ්‍රීමති සෙනරත් ප්‍රනාන්දු; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප 190

බැඳුණු : 51 1/2.

ඉඩමේ නම හැමිබන් මාවතේ තක්සේරු අංක 123 දරණ ඉඩමේ (මාදන්ගහවත්තේ) කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමක කොටසක්, අයිතිකම් කියත්තා, වැල්ලවත්තේ හැමිබන් මාවතේ අංක 123කේ හොන්රිටා ඩේසි ප්‍රනාන්දු; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 153.

එකතුව : අ. 1, රු. 0, ප. 30,34.

- 1-5 කොටස් 1956 අගෝස්තු 1 වන දින අ හා 2,30ට
- 6-10 කොටස් 1956 අගෝස්තු 2 වැනි දින අ. හා 2,30ට
- 11-15 කොටස් 1956 අගෝස්තු 3 වන දින අ හා 2 30ට
- 16-20 කොටස් 1956 අගෝස්තු 6 වන දින අ හා. 2 30ට.
- 21-25 කොටස් 1956 අගෝස්තු 7 වන දින අ හා. 2 30ට.
- 26-30 කොටස් 1956 අගෝස්තු 9 වන දින අ. හා 2 30ට.
- 31-35 කොටස් 1956 අගෝස්තු 10 වන දින අ හා 2 30ට.
- 36, 37, 39 සහ 40 කොටස් 1956 අගෝස්තු 13 වන දින අ හා. 2,30ට
- 41-45 කොටස් 1956 අගෝස්තු 14 වන දින අ හා. 2 30ට
- 46-51 කොටස් 1956 අගෝස්තු 15 වන දින අ. හා. 2 30ට
- 18 1/2, 18 3/4, 23 1/2, 34 1/2, 51 1/3 සහ 51 1/2. කොටස් 1956 අගෝස්තු 16 වන දින අ. හා 2 30ට.

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳව අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනාම ඉහත සඳහන් දිනාන්ති කොළඹ නගර සභාවේ නායක කාර්යාලයේදී පුද්ගලිකව හෝ නීත්‍යානුකූලව ලියවිල්ලකින් බලය දෙනු ලැබූ නියෝජිතයෙකුගේ මාභියෙන් හෝ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය.

තවද අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනා විසින්ම තමන්ගේ අයිති වාසිකම් පිළිබඳ සම්පූර්ණ විස්තර සහ ඉඩම්ලබාගැනීමේදී තම තමන්ට අයවිය යුතු මුදල් ප්‍රමාණයන් සහ ඒවා ගනන් බැඳු අත්දම් පිළිබඳ විස්තරත් (කොපි දෙකක) ලියවිල්ලකින් 1956 ජූලි 24 වන දින හෝ ඊට ප්‍රථම මා වෙත ලැබෙන්නට සැලැස්විය යුතුය.

බබිලි. ගේපල්ලා,  
කොළඹ නාගරික කොමසාරිස් සහ  
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්.

1956 ජූනි 1 වැනි දින  
නාගරික කාර්යාලය,  
නගර සභාව, කොළඹ.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අංශුව අදහස් කරන බැවින් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලපොදුගත්තුවන ඉඩම්වල විස්තර.—

උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,539 බස්නාහිර පළාත කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 8 කොට්ඨාසය—ගුන්ඩිපාස් සහ අපුත්තමේ අංක 10 කොට්ඨාසය—අපුත්තමේ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 6 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා වර්ථ මිෂනාරි සමාගම, ජියෝකිසි කායාලය, ප්‍රේස්බිටරි හෝල්, ඊස්තර් විවිඥ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20 74

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 20 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා උම්මු සමාගම හේ හාරකරුවන්, මහත්ගස් විවිඥ, කොළඹ. ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 11

කැබැල්ල : 3.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 24 දරණ ඉඩම සහ වරිපනම් අංක 20 සහ ඒ 24 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා උම්මු සමාගම හේ හාරකරුවන්, මහත්ගස් විවිඥ, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 6 29

කැබැල්ල : 4.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 26 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම සහ උඵ සෙවිලි කොට කපරුරු කළ ගොඩනැගිල්ලේ කොටස, අයිතිකම් කියන්නා ඇන් ඇම්. ඇම් බිෂ්ටරි හපි, කොස්වත්ත, නාවල, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0 62

කැබැල්ල : 5.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 26, 30, 32 යන ඒ 28 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කාණුවක් යටිතල මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇන් ඇම් ඇම් බිෂ්ටරි හපි, කොස්වත්ත, නාවල; ප්‍රමාණය අ 0 රු 0, ප 5 22

කැබැල්ල : 6.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 30 සහ 32 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇන් ඇම් ඇම් බිෂ්ටරි හපි කොස්වත්ත, නාවල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 15.

කැබැල්ල : 7

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක ඒ 36, 38, 40, 44, 48 හා 52 දරණ ඉඩම්වල කොටස් සහ වරිපනම් අංක 36 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඩී ඒ ඩයස් බණ්ඩාරනායක මහත්මිය, 19/5, ද පොත්සේනා පෙදෙස හැව්ලොක් වවුම සහ දෙස්තර ජේ. ඒ පෙරේරා, 75, රෝස්මිඩ් පෙදෙස කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10 06

කැබැල්ල : 8

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 38, 40, 44, 48 සහ 52 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම සහ කපරුරු කළ පඬි, අයිතිකම් කියන්නා ඩී ඒ ඩයස් බණ්ඩාරනායක මහත්මිය, 19/5 ද පොත්සේනා පෙදෙස, හැව්ලොක් වවුම සහ දෙස්තර ජේ. ඒ පෙරේරා, 75, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 64

කැබැල්ල : 9.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 56 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඒ. සරවනමුත්තු සහ ඒ. අරුනාචලම්, 159, ලොයර්ඩ්ස් බ්‍රෝඩ්වේ, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 06.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 58, 60, 62 දරණ ඉඩම සහ වරිපනම් අංක 56 සහ ඒ 56 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය කපරුරු කළ කාණුවක් සහිතවූ මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ සරවනමුත්තු සහ ඒ අරුනාචලම්, 159, ලොයර්ඩ්ස් බ්‍රෝඩ්වේ, කොළඹ. ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 51

කැබැල්ල : 11.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 64 සහ 68 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඇල් ඇම් ගවුස්, "නිවිකාසල්", කුරුවේ විවිඥ, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 1 91

කැබැල්ල : 12.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 64 සහ 68 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම සහ කපරුරු කළ පඬි, අයිතිකම් කියන්නා ඇම් ඇල් ඇම් ගවුස්, "නිවිකාසල්" කුරුවේ විවිඥ, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 0 36

කැබැල්ල : 13.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 70 සහ 72 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් එච් ඇම් මන්ඩින් මහත්මිය, 252, දකුණු ස්කිනර්ස් පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 48

කැබැල්ල : 14.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 70 සහ 72 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඇම් එච් ඇම් මන්ඩින් මහත්මිය, 252, දකුණු ස්කිනර්ස් පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 2 21

කැබැල්ල : 15.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 78/57 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඩී. ගුණසේන, සීමාසහිත ඇම් ඩී ගුණසේන සහ සමාගම. නොරිස් පාර කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 78.

කැබැල්ල : 16.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 76 දරණ ඉඩම සහ වරිපනම් අංක 78, ඒ 78, 78/57 හා 84 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඩී. ගුණසේන, සීමාසහිත ඇම් ඩී ගුණසේන සහ සමාගම නොරිස් පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8.46.

කැබැල්ල : 17.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 90 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ලේවෙන්නා මරික්කාර් මොහමඩ් උවයිස්, 265, කෙලින් විවිඥ, කොළඹ ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 3 19

කැබැල්ල : 18.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 90 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ලේවෙන්නා මරික්කාර් මොහමඩ් උවයිස්, 265, කෙලින් විවිඥ, කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 80

කැබැල්ල : 19.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 96, 98 සහ 100 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම සහ කපරුරු කළ පඬි, අයිතිකම් කියන්නා අබ්දුල් රහිම් මොහමඩ් ඊල්ලා, නීතිඥ රහිම් බාජේ 254, අපුත්තමේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0. ප 1.03

කැබැල්ල : 20.

ඉඩමේ නම පනික්කි විවිඥේ වරිපනම් අංක 96, 98, 100, 102, 92/24 සහ ඒ 92 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය අන්තිවාරමක් සහිතවූ මුඩුබිම, අයිතිකම් කියන්නා අබ්දුල් රහිම් මොහමඩ් ඊල්ලා, නීතිඥ රහිම් බාජේ, 254, අපුත්තමේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 3 94

කැබැල්ල : 21.

(ප්‍රයෝජන ගෙන නැත.)

කැබැල්ල : 22.

ඉඩමේ නම මහත්ගස් විවිඥේ වරිපනම් අංක 93, 95/1-12 සහ 95/14-20 දරණ ඉඩම්. විස්තරය අවුරුදු 30 කට වැඩි අඛණ්ඩ දෙකක් සහ කපරුරු කළ කාණුවක් සහ වලක් සහිතවූ මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඉයෙඩ් ඇල් ඩී ඇම් අපුල්ඩ්, "බාන්ස් ගවුස්", බාන්ස් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 31 46

කැබැල්ල : 23.

ඉඩමේ නම මසන්, ගස් විවිධ වර්ගවලින් අංක 99 දරණ ඉඩම, විස්තරය රටදෙල් ගසක් කොස්, ගසක්. භූ අවුරුදු 30කට වැඩි අවිච්ඡිකා ගසක් සහිතවූ මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඒ. සී. ඇම් තනි මහත්මිය, ඇම් ඇන් මහමුඩි, ඇම් පරුක් මහමුඩි, ඇම් වාස මහමුඩි සහ ඇම්. ආර් ඇම් සම්පූර්ණ මහත්මිය, 43, බාත්ස් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2112

කැබැල්ල : 24.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 106 දරණ ඉඩම සහ වර්ගවලින් අංක 110 සහ 120 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ පී ද අල් විස් මහත්මිය, 39, අශේකා ගාච්ච්ච්, කොළඹ 4, ප්‍රමාණය අ 0, රු 0, ප 38 37

කැබැල්ල : 25.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 110 සහ 120 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම සහ කපරුරු කළ කාණුවේ කොටස, අයිතිකම් කියත්තෝ පී ද අල් විස් මහත්මිය, 39, අශේකා ගාච්ච්ච්, කොළඹ 4, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 24

කැබැල්ල : 26.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 110 සහ 120 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ පී ද අල් විස් මහත්මිය, 39, අශේකා ගාච්ච්ච්, කොළඹ 4, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 50

කැබැල්ල : 27.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 126 දරණ ඉඩමේ කොටස, විස්තරය: මුඩුබිම සහ ගල් අල්ලන ලද ගෙඩිම සහ කපරුරු කළ පඩිය; අයිතිකම් කියත්තෝ ඒ ජේෂ්වරත්න, 126, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 81

කැබැල්ල : 28.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 126 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඒ ජේෂ්වරත්න, 126, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 33

කැබැල්ල : 29.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 130 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ පී ඒ. එලියා නෝනා මහත්මිය, 130, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 33.

කැබැල්ල : 30.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 130 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ පී ඒ එලියා නෝනා මහත්මිය, 130, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 94.

කැබැල්ල : 31.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 134, 136 සහ 138 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ සී ඇල්. ඇම් හව්වා උම්මා මහත්මිය, කුරුඳුවත්ත, ඩිත්තොට; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.27.

කැබැල්ල : 32.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 134, 136 සහ 138 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ සී ඇල් ඇම් හව්වා උම්මා මහත්මිය, කුරුඳුවත්ත, ඩිත්තොට, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 13

කැබැල්ල : 33.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 142 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ නාපිසතුල් සබ්බියා මහත්මිය, "සැලෝනිකා", කොල්ලුපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.50.

කැබැල්ල : 34.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 146 සහ 148 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම සහ උච්ච සෙවිලි කොට කපරුරු කළ ගොඩනැගිල්ලේ කොටස; අයිතිකම් කියත්තෝ නාපිසතුල් සබ්බියා මහත්මිය, "සැලෝනිකා", කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල : 35.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 142, 146, 148 සහ 144 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ නාපිසතුල් සබ්බියා මහත්මිය, "සැලෝනිකා", කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3.21,

කැබැල්ල : 36.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 150 සහ 152 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ ඊ සාදිරිස් පෙරේරා, ආයුර්වේද වෛද්‍යායතන, 161, ලොකාච්චි මුහුණුව, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 01.

කැබැල්ල : 37.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 150 සහ 152 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ ඊ සාදිරිස් පෙරේරා, ආයුර්වේද වෛද්‍යායතන, 161, ලොකාච්චි මුහුණුව, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 51

කැබැල්ල : 38.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 156 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඒදිරිස් ජයරත්න, 29, වෝල්ස් පවුලාවත, මෝදර, ඒදිරිස් ආලෝප ජන්කීර් 190, බඩල් විවිධ, ඒදිරිස් කිවිල් ජන්කීර්, 190, බඩල් විවිධ, ඒදිරිස් දෙවත්තා ජන්කීර්, 190, බඩල් විවිධ සහ ඒදිරිස් ගාමන් ජන්කීර්, 156/18, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 53

කැබැල්ල : 39.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 160, 164, 166, 168 සහ 170 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම සහ කපරුරු කළ පඩි, අයිතිකම් කියත්තෝ ඒදිරිස් ජයරත්න, 29, වෝල්ස් පවුලාවත, මෝදර, ඒදිරිස් ආලෝප ජන්කීර් 190, බඩල් විවිධ, ඒදිරිස් කිවිල් ජන්කීර්, 190, බඩල් විවිධ, ඒදිරිස් දෙවත්තා ජන්කීර්, 190, බඩල් විවිධ සහ ඒදිරිස් ගාමන් ජන්කීර්, 156/18, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 83

කැබැල්ල : 40.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 156, 160, 164, 166, 168, 170 සහ 156 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඒදිරිස් ජයරත්න, 29, වෝල්ස් පවුලාවත, මෝදර, ඒදිරිස් ආලෝප ජන්කීර්, 190, බඩල් විවිධ, ඒදිරිස් කිවිල් ජන්කීර්, 190, බඩල් විවිධ, ඒදිරිස් දෙවත්තා ජන්කීර්, 190, බඩල් විවිධ සහ ඒදිරිස් ගාමන් ජන්කීර්, 156/18, පනික්කි විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7.49.

කැබැල්ල : 41.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 180 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ජේෂ්වරත්න ද අල් විස් මහත්මිය, 180, පනික්කි විවිධ, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 73.

කැබැල්ල : 42.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 200 සහ 212 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ වෙනිසියා නෙලි තියඩෝසියා දසනායක මහත්මිය, නිතීඤ්ඤ සිරිල් ආර්. ද අල් විස් බාජේ, 272, අලුත්කඩේ, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 14 78

කැබැල්ල : 43.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 212 දරණ ඉඩමේ කොටස; විස්තරය වැවිලි රහිත වත්ත, අයිතිකම් කියත්තෝ වෙනිසියා නෙලි තියඩෝසියා දසනායක මහත්මිය, නිතීඤ්ඤ සිරිල් ආර් ද අල් විස් බාජේ, 272, අලුත්කඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 48

කැබැල්ල : 44.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 216, 222 සහ 216 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ වි ඇන් ටී. දසනායක මහත්මිය, නිතීඤ්ඤ සිරිල් ආර් ද අල් විස් බාජේ, 272, අලුත්කඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 03

කැබැල්ල : 45.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 216 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ වි ඇන් ටී දසනායක මහත්මිය, නිතීඤ්ඤ සිරිල් ආර් ද අල් විස් බාජේ, 272, අලුත්කඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 50.

කැබැල්ල : 46.

ඉඩමේ නම පනික්කි විවිධ වර්ගවලින් අංක 222 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම සහ කපරුරු කළ කාණුවේ කොටස, අයිතිකම් කියත්තෝ වි ඇන් ටී. දසනායක මහත්මිය, නිතීඤ්ඤ සිරිල් ආර් ද අල් විස් බාජේ, 272, අලුත්කඩේ, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 03,

කැබැල්ල 47.

ඉඩමේ නම පනික්කි විවිධ වරිපණම් අංක 228 සහ 234 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුද්‍රිතය; අයිතිකම් කියත්තා රයිසන් සමිඳ් මහත්මිය, 300, බම්බලපිටිය පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. -089

කැබැල්ල 48

ඉඩමේ නම පනික්කි විවිධ වරිපණම් අංක 228, 234 සහ 226 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා රයිසන් සමිඳ් මහත්මිය, 300 බම්බලපිටිය පාර, කොළඹ, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 222

කැබැල්ල 49.

ඉඩමේ නම පනික්කි විවිධ වරිපණම් අංක 236, 238 240 සහ 242 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුද්‍රිතය සහ ආවරණය වූ ආලීන් දය, අයිතිකම් කියත්තෝ : ඇම් එච් ඇම් යුසුප් 'සලමට්', ඩික්මන්ස් පාර, හැවලොක් වවුම සහ අමිනා මොහිඩින් මහත්මිය, 29, 34 වෙනි පවුමාවත, වැල්ලවත්ත; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1 92

කැබැල්ල 50.

ඉඩමේ නම පනික්කි විවිධ වරිපණම් අංක 236 238, 240, 242 සහ 250 සහ ආමර් විවිධ වරිපණම් අංක 2 සහ 4 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුද්‍රිතය, උග්‍ර සෙවිලිකොට කපරුරු කළ ගොඩනැගිලිවල කොටස් සහ ආලීන් දය; අයිතිකම් කියත්තෝ : ඇම්. එච්. ඇම් යුසුප්, "සලමට්", ඩික්මන්ස් පාර, හැවලොක් වවුම සහ අමිනා මොහිඩින් මහත්මිය, 29, 34 වෙනි පවුමාවත, වැල්ලවත්ත; ප්‍රමාණය අ 0, රු. 0 ප 3 33

කැබැල්ල 51.

ඉඩමේ නම පනික්කි විවිධ වරිපණම් අංක 250 දරණ ඉඩමේ කොටස සහ ආමර් විවිධ වරිපණම් අංක 2 සහ 4 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය උච්ඡෙවිලිකොට කපරුරු කළ ගොඩනැගිලිවල කොටස්, අයිතිකම් කියත්තෝ ඇම් එච් ඇම් යුසුප් 'සලමට්' ඩික්මන්ස් පාර, හැවලොක් වවුම සහ අමිනා මොහිඩින් මහත්මිය, 29, 34 වෙනි පවුමාවත, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 68.

කැබැල්ල 52.

ඉඩමේ නම පරණ යොන් විවිධ වරිපණම් අංක 310 දරණ ඉඩම සහ වරිපණම් අංක 338 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුද්‍රිතය; අයිතිකම් කියත්තා ආචාර්ය චන්ද්‍රසේන සැමුවෙල්, තැපැල් පෙට්ටිය 46, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 16.29

කැබැල්ල 53

ඉඩමේ නම පරණ යොන් විවිධ වරිපණම් අංක 338 දරණ ඉඩමේ පහළ, විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා ආචාර්ය චන්ද්‍රසේන සැමුවෙල්, තැපැල් පෙට්ටිය 46, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 2.11,

කැබැල්ල 54.

ඉඩමේ නම බඩල් විවිධ වරිපණම් අංක 97 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුද්‍රිතය; අයිතිකම් කියත්තා උම්මුල් මරුපා මහත්මිය, 101, දෙමටගොඩ පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 6.37.

කැබැල්ල 55.

ඉඩමේ නම බඩල් විවිධ වරිපණම් අංක 97 දරණ ඉඩමේ කොටස; විස්තරය පොල් ගසක් සහ අවුරුදු 30කට වැඩි අඹගසක් සහිත මුද්‍රිතය; අයිතිකම් කියත්තා උම්මුල් මරුපා මහත්මිය, 101, දෙමටගොඩ පාර, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 73

කැබැල්ල 56.

ඉඩමේ නම හල්වල පාමේ වරිපණම් අංක 60 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80 සහ 82 සහ බඩල් විවිධ වරිපණම් අංක 99, 101 සහ 103 දරණ ඉඩම්, විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා සිකන්දර් බාබා මහත්මිය ඉබ්‍රහිම, 349, පරණ යොන් විවිධ, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 15.07

කැබැල්ල 57.

ඉඩමේ නම බඩල් විවිධ වරිපණම් අංක 116 සහ 118 දරණ ඉඩම් සහ වරිපණම් අංක 114 දරණ ඉඩමේ කොටස සහ වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 8, 10, 12, 14, 16, 18 සහ 20 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා වෙලායුදන් සමාමි කෝවිලේ භාරකරු; කණගරත්තම් තානරාජා, 287, පරණ යොන් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 15.07

කැබැල්ල 58.

ඉඩමේ නම බඩල් විවිධ වරිපණම් අංක 114 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තෝ අයිලන්දම්මාල් මහත්මිය, පී. තානරාජා ආචාර්යන් වැන්දඹුව, නීතිඥ ඇස්. ආර්. අමරසේකර බාපේ, අලුත්කඩේ, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 0 24.

කැබැල්ල 59.

ඉඩමේ නම වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 8, 10, 12, 14, 16, 18 සහ 20 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුද්‍රිතය; අයිතිකම් කියත්තෝ අයිලන්දම්මාල් මහත්මිය, පී. තානරාජා ආචාර්යන් වැන්දඹුව, නීතිඥ ඇස්. ආර්. අමරසේකර බාපේ, අලුත්කඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 161

කැබැල්ල 61

ඉඩමේ නම බඩල් පවුමාවතේ වරිපණම් අංක 121 දරණ ඉඩම සහ වරිපණම් අංක 117 සහ 119 දරණ ඉඩම්වල කොටස් සහ වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 22, 22/1, 26, 30, 32, 34, 36, 38, 40 සහ 42 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුද්‍රිතය; අයිතිකම් කියත්තා පී. ඇස්. කේ. වි මොහමඩ් ලෙබ්බේ පාලක්කු ලෙබ්බේ, 2 වෙනි හරස් විවිධ, කොළඹ, නීතිඥ ඇම්. ඇම්. ඒ. උණිම බාපේ, 254, අලුත්කඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 12.05.

කැබැල්ල 62.

ඉඩමේ නම වරිපණම් අංකයක් නැත; විස්තරය පැරණි මාසි පදික වේදිකාවක කොටස, අයිතිකම් කියත්තා පී ඇස්. කේ. වි. මොහමඩ් ලෙබ්බේ පාලක්කු ලෙබ්බේ, 2 වෙනි හරස් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.

කැබැල්ල 63.

ඉඩමේ නම බඩල් පවුමාවතේ අංක 117 සහ 119 දරණ ඉඩම්වල කොටස් සහ වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 22, 22/1, 26, 30, 32, 34 36, 38, 40 සහ 42 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුද්‍රිතය; අයිතිකම් කියත්තා පී ඇස්. කේ. වි මොහමඩ් ලෙබ්බේ පාලක්කු ලෙබ්බේ, 2 වෙනි හරස් විවිධ, කොළඹ; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 7.16

කැබැල්ල 65.

ඉඩමේ නම බඩල් පවුමාවතේ වරිපණම් අංක 114, 116 දරණ ඉඩම් සහ වරිපණම් අංක 108 දරණ ඉඩමේ කොටස සහ වින්සන්ට් විවිධ අංක 46, 48, 50, 52 දරණ ඉඩම් සහ අංක 52/1 සහ 54 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය සිවුවන ලද නළයක කොටස සහිත මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා පීඑච් වෙට්ටි වෙට්ටි, 74/2, වින්සන්ට් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 6 95.

කැබැල්ල 66.

ඉඩමේ නම බඩල් පවුමාවතේ වරිපණම් අංක 108 දරණ ඉඩමේ කොටස සහ වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 52/1 සහ 54 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා : පීඑච් වෙට්ටි වෙට්ටි, 74/2, වින්සන්ට් විවිධ, කොළඹ; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 1.58

කැබැල්ල 67.

ඉඩමේ නම වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 58 දරණ ඉඩම සහ වරිපණම් අංක 56 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කාණුවක් සහිත මුද්‍රිතය; අයිතිකම් කියත්තෝ කේ. නෙවෙලුන් සේකරම්, කේ. මුතුකරුප්පන් වෙට්ටිසාර්, ඩී. රාජවත්තන්, ඇස් සේනාමත් සහ කේ පොන්නාවිඩි, 394, උතුරු ස්කිනර් පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.99.

කැබැල්ල 68.

(ප්‍රයෝජන හෙත නැත.)

කැබැල්ල 69.

ඉඩමේ නම වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 60, 62 සහ 64 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ පඩියක් සහිත මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා වෙලායුදන් සමාමි කෝවිලේ භාරකරු; කණගරත්තම් තානරාජා, 287, පරණ යොන් විවිධ, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 58

කැබැල්ල 70

ඉඩමේ නම වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 66, 68; 70 සහ 72 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ පඩියක් සහිත මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා වෙලායුදන් සමාමි කෝවිලේ භාරකරු; කණගරත්තම් තානරාජා, 287, පරණ යොන් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 86

කැබැල්ල 71

ඉඩමේ නම වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 74/15 සහ 74/16 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා වෙලායුදන් සමාමි කෝවිලේ භාරකරු; කණගරත්තම් තානරාජා, 287, පරණ යොන් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 25

කැබැල්ල 72.

ඉඩමේ නම වින්සන්ට් විවිධ වරිපණම් අංක 74, 78, 80 සහ 82 දරණ ඉඩම් සහ අංක 60, 62, 64, 66, 68, 70, 72 සහ 74/16 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ (ජල) නළයක් සහිත මුද්‍රිතය, අයිතිකම් කියත්තා : වෙලායුදන් සමාමි කෝවිලේ භාරකරු; කණගරත්තම් තානරාජා, 287, පරණ යොන් විවිධ, කොළඹ; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 15 15

කැබැල්ල 74

ඉඩමේ නම වින්සන්ට් විවිදේ වරිපණම අංක 90, 92 සහ 94 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා අභිදුල් හුසාන් දඹුල්ලේයි, 50 වෙල්ල විවිද, කොළඹ ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 59

කැබැල්ල 75.

ඉඩමේ නම වින්සන්ට් විවිදේ වරිපණම අංක 96, 98 100, 102 104, 106, 108 දරණ ඉඩම් සහ වරිපණම අංක 90, 92 සහ 94 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කල (ජල) නළයක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා අභිදුල් හුසාන් දඹුල්ලේයි, 50 වෙල්ල විවිද, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1 2 44

කැබැල්ල 76

ඉඩමේ නම තොටුපල විවිදේ වරිපණම අංක 117 දරණ ඉඩමට කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා. සිකන්දර් ඩාවා මොහමඩ් ඉබ්‍රාහිම, 349, පරණ යොන් විවිද, කොළඹ, ප්‍රමාණය, අ 0, රු. 0, ප. 0 28.

කැබැල්ල 77.

ඉඩමේ නම තොටුපල විවිදේ වරිපණම අංක 98 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා සෙයිඩ් ඉබ්‍රාහිම සෙයිඩ් ආදම් නොහොන් ඇස් කේ ආදම්, 94, තොටුපල විවිද, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 72

කැබැල්ල 78

ඉඩමේ නම තොටුපල විවිදේ වරිපණම අංක 98 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා සෙයිඩ් ඉබ්‍රාහිම සෙයිඩ් ආදම් නොහොන් ඇස් කේ ආදම්, 94, තොටුපල විවිද, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1 3 2.

කැබැල්ල 79

ඉඩමේ නම තොටුපල විවිදේ වරිපණම අංක 100 සහ 102 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඇන් ඇම් ඇම් බිස්ට්‍රල් හයි, 36, දේවාල පාර, පානොඩ, නුගේගොඩ, ඇන් ඇම් ඇම් ඇම් යෙහියා, 121, මැනින් පෙදෙස, වැල්ලවත්ත, ඇන් ඇම් ඇම් ඇම් දික්ක, 76, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ, ඇන් ඇම් ඇම් සුහයිරුල් අම්, 76, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ, ඇන් ඇම් ඇම් මිහාබ්‍ර හුයිජි 353/2, දේවාල පාර, පානොඩ, නුගේගොඩ, ඇන් ඇම් ඇම් ඉසාතුල් හුසේන්, 76, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ, ඇන් ඇම් ඇම් මහාරුස්සාදි, 76, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ (නොහොන් ශිවල් ලන් ම සිරාන් ස්ටෝර්ස්. කෙළියා විවිද, කොළඹ), ප්‍රමාණය, අ 0, රු. 0, ප 1 75

කැබැල්ල 80

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 6 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඒ ජේ ඇම් ජබීර්, 26, දුම්පිහපල පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1.53

කැබැල්ල 81.

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 10 දරණ ඉඩම සහ විල්සන් විවිදේ වරිපණම අංක 89 සහ 91 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ සිනා වෙල්ලම්මා නොහොන් සෙල්ලාපිවි, නැසිහිය සිතමබරනාච්චේ මැන්දුබුව, පුත්තලම කබුවන්, චූන්තකම් උතුර, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 41

කැබැල්ල 82

ඉඩමේ නම විල්සන් විවිදේ වරිපණම අංක 100 සහ 104 දරණ ඉඩම්, විස්තරය කපරුරු නළ කාණුවක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා පජාර් නුර් ආමින්, 47 විල්සන් විවිද, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 74

කැබැල්ල 83

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 24, 30 සහ 32 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා කේ ඇස් අභිදුල්ලා, නිතිඤ ඇම් ඇම් ඒ රහීම් බාජේ, අපුත්තකඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 7 78

කැබැල්ල 84.

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 24, 30 සහ 32 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා කේ ඇස් අභිදුල්ලා, නිතිඤ ඇම් ඇම් ඒ රහීම් බාජේ, අපුත්තකඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1 64

කැබැල්ල 85

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 30 සහ 32 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම අයිතිකම් කියත්තා කේ ඇස් අභිදුල්ලා, නිතිඤ ඇම් ඇම් ඒ රහීම් බාජේ, අපුත්තකඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1 28,

කැබැල්ල 86

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 36 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ජේ ඩී ඔම්සේනා යෝනසේනා, කබවත, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 51.

කැබැල්ල 87

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 36 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ජේ ඩී ඔම්සේනා, යෝනසේනා, කබවත, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5 51,

කැබැල්ල 88

ඉඩමේ නම ඔයිල්මන් විවිදේ වරිපණම අංක 36 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ජේ ඩී ඔම්සේනා, යෝනසේනා කබවත, ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 1.85.

කැබැල්ල 89

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 103 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇස් මාලාඩ් ශායිබ් මහත්මිය, හම්බියා නේ කමාන්තාලාව, ගම්පොල, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 2 13,

කැබැල්ල 90.

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 103 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇස් මාලාඩ් ශායිබ් මහත්මිය, හම්බියා නේ කමාන්තාලාව, ගම්පොල, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 61

කැබැල්ල 91

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 107 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇස් ඇල්. බුබදාස, 14, 2 මැති හරස් විවිද, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු. 0, ප 4 51.

කැබැල්ල 92

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 110 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා වි ආර් කේ ආර් ඇල් ලෙව්ඩුමන් වෙට්ටියර්, 91, අපුත්ත යොන් විවිද, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1 73

කැබැල්ල 93.

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 108 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මාමියා. අයිතිකම් කියත්තා කොළඹ ඇම් බිසෝස් තුමා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 58.

කැබැල්ල 94

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 112 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඩබ්ලිව් කනපති පිල්ලෙයි, ප්‍රාදේශීය ගම්නාගමන පාලක නැතහොත් කාංශ්චලය, ලංකා දුම්රිය සේවය, අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 18

කැබැල්ල 95

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 112 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඩබ්ලිව් කනපති පිල්ලෙයි, ප්‍රාදේශීය ගම්නාගමන පාලක නැතහොත් කාංශ්චලය, ලංකා දුම්රිය සේවය, අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5 09.

කැබැල්ල 96.

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 114 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ආර් ඇම් පිරිස්, වැලිතුඩුව වතුයාය, කිතුල්ගල, ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 4 74,

කැබැල්ල 97.

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 314 දරණ ඉඩමේ කොටස විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ආර් ඇම් පිරිස්, වැලිතුඩුව වතුයාය, කිතුල්ගල, ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 0 22

කැබැල්ල 98.

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 108/1, 108/2 දරණ ඉඩම් සහ වරිපණම අංක 1108 දරණ ඉඩමේ කොටස, විස්තරය කපරුරු කළ වැසිකිළියක් සහ කොටුවක් සහිත මුඩු බිම; අයිතිකම් කියත්තා කොළඹ ඇම් බිසෝස්තුමා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 73.

කැබැල්ල 99

ඉඩමේ නම බෙල්මන්ට් විවිදේ වරිපණම අංක 118 දරණ ඉඩම; විස්තරය, මුඩුබිම, අයිතිකම් කියත්තා. වි. අයි, උම්මු හුලෙයිනා, 215, මොණර විවිද, අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5 72,



විභාග කිරීමේ දින

- කැබලි 1 සිට 12, පස්වරු 230ට, 1956 ජූලි 25 වන දිනදී
- කැබලි 13 සිට 20ද 22 සිට 26ද, පෙරවරු 10ට, 1956 ජූලි 26 වන දිනදී
- කැබලි 27 සිට 40, පස්වරු 230ට, 1956 ජූලි 26 වන දිනදී
- කැබලි 41 සිට 51, පෙරවරු 10ට, 1956 අගෝස්තු 7 වන දිනදී
- කැබලි 52 සිට 59, පස්වරු 230ට, 1956 අගෝස්තු 7 වන දිනදී
- කැබලි 61 සිට 63 සහ 65ද 67ද 69 සිට 72ද, පෙරවරු 10ට, 1956 අගෝස්තු 9 වන දිනදී
- කැබලි 74 සිට 88, පස්වරු 230ට, 1956 අගෝස්තු 9 වන දිනදී
- කැබලි 89 සිට 99, පෙරවරු 10ට, 1956 අගෝස්තු 11 වන දිනදී

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් ප්‍රකාර කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ජූලි 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

පු ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 5 වැනි දින  
කවිචේරිය, කොළඹ

1954වර්ෂ අධික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1054 අංක 89 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,600 බ ප ගම්—කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 7 කොට්ඨාශය—සැන්චි පෝල්ස්, අංක 11 කොට්ඨාශය—සැන්චි සෙබස්ටියන් සහ ග්‍රැන්ඩ්පාස්, අංක 8 කොට්ඨාශය—ග්‍රැන්ඩ්පාස් සහ සැන්චි සෙබස්ටියන්, අංක 11 කොට්ඨාශය—සැන්චි සෙබස්ටියන්

කැබලි 1.

ඉඩමේ නම අද්‍රුල්පු විවිධ වර්ජනම් අංක 212, 214, 220, 218 1/1 සිට 218 1/5, 218/36 සිට 218/72 දරණ ඉඩම් හා අංක 218 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් අල්ලන ලද පාර, කපරුරු කළ කානු, තාප්ප සහ කසියේරු හතරක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ ඊ ජී. ආදම්ලි සහ සමගමේ මහතුන්, 136, 4වෙනි හරස් විවිධ, කොළඹ ඒජන්තවරු සීමාසහිත ලී හෙප්ස් සහ සමාගමේ මහතුන්. ගාලුපාර. කොල්ලුපිටිය ප්‍රමාණය අ 0. රු 1, ප 34 95

කැබලි 4.

ඉඩමේ නම අලුත් යොන් විවිධ වර්ජනම් අංක 49 දරණ ඉඩම. විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ නාසිගිය ගුලාමලි තාදර්බෝසියේ උරුමකරුකරු බලකරු ඇස් එච් මුසාජි, ඇල්ස්ටන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 75

කැබලි 5.

ඉඩමේ නම අලුත් යොන් විවිධ වර්ජනම් අංක 68 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ ඇස් ඇල් ඇම් රහමට උම්මා මහත්මිය, 359/45, මාලිගාවත්ත පාර, කොළඹ, ඇස් ඇල් ඇම් මොහිදීන්, 175, ඉන්ග්‍රම් පාර, කොළඹ, අභිදුල් හලීම් මොහමඩ් මොහිදීන්, 175, ඉන්ග්‍රම් පාර කොළඹ ප්‍රමාණය අ 0 රු 0, ප 8 98.

කැබලි 6.

ඉඩමේ නම. අලුත් යොන් විවිධ වර්ජනම් අංක 70 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ සීමාසහිත වෙට්ටිනාසි බැන්කුව, 256, හෙට්ටි විවිධ, කොළඹ. ප්‍රමාණය අ. 0, රු 0, ප 9 92

කැබලි 7

ඉඩමේ නම වෙල්ල විවිධ වර්ජනම් අංක 141ඒ (කොටස) සහ 163 දරණ ඉඩම; විස්තරය යාබද ගොඩනැගිලිවල අග සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ මැනෝදිස්ස සභාවේ සභාපති, "ක්ලෝ මවුස්", කොල්ලුපිටිය. ප්‍රමාණය අ 0, රු 0, ප 23 49

කැබලි 8

ඉඩමේ නම අලුත් යොන් විවිධ වර්ජනම් අංක 74 දරණ ඉඩම; විස්තරය යාබද ගොඩනැගිලිවල අග සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ හාරකාර මණ්ඩලය, මරදන පල්ලිය, මරදන කළමනාකාර හාරකාර ඒ ජේ ඇම් වාලීඩි, මරදන පල්ලිය. මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 53

කැබලි 9.

ඉඩමේ නම අලුත් යොන් විවිධ වර්ජනම් අංක 55, 55/1 සිට 55/12, 55/12ඒ සහ 57 දරණ ඉඩම; විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ හජ් මොහමඩ් එස්.මොයිල්, 107, 2වෙනි හරස් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0. රු 0, ප 19 05

කැබලි 10

ඉඩමේ නම අලුත් යොන් විවිධ වර්ජනම් අංක 51, 53/3 සිට 53/12, 53/12ඒ, 53/14 සිට 53/17, 53/20, 53/21, 53/28 සිට 53/31, 53/38 සිට 53/40 දරණ ඉඩම් සහ 53/32 සහ 253 දරණ ඉඩම්වල කොටස් හා සිරිපිනා පවුමාවතේ පිහිටි වර්ජනම් අංක 129, 131, 133, 135 සහ 137 දරණ ඉඩම්, විස්තරය කපරුරු කළ කානුවක කොටසක් සහ සිටුවන ලද නලයක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ හසනලී එසුපාලි පසලබස් ගුලාම්හුසේන් සහ කුර්බන් හුසේන් ආදම්ලි, ඊ ජී ආදම්ලි සහ සමාගම බාජේ, 136, 4වෙනි හරස් විවිධ, කොළඹ. ප්‍රමාණය අ 0 රු 1. ප 0 70

කැබලි 12.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වර්ජනම් අංක 127 දරණ ඉඩම; විස්තරය වකරන් වහල හා වකරන් බිත්තිවලින් යුත් තාවකාලික ගොඩනැගිල්ල, අයිතිකම් කියන්නෝ හසනලී එසුපාලි පසලබස් ගුලාම්හුසේන් සහ කුර්බන් හුසේන් ආදම්ලි, ඊ ජී ආදම්ලි සහ සමාගම බාජේ, 136, 4වෙනි හරස් විවිධ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 38

කැබලි 13.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වර්ජනම් අංක 125 දරණ ඉඩම; විස්තරය: ඇස්බැස්ටෝ වහල හා ලැලි බිත්තිවලින් යුත් තාවකාලික ගොඩනැගිල්ල, අයිතිකම් කියන්නෝ හසනලී එසුපාලි පසලබස් ගුලාම්හුසේන් සහ කුර්බන් හුසේන් ආදම්ලි, ඊ ජී ආදම්ලි සහ සමාගම බාජේ, 136, 4වෙනි හරස් විවිධ, කොළඹ, ප්‍රමාණය. අ 0, රු 0, ප 0 50

කැබලි 14.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වර්ජනම් අංක 119/1 සිට 119/3, 119/11, 119/12, 119/14, 115, 117, 121, 123 දරණ ඉඩම් හා 2119 දරණ ඉඩම් කොටස, විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ සම්පුල් ලෙබිම් මර්ස් කාජ් තවිපීක් (විවාහයට පෙර සිහි වහබතුල් රුකියා) මහත්මිය, 41, 3වෙනි හරස් විවිධ, කොළඹ. ප්‍රමාණය අ 0. රු 0, ප 7 34.

කැබලි 15.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වර්ජනම් අංක 113, 111/14, 111/15 දරණ ඉඩම් හා 2111, 111 සහ 111/4ද දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය, කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ නානා මොහමදු අභිදුල් සහන් 22, බාවා පෙදෙස, බොරැල්ල. ප්‍රමාණය අ 0. රු 0, ප 7 70

කැබලි 16.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වර්ජනම් අංක 111/12 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ නානා මොහමදු අභිදුල් හසන්, 22. බාවා පෙදෙස. බොරැල්ල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 12.

කැබලි 18.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වර්ජනම් අංක 107, 109/1 සිට 109/4 දරණ ඉඩම් හා 2109 දරණ ඉඩමේ කොටස, විස්තරය වහලක් රහිත කපරුරු කළ බිත්තිවලින් යුත් නානා කාමරයක කොටසක්, කපරුරු කළ කානුවක කොටසක් සහ යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ. මොහමඩ් මොහිදීන් මහත්මිය, 19, මේරියේ පාර, බම්බලපිටිය, සිහි පැනීමා මහත්මිය, 78, මැනිං පෙදෙස, වැල්ලවත්ත (ඇස් ඇල් ඇම් ඇම්. අජ්වාවිගේ හායාබව) බෙහෙත් එච්. ඇම්. අභිදුල් කාදර් මහත්මියගේ උරුමකරුකරු උරුමකරුකරුකරු දෙස්තර- මර්සුන් අභිදුල් කාදර්, අයෙහා මහරුප් මහත්මිය, මොහිදීන් ඒ-කාදර්, හුමසා-ඒ. කාදර් සබීර් ඒ. කාදර්, සියල්ලන්ම නිව් ඔලිම්පියා නානායාලාව බුජේ, බාලි පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 89.

කැබැල්ල: 19.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 101/4 සිට 101/3, 101/21 සිට 101/23 සහ 105 දරණ ඉඩම් සහ ඒ 101 සහ 101/4 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය කපරුරු කළ කානුවක කොටස සහ යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ අයිති මරික්කාර් හප්පියාර් මොහමඩ් ජෙරිප්ගේ උරුමකරුන්, උරුමකරුන් පලිල් කපුර් මහත්මිය, පෙන්නර්කිස් ඇවනිච්චි, කොළඹ, ඇම්. ඇස්. ඇම්. මොහිදින්න, රෝස්මිනි පෙදෙස, කොළඹ සහ ඇම් අම් ජෙරිප්, 9 වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය, ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 924.

කැබැල්ල: 20.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 101/4 සහ ඒ 101 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ: අයිති මරික්කාර් හප්පියාර් මොහමඩ් ජෙරිප්ගේ උරුමකරුන්; උරුමකරුන්: පලිල් කපුර් මහත්මිය, පෙන්නර්කිස් ඇවනිච්චි, කොළඹ, ඇම් ඇස්. ඇම්. මොහිදින්න, රෝස්මිනි පෙදෙස, කොළඹ සහ ඇම් අම් ජෙරිප්, 9 වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 0,31.

කැබැල්ල: 21.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 97/4, ඒ 97 සහ 97/22 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය. කපරුරු කළ කානුවක කොටසක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා: මුසා අලි නගුර් පිව්වේ නොහොත් මුසා අනා නගුර් පිව්වේ, 42, නවන්දන්න විවිය, කොළඹ 12; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 1.89

කැබැල්ල: 22.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 97/2, 97/3, 97/23 සිට 97/25, 99, 97 දරණ ඉඩම් හා ඒ 97, 97/4 සහ 97/22 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය කපරුරු කළ කානුවක කොටසක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා: මුසා අලි නගුර් පිව්වේ නොහොත් මුසා අනා නගුර් පිව්වේ, 42, නවන්දන්න විවිය, කොළඹ 12; ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප 964.

කැබැල්ල: 23.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 93/1, 93/2, 93/28 සිට 93/30, 95, 93 දරණ ඉඩම් හා 93/3, 93/27 සහ ඒ 93 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය: කපරුරු කළ කානුවක, උකටසක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා: චානා මොහමදු අබ්දුල් හසන්, 22, බාවා පෙදෙස, බොරැල්ල; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 7.52.

කැබැල්ල: 24.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 93/3, 93/27 සහ ඒ 93 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා. චානා මොහමදු අබ්දුල් හසන්, 22, බාවා පෙදෙස, බොරැල්ල, ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 1.17.

කැබැල්ල: 25.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 85, 85/2 සිට 85/4, 85/33 සිට 85/35, 89 දරණ ඉඩම් හා ඒ 85 දරණ ඉඩමේ කොටස; විස්තරය: කපරුරු කළ කානුවේ කොටස සහ යාබද ගොඩ නැගිල්ලේ අග සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා. චානා මොහමදු අබ්දුල් හසන්, 22, බාවා පෙදෙස, බොරැල්ල. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 8.18,

කැබැල්ල: 27.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 82, 84, 86 සහ 88 දරණ ඉඩම්; විස්තරය, කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ ඇම්. එච්. ඇම්. බුහාරි, ඇම්. එච් ඇම් උඩාසිස්, ඇම් එච් ඇම් සිහසනුපා, ඇම්. එච් ඇම්. පයිස්, ඇම් එච්. ඇම්. ඉබ්‍රාහිම්, සියල්ලන්ම 43, අලුත්කඩේ විවිය, කොළඹ 12 සහ බාලවයස්කාරයන් වන ඇම්. එච්, සිහි සබරුබිබි ඇම් එච් ඇම්. රබීන්, ඇම් එච් ඇම් එච් පාරුක් සහ ඇම් එච් සිහි කාරිමාතුන්නියා, සියල්ලන්ම ඉහත කී ලිපිනයෙහි බාලවයස්කාරයන්ගේ බලකරු හා භාරකරු ඇම්, එච්. ඇම් පයිස්වෙයි; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3-14

කැබැල්ල: 28.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 78 සහ 80 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය: වකරන් වහල සහ ලැලි බිත්තිවලින් යුත් තාවකාලික ගෙඩිනැගිල්ල; අයිතිකම් කියන්නා: එල් සි පෙරේරා මහත්මිය, බී ජෙම්ස් සැන් ඩී පෙරේරා බාදේ, ප්‍රෙෂායිකරණයේ නිකේ, 62, නවන්දන්න විවිය, කොළඹ; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 035

කැබැල්ල: 29.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 76 දරණ ඉඩම සහ 78 සහ 80 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය. කපරුරු කළ පඩියක් සහ කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා එල් සි පෙරේරා මහත්මිය, බී ජෙම්ස් සැන් ඩී පෙරේරා බාදේ, ප්‍රෙෂායිකරණයේ නිකේ, 62, නවන්දන්න විවිය, කොළඹ ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 187

කැබැල්ල: 30.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරිපනම් අංක 74 දරණ ඉඩම, විස්තරය. කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ ආනා මුහුපලනියල් පා වෙට්ටියාර් සහ ආනා රාමසාමි, ඒ ඇම්. අර්. ඇම් මණ්ඩලයේ මහතුන් බාදේ, 208, හෙට්ටි විවිය කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 198.

කැබැල්ල: 31.

ඉඩමේ නම: පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරිපනම් අංක 59 දරණ ඉඩම, විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ ඇම් එච්. ඇම් බුහාරි, ඇම් එච් ඇම් උඩාසිස්, ඇම්. එච් ඇම් සිහසනුපා, ඇම් එච් ඇම් පයිස්, ඇම් එච් ඇම්. ඉබ්‍රාහිම්, සියල්ලන්ම 43, අලුත්කඩේ විවිය, කොළඹ 12 සහ බාලවයස්කාරයන් වන ඇම්. එච් සිහි සබරුබිබි, ඇම් එච් ඇම් රජික්, ඇම්, එච් ඇම් එච් පාරුක් සහ ඇම් එච් සිහි කාරිමාතුන්නියා, සියල්ලන්ම ඉහත කී ලිපිනයෙහි බාලවයස්කාරයන්ගේ බලකරු හා භාරකරු ඇම්. එච්. ඇම් පයිස් වෙයි; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 8.06.

කැබැල්ල: 32.

ඉඩමේ නම: පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරිපනම් අංක 79 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ බිත්ති සහ වහල කින් යුත් සර්ව ගොඩනැගිල්ල; අයිතිකම් කියන්නා: ඇම් කුන්ජියල් පන්, 79, පළමුවෙනි පල්ලිය පවුමාවත, පිටකොටුව, කොළඹ; ප්‍රමාණය. අ. 0, රු. 0 ප 0.49.

කැබැල්ල: 33.

ඉඩමේ නම: පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරිපනම් අංක 79 දරණ ඉඩමේ කොටස, විස්තරය අවුරුදු 25ක අඩු ගසක්, පොල් ගසක්, උතුරුස් ගසක්, කොට්ටන් ගසක් සහ අවිච්චිකා ගසක් ද කපරුරු කළ පඩියක් සහ යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා: ඇම්. කුන්ජියල් පන්, 79, පළමුවෙනි පල්ලිය පවුමාවත, පිටකොටුව, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 1629

කැබැල්ල: 34.

ඉඩමේ නම: පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරිපනම් අංක 79 දරණ ඉඩමේ කොටස; විස්තරය. කපරුරු කළ බිත්තියක කොටසක් සහිත (වැවිලි රහිත) වත්ත; අයිතිකම් කියන්නා: ඇම්. කුන්ජියල් පන්, 79, පළමුවෙනි පල්ලිය පවුමාවත, පිටකොටුව, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0.13.

කැබැල්ල: 37.

ඉඩමේ නම: ආදුරුල්ලු විවියේ වරිපනම් අංක 280/6 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා මොහමඩ් මන්සූර් අබ්දුල් කාදර්, 114, 3 වෙනි හරස් විවිය, පිටකොටුව, කොළඹ ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.36

කැබැල්ල: 38.

ඉඩමේ නම ආදුරුල්ලු විවියේ වරිපනම් අංක 288, 286, 280/4, 280/5 දරණ ඉඩම් හා ඒ 280 සහ 280/6 දරණ ඉඩම්වල කොටස්: විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා මොහමඩ් මන්සූර් අබ්දුල් කාදර්, 114, 3 වෙනි හරස් විවිය, පිටකොටුව, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1326

කැබැල්ල: 40.

ඉඩමේ නම ආදුරුල්ලු විවියේ වරිපනම් අංක 354 දරණ ඉඩමේ කොටස; විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියන්නා කොළඹ බිහොප්තුමා, ස්ටුවට් පෙදෙස, කොළඹ, නියෝජිතයා ඇෆ් ජේ සහ ඒ ද සේරම්, නිකේයන්, අලුත්කඩේ, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 0.12

කැබැල්ල: 42.

ඉඩමේ නම ආදුරුල්ලු විවියේ වරිපනම් අංක 352 දරණ ඉඩම හා 354 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා කොළඹ බිහොප්තුමා, ස්ටුවට් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 439

කැබැල්ල: 44.

ඉඩමේ නම ආදුරුල්ලු විවියේ වරිපනම් අංක 350 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා මොහමඩ් මුහුපලනියම් මහත්මිය, 3 වෙනි සැතපුම් කනුව ගල, කොකුච්චි: ප්‍රමාණය අ 0, රු. 0, ප 550.

කැබැල්ල : 45.

ඉඩමේ නම ආදර්ශ පුස්තකයේ වරපනම් අංක 344 දරණ ඉඩම කොටස, විස්තරය කපරුරු කළ බිත්තියක කොටසක් සහිත මුඩු බිම, අයිතිකම් කියත්තා ශාන්ති ජේෂ්ව පල්ලිය, ග්‍රාන්ඨාගාර, කොළඹ ආච්චිඤ්ඤාපාලය, ආච්චිඤ්ඤාපාලය, බොරැල්ල, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 188

කැබැල්ල : 46.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 16 සහ 18 හා ආදර්ශ පුස්තකයේ 338/3 දරණ ඉඩමටල කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග්‍රයහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා හජීප් මොහමඩ් ලෙබ්බේ අබ්දුල් හමීඩ්, 68, ශ්‍රීරික් විවිස, කොටහේන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 372

කැබැල්ල : 47.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 16 සහ 18 හා ආදර්ශ පුස්තකයේ 338/3 දරණ ඉඩමටල කොටස, විස්තරය මුඩු බිම; අයිතිකම් කියත්තා හජීප් මොහමඩ් ලෙබ්බේ අබ්දුල් හමීඩ්, 68, ශ්‍රීරික් විවිස, කොටහේන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 065.

කැබැල්ල : 48.

ඉඩමේ නම ආදර්ශ පුස්තකයේ වරපනම් අංක 344 දරණ ඉඩමේ කොටස, විස්තරය කපරුරු කළ ගෙඩි බිත්තියක කොටසක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියත්තා ශාන්ති ජේෂ්ව පල්ලිය, ග්‍රාන්ඨාගාර, කොළඹ ආච්චිඤ්ඤාපාලය බාදේ, ආච්චිඤ්ඤාපාලය, බොරැල්ල, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 222

කැබැල්ල : 49.

ඉඩමේ නම කුරුවිටි විවිසේ වරපනම් අංක 59 දරණ ඉඩමේ කොටස, විස්තරය අවුරුදු 60ක් 25වත් අතර අඛණ්ඩ 4ක්, අවුරුදු 10ක වෙරි ගසක්, අවුරුදු 10ක අනෝදු ගසක්, කපරුරු කළ පඩියක්, කපරුරු කළ බිත්තියේ කොටස සහ කපරුරු කළ කානුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම් ඇල්. ඇම් ගවුස්, කුරුවිටි විවිස, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 2942

කැබැල්ල : 51.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 25/2 දරණ ඉඩමේ කොටස; විස්තරය අග්‍ර කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා සී පවුලිස් ප්‍රනාන්දු සහ සී. ඇලෝසියස් ප්‍රනාන්දු, දෙදෙනාම 124, ශේක් විවිස, කොටුව, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 030

කැබැල්ල : 52.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 25/2 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහ යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියත්තා සී පවුලිස් ප්‍රනාන්දු සහ සී. ඇලෝසියස් ප්‍රනාන්දු, දෙදෙනාම 121, ශේක් විවිස, කොටුව, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 428

කැබැල්ල : 53

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 19 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ ඇම් සී. ඇම් නාචාස්, ඇම් සී. ප්‍රබාසිඩා, ඒ ඇල්. ඇම් ඉසදීන්, ප්‍රධානාචාර්ය, රජයේ දෙමළ සාසැල, සියල්ලන්ම කන්තන්තොට, ඇන් ඇම් කාසිම් මහත්මිය සහ ඩී. ඒ. කාදර් මහත්මිය, දෙදෙනාම 241, අලුත් යෝන් විවිස, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 510

කැබැල්ල : 54.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 25 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම්. ඇල්. නෝතිස් ශේවා, 83, මේපිල්ලි පාර, කොටහේන, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප 384.

කැබැල්ල : 55.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 25 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කානුවක කොටස සහිත මාණිය; අයිතිකම් කියත්තා අයිතිකරුවන් දනගන්නට නැත; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 106

කැබැල්ල : 56.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 27 දරණ ඉඩම සහ 25/23 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කානුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා මොහමඩ් තමිබ් මොහමඩ් හනිපා නොහොත් මොහමඩ් තමිබ් මරික්කාර් මොහමද් හනිපා, 17, සෙලස්කි පෙදෙස, මරදන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 450

කැබැල්ල : 57.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 25/23 දරණ ඉඩමේ කොටස, විස්තරය: මුඩුබිම; අයිතිකම් කියත්තා මොහමඩ් තමිබ් මොහමඩ් හනිපා නොහොත් මොහමඩ් තමිබ් මරික්කාර් මොහමද් හනිපා, 17, සෙලස්කි පෙදෙස, මරදන ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප 091.

කැබැල්ල : 58½

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 25/22 දරණ ඉඩමේ කොටස (මුලදී වරපනම් 25/23 කොටස), විස්තරය රළු සෙවිලිකොට කපරුරු කළ ගොඩනැගිල්ල, අයිතිකම් කියත්තා මොහමඩ් තමිබ් මොහමඩ් හනිපා නොහොත් මොහමඩ් තමිබ් මරික්කාර් මොහමද් හනිපා, 17, සෙලස්කි පෙදෙස මරදන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 045

කැබැල්ල 59.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 29 දරණ ඉඩම සහ 25/22 දරණ ඉඩමේ කොටස, විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහ දකුණට විහිද ඇති කපරුරු කළ කානුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා පී ඇල් රාමොනාදන් මහත්මිය, 592, අලුත් මාවත පර මෝදර කොළඹ 15, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 475

කැබැල්ල 60.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 33 සහ 35 දරණ ඉඩම්, විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහ දකුණට විහිද ඇති කපරුරු කළ කානුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ගනිමාතුර් රත්නා, මොහමඩ් ලෙබ්බේ අබ්දුල් හමීඩ්ගේ හාය්බ්, 44, වේල්ල පීටිය කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 540.

කැබැල්ල : 61.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 37 සහ 41 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ පනමාඩි මොහමඩ්බෝයි මහත්මිය (එච්. ඒ. හසනලියේ හාය්බ්), අම්තුලාබ් හසනලි මහත්මිය (පී තයබාලියේ හාය්බ්), ශ්‍රීරික් හසනලි මහත්මිය, කේරුන් හසනලි මහත්මිය, බිල්කිස් හසනලි මහත්මිය, නාජිනායි හසනලි මහත්මිය සියල්ලන්ම 302 බම්බලපිටිය පාර බම්බලපිටිය සහ අසමබාධි හසනලි මහත්මිය (පී කපිමපියේ හාය්බ්), 3 වැනි පවුමාවත, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප 274

කැබැල්ල 61½.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 43 දරණ ඉඩමේ කොටස, විස්තරය (මාණිය) කපරුරු කළ කානුවක කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියත්තා අයිතිකරුවන් දනගන්නට නැත, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 095

කැබැල්ල : 62.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 43/2 සහ 43/3 දරණ ඉඩම්; විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඇන්. මොහමඩ් සාලි, 42 පල්ලුවෙහි පල්ලිය පවුමාවත, කොළඹ සහ පානුවමා මහත්මිය, ඇන් මොහමඩ් සාලි බාදේ, ඉහත කී පිටිනායෙහිය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 282

කැබැල්ල : 63.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 43/4 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ සෙසිඩ් මෙර් හිරිපාතුල් නොහොත් වජ්ඣාතුමා කීරු, අසන් අබ්දුල් කාදර් සිකන්දන්ගේ හාය්බ්, 80, විල්සන් විවිස, අලුත්කඩ, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 048.

කැබැල්ල : 64.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවත වරපනම් අංක 43/4 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ සෙසිඩ් මෙර් හිරිපාතුල් නොහොත් වජ්ඣාතුමා කීරු, අසන් අබ්දුල් කාදර් සිකන්දන්ගේ හාය්බ්, 80, විල්සන් විවිස, අලුත්කඩ, කොළඹ. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 116

කැබැල්ල : 64½.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 43 දරණ ඉඩමේ කොටස; විස්තරය (මාණිය) මුඩුබිම, අයිතිකම් කියත්තා අයිති කරුවන් දනගන්නට නැත ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 029

කැබැල්ල 65.

ඉඩමේ නම: සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 45 සහ 47 දරණ ඉඩමටල කොටස, විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියත්තා ඇම්. සී. ඇම්. ජලීල්, 413, දෙමටගොඩ පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 627

කැබැල්ල : 65½.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 45 සහ 47 දරණ ඉඩමටල කොටස; විස්තරය කපරුරු කළ ගෙඩි බිත්තියේ කොටස සහිත මුඩුබිම; අයිතිකම් කියත්තා ඇම්. සී. ඇම්. ජලීල්, 413, දෙමටගොඩ පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 123

කැබැල්ල : 66.

ඉඩමේ නම සිරිපිනා පවුමාවතේ වරපනම් අංක 49 දරණ ඉඩමේ කොටස, විස්තරය කපරුරු කළ කානුවේ කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා මොහමඩ් පිව්වෙඩි නගුර් පිව්වෙඩි, 25/18, සිරිපිනා පවුමාවත, කොළඹ. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 378.



කැබැල්ල : 85.

ඉඩමේ නම පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරපනම අංක 3 37 යන 35 දරණ ඉඩමවල කොටස්; විශ්වරය මුඩුබව, අධිකාරි කියන්නා ඔමර් ලෙහිමෙහි සයිලන් උමමා මහත්මිය (නැයිහිය සහිත නයිනර් සායිබුගේ හාය්බව). 257/26, අදාළ පවුමාවතේ කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0 19.

කැබැල්ල 86 1/2.

ඉඩමේ නම පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරපනම අංක 33, 31/34, 31/4 සහ 31/6 දරණ ඉඩමවල කොටස්, විශ්වර මුඩුබව, අධිකාරි කියන්නා සිති රුකියා සයිබුදින් මහත්මිය, නිතිඥ ඇම් ඇම් ඒ. රහිම බාදේ, 254. අග්‍රත්කමෙහි. කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 1 42

කැබැල්ල : 87.

ඉඩමේ නම පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරපනම අංක 27, 29, 31/5 දරණ ඉඩම හා 33, 31/4, 31/6 සහ 31/34 දරණ ඉඩමවල කොටස්, විශ්වර මුඩුබව; අධිකාරි කියන්නා ඩිනි රුකියා සයිබුදින් මහත්මිය, නිතිඥ ඇම් ඇම් ඒ. රහිම බාදේ, 254, අග්‍රත්කමෙහි, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 6 17

කැබැල්ල : 88.

ඉඩමේ නම පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරපනම අංක 25/2 දරණ ඉඩම සහ 25 දරණ ඉඩමේ කොටස; විශ්වරය කපරුරු කළ කානුවෙහි කොටස සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා අබ්දුල් කරීම් අබ්දුල් රහිම, 129, අග්‍රත්කමෙහි. කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0.51.

කැබැල්ල : 89.

ඉඩමේ නම පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරපනම අංක 19, 25/1, 23 දරණ ඉඩම සහ 25 දරණ ඉඩමේ කොටස, විශ්වරය කපරුරු කළ කානුවෙහි කොටස් සහ කපරුරු කළ ඕත්තිය සහිත මුඩුබව; අධිකාරි කියන්නා අබ්දුල් කරීම් අබ්දුල් රහිම, 129, අග්‍රත්කමෙහි. කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4 22

කැබැල්ල 90

ඉඩමේ නම පළමුවෙනි පල්ලිය පවුමාවතේ වරපනම අංක 15 සහ 17 දරණ ඉඩම, විශ්වරය මුඩුබව; අධිකාරි කියන්නා පාතුමා උමමා සුලෙයිසා උමමා සහ ඇම් ඇල් ඇම්. සිති හුසේයා (ඇම් ඇල්. ඇම් සලිමාගේ හාය්බව), 17, පළමුවෙනි පල්ලිය පවුමාවත, කොළඹ (සම අධිකාරිකම කියන්නා), ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7 34

කැබැල්ල : 91.

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 133 දරණ ඉඩමේ කොටස; විශ්වරය මුඩුබව, අධිකාරි කියන්නා කාදර් සායිබු සෙහෙදු ජයිලබ්දින්, 19, කුරුවේ විදිය, අග්‍රත්කමෙහි, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 2 64

කැබැල්ල : 92.

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 133 දරණ ඉඩමේ කොටස; විශ්වරය කපරුරු කළ ඕත්තිය කොටස් සහ යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා කාදර් සායිබු සෙහෙදු ජයිලබ්දින්, 19, කුරුවේ විදිය අග්‍රත්කමෙහි, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 1 98

කැබැල්ල : 93.

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 133 දරණ ඉඩමේ කොටස, විශ්වරය මහලක් රහිත ලැලි ඕත්තියවලින් යුත් නාවකලික වැසිකිලිය, අධිකාරි කියන්නා කාදර් සායිබු සෙහෙදු ජයිලබ්දින්, 19, කුරුවේ විදිය, අග්‍රත්කමෙහි, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 05

කැබැල්ල 94.

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 137 සහ 139 දරණ ඉඩම, විශ්වරය යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා අබ්දුල් සහාර් නායබ්, සම්පුදින් හප්පියර් සුලෙයිඅම්මා සහ හුරු හප්පියර්, සිලෝලන් 1663, කෝට්ටේගොඩ, වැලියම (වරපනම අංක 137 දරණ ඉඩමට අධිකාරිකම කියන්නා) පොවන්නා සහ මොහමඩ් සුලෙයිමන්, ඩී. ඇස් කේ. ටී මෙ සමඟ ලෙඩ්ලි පල්ලිය ලෙඩ්ලි මහජන බාදේ, 163, 2 වෙනි හරස් විදිය, පිටකොටුව, කොළඹ (අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 139 දරණ ඉඩමට අධිකාරිකම කියන්නා), ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 9.50.

කැබැල්ල 95

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 141 දරණ ඉඩම, විශ්වර මුඩුබව; අධිකාරි කියන්නා අබ්දුල් හමීඩ් හප්පියර් උමමා නලීසා මහත්මිය (ඒ. එච් ඇම් සහීර්ගේ හාය්බව), 31, වැව්දෙසව පෙදෙස, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 9 26

කැබැල්ල : 96.

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 172 දරණ ඉඩම, විශ්වරය මුඩුබව, අධිකාරි කියන්නා ඇස් ඇන් ඇස් ඇස්, අලබ්දින් සහ ඇම් ඇස් ඇම් අබ්දුල් කාදර්, පෙදෙස 273, අදාළ පවුමාවතේ මිටිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 5 72.

කැබැල්ල 98

ඉඩමේ නම අග්‍රත්කමෙහි විදිගේ වරපනම අංක 166 166/1 සිට 166/8, 168 සහ 170 දරණ ඉඩම, විශ්වරය කපරුරු කළ කානුවෙහි කොටස, යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර සහ කඩපේරු කොටස් සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා ඩී. ඒ. ඩී. කේ. අර් ඇම් ඒ. අර් අරුනාචලම් චෙට්ටියර්, 62, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 21 19.

කැබැල්ල : 99

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 137 දරණ ඉඩම, විශ්වරය යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර කොටස් සහ කපරුරු කළ කානුවෙහි කොටස සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා යුලාම් හුසේන් එස් මල්, 124, පරණ ගොන් විදිය, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 6.66.

කැබැල්ල : 100.

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 141 දරණ ඉඩම; විශ්වරය කපරුරු කළ කානුවෙහි කොටස සහිත මුඩුබව; අධිකාරි කියන්නා කාවලි උමමා (නැයිහිය මුනා මොහිදින් කමසා මොහිදින්ගේ හාය්බව), 255, කුරුණෑගල පාර, උපල්ගහවෙල; තයිනා මොහමදු බුහාරි කඩපේරු නිසාර් සහ හමිබා උමමා (18 හැට්ටේ), සිලෝලන් 255, කුරුණෑගල පාර, පොල්ගහවෙල, ඇටෝනි බලය දී ඇත්තේ පොල්ගහවෙල කුරුණෑගල පාරේ ඇම් කේ මොහිදින් පිවිසේ යන අයවය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 7 01

කැබැල්ල : 101

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 143 සහ 145 දරණ ඉඩම, විශ්වරය කපරුරු කළ කානුවක කොටස සහිත මුඩුබව; අධිකාරි කියන්නා කුරු නයිමා නොහොත් කුරු නයිමා මහත්මිය (මොහමඩ් කාසිම් මොහමඩ් සකීගේ හාය්බව), "සුසයිමා විලා", 51, 3 වෙනි හරස් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 5 41

කැබැල්ල : 102.

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 146 සහ 148 දරණ ඉඩම; විශ්වර අබ්දුල් 25-30 ක් වූ පොල් ගස් 6 ක් ඊටදෙල් ගසක්, ඇමබුල්ලා ගසක් සහ යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර සහිත වත්ත සහ මුඩුබව, අධිකාරි කියන්නා ඇම් ඇස් ඇම් හමීඩ්, "බාත්ස් ගවුස්", බාත්ස් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 9 88

කැබැල්ල : 103.

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 142 සහ 141 දරණ ඉඩම, විශ්වර මුඩුබව, අධිකාරි කියන්නා ඒ. ඇම් ඇම් මොහිදින් මහත්මිය, තැපැල් පෙට්ටිය 195, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 9 29

කැබැල්ල : 104.

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 140 දරණ ඉඩම, විශ්වර කපරුරු කළ බැමිමෙහි කොටස සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා අලියා මරිකාර් මොහමඩ් සලීම්, 102, 3 වෙනි හරස් විදිය, පිටකොටුව, කොළඹ, සිති නයිබා (ඒ ඇම් ඇම් සලීම්ගේ හාය්බව), 14, පොත්තකින් ඇවතුව, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ. 0 රු. 0, ප 9 41.

කැබැල්ල : 105.

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 138 දරණ ඉඩම; විශ්වර කපරුරු කළ බැමිමෙහි කොටස සහ කපරුරු කළ ඕත්තිය සහිත මුඩුබව, අධිකාරි කියන්නා ඉසෙඩ් හුලාම් හුසේන් මහත්මිය, 7, වැල්මත්ටි පාර, වැල්ලවත්ත; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 15 93

කැබැල්ල : 106

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 134 දරණ ඉඩම සහ 134/3 හා 133/4 දරණ ඉඩමවල කොටස්; විශ්වර මුඩුබව; අධිකාරි කියන්නා සිති රලීසා මහත්මිය (ඇස් ඇල් ඇම් එච් අහමඩ්ගේ හාය්බව), 502/2, හාලු පාර, කොල්ලුපිටිය, නැතහොත් 21, වයිනා විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 3 81.

කැබැල්ල 107.

ඉඩමේ නම පරණ ගොන් විදිගේ වරපනම අංක 134/3 සහ 134/4 දරණ ඉඩමවල කොටස්; විශ්වර මුඩුබව; අධිකාරි කියන්නා සිති රලීසා මහත්මිය (ඇස් ඇල් ඇම් එච් අහමඩ්ගේ හාය්බව), 502/2, හාලු පාර, කොල්ලුපිටිය, නැතහොත් 21 වයිනා විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0.48

කැබැල්ල: 109

ඉඩමේ නම පරණ යොන් විදියේ වරිපනම් අංක 134/12 සිට 134/15 දරණ ඉඩම් හා පියර් සායිබ්ලන් පවුමාවෙන් අංක 81 දරණ ඉඩමේ කොටස, විස්තර කපරුරු කළ බිත්තියට කොටස් සහ උච්ච වෙලි වහලකින් හා කපරුරු කළ බිත්තියින් යුත් වැසිකිලියක් සහිත (වැවිලි රහිත) වත්ත සහ මුඩුබිම, අයිතිකම් කියත්තා සීති රලීසා මහත්මිය (ඇස් ඇල් ඇම් එච් අපොවිනේ හාසාබ්), 502/2, යාපු පාර, කොල්ලුපිටිය, නානාසොන් 21, වඩිනා විලිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 393

කැබැල්ල: 110.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 73 දරණ ඉඩමේ කොටස, විස්තර අවුරුදු 25ක් වූ රත් තැබිලි ගස් 4ක් සහිත වත්ත සහ මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ උම්මා සපියා මහත්මිය (ඇම්. ඇච් සදුක්කේ හාසාබ්), නූර් මහීලා මහත්මිය (ඇම් එච් කපුර්කේ හාසාබ්), ඇම් ඇල් ඇම් පනිත් යහ ඇම් ඇල් ඇම් මොහුල්, සියල්ලන්ම 73, පියර් සායිබ්ලන් පවුමාවෙන්, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 533.

කැබැල්ල: 111.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 69/4 සිට 69/8 දරණ ඉඩම් සහ ඒ 69 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ආවරණය වූ කපරුරු කළ ආනු සහ කපරුරු කළ බෝක්කු බිත්තියට කොටස් සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම් එච් ටී මර්සුසා මහත්මිය, 6, කිමල් පාර, බමබලපිටිය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 528

කැබැල්ල: 113.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 53/12 දරණ ඉඩමේ කොටස, විස්තර යාබද යොධනාගිල්ලේ අගු සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා දෙස්තර එච් ජේ හසාබ්, "සී ෆීලිප්", 616, කොල්ලුපිටිය පාර, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0. රු 0, ප. 0 25

කැබැල්ල: 116.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 53/7, 53/10, 53/11 දරණ ඉඩම් සහ 53/12, 53/9 හා ඒ 53 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර කපරුරු කළ ආනුවේ කොටස සහ සල් අල්ලන ලද යෙබිම සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා දෙස්තර එච් ජේ හසාබ්, "සී ෆීලිප්", 616, කොල්ලුපිටිය පාර, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1133.

කැබැල්ල: 118.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 47/10 දරණ ඉඩමේ කොටස; විස්තර කපරුරු කළ බිත්තියක කොටසක් සහිත මැටි බිත්තිය සහ වනරත් වහලකින් යුත් තාවකාලික යොධනාගිල්ල; අයිතිකම් කියත්තෝ ඒ ආර් ඇම් මොහිදින් සහ ඒ ආර් ඇම් සුමවුදින්, දෙදෙනාම 78, යාන්ට ජෝයල් විදිය, ග්‍රැන්ඩ්පාස්, ප්‍රමාණය අ 0, රු 0 ප. 050.

කැබැල්ල: 119.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 47/7 සහ 47/6 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ ඒ ආර් ඇම් මොහිදින් සහ ඒ ආර් ඇම් සුමවුදින් දෙදෙනාම 78, යාන්ට ජෝයල් විදිය, ග්‍රැන්ඩ්පාස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 033.

කැබැල්ල: 120.

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 295 දරණ ඉඩමේ කොටස, විස්තර මුඩුබිම, අයිතිකම් කියත්තා විසි දෙය් ඇඩ්විත්, 6, වෙල්ල විදිය, කොළඹ 11, ප්‍රමාණය අ 0, රු 0, ප 017

කැබැල්ල: 121.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 47/3, 47/5 දරණ ඉඩම් සහ 47/7, 47/6 සහ ඒ 47 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඒ ආර් ඇම් මොහිදින් සහ ඒ ආර් ඇම් සුමවුදින්, දෙදෙනාම 78, යාන්ට ජෝයල් විදිය, ග්‍රැන්ඩ්පාස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 501.

කැබැල්ල: 122

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 45 දරණ ඉඩමේ කොටස; විස්තර මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ මීරු මොහිදින් සාමිනුල් අබ්දින්, 4, එඩින්බර්ග් ග්‍රෝව්, කොළඹ 7 සහ මීරු මොහිදින් හමිදු උම්මා, 88, රයිත්ලන්ඩ් පෙදෙස, කොල්ලුපිටිය හෝ 193, පරණ යොන් විදිය, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු 0, ප 199

කැබැල්ල: 123.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 45 දරණ ඉඩමේ කොටස, විස්තර මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ මීරු මොහිදින් සාමිනුල් අබ්දින්, 4, එඩින්බර්ග් ග්‍රෝව්, කොළඹ 7 සහ මීරු මොහිදින් හමිදු උම්මා, 88, රයිත්ලන්ඩ් පෙදෙස, කොල්ලුපිටිය හෝ 193, පරණ යොන් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0. ප 172

කැබැල්ල: 125.

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 299 දරණ ඉඩමේ කොටස, විස්තර කපරුරු කළ ආවරණය වූ කානුවේ කොටස සහ මිදුල සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ටී ඇම් හසන් මොහිදින්, 13, බේර පාර, යාන්ට ජෝයල් විදිය, කොළඹ 12, ප්‍රමාණය අ 0, රු 0, ප 916.

කැබැල්ල 126

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 297 දරණ ඉඩමේ කොටස, විස්තර කපරුරු කළ ආවරණය වූ කානුවේ කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ අයුත් දුරදේවනේ වික්‍රමචාරු ගුණරත්න ප්‍රනාන්දු, 10, බොරැල්ල හරස් පාර, බොරැල්ල, අයුත් දුර දේවනේ අමරදාස ගුණරත්න ප්‍රනාන්දු, ඉතිරි කිරීමේ සහතිකපත් කවුත්ටරය, මහ නැපැල් කායාලය, කොළඹ, නෝමා මල්වැන්න සහ රත්නේ මල්වැන්න බාල වයස්කාරයන් දෙදෙනා සහ ඔවුන්ගේ පියා ඇස්. එච්. මල්වැන්න, 'කොන්කෝර්ඩ්', දලුගම, කැළණිය, ඉහත කී බාල වයස්කරුවන් වෙනුවෙන් බලකරු ඇස් එච් මල්වැන්න වෙයි, අධිකාරියකම් කියන තැනැත්තිය යී ටී මැනිවි මහත්මිය, "විජිතා", යාන්ට පාර, මරදන ප්‍රමාණය අ 0, රු 0, ප 330.

කැබැල්ල: 127

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 297 දරණ ඉඩමේ කොටස, විස්තර වකරත් වහලකින් යුත් කපරුරු කළ යොධ නාගිල්ලේ කොටස, අයිතිකම් කියත්තෝ අයුත් දුරදේවනේ වික්‍රම චාරු ගුණරත්න ප්‍රනාන්දු, 10, බොරැල්ල හරස් පාර බොරැල්ල, අයුත් දුරදේවනේ අමරදාස ගුණරත්න ප්‍රනාන්දු, ඉතිරි කිරීමේ සහතිකපත් කවුත්ටරය, මහ නැපැල් කායාලය, කොළඹ, නෝමා මල්වැන්න සහ රත්නේ මල්වැන්න බාල වයස්කාරයන් දෙදෙනා සහ ඔවුන්ගේ පියා ඇස් එච් මල්වැන්න, "කොන්කෝර්ඩ්", දලුගම, කැළණිය, ඉහත කී බාල වයස්කරුවන් වෙනුවෙන් බලකරු ඇස් එච් මල්වැන්න වෙයි අනිත් අයිතිකාරියකම් කියන තැනැත්තිය යී ටී මැනිවි මහත්මිය, "විජිතා", යාන්ට පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 009

කැබැල්ල: 128.

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 299 දරණ ඉඩමේ කොටස, විස්තර මුඩුබිම, අයිතිකම් කියත්තා ටී ඇම් හසන් මොහිදින්, 43, බේර පාර, යාන්ට ජෝයල් විදිය, කොළඹ 12, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 098,

කැබැල්ල: 129

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 33 සහ 35 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර ගෙයක කොටසක් සහ කපරුරු කළ බිත්තිය සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම්. එච් ඇම් හුසේන්, 61, "ඇල්කොට්", ග්‍රීන්පාස්, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 117

කැබැල්ල: 130.

ඉඩමේ නම පියර් සායිබ්ලන් පවුමාවෙන් වරිපනම් අංක 31 දරණ ඉඩමේ කොටස; විස්තර උග්‍ර සෙවිලි කර කපරුරු කළ යොධනාගිල්ලක් සහ වැසිකිලියක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම්. එච්. මුම්නා උම්මා මහත්මිය, 79, හෝටන් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය: අ 0, රු 0, ප 074

කැබැල්ල: 132.

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 305 සහ 307 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර යාබද යොධනාගිල්ලේ අගු සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම් එච්. මුම්නා උම්මා මහත්මිය, 79, හෝටන් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 047

කැබැල්ල: 134

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 305, 307 සහ 309 දරණ ඉඩම්වල කොටස්. විස්තර යාබද යොධනාගිල්ලේ අගු සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම්. එච්. මුම්නා උම්මා මහත්මිය, ඇම් ඇම් හනිපා බොර්, 79, හෝටන් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප 2252.

කැබැල්ල: 135.

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 305 දරණ ඉඩමේ කොටස; විස්තර අවුරුදු 25-30 ක් වූ පොල් ගසක්, උඩු මුලු ගසක් සහ තාල වර්ගයේ ගසක් සහ කපරුරු කළ ආවරණය වූ කානුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම් එච් ඇම් හුසේන්, 61, ග්‍රීන්පාස්, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1383

කැබැල්ල: 136.

ඉඩමේ නම වෙල්ල විදියේ වරිපනම් අංක 303 දරණ ඉඩමේ කොටස, විස්තර මුඩුබිම; අයිතිකම් කියත්තා ඇම් එච් ඇම් හුසේන්, 61, ග්‍රීන්පාස්, කොල්ලුපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 972

විශාල කීපමේ දින

කැබැලි 1 සහ 4 සිට 10 ද 12 සිට 16 ද 18 ද 1956 ජූලි 17 වැනි දින පෙරවරු 10ට

කැබැලි 19 සිට 25 ද 27 සිට 31 ද 1956 ජූලි 17 වැනි දින පස්වරු 2.30ට

කැබැලි 32 සිට 34 ද 37, 38, 40, 42 සහ 44 සිට 48 ද 1956 ජූලි 18 වැනි දින පෙරවරු 10ට

කැබැලි 49, 51 සිට 62 ද 1956 ජූලි 18 වැනි දින පස්වරු 2.30ට

කැබැලි 63 සිට 73 1956 ජූලි 20 වැනි දින පෙරවරු 10ට

කැබැලි 74 සිට 82 1956 ජූලි 20 වැනි දින පස්වරු 2.30ට

කැබැලි 83 සිට 96 1956 ජූලි 21 වැනි දින පෙරවරු 10ට

කැබැලි 98 සිට 107 සහ 109 ද 1956 ජූලි 24 වැනි දින පෙරවරු 10.30ට

කැබැලි 110, 111, 113, 116 ද 118 සිට 123 ද 1956 ජූලි 24 වැනි දින පස්වරු 2.30ට

කැබැලි 125 සිට 127 ද 128 129, 130, 132, 131, 135 සහ 136 ද 1956 ජූලි 25 වැනි දින පෙරවරු 10ට.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් ප්‍රකාර දින, වේලාවට කොළඹ කවිවේරියේදී මා සමමුඛ විය යුතුයි

තවද 1956 ජූලි 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ණවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ශ්‍රී ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 ජූනි 5 වැනි දින  
කවිවේරිය, කොළඹ

අංකය ෪෪ 56 ඇල් පී. 36—ඇස්/ආර් ඒ. 20 සහ 21

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්ටිමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදාළ කරන බැට 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,512—කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 19 කොට්ඨාසය—සුදුවැල්ල

කැබැල්ල 1.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 564 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම. අයිතිකම් කියන්නෝ නැයිතිය පී ඩී ඇම්. ජෝන් ද සිල්වාගේ උරුමකරුගේ, උතුරු තලක් ගම, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.95

කැබැල්ල 2.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 564 දරණ ඉඩමේ කොටස; විස්තරය විදුලි පණිවුඩ කණුවක් සහිත මුඩුබිම; අයිති කම් කියන්නෝ නැයිතිය පී ඩී ඇම් ජෝන් ද සිල්වාගේ උරුමකරුගේ, උතුරු තලක් ගම, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7.15.

කැබැල්ල 3.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම: අයිතිකම් කියන්නා ඇම් ඇල්. ඇම්. මකීන්, වෙස්ට් එන්ඩ් ඩිරෙපරිස් ට්‍රැස්ට්ස්, 122, කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5.93.

කැබැල්ල 4.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස; විස්තරය උළුබිම සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, හල් අල්ලනලද බිමක් සහිතයි, අයිතිකම් කියන්නා ඇම් ඇල්. ඇම්. මකීන්, වෙස්ට් එන්ඩ් ඩිරෙපරිස් ට්‍රැස්ට්ස් 122, කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.20

කැබැල්ල 5.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස; විස්තරය උළුබිම සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, හල් අල්ලනලද බිමක් සහිතයි; අයිතිකම් කියන්නා ඇම් ඇල්. ඇම්. මකීන්, වෙස්ට් එන්ඩ් ඩිරෙපරිස් ට්‍රැස්ට්ස්, 122, කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.23

කැබැල්ල 6.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 576 සහ 578 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, නිරිත දිගින් පිහිටි යාබද ගොඩ නැගිල්ලේ කොන්ක්‍රීට් වහල සහිතයි; අයිතිකම් කියන්නෝ නැයිතිය පී ඩී ඇම් ජෝන් ද සිල්වාගේ උරුමකරුගේ, උතුරු තලක් ගම; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5.18

කැබැල්ල 9.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 582 සහ 586 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, උළු බෙහිලි කළ කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක් කපරුරු කළ කානුවක කොටසක්, පවු ගමක් සහ විදුලි කම්බි කානුවක් සහිතයි; අයිතිකම් කියන්නා ඇම්. ජෝන් ඩුවර්, 582, දෙවෙනි මරදන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 8.56

කැබැල්ල 10.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 588 දරණ ඉඩමේ කොටසක් සහ අංක 586/1 සහ 590 දරණ ඉඩම්, විස්තරය මුඩු බිම, උළු බෙහිලි කර කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක් සහිතයි, අයිතිකම් කියන්නෝ නැයිතිය ඇම් ඇම් අලිය මරිකාර්ගේ උරුමකරුගේ, 56, රෙසවොයර් පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2.71.

කැබැල්ල 12

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 592 දරණ ඉඩමේ කොටස විස්තරය උළු බෙහිලි සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම අයිතිකම් කියන්නා දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.27

කැබැල්ල 13.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 592 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ, ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 4.22

කැබැල්ල 14.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 586/1 සහ 590 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ, නැයිතිය ඇම් ඇම් අලිය මරිකාර්ගේ උරුමකරුගේ, 56, රෙසවොයර් පාර, කොළඹ; ආරුමුල්කාර දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.48.

කැබැල්ල 15.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 596 දරණ ඉඩමේ කොටස; විස්තරය විදුලි කම්බි කණුවක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ පී. කේ. බබිලි සිරිවර්ධන සහ ඇම් ඩී එම් පෙරේරා, 596, 2 වැනි මරදන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.25

කැබැල්ල 16.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 598 සහ 600 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.25

කැබැල්ල 17

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 598 සහ 600 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2

කැබැල්ල 18

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 604, 606 සහ 606/1 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම, බිත්ති අත්තිවාරමක සහ කපරුරු කළ කානුවක කොටස් සහිතයි, අයිතිකම් කියන්නා ඇම් එම් ඇම් ඉස්මයිල් 92, 5 වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.16

කැබැල්ල 19.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 602; 606/3, 608, 610, 604; 606 සහ 606/4 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය කපරුරු කළ කාණුවක් සහිත මුඩුබිම, අයිතිවාසිකම් කියන්නා ඇම් එම්. ඇම් ඉස්මයිල්, 92, 5 වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 6.16

කැබලි 20.

ඉඩමේ නම මරදන පාරේ වටිපනම් අංක 618, 620, 626, 628, 612, 614, 616, 622 දරණ ඉඩම්වල කොටස් සහ ස්ථාන ලී පෙදෙසෙහි වටිපනම් අංක 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125 හා 127 දරණ ඉඩම්, විස්තරය. මුඩුබිම, කපරුරු කළ කානුවක සහ පදික වෙදිකාවක කොටස් සහ විදුලිකම්බි කනුවක් සහිතයි, අයිතිකම් කියත්තා ඇම්. ඒ. පී. සෙනෙවිරත්න මැතිණිය, "ලා සෙලට්", අංක 10, කැමල් රෝස්, මරදන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 22 65.

කැබලි 21.

ඉඩමේ නම මරදන පාරේ වටිපනම් අංක 612, 614, 616, 622 දරණ ඉඩම්වල කොටස් සහ ස්ථාන ලී පෙදෙසෙහි වටිපනම් අංක 107/19, 107/20, 107/22 සහ 107/23 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, උළු සෙවිලි කළ කපරුරු කළ ගොඩනැගිල්ලක් සහිතයි, අයිතිකම් කියත්තා ඇම්. ඒ. පී. සෙනෙවිරත්න මැතිණිය, "ලා සෙලට්" අංක 10, කැමල් රෝස්, මරදන; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 3

කැබලි 22.

ඉඩමේ නම ස්ථාන ලී පෙදෙසෙහි වටිපනම් අංක 123 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම අයිතිකම් කියත්තා ඇම් ඒ. පී. සෙනෙවිරත්න මැතිණිය, "ලා සෙලට්", අංක 10, කැමල් රෝස්, මරදන; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0.24

වහාග පවත්වන දින

කැබලි 1, 2, 3, 4, 5, 6 සහ 9—1956 අගෝස්තු 1 වැනි දින පස්වරු 2.30ට.

කැබලි 10, 12, 13, 14, 15, 16 සහ 17—1956 අගෝස්තු 3 වැනි දින පෙරවරු 10ට.

කැබලි 18, 19, 20, 21, සහ 22—1956 අගෝස්තු 3 වැනි දින පස්වරු 2.30ට

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් ඉහත සඳහන් දින, වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අගෝස්තු 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහරයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

දැනගත යුතුයි—1956 මැයි මස 18 වැනි දින ලංකා ආණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ නොමිමර A 3,512 දරණ මූලික සටහනට සම්බන්ධ කම ඇතිව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පළමු දැන්වීම මින් අවලංගු කරනු ලැබේ.

සු ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත.

1956 ජූනි 8 වෙනි දින  
කවිචේරිය, කොළඹ.

අංකය ඇල් එච්/බී/76

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, අළුත්ගම සුළු නගර සභාවේ මුඩුක්කු සංහාරය සහ නිවාස යෝජනා. ක්‍රමය සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ. (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒලැන් නො ඒ 3,954. ගම—කළුතර දිස්ත්‍රික්කයේ අළුත්ගම නැගෙනහිර

කැබලි 1

ඉඩමේ නම ජේන්දෙගෙවත්ත නොහොත් ජේන්දෙවත්ත, වටිපනම් නො 241/1, 241/2, 241/3, 241/4, 241/5, 241/6, 241/9 241/10, 241/11, 241/12, 241/13, 241/14, 241/15, 241/16, 241/19, 241/20, 241/21, 241/22, 241/23, 241/24, 241/25, 241/26, 241/27, 241/28, 241/29 සහ වැලිපැත්ත පාරේ වටිපනම් නො 241න් මහාචන්ද්‍ර, විස්තරය අවුරුදු 40ක් වයස ඇති අඹ ගහක් අහ පොල්ගස් 4ක්ද

අවුරුදු 10ක් වයස ඇති දෙවන ගහක්ද බදුමෙන් තැනු ලී 2ක්ද සර්පිට් ගබඩා ගොඩනැගිලි 13ක්ද බදුමෙන් තැනු බිත්ති 8ක් සහ පාරක්ද අඩංගු වත්ත, අයිතිකම් කියත්තා ටී ඇල් ඇල්. පෙරේරා මහත්ම, "කිංස්කෝට්", 275, 1 වැනි මරදන, මරදන, ප්‍රමාණය. අ. 2, රු. 0, ප 3.1.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 ජූලි 27 වැනි දින පෙරවරු 9.30ට අලුත්ගම සුලු නගරසභා. කායබලයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූලි 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහරයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ ඇම් බී ටී කුමාරසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත.

1956 ජූනි 11 වැනි දින  
කවිචේරිය, කළුතර.

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මධ්‍යම පලාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාසයේ පල්ලෙගමපහ කෝරළේ ගිරුකඩුව ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 1, රු. 2, ප. 272 ක් වූ ගල්කොටුවේ වත්ත, ගිරුකඩුවේවත්ත සහ කුරුකුදේවත්ත නමැති මූලික ඒලැන් නො. ඒ 2,336 ලොට නො 1, 2, 3 සහ 4 යනුවෙන් විස්තර කරන ලද පහත සඳහන් ඉඩම් —

කැබලි 1

ඉඩමේ නම ගල්කොටුවේවත්ත, අයිතිකම් කියත්තා මහනුවර බෝවල අංක 120 පදිංචි පී බී. හේරත් මහත්මයා; ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 06.

කැබලි 2.

ඉඩමේ නම ගිරුකඩුවේවත්ත, අයිතිකම් කියත්තා මහනුවර බෝවල අංක 120 පදිංචි පී බී හේරත් මහත්මයා, ප්‍රමාණය අ 0, රු. 2, ප. 33 3

කැබලි 3

ඉඩමේ නම. අඹපාර, අයිතිකම් කියත්තා මහනුවර බෝවල අංක 120 පදිංචි පී. බී හේරත් මහත්මයා; ප්‍රමාණය අ 0, රු. 0 ප 04

කැබලි 4.

ඉඩමේ නම කුරුකුදේවත්ත; අයිතිකම් කියත්තෝ, මහනුවර බෝවල අංක 120 පදිංචි පී බී. හේරත් සහ අකුරු බී. ඒ බී. අනුසාලි (අකුරුන දුනුවිල ඒ ගතිපා ලෙඹබේ සහ ඇම් නුර් මොහමමදු ආරාමල් කරයි), ප්‍රමාණය අ 0, රු. 1, ප 32 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 25 වැනි දින පූර්වහස 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ජූලි 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහරයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ටී මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත.

අංකය ඇල් බී 4821  
1956 ජූනි 11 වැනි දින  
කවිචේරිය, මහනුවර





අංකය ඇල් ඇස් 513

අංකය ඇල් ඇස් 3515

රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

කේ 3 පෙරේරා මහත්මිය සහ නිකොලස් ප්‍රනාන්දු ප්‍රනාන්දු මහතා පලවන නගරයේ පිහිටි පි. පී 229 වැනි කැබැල්ලේ පර්චස් 42ක් පමණ බිම්තරම ඇති 17 වැනි කැබැල්ල ඔවුන්ට විකුණන ලෙස ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2. 1927 දී හලාවත දුම්රිය පලව පාරක් තැනීමට 5,718 වැනි මූලික පිඹුරේ බිම්තරමක් පර්චස් 1182ක් පමණ ඇති 38 වැනි කැබැල්ලෙන් කොටසක් වූ මේ කුඩා ඉඩම කැබැල්ල සහ වෙනත් කැබැල්ල අත්කර ගන්නා ලදී. එවිට, පාර සඳහා අනවශ්‍ය ඉඩම්, නැවත පළමු අයිතිකරුවන්ට විකුණන බවට ප්‍රතිඥා දෙන ලදී සදකාලික ගොඩ නැගිල්ලක් සහිත ඉල්ලන ලද ඉඩම තනන ලද පාරට හෝ පාරට ඇරුණු බිම් පෙදෙසට හෝ අනවශ්‍යය මේ කැබලි නැවත විකිණීමට ඇත උනත් දුටුකේ දක්වන්නේ —

- (අ) මේරි ස්ටෙලා ප්‍රනාන්දු මහත්මිය, 2/9 කොටසකි,
- (ආ) කේ. ජී පෙරේරා මහත්මිය, 2/9 කොටසකි,
- (ඇ) ජේ ටෝල්ටර් ප්‍රනාන්දු මහත්මිය, 2/9 කොටසකි,
- (උ) නිකොලස් ප්‍රනාන්දු ප්‍රනාන්දු මහතා, 1/3 කොටසකි

මේරි ස්ටෙලා ප්‍රනාන්දු සහ ජේ ටෝල්ටර් ප්‍රනාන්දු යන තෝනා මහත්වරු ඔවුන්ගේ කොටස් එක් අයදුම් කරුවෙකු වන කේ. ජී පෙරේරා මහත්මියට විකුණන ලෙස කැමැත්ත පළකොට තිබේ එම නිසා මෙම කැබැල්ල පහත දක්වෙන සේ රුපියල් 400 කට විකිණීමට අදහස තිබේ —

- (අ) කේ. ජී. පෙරේරා මහත්මිය 2/3කි,
- (ආ) නිකොලස් ප්‍රනාන්දු ප්‍රනාන්දු, 1/3කි.

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත නො දිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නො කළොත් යථා කාලයේදී ඉඩම විකුණනු ලැබේ

ජී කේ. ආර්. අසරපා,  
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට.

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

1948 රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාත ආදායම් පාලක කොටසට අයත් කල්ලන් විශේ පිහිටි 958 වැනි අවසන් ගම් පිඹුරේ 11 වැනි කැබැල්ලෙන් අත්කරගත පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක්, කල්ලන් විශේ ග්‍රාම සංවර්ධන සමිතියේ භාරකාරයන්වන කුලතුංග දිසානායක මුදියන්සෙලාගේ රත්බණ්ඩා සහ කුලතුංග දිසානායක මුදියන්සෙලාගේ වත්තිභාමී යන මහත්වරු, සමිති ශාලාවක්, ජෝෂකම් මධ්‍යස්ථානයක් සහ ක්‍රීඩා භූමියක් තැනීමට බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි.

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත දක්වෙන අණ පණත් වලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ. —

- (අ) කාලය. අවුරුදු 5යි;
- (ආ) බදු. මුදල. අවුරුද්දකට හත 50 යි;
- (ඇ) අනුරාධපුරයේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි බද්ද ඇරඹෙන දිනයේ සිට හය මාසයක් ඇතුළත බදුකරුවන් විසින් ඉඩමෙහි සමිති ශාලාවක් සහ ජෝෂකම් මධ්‍යස්ථානයක් ගොඩනැගිය යුතුයි;
- (උ) බදුකරුවන් ඉඩම සමිති ශාලාවක්, ජෝෂකම් මධ්‍යස්ථානයක් සහ ක්‍රීඩා භූමියක් සඳහා හැර අන් ප්‍රයෝජනයකට නො ගත යුතුයි

3 බද්ද දෙනු ලැබෙන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත නො දිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නො කළොත් පමණි.

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

1948 රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කොඩිකාර ගමේ පිහිටි 1,145 වැනි අවසන් ගම් පිඹුරේ 1 වැනි කැබැල්ලෙන් අත්කරගත පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක් බානාගාරයක් තැනීම සඳහා මැදමුගම සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවිකිරීමේ සමිතිය බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 අවශ්‍යතාවය සඳහා දීමට ඉඩම තිබේ රජයේ සම්මත කොන් දේ සිවලට අමතර වශයෙන් පහත දක්වෙන කොන්දේ සිවලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ —

- (අ) කාලය. අවුරුදු 99යි;
- (ආ) බදු. මුදල. අවුරුද්දකට රුපියල් 12යි අවුරුදු 30කට වරක් සංශෝධනය කිරීමට;
- (ඇ) අනුරාධපුරයේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි බද්ද ඇරඹෙන දිනයේ සිට අවුරුද්දකින් ඉඩමෙහි බානාගාරයක් තැනිය යුතුයි;
- (උ) බදුකරු ඉඩම බානාගාරයක් තැනීමට හැර අන් ප්‍රයෝජනයකට නොගත යුතුයි

3 බද්ද දෙනු ලැබෙන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හයකින් නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් පමණි

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඇස්. 3544.

1948 රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපු පළාතේ කරඹව පිහිටි ඇල් පී පී. 18 වැනි කැබැල්ලේ 9 වැනි කැබැල්ලෙන් අත්කර කාලක පමණ රජයේ ඉඩමක්, මුරියකඩවල ග්‍රාම සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන පී. ඇම් පී ජයසේන සහ කේ සී ටිකිරිබණ්ඩා යන මහත්වරු සමිති ශාලාවක් තැනීම සඳහා බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2. අවශ්‍යතාවය සඳහා දීමට ඉඩම තිබේ රජයේ සම්මත කොන් දේ සිවලට අමතර වශයෙන් පහත දක්වෙන අණපණත් වලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ —

- (අ) කාලය. අවුරුදු 5යි;
- (ආ) බදු. මුදල. අවුරුද්දකට රුපියල් 1යි;
- (ඇ) බද්ද ඇරඹෙන දිනයේ සිට හය මාසයකින් අනුරාධපුරයේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි ඉඩමෙහි සමිති ශාලාවක් තැනිය යුතුයි,
- (උ) බදුකරුවන් ඉඩම සමිති ශාලාවක් පිණිස මිස අන් ප්‍රයෝජනයකට නොගත යුතුයි.

3 බද්ද දෙනු ලැබෙන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත නො දිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් පමණි.

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

අංකය : ඇල්. පේ 980

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ හබරත පිහිටි අංක 848 දරණ අවසන් ගම් පිඹුරට අයත් 116 වැනි බිම්කට්ටියෙන් අත්කර ගත් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් විශ්‍රාම ශාලාවක් සෑදීම පිණිස බද්දට දෙන ලෙස කටුකිතුලේ ශ්‍රී නොකනන පිහිටි "ජයලංකා මණ්ඩලයේ" භාරකාරයන් වන බබ්ලිච් ඇස්. රත්නායක, සී සී රුපසිංහ, කේ සී හීන් මහත්මයා, සී ඒ. විලෝගොඩ සහ කැළණිගම දිව්‍යානන්ද සමාමිත්වහන්සේ ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දන්වනු ලැබේ

2 ඉල්ලන ලද ඉඩම මේ සඳහා දීමට තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය. අවුරුදු 99යි;
- (ආ) බද්ද. අවුරුද්දකට රුපියල් 1750යි;

(උ) බද්ද ආරම්භවන දින සිට අවුරුද්දක් ඇතුළත බදුකරුවන් විසින් අනුරාධපුරයේ ආණ්ඩුවේ ඒජන්තයාගෙන් සිත් ගන්නා පරිද්දෙන් මේ ඉඩමෙහි (විශ්‍රාම ශාලාව ශැඩි හැදින්වෙන) ස්ථිර ගොඩනැගිල්ලක් තනා නිම කළ යුතුයි.

(ඵ) බදුකරුවන් විසින් මේ ඉඩම විශ්‍රාම ශාලාවක් වෙනුවෙන් මිස අත්කිසි කටයුත්තක් සඳහා නොයෙදවිය යුතුය.

3 ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට සති 6ක් ඇතුළත ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ.

අංකය අල් 3ේ 77.

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ ගබරන පිහිටි අංක 848 දරණ අවසන් ගම් පිළුරයේ 131 හිමි කට්ටියෙන් අත්කරගත් පමණ ආණ්ඩුවේ ඉඩම කැබැල්ලක් විශ්‍රාම ශාලාවක් හැදීම පිණිස බද්දට දෙන ලෙස "ගබරන විශ්‍රාම ශාලා සාධක සමිතියේ" භාරකාරයන් වන හි බර්මාණම් සමිතිය වහන්සේ, පි එච් පිරිස් සහ ජී. ඩී දමිත් අප්පු යන මහත්වරු ඉල්ලා ඇති බව මහජනාධිපතිවරයාට දන්වනු ලැබේ.

2 ඉල්ලන ලද ඉඩම මේ සඳහා දීමට තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 99යි;
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1750යි;
- (උ) බද්ද ආරම්භවන දින සිට අවුරුද්දක් ඇතුළත බදුකරුවන් විසින් අනුරාධපුරයේ ආණ්ඩුවේ ඒජන්තයාගෙන් සිත් ගන්නා පරිද්දෙන් මේ ඉඩමෙහි (විශ්‍රාම ශාලාව ශැඩි හැදින්වෙන) ස්ථිර ගොඩනැගිල්ලක් තනා නිම කළ යුතුයි,
- (ඵ) බදුකරුවන් විසින් මේ ඉඩම විශ්‍රාම ශාලාවක් වෙනුවෙන් මිස අත්කිසි කටයුත්තක් සඳහා නොයෙදවිය යුතුය

3 ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට සති 6ක් ඇතුළත ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

අංකය අල් 3ේ 811

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

මීනන්තේර බෞද්ධ සමිතියේ භාරකාරයන් වන ඇන් ඇල් විල්මට්, මුහන්දිරම් ටී. ඩී. ඒකනායක සහ ජී. සයිමන් සිල්වා යන මොවුන් බෞද්ධ පන්සලක් හැදීම පිණිස පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ හිඟුරන්ගොඩ පිහිටි 7 වැනි වාර්මාණම් මැනීමේ ප්‍රාථමික ඒලාකට අයිති 161 වැනි හිමි කට්ටිය අත්කර 1 රු. 1 පාර්චස් 4 ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනාධිපතිවරයාට දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසි වලට යටත්කොට ඉඩම කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1594,
- (ආ) බදුදී අවුරුදු දෙකක් ඇතුළත බදුකරුවන් විසින් එම ඉඩමෙහි සංස්ථාපනයක්, බණ මඩුවක්, විහාරගෙයක් දැමීමක් හා නානා කාර්යයන් (මීට පන්සලක් තමන් හඳුන්වනු ඇත) පොළොන්නරුවේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිදි ඉදිකරවිය යුතුය,
- (ආ) බදුකරුවන් විසින් එහි වැඩට එම නිකායේ නායක හිමියන් විසින් අනුමත කරන ප්‍රද හික්මුවක් යෝජනා යුතුයි.
- (ඊ) බදුකරුවන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තක් පිණිස නොව පන්සලක් ඉදිකිරීම පිණිස පැමිණි කළයුතුයි,

(උ). බදුකරුවන් විසින් පන්සල් වැඩ අවසන් කර ගමසන් ඇතුළත මහාභාරකාරතුමාගේ අනුමතිය ඇතුළු බද්දට පිට සාමාන්‍ය කළයුතුයි එසේ වෙතත් කරුණු යෙදෙන ශැඩියට එම ඉඩම භාරකාරයන්ට හෝ පාලක විහාරාධිපතීන් වහන්සේට 99 අවුරුදු බද්දක් දෙනුලැබේ

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන ගසන් ඇතුළතදී ඉඩම කැබැල්ල නො දියයුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ.

අංකය අල් 3ේ 1013

**රජයේ ඉඩම් පිළිබඳ නීති මාලාවේ 21 (2) දරණ නීතිය යටතේ කරන නිවේදනයයි**

දකුණු කැබැල්ලවෙල "කැබිල්ලවෙල විද්‍යාදර සමිතියේ භාරකරු වන්නා, එදිරිපස මුදියන්සේලාගේ පුණ්ඩි බණ්ඩා, කපුබණ්ඩා රත්නායක සහ දකුණු කැබිල්ලවෙල ගොඩුපොල්ලන්ගමවත්තේ රත්නායක මුදියන්සේලාගේ කිරිවත්තේ යන මහත්වරු බදුදු දිස්ත්‍රික්කයේ කැබිල්ලවෙල ග්‍රාමයේ 118 වෙනි අවසාන ගම් ශැලැස්මේ නො 115 දරණ බිම්කට්ටියෙන්, ආවාසයක් ගොඩනැගීම සඳහා අ. 1, රු. 0, ප. 33ක් ඉල්ලා තිබෙන බැව් මහජනාධිපතිවරයාට දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත් කොට ඉඩම කැබැල්ලක් දීමට රජය අදහස් කොට ඇත. ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

- (අ) බදු මුදල වම්සකට රු. 575 යි,
- (ආ) බදුකරුවන් විසින් බදුල්ලේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිදි බද්ද ක්‍රියාවේ යෙදු දින සිට වම්සකට ඇතුළත මේ ඉඩමෙහි ආවාසයක් ගොඩනගා නිමකළ යුතුයි;
- (උ) බදුකරුවන් මේ ඉඩමෙහි ආවාසයක් හැර වෙන ගොඩනැගිලි ඉදි නොකළ යුතුයි,
- (ඊ) බදුගත් තැනැත්තන් ආවාසයක් ඉදිකර නිමවූ ගමසන් ඇතුළත එය මහා භාරකාරතුමන් විසින් අනුමත කරණු ලැබූ බද්දට පිට එය එසේ පැවරූ විට මේ ඉඩම සුදුසුයැයි පැහැන අන්දමින් සිව්සානගේ භාරකාරතුමන්ට හෝ විහාරාධිපති ස්වරියන් වහන්සේට 99 අවුරුද්දකට බදු දෙනවා ඇත

3 මේ ඉඩම නොදිය යුතු බවට සැහෙනහේතු සති 6 ක් ඇතුළත මා වෙත ඉදිරිපත්කළහොත් මිස නැතහොත් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

අල් අය 3571

**1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

බදුල්ල දිස්ත්‍රික්කයේ ඇත්තම්පිටියේ පිහිටි අවසාන ග්‍රාම ශැලැස්මට අයිති 42 වැනි කැබැල්ලෙන් අත්කර 1½ක පමණ රජයේ ඉඩම කැබැල්ලක් අත්තම්පිටියේ ග්‍රාම සංවිධාන සමිතියේ භාරකාරයන් වන රත්නායක මුදියන්සේලාගේ මුතු බණ්ඩා දිසානායක මුදියන්සේලාගේ නිසාමාණි යන මහත්වරු පේෂකර්ම මධ්‍ය සානායක්, සමිතිශාලාවක් සහ ප්‍රජාමණ්ඩලයක් තැනීම සඳහා බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත දක්වෙන අභ්‍යන්තර වලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 1,50 (අත්කරගත රුපියල් 200 ගණනක් ගණන් බලා මුදු ඉඩමේ වටිනාකමෙන් සියයට 3කි);
- (ආ) බදුල්ලේ දිසාපති තුමා මැනවයි පිලිගත් ආකාරයට හා ශැලැස්මට අනුව බද්ද ආරම්භවන දිනයේ සිට තුන් මාසය කින්, බදුකරුවන් විසින් ඉඩමෙහි පේෂකර්ම මධ්‍යසානායක් ද අවුරුදු එකමහරකින් සමිති ශාලාවක් සහ ප්‍රජා මණ්ඩලයක් ද තැනිය යුතු ය.

3 බද්ද දෙනු ලබන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හය තිහ නො දිය යුතු බවට භාගෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කො කළෝත් පමණි

3 මෙහි සඳහන් දිනයේ පවත් සුමාන හයක් ඇතුළත දී ඉඩම් කැබලි 9 නොදිය යුතු බවට හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස තැත් නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඩලිව බඩලිව ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

බඩලිව බඩලිව ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ.

අංකය ඇල් ඇස් 3533

අංකය ඇල් ඇස් 2647

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය,  
යටතේ කරන නිවේදනයයි

රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය  
යටතේ කරන නිවේදනයයි

රත්මලිත්තේ ග්‍රාම සංවර්ධන සමිතියේ බාරකාරයන්වන, නිරවුරුණ විරවරන රම්පට්ටිගේ ප්‍රාන් සිස් ද සිල්වා විරසිංහ මුදියන්සෙලාගේ අප්පුහාමි සහ දෙල් ආගේ දෙත් අර්නෝලිස් අප්පුහාමි යන මොවුන් පෙණකම් මධ්‍යස්ථානයක් පිහිටුවීම පිණිස, රත්නපුර දිස්ත්‍රික්කයේ දෙල් ගහමඩිත්ත මුකුණ-වෙරලගස්තලාවෙමුකලානේ පිහිටි 388 වැනි අටසාන ගම්පිඬුරයට අයිති 15 වැනි බිම් කවරයේ අක්කර බාගයක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබලි 9ක් බද්දට දෙන ලෙස 'ඉල්ලා ඇති බව' මහජනයාට මෙයින් දන්වමි

කැබලි 9 දිස්ත්‍රික්කයේ පරනකුරු කෝරළේ කැගලු පුළු හරේ ශිමාවෙහි පිහිටි 3,097 වැනි මූලික පිඬුරේ 7 වැනි කැබලි 9ක් සහ 3 පී ඒ 434, 1 වැනි කැබලි 9ක් පර්චස් 50ක පමණ රජයේ ඉඩම් කැබලි 9ක් බැංකුවක් ලොබ්නාගිම සඳහා සීමාසහිත සබරගමුව ජනපද හමුදාකර බැංකුව මගින් බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 මෙම ඉඩම් කැබලියක් යයි විස්තර කර තිබේ. එය කිසි කටයුත්තකට වෙන් කර නැත. මෙම ඉඩම ගමේ මධ්‍යයේ ප්‍රසිඬ පාරට යාව පිහිටා තිබේ මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට මේ ඉඩම් කැබලි 9 දීමට ආණ්ඩුවේ අදහස තිබේ 'ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේ යි -

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත දැක්වෙන අණපණන් වලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ -

- (අ) කාලය අවුරුදු 5 යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රු 1 යි,
- (ඇ) බදුකරයින් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පවත් සමයක් ඇතුළතදී මේ ඉඩමේ පෙණකම් මධ්‍යස්ථානයක් රත්නපුරේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් ඉදිකර පිය යුතු යි,
- (ඈ) බදු කාරයන් විසින්, මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව පෙණකම් මධ්‍යස්ථානයක් ඉදිකරවීමට පාවිච්චි කළ යුතු යි,

- (අ) කාලය අවුරුදු 99 යි,
- (ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 106 25,
- (ඇ) බදුකරු බද්ද ඇරඹෙන දිනයේ සිට අවුරුදු 2 කදී කැබලි 9 දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි ඉඩමෙහි බැංකුව සඳහා සදාකාලික ගොඩනැගිල්ලක් ඉදිකළ යුතු යි,
- (ඈ) ඉඩම බැංකුව සඳහා මිස. අන් ප්‍රයෝජනයකට නොගත යුතු යි

3 බද්ද දෙනු ලබන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත නොදිය යුතු බවට භාගෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කොකළෝත් පමණි

බඩලිව බඩලිව ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 ජූනි 15 වැනි දින  
කොළඹ

**විශේෂ නිවේදනයයි**

පොසොන් පුරපසළොස්වක දිනය නිමිත්තෙන් ඇති වන ප්‍රසිඬ නිවාඩු දිනය නිසා, රජයේ ලබන "ගැසට්" පත්‍රය 1956 ජූනි 21 වැනි බ්‍රහස්පතින්දා පළ කරණු ලැබේ. එම නිසා එහි පළ කිරීම සඳහා එවන සියළුම දත්විම් සහ ප්‍රකාශන 1956 ජූනි 18 වැනි සඳුදා පස්වරු 4ට ප්‍රථම රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සලස්වන මෙන් පොදු ජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි.

1956 ජූනි 12 වැනි දින  
රජයේ මුද්‍රණාලය, කොළඹ.

බර්නාඩ් ද සිල්වා,  
රජයේ මුද්‍රණාලයාධිපති.

**பகுதி III—காணிகள்**

**காணி நிர்ணய முன்னறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்**

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,099 (மாதனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஆன்) ஆணி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியில் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி, அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செயலவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி, இதனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 22 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தொரிற் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யு. எப். அபயகோள்,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படல்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்ட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதனை டிஸ்திரிக், வடக்கு மாதனைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பல்ல கோறையிலுள்ள றணவெடியாவ கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகளை இக் காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை, கெந்தகஹமுல் எல்விசா ஓர் பரகம் (கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை), கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை, தெரு, கொஸ்பொத்தவிவிருந்து வல்குமபுற வரையும் உள்ள கிராமச் சங்கப் பாதை, (கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை) கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை, கொஸ்பொத்தவிவிருந்து கலேவெலை வரையும் உள்ள வண்டிப் பாதையின் ஒரு பாகம் (கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை) கொஸ்பொத்த கிராமத்தின் எல்லை

கிழக்கு கலேவெலை கிராமத்தின் எல்லை  
தெற்கு பெலிகமுல் கிராமத்தின் எல்லை, பெலிகமுல் எல்வின ஓர் பாகம் (பெலிகமுல்வினதும், வல்குமபுறவினதும் கிராமங்களின் எல்லைகள்) வல்குமபுற கிராமத்தின் எல்லை

மேற்கு வடமேல் மாகாணத்திலுள்ள இஹல் ஓதொட்ட கோறையின் எல்லையும், கொஸ்பொத்த கிராமத்தின் எல்லையும்

இலங்கை அளவைக் கிராமப்படம் இல 337

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	—வண்டிப் பாதை (அரைவாசி விசாலம்)	0 0 13
2	கமஇமெயாயே வத்த (வண்டிப் பாதையுடன் சேமிப்பு)	0 1 12
2½	ஷே (ஷே )	0 0 9
3	ஷே	0 2 31
3½	ஷே	0 2 30
4	ஷே	0 2 30
5	கமஇமெயாய	2 0 21
6	ஷே	0 2 12
7	குடுகெழக்கலான, வீற்கஹமுலஹீனேழக்கலான வழம், கமஇமெயாயவழம்	7 1 27
8	கமஇமெயாய	1 3 29
9	ஷே (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 6

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
10	கமஇமெயாயேவத்த (வண்டிப்பாதையுடன்சேமிப்பு)	0 0 37
11	ஷே	0 2 23
12	ஷே	0 2 30
12½	ஷே (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 13
13	ஷே	0 1 16
13½	ஷே (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 10
14	ஷே	0 0 24
15	கமஇமெயாய	0 0 35
16	கமஇமெயாயேவத்த	0 1 12
17	ஷே	1 1 18
17½	ஷே (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 9
18	கமஇமெயாய (ஷே )	0 0 37
19	— வண்டிப்பாதை	0 1 26
20	கமஇமெயாய	2 0 13
21	ஷே	5 2 24
22	கமஇமெயாயேவத்த	0 3 21
23	ஷே	0 2 12
25	கமஇமெயாயேவத்த	0 2 27
28	— நீர்ப்பாசன வாயக்கால	0 0 22
30	கட்டுபிலையாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 34
31	ஷே	2 1 8
32	ஷே (பாதைக்கான சேமிப்பு)	0 0 22
33	ஷே (தெருவுடன் சேமிப்பு)	0 0 8
34	ஷே	0 3 22
35	ஷே	0 1 9
36	ஷே	1 2 22
37	ஷே (தெருவுடன் சேமிப்பு)	0 0 18
38	வகுக்கேலந்தேயாய (தெருவுடன் சேமிப்பு)	0 1 16
39	ஷே	11 3 14
40	துன்கொலையாய	2 0 17
41	ஷே	1 3 33
42	ஷே	1 0 13
43	ஷே	9 0 25
44	ஷே	1 2 2
45	ஷே	0 1 39
46	ஷே	4 0 16
47	ஷே (கெந்தகஹமுல் எல்வுடன் சேமிப்பு)	4 3 30
48	கெந்தகஹமுல் எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 33
49	கறணமபொத்தழக்கலான (கெந்தகஹமுல் எல்வுடன் சேமிப்பு)	1 0 11
50	கறணமபொத்தழக்கலான	3 2 29
51	ஷே	8 3 9
52	ஷே	85 0 22
53	ஷே (கெந்தகஹமுல் எல்வுடன் சேமிப்பு)	8 3 6
54	ஷே	0 0 17
55	கெந்தகஹமுல் எல் (அருவி)	0 3 38
56	துன்கொலையாய (தெருவிற்கான சேமிப்பு)	2 0 21
57	ஷே	3 3 34
58	ஷே (போகும் வழி)	0 2 0
59	ஷே	3 3 32
60	ஷே	2 1 18
61	ஷே (கம்பெலிகஹமுல் எல்வுடன் சேமிப்பு)	1 2 4
62	கம்பெலிகஹமுல்எல் (அருவி)	0 1 6
63	வஹுக்கேலந்தேயாய (கம்பெலிகஹமுல் எல்வுடன் சேமிப்பு)	1 1 20
64	—நீர்ப்பாசன வாயக்கால	0 0 1
65	— ஷே	0 0 4
66	வஹுக்கேலந்தேயாய (நீர்ப்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 24
67	வஹுக்கேலந்தேயாய	0 2 4
68	ஷே (பெலிகமுல் எல்வுடனும் வாயக்காலுடனும் சேமிப்பு)	0 1 10
69	ஷே (ஷே )	0 3 8
70	ஷே	1 0 1
71	ஷே (தெருவுடன் சேமிப்பு)	0 0 4
72	ஷே	0 2 4
73	கட்டுபிலையாய	0 2 33
74	ஷே (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 12
75	வஹுக்கேலந்தேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 1
76	கட்டுபிலையாய (ஷே )	0 0 2

காணித துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப	காணித துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப
77	பெலிகமுலே எல் (அருவி)	2 2 3 4	1	கல்கு எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 3 9
78	கனஇமெயாயே எல் (அருவி)	0 1 3	3	பிரசித்த வேலை கந்தோரோ ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 1 6 7
79	கனஇமெயாய (கனஇமெயாயே எல்வுடனசேமிப்பு)	0 0 10	4	ஹத்தமுனேவத்த (ரோட்டுடன் சேமிப்பு)	0 0 1 7
80	கமஇமெயாயேவத்த	0 0 3 2	5	ஹத்தமுனேவத்த	0 0 3 6
81	கமஇமெயாயேவத்த	0 1 3 1	9	ஹத்தமுனேவத்த (பிரசித்த வேலை கந்தோரோ ரோட்டுடன் சேமிப்பு)	0 0 10 1
82	ஷே	0 1 2 1	12	யாயக்கால்	0 0 15 1
83	ஷே	1 0 0 2			
84	ஷே	1 2 3 2			
85	கமஇமெயாய	0 2 3 2			
86	கமஇமெயாயேவத்த	1 3 1 3			
87	கமஇமெயாய	0 1 0			
93	பெலிகமுலே எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 7			
101	கொஸ்பொத்தகலயாய	0 2 9			
102	ஷே (புல்குஹமுல் எல்வுடன சேமிப்பு)	2 0 2 4			
103	துனகொலேஹை	10 0 29			
104	கொஸ்பொத்தகலயாய	1 2 9			
105	துனகொலயாய (புல்குஹமுல் எல்வுடன சேமிப்பு)	9 2 3 3			
105 1/2	கறனம்பொத்தகலயான (புல்குஹமுல் எல்வுடன சேமிப்பு)	6 0 29			
106	புல்குஹமுல் எல் (அருவி)	1 3 1 1			
107	— கிராமச சங்கப் பாதை	1 2 2			
	மொத்தம்	250 1 32			

(மாதநீள், நி. உ. 12—1956)

**காணியுரிமை நிரணயச சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,100 (மாதநீள்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆ (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆ (மாச) பங்குனி மாதம் 22 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

**எம். டபிளவு. எப். அபயக்கோள்,**  
காணியுரிமை நிரணய உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெரிவிக்கவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் களெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாதநீள் டிஸ்திரிக், வடக்கு மாதநீள் பகுதியைச்சேர்ந்த கந்தபல்ல கோறையிலுள்ள ஹத்தமுனே கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

- வடக்கு கலெவெல் கிராமத்தின் எல்லை, மல்தொல், கலெவெல் கிராமத்தின் எல்லை,
- கிழக்கு கலெவெல் கிராமத்தின் எல்லை,
- தெற்கு - கலெவெல் கிராமத்தின் எல்லை, கல்குஎல்லின் ஓர் பாகம் (பம்பாவ கிராமத்தின் எல்லை),
- மேற்கு கல்கு எல்லின் ஓர் பாகம் (மீகல்கொட்டைய கிராமத்தின் எல்லை), குருநாகலிலிருந்து தமபுள்ள வரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோரோ ரோட்டுடன் ஓர் பாகம் (கலெவெல் கிராமத்தின் எல்லை),

(மாதநீள் நி. உ. 13—1956)

**காணியுரிமை நிரணயச சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,101 (மாதநீள்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆ (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆ (மாச) பங்குனி மாதம் 22 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

**எம். டபிளவு. எப். அபயக்கோள்,**  
காணியுரிமை நிரணய உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெரிவிக்கவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் களெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாதநீள் டிஸ்திரிக், வடக்கு மாதநீள் பகுதியைச்சேர்ந்த கந்தபல்ல கோறையிலுள்ள மீகல்கொட்டைய கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

- வடக்கு கலெவெல் கிராமத்தின் எல்லை, குருநாகலிலிருந்து தமபுள்ள வரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோரோ ரோட்டுடன் ஓர் பாகம் (கலெவெல் கிராமத்தின் எல்லை),
- கிழக்கு கல்கு எல்லின் ஓர் பாகம் (ஹத்தமுனே கிராமத்தின் எல்லை),
- தெற்கு பம்பாவ கிராமத்தின் எல்லை, வாயக்கால், பம்பாவ கிராமத்தின் எல்லை,
- மேற்கு பம்பாவ கிராமத்தின் எல்லை, கல்குஎல்லின் ஓர் பாகம் (கலெவெல் கிராமத்தின் எல்லை)

இலங்கை யளவை கிராமப்படம் இல 345

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப
1	கல்கு எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 25.8
3	மீகல்கொட்டையேவத்த	0 2 3 3
4	ஷே	0 0 6 1
5	ஷே (வாயக்காண்டுடன் சேமிப்பு)	0 0 4 2
6	ஷே	0 0 2 5
7	ஷே (வாயக்காண்டுடன் சேமிப்பு)	0 0 9 7

காணித துறை.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப
8	வாயக்கால	0 0 13
10	அம்பலம்	0 0 3
11	வத்தேதறயலாயவத்த (பிரசித்த வேலைக கந்தோர் ரேட்டுடை சேமிப்பு)	0 0 8 1
12	ஷெ (ஷெ)	0 0 3 5
13	கலைவலவத்த, ஹயலேவத்த	0 0 1 1/2
14	வத்தேதறயலாயவத்த (கல்கல எல்வுடன் சேமிப்பு)	0 0 8 7
15	ஷெ	0 0 2 3
16	வத்தேதறயலாயவத்த (பிரசித்த வேலைக கந்தோர் ரேட்டுடன் சேமிப்பு)	0 0 1 1
17	பிரசித்த வேலைக கந்தோர் ரேட்டு (அரைவாசி விசாலம்)	0 0 11 5
18	வத்தேதறயலாயவத்த (கல்கல எல்வுடன் சேமிப்பு)	0 0 25 8
19	ஷெ (ஷெ)	0 0 20 2
20	ஷெ (ஷெ)	0 0 9 1
21	ஷெ	0 0 16 7
21 1/2	ஷெ	0 0 17 6
25	பிரசித்த வேலைக கந்தோர் ரேட்டு	1 0 28 5
28	வாயக்கால	0 0 0 1
29	ஷெ	0 0 8 3
30	பம்பாவத்த	0 3 26 3
31	வாயக்கால	0 0 1 5
31 1/2	போகலமுலேஹேன	0 0 11 2
32	பங்கலாவேலத்த (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 6 4
33	ஷெ	0 1 13 7
34	வாயக்கால	0 0 10 1
35	பங்கலாவேலத்த (கல்கல எல்வுடன் சேமிப்பு)	1 3 24 2
36	கல்கலஎல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 37 4
மொத்தம்		7 0 14.1

(மாத்தளை நி. உ. 14—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 3,103 (மாத்தளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துள்ளதென்று 1956 ம. ஜூன் (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம. ஜூன் (மாச) பங்குனி மாதம் 22 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயக்கோள்,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படும் (சாவோயா ஜெனரல்) நில, அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுள் உரித்தா மென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பல்ல கோறையிலுள்ள பெலியகந்த கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள். இக்காணித் துண்டுகள் எல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு. இஹலதிககல் கிராமத்தில் எல்லை, படனேடு எலியின் ஓர் பாகம் (இஹலதிககல் கிராமத்தின் எல்லை), இஹலதிககல் கிராமத்தின் எல்லை;

கிழக்கு. பிலலப்பதறையினதும் தமுனுமுலையினதும் கிராமங்களின் எல்லைகள்,  
தெற்கு. வியம்பலாவெவ கிராமத்தின் எல்லை;  
மேற்கு. பம்பறகட்டுப்பொத்தயினதும் கந்தேமொற்கொல்லயினதும் குடும்புகொல்லயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் இல. 352

காணித் துறை காணியின் பெயர். விசாலம் ஏ. ரூ. ப  
4 பெலியகந்தேஹீனன (பெலியகந்த திரிகோண அளவை குறிப்புலதானத்தின் ஓர் பாகத்தைக் கொண்டது) 131 3 23

மாத்தளை நி. உ. 15—1956

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 3,103 (மாத்தளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துள்ளதென்று 1956 ம. ஜூன் (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம. ஜூன் (மாச) பங்குனி மாதம் 22 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயக்கோள்,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படல்கள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பல்ல கோறையிலுள்ள தனடுபெற்றியுப் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு தெல்தின்ன வெவ கிராமத்தின் எல்லை, வடமத்திய மாகாணத்திலுள்ள இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,127, பெம்பெட்ட எல் (தெல்தின்னவெவ கிராமத்தின் எல்லை, வட மத்திய மாகாணத்திலுள்ள இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,127) தெல்தின்னவெவ கிராமத்தின் எல்லை, வடமத்திய மாகாணத்திலுள்ள இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,127, ஹின் எலியின் எல்லை (தெல்தின்னவெவ கிராமத்தின் எல்லை, வடமத்திய மாகாணத்திலுள்ள இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,127), பங்குறுவாகம் கிராமத்தின் எல்லைகளும், இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,129, அனகெட்டவெவ, வடமத்திய மாகாணத்திலுள்ள இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,159

கிழக்கு: தமபுலுஷயின் ஓர் பாகம் (வக்கப்பனறா பலலேசியபத்து வயின் எல்லை)

தெற்கு. குடும்பே கிராமத்தின் எல்லை, திககல் எலியின் ஓர் பாகம் (குடும்பே கிராமத்தின் எல்லை). குடும்பேயினதும் பஹலதிககலயினதும் கிராமங்களின் எல்லைகள்

மேற்கு. பஹலதிககலயினதும் தமனயினதும் கட்டுக்கவெவயினதும் வெட்டகொலுவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்.

இலங்கை யளவை சிராமபட்டம் இல' 399		காணித		விசாலம்
காணித	விசாலம்	கூண்டு	காணியின் பெயர்	ஏ. ரூ. ப
கூண்டு	ஏ. ரூ. ப			
1 வெல்லிநீன், வெலிகொற்கணத்தூர்முககலான	23 1 17	75	வெலன்கொளையாய, வெட்டதாசியாய, 'கறவ	
2 வெலிகொற்கணத்தூர்முககலான, வெற்றட்சி			க்ஹமுலயாய	36 0 26
யாயமுககலான	91 1 36	76	— அருவி	1 1 31
3 — வண்டிப்பாதை	2 1 8	77	— அணைக்கட்டு	0 0 5
4 வெற்றட்சியாயமுககலான, வெவ்ஹுலமுககலான		78	'உலப்பதாய, (சவகாலை)	1 0 12
வெலன்கொல்லேமுககலான, மஹாமுககலான,		79	உலப்பதாய, வெட்டதாசியாய, கோனகஹமுலயாய,	
முத்தப்பொறுகலமுககலான, வெல்லிநீன்	161 2 2		பிம்புறுகொடியாய, கஹட்டகஹமுலயாய, கலகாங்	
5 — குளமும் அணைக்கட்டும் (கைவிடப்பட்ட)	8 2 14	80	— அருவி	0 3 11
6 — அடியபாதை	0 0 12	81	— அருவி	0 0 5
8 — கற்பாறை	1 2 7	82	— குளமும் (பாணியாமல விடப்பட்ட) அணைக்கட்டும்	5 1 9
9 முத்தப்பொறுகலமுககலான	10 2 0	83	— சிராமச் சங்க ரேட்டூ	1 1 6
10 — அருவி	0 3 35	84	— அணைக்கட்டு	0 0 25
11 — கற்பாறை	5 0 29	85	'பேர்ஸ்பெந்தியாய, தலயாய, வெலகாவயாய,	
12 — கற்பாறை	2 3 37		க்ஹட்டகஹமுலயாய	41 2 32
13 கொமடியக்கலாவயாய, பறயாய, குடகறமயேயாய,		86	'மெத்தனிகொட்டூவ, வேற்கலவேறன, நுககஹமுல	
மைலகலயாய, மைலகஹமுலயாய, கொலபரு			வேறன, வெவகாவவேறனயாய, சியம்பலகொல	
கலயாய, தெலிங்கஹமுலயாய	154 0 2		வேறன	51 3 10
14 தெம்பெற்ற எல (அருவி)	0 0 4	87	'குடாவெவ	16 1 06
15 ஷே (ஷே)	0 0 16	88	'— சாந்துகிணறு	0 0 1
16 — கற்பாறை	4 0 32	89	— வாயக்கால	0 0 34
18 வெவத்தென (குளம், (கைவிடப்பட்ட) அணை		91	— ஷே	1 0 37
கட்டும்)	51 2 4	92	— சிராமச் சங்க ரேட்டூ	1 0 3
20 ஹிளளல (அருவி)	6 3 19	93	'கெத்தகாவேறேனேகுமபுற	0 1 12
21 ஷே (ஷே) (அரைவாசி விசாலம்)	0 1 0	94	— வாயக்கால	0 0 15
22 குடிகொற்காவேயாய, திலாகலயாய, கொற்கஹ		95	'— பழ நிலம் (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 34
யாய, சிம்புல்பிட்டி யாவேயாய, வெவத்தென		96	— அடியபாதை	0 0 9
யாய	86 2 4	97	'கெத்தகாவேறேனேகுமபுற	0 1 7
23 தெவெலேமுககலான, தம்பெட்டன் கலகாவமுக		98	ஷே	0 1 11
லான, குடிகொற்கஹ வேவெட்ட ரெத்த, சிம்		99	ஷே	0 1 6
புலபிட்டியாவேமுககலான, அந்தறக்கட்டுமுக		100	கெத்தகாவேறேனேகுமபுற	0 1 9
லான, பிடெலே, தஹனனமுககலான, குடா		101	ஷே	0 1 29
தும்பேறேலின	293 1 35	102	ஷே	0 1 37
24 தம்புலுஷய (அருவி) (அரைவாசி விசாலம்)	7 2 34	103	ஷே	0 1 20
25 கந்தப்பொடியாய, ஹப்பலியாய	42 1 26	104	ஷே	0 1 18
26 வட்டக்காவேறன, குறுவீகொட்டூவே பிலேவெ, பில		105	ஷே	0 2 30
வேவ, எலிபத்தஹபற்கொலேயாய, கொப்பெல		106	கெத்தகாவேறேனேகுமபுற	0 2 13
யாய, ஹலமில கொலேயாய, திககல்பொத்த		107	ஷே	0 1 25
பாவுலதனி கொட்டூவ, கொலபாருகலயாய, ஹிள		108	ஷே	0 0 32
ஹபற்கொலேயாய	90 1 36	109	கெத்தகாவேறன	0 1 21
27 கொப்பெலேயாய, வட்டக்காயாய	19 3 16	110	கெத்தகாவேறேனேகுமபுற	0 0 32
28 கொப்பெலேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 8	111	ஷே	0 1 31
34 — தற்காலிகமான கட்டிடத்தைக் கொண்டு காணி	0 0 1	112	ஷே	0 1 13
வன்கொளேறேன	0 1 21	113	கெத்தகாவேறேனேகுமபுற	0 2 36
36 ஷே	0 2 16	114	ஷே	0 0 30
37 ஷே	1 2 15	115	ஷே	0 3 22
38 ஷே	0 1 22	116	ஷே	0 0 34
39 ஷே	0 1 20	117	ஷே	0 0 37
41 ஹலமிலகொலேறேன	0 2 23	118	ஷே	0 1 10
42 ஷே	0 2 13	119	ஷே	0 1 19
43 ஷே	0 1 8	120	ஷே	0 2 11
44 ஹலமிலகொலேறேன	0 2 13	121	ஷே	0 1 5
45 ஷே	0 0 39	122	ஷே	0 0 27
46 ஷே	0 1 20	123	— சூவிட்ட	0 0 33
47 வன்கொளேயாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 2 4	124	கெத்தகாவேறேனேகுமபுற	0 0 30
48 — அடியபாதை	0 1 5	125	ஷே	0 0 33
49 — கற்பாறை	5 2 30	126	ஷே	0 0 29
50 எலபத்தேறன, ஹிளனபிட்டேறன, ஹலமில		127	ஷே	0 0 16
கொலேயாய	36 3 31	128	ஷே	0 1 37
51 ஹலமிலகொலேயாய	0 2 3	129	ஷே	0 0 33
52 ஷே	0 1 4	130	ஷே	0 0 33
53 ஷே	0 1 11	131	கெத்தகாவேறேனேகுமபுற	0 0 21
54 ஷே	0 2 18	132	ஷே	0 2 16
55 ஷே	0 1 33	133	ஷே	1 0 22
56 ஷே	0 1 35	134	கெத்தகாவேறேன	1 2 34
57 ஷே	0 0 35	135	கெத்தகாவேறேனேகுமபுற	1 0 12
58 ஷே	0 1 8	136	— வாயக்கால	0 0 18
59 வன்கொளேயாய	0 2 6	137	கெத்தகாவேறேனேகுமபுற	0 1 15
60 ஷே	0 2 38	138	ஷே	0 1 15
62 ஷே	0 0 15	139	ஷே	0 2 11
64 ஷே	0 0 26	140	ஷே	0 0 28
66 ஷே	0 1 17	141	ஷே	0 1 3
69 இலகோலேவத்த	0 3 15	142	ஷே	0 1 1
70 — பாதை	0 0 4	143	ஷே	0 1 0
71 வன்கொளேயாய	0 1 8	144	ஷே	0 1 11
72 இலகோலேபிட்டிய	1 0 34	145	ஷே	0 0 28
74 — சிராமச் சங்க ரேட்டூ	2 2 10	146	ஷே	0 1 13
		147	ஷே	0 1 10
		148	ஷே	0 1 26



காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ. மு. ப.
149	செதற்காவேலேறேனேகுமபுற	0 1 10
150	ஷெ	0 1 6
151	ஷெ	1 0 9
152	செதற்காவேலேறேன	0 1 3
153	கந்தபலலேறேன, கந்தபலலையாய	6 0 35
154	— கிராமச் சங்க ரேட்டே	0 2 12
155	— அருவி	2 0 1
156	பனசலேகுமபுற	4 0 12
157	பறல்கொடடுவ, அட்டி காகஹமுலேறேன, எட்ட குளகொலலேறேன, எலகாவலேறேன	21 3 31
158	மஹவெவ (குளமும அணைக்கடம)	78 1 17
159	— அருவி	0 0 4
160	மஹவீறேன, கற்கொலலேறேன, மெதலநத ஹேன, நுகக்கஹமுலேறேன, கதுறுகஹமுல ஹேன, கலவதேறேன, மஹவீறேன	73 2 39
161	— அருவி	0 0 21
162	வனகொனயாய, நுகக்கஹமுலேறேனையாய	13 2 23
163	வனகொனயாய	1 1 19
164	— அடிப்பாடை	0 3 9
165	சியம்பலாவததேவெவ (குளமும அணைக்கடம)	15 2 26
166	— வாயக்கால்	0 0 2
168	மனறநயாயேலகாவேலேகுமபுற	1 2 31
169	திககல, எலகாவேறேன, கப்புக்கொடடுவ, வறதமன ஹேன, இலகிறிகஹமுலையாய, மனறநயாய, வெலபஹலேறேன, சியம்பலாவததே, கதுறு கஹமுலையாய, எதனடமுலேறேன, கந்தேபலலே ஹேன, எலகாவலேறேன, லொலுக்கஹமுல ஹேன, கடடுபொத்தேயாய, திக்யாய	154 2 34
170	திககல (அருவி) (அரைவாசி விசாலம்)	3 0 3
மொத்தம்		1,827 0 32

(மாகத்தனை நி 16—1956)

**காணியுரிமை நிரணயச் சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல் நி 3,104 (மாகத்தனை)

ஆதலானகூட திருக்கும அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இத்தனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிசுருகிய காணியென வெளிப்படுத்தி முடிசுருகிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தனவு அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 22 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். டி. எ. எப். அயக்கோன, காணியுரிமை நிரணய உதவியோகத்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெபிசா) காணி நிரணய உதவியோகத்த ரிடமும அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாகத்தனை டிஸ்திரிக், வடக்கு மாகத்தனை பகுதியைச்சேர்ந்த கந்தபலள கோறையிலுள்ள தம்பாரே கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு தனடுபெந்திருப்ப கிராமத்தின் எல்லை,

கிழக்கு தம்புலுலையின் ஓர் பாகம் (வடக்காந்தரஹ படுபெய்தலுய வின எல்லை) வெலமிட்டிய ஓயவின் ஓர் பாகம் (தலகிறியாகம் கிராமத்தின் எல்லை)

தெற்கு வெலமிட்டிய ஓயவின் ஓர் பாகம் (தலகிறியாகம் கிராமத்தின் எல்லை) மெத்தயாய எலவின் ஓர் பாகம் (பீவலபத்தஹா கிராமத்தின் எல்லை) பீவலபத்தஹாயினதும் பஹலதிககலினதும் கிராமங்களின் எல்லைகள்,

மேற்கு அணைக்கடடு (பஹலதிககல கிராமத்தின் எல்லை) பஹல திககலினதும் தனடுபெந்திருப்பினதும் கிராமங்களின் எல்லைகள், திககல எலவின் ஓர் பாகம் (தனடுபெந்திருப்ப கிராமத்தின் எல்லை), தனடுபெந்திருப்ப கிராமத்தின் எல்லை

இலக்கை யளவை கிராமப்படம் இல 400

காணியின் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ. மு. ப.
2	தமுனுகஹமுலையாய, கலகெடிகொடயாய	72 1 35
3	நீறவவ-வததே, வெலெறகொடெல	5 2 8
4	குடாதுமபாரேறேன, பிட்டலெலேதாஹனனமுக்க ளான	73 3 29
5	குடாதுமபாரேவெல	6 2 37
6	ஷெ (குளமும (பாவியாமல் விபாட்ட) அணைக் கடடும)	2 3 30
7	பிட்டலெலேதஹனன முக்கலான	3 0 31
8	தமுனுகஹமுலையாய, பஹலுக்கஹமுலையாய, முடி ஹேன, மெநேறிஹேன	162 1 15
9	கெட்டஹீன, நுகப்பிந்துமெகலவெல (கற்பாறை)	43 1 29
10	பனடுக்கல, பஹலுக்கஹமுலகல (கற்பாறை)	10 0 37
11	நுகப்பிந்துமேறேன, கலகெடிகொடயாய, பெலன கக்கஹாபுயாய அலியாவெட்டுனையாய, தவுநத யாய, பந்தேக்கலயாய	126 0 36
12	— அடிப்பாடை	0 1 15
13	— அடிப்பாடை	0 0 7
15	திக்வெறெட்ட (அருவியுடன் சேமிப்பு)	2 3 2
16	கட்டுபத்தேறேனேள (அருவி)	1 1 3
17	எலகாவதனிகொடடுவ, கட்டுபதயாய குளயாய	28 0 21
18	நயிதவலலுஹேன, தவுநதயாய (திககல எல்வுடன் சேமிப்பு)	1 2 3
20	நயிதவலலுஹேன	6 0 13
21	ஷெ (கட்டுபத்தேறேனஎலவுடன் சேமிப்பு)	1 1 6
22	கொஹமபகஹமுலேறேன (ஷெ)	1 2 9
23	கொஹமபகஹமுலேறேன	29 0 13
24	ஷெ (கிராமச்சங்க ரேட்டேன சேமிப்பு)	0 2 13
25	— கிராமச் சங்க ரேட்டே	3 2 9
26	வெலமிட்டியஓய, தம்புலுலைய (அருவி) (அரைவாசி விசாலம்)	15 0 12
27	தெமயாயஎல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 14
28	நுகப்பிந்துமேறேன, திலகலலேறேன, முகஹேன, ஹலமிலலேறேன, அத்துத்துஹேன, மெத்தயாய	83 1 10
29	ஹொறேனபாறயலாகேக்கலெட்ட (கற்பாறை)	10 1 35
30	குடுமிலைஹேனேள (அருவி)	0 2 1
31	துமபாரேவெல (குளமும அணைக்கடடும)	35 3 17
32	கொஹொமபகஹமுலேறேன (குளத்துடனும அணைக்கடடும சேமிப்பு)	1 3 4
33	கொஹொமபகஹமுல ஹேன (கிராமச் சங்க ரேட்டேன சேமிப்பு)	0 1 4
34	ஷெ	1 2 1
36	வாடியகாவஹேன (ஹொறவ எல்வுடன் சேமிப்பு)	0 0 19
37	ஹொறவஎல (வாயக்கால்)	0 0 11
38	வாடியகாவஹேன (குளத்துடனும அணைக் கடடும சேமிப்பு)	2 3 19
39	வானஎல (வாயக்கால்)	0 0 32
40	வாடியகாவஹேன, நயிதவலலுஹேன (வானஎல வுடன் சேமிப்பு)	0 1 29
41	வாடியகாவஹேன, நயிதவலலுஹேன	15 3 8
42	வாடியகாவஹேன (கிராமச் சங்க ரேட்டேன சேமிப்பு)	0 1 15
43	வாடியகாவஹேன, நயிதவலலுஹேன (திககல எல்வுடன் சேமிப்பு)	0 3 30
44	குடுமிலைஹேன, பஹலுக்கடடுயாய, நிப்புளவே ஹேன, துமபுடவெலகலேயாய, திக்யாய, நயிதகமமபஹேகேரொத்த, கலகாவதனி கொடடுவ	201 1 8
45	திககலஎல (அருவி) (அரைவாசி விசாலம்)	3 0 28
46	திககலஎல (அருவி)	0 3 27
47	திலகலஹமுலையாய, சியம்பலாகஹமுலையாய, திலக ஹமுலையாய	8 1 35

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரு. ப.
48	— அடிப்பாதை	0 0 9
49	— ஷே	0 0 10
50	கலகாவதனிகொடடுவ, திவுல்கஹமுலயாய	3 2 29
51	நயிதகமஹகேரொத்த	26 2 23
மொத்தம்		997 0 22

(மாத்தளை நி. உ. 17—1956)

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 3,105 (மாத்தளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சொந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதன்டியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணி உரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இக்கூல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 22 ந தேதியிலென்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

**எம். பிளவு. எப். அயக்கோன,**  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்திடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவறறிலேமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லகக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதியைச்சேர்ந்த கந்தபல்ல கோறணியிலுள்ள மீவலபத்தஹா கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு பஹலதிககலயினதும் துமபாரே இனதும் கிராமங்களின் எல்லைகள், மெதயாய எலயின் ஓர் பாகம் (துமபாரே. கிராமத்தின் எல்லை)

கீழ்க்கு வெலமிட்டிய ஓயலின் ஓர் பாகம், மலலயவும் ரதமலேளையும் (தலகிரியாமயினதும் பஹலவெலயினதும் கிராமங்களின் எல்லைகள்)

தெற்கு யட்டிகல்பொத்த கிராமத்தின் எல்லை, ஹமபுலுவாவேலயின் ஓர் பாகம் (யட்டிகல்பொத்த கிராமத்தின் எல்லை), யட்டிகல்பொத்த கிராமத்தின் எல்லை,

மேற்கு இஹலதிககலயினதும் பஹலதிககலயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலவகை யளவை கிராமப்படம் இல 402

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரு. ப.
1	— அருவி	0 0 16
2	தக்கேவிலேமுகலான, கலுஆரச்சியாமுகலான	5 2 2
3	கலேஹன, பாலுக்கடியாய, கோனகலயாய, திக்கட்டுயாய, அடிக்காரமதனிகொடடுவ, கந்த பொடாயாய	61 3 13
4	— குளமும் (பாவியாமலவிடப்பட்ட) அணைக்கட்டும	7 0 16
5	மீவலபத்ததேறவெவ (குளமும் அணைக்கட்டும)	17 2 22
6	போகஹமுலயாய, தெலம்புகஹமுலதனிகொடடுவ, குடுமிநிலேஹன, வெலபிமமேயாய, கலவெட்ட யாய, கலேஹன, வெஹெறபெநதியாய, வெஹெறபெந டிஹென, பலங்குக்கடியாய	129 1 25

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரு. ப.
7	குடுமிநிலேஹனேள (அருவி)	0 0 2
8	— கற்பாறை	18 0 30
9	— குளமும் (பாவியாமல விடப்பட்ட) அணைக்கட்டும	13 3 26
10	வெலபிமமேயாய, வெலபிமமேகட்டுபொத்த, வெலபிமமேஹென, சியம்பலாகஹயாய	28 8 0
11	மெதயாயேள (அருவி)	0 0 8
12	— ஷே ( ஷே )	0 0 11
13	வெலமிட்டிய ஓய, மலலய, ரதமலேள (அருவி) (அரைவாசி விசாலம்)	14 0 7
14	— அருவி	0 0 23
15	வெலபிமமேயாய, தெகனஹுவேஹென	19 2 17
16	வெலிகநதேஹென வெலபிமமேயாய	5 1 31
17	— வாயக்கால் (பாவியாமலவிடப்பட்ட)	0 0 22
18	வெலிகநதேஹென, மூகலனஹெனேசொட்டு பொத்த	3 3 22
19	— அருவி	0 1 14
20	கலுஆரச்சியாமுகலான, மூகலனஹெனேகட்டு பொத்த, ஓயளம்பொடமுகலான, பட்டிய மூகலான	10 3 2
21	— அடிப்பாதை	0 0 8
22	வெஹெறபெநதியாய (அருவியுடன் சேமிப்பு)	1 2 35
23	— ஷே	9 3 30
24	— ஷே (புராதன டாகொபாவைக்கொண்ட அழிவுகள்)	0 1 19
25	வெஹெறபெநதியாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 38
26	— ஷே	4 2 14
27	— அடிப்பாதை	0 1 34
28	வெஹெறபெநதியாய, வெவயட்டேயாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 9
29	வெவயட்டேயாய, கெதற்காவதனிகொடடுவ	2 3 14
30	வெவயட்டேயாய, கெதற்காவதனிகொடடுவ (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 38
31	— எல (வாயக்கால்)	0 0 2
31½	வெவயட்டேயாய, கெதற்காவதனிகொடடுவ	0 0 6
32	ஹொறவள (வாயக்கால்)	0 0 32
34	கோனகலயாய (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 3 17
35	மூகலனயாய, வெஹெறபெநதியாய, மொறஹென, கலதேயாய, திக்கட்டுவெயாய, கந்தபொடாய	55 2 16
36	கந்தபொடாய, கோனகலயாய	27 1 33
37	கோனகலயாய (அருவியுடன் சேமிப்பு)	2 1 21
38	— அருவி	0 0 21
39	— அருவி	0 0 1
40	கந்தபொடாய, மூகலனயாய, பெலியகந்தலீனன, கலுஆரச்சியாமுகலான	348 2 34
41	— அருவி	0 2 3
42	— அருவி	1 1 3
43	— அருவி	1 2 0
44	— குளமும் (பாவியாமலவிடப்பட்ட) அணைக்கட்டும	10 0 11
45	— அருவி	0 2 21
46	ஹமபுலுவாவேள (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 24
47	— ஷே ( ஷே )	2 0 35
48	— குளமும் (பாவியாமல விடப்பட்ட) அணைக்கட்டும	5 3 19
49	மொறஹென, கலுஆரச்சியாமுகலான	50 1 6
50	பிடவலேள (அருவி)	1 0 13
51	கலுஆரச்சியாமுகலான	6 3 27
52	— ஷே	14 0 33
மொத்தம்		888 3 29

மாத்தளை நி. உ. 18—1956

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 3,106 (மாத்தளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சொந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 15 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதன்டியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணி யுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இக்கூல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.





කැණිත නැංඳ	කාණියින பெயர்	அசலம். ஏ ரு ப	කැණිත නැංඳ	කාණියින பெயர்	அசலம். ஏ ரு ப.
71	— கிராம சங்க ரேட்டும் சேமிப்பு	0 0 9	144	கொற்ககையேயாய	0 0 39
74	கெட்டிக்கை வெலேகமத்த (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 2	145	சூழ்பொத்தேவெவ (குளமும் அணைக்கடமும்)	5 1 19
75	எயிட்டவெலேகமத்த (கிராம சங்க ரேட்டும் சேமிப்பு)	0 0 38	146	பொறுவெவ (வாயக்கால்)	0 0 9
78	எயிட்டவெல (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 38	151	பொறுவெவ (குளமும் அணைக்கடமும்)	4 3 18
79	எயிட்டவெலேகமத்த (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 7	152	பொறு (குளத்தின் ஓர் பாகம்)	1 1 36
80	எயிட்டவெலேகமத்த (வாயக்கால்)	2 0 14	152½	— கிராம சங்க ரேட்டின் (அரை வாரி விசாலம்)	0 0 12
82	பொறுவெவ (வாயக்கால்)	0 0 26	153	பொறுவெவ (குளத்தின் ஓர் பாகம்)	0 0 36
84	எயிட்டவெலேகமத்த (வாயக்கால்)	0 3 39	154	கொற்ககையேயாய	3 0 16
86	பொறுவெவ (வாயக்கால்)	0 0 10	154½	பொறுவெவ (வாயக்கால்)	0 0 4
87	பொறுவெவ (வாயக்கால்)	0 2 31	155	பொறுவெவ (அருவி)	0 0 35
88	பொறுவெவ (வாயக்கால்)	1 2 8	156	கொற்ககையேயாய (வான எலவுடன் சேமிப்பு)	0 0 14
89	பொறுவெவ (வாயக்கால்)	0 3 24	157	பொறு	1 3 21
90	பொறுவெவ (வாயக்கால்)	5 3 37	158	பொறு (குளத்தின் அணைக்கடமும் சேமிப்பு)	0 0 27
91	கெட்டிக்கை வெலேகமத்த	15 1 5	159	கொற்ககையேயாய (குளத்தின் அணைக்கடமும் சேமிப்பு)	0 0 3
92	பொறுவெவ (வாயக்கால்)	5 0 13	160	கொற்ககையேயாய (குளமும் அணைக்கடமும்)	0 3 28
93	பொறுவெவ (வாயக்கால்)	1 2 20	161	கொற்ககையேயாய (குளமும் அணைக்கடமும் சேமிப்பு)	0 1 14
94	பொறுவெவ (வாயக்கால்)	1 2 25	162	பொறு	2 1 5
95	பொறுவெவ (வாயக்கால்)	2 3 20	163	கொற்ககையேயாய (வான எலவுடன் சேமிப்பு)	0 0 8
96	பொறுவெவ (வாயக்கால்)	9 0 20	164	கொற்ககையேயாய (பொறு)	0 0 27
97	— கிராம சங்க ரேட்டின்	0 0 12	165	கொற்ககையேயாய	1 0 15
98	— அடிப்படை	0 0 14	166	பொறு (வான எலவுடன் சேமிப்பு)	0 0 25
99	பொறுவெவ (வாயக்கால்)	0 0 15	167	கொற்ககையேயாய (பொறு)	0 0 27
100	எயிட்டவெல (வாயக்கால்) குளமும் அணைக்கடமும்	25 0 17	168	பொறு	0 2 18
102	பொறுவெவ (வாயக்கால்) (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 10	169	சூழ்பொத்தேவெவ (குளமும் அணைக்கடமும்)	4 2 12
104	பொறுவெவ (வாயக்கால்) (அணைக்கடமும் சேமிப்பு)	0 1 1	170	கொற்ககையேயாய (பொறு)	2 2 15
105	பொறுவெவ (வாயக்கால்) (அணைக்கடமும் சேமிப்பு)	0 0 12	171	பொறு (அருவி)	0 0 12
106	பொறு (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	0 0 9	173	கொற்ககையேயாய	0 3 32
107	பொறு	0 1 0	174	பொறு	3 3 9
108	பொறு (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 17	175	கொற்ககையேயாய (பொறு)	1 1 13
109	பொறுவெவ (வாயக்கால்)	0 0 17	176	பொறு (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	0 0 12
110	— பொறுவெவ (வாயக்கால்)	0 0 12	177	பொறுவெவ (வாயக்கால்)	0 0 18
111	கொற்ககையேயாய (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 5	178	கொற்ககையேயாய (அணைக்கடமும் சேமிப்பு)	0 2 0
112	கொற்ககையேயாய (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 6	179	பொறுவெவ (குளமும் அணைக்கடமும்)	11 0 25
113	பொறு (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	0 0 2	180	பொறு (குளத்தின் ஓர் பாகம்)	0 0 6
114	பொறுவெவ (வாயக்கால்) (பொறு)	0 0 5	181	பொறுவெவ (வாயக்கால்)	0 0 17
115	பொறு	0 0 13	183½	— சாறுகிணறு	0 0 1
116	பொறுவெவ (வாயக்கால்) (பொறு)	0 0 26	184	பொறுவெவ (வாயக்கால்)	0 0 12
117	பொறுவெவ (வாயக்கால்) (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	0 0 11	186	கொற்ககையேயாய	0 0 13
118	பொறு	0 0 11	188	கொற்ககையேயாய	5 1 32
119	பொறு	0 1 13	189	கெட்டிக்கை வெலேகமத்த	0 3 20
120	பொறு (பொறுவெவ எலவுடன் கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 7	190	பொறு (கொற்ககையேயாய எலவுடன் சேமிப்பு)	0 0 29
121	பொறு (பொறு)	0 0 2	191	கெட்டிக்கை வெலேகமத்த	0 3 33
122	பொறு	0 0 16	192	பொறு (கொற்ககையேயாய எலவுடன் சேமிப்பு)	0 1 21
123	பொறு	0 0 17	193	கெட்டிக்கை வெலேகமத்த (பொறு)	0 0 22
124	பொறு (கிராம சங்க ரேட்டின் சேமிப்பு)	0 0 2	194	கொற்ககையேயாய எலவுடன் (அருவி)	0 1 0
125	பொறுவெவ (வாயக்கால்)	1 0 25	195	கொற்ககையேயாய, அணைக்கடமும், பொறுவெவ, பொறுவெவ, பொறுவெவ	51 0 5
126	பொறுவெவ (வாயக்கால்)	0 1 31	196	பொறுவெவ	0 1 36
127	பொறுவெவ (வாயக்கால்)	0 0 19	197	பொறுவெவ (கொற்ககையேயாய)	0 1 23
128	பொறுவெவ (வாயக்கால்)	0 0 11	198	பொறுவெவ (கொற்ககையேயாய)	0 1 32
130	பொறுவெவ (வாயக்கால்) (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	0 0 10	199	— அடிப்படை	0 2 14
131	பொறுவெவ (வாயக்கால்)	1 0 0	201	— கிராம சங்க ரேட்டின்	0 0 2
132	கொற்ககையேயாய	6 1 10	202	பொறுவெவ	3 0 2
133	கொற்ககையேயாய	1 3 39	203	பொறுவெவ (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	11 1 10
134	கொற்ககையேயாய (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	2 3 38	204	பொறுவெவ (பொறுவெவ எலவுடன் சேமிப்பு)	19 0 16
135	பொறு	1 3 3	205	சூழ்பொத்தேவெவ (அருவி) (முழு விசாலம்)	0 0 23
136	பொறு	1 0 20			
137	பொறுவெவ (வாயக்கால்)	2 1 3			
138	பொறு	0 0 9			
140	பொறுவெவ (வாயக்கால்)	0 0 14			
141	பொறுவெவ (வாயக்கால்)	0 0 5			
142	சூழ்பொத்தேவெவ	0 1 13			
143	பொறுவெவ (வாயக்கால்)	0 0 1			
				மொத்தம்	365 2 37

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படிபும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸஸ போசிவல் டி. சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சி பி டி. சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1956 ம் மார்ச் 10 ந.உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்  
ஏசண்டின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம் } J 55 S 528, B/Q 108.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்புக் காரியாதிக்காரி டிஸ்டிக்ட், வெள்ளை வதையிலிருக்கும் மொடல் பாம ரோட்டின் வரிமதிப்பு இல 120/1 ஐயும் வரிமதிப்பு இலக்கம் 131 ஐயும் கொண்ட பள்ளிக்கொட கொற்ககலாவதவை எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமாரா 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 280, 281, 282, 283, 284, 285, 286, 287, 288, 289, 290, 291, 292, 293, 294, 295, 296, 297, 298, 299, 300, 301, 302, 303, 304, 305, 306, 307, 308, 309, 310, 311, 312, 313, 314, 315, 316, 317, 318, 319, 320, 321, 322, 323, 324, 325, 326, 327, 328, 329, 330, 331, 332, 333, 334, 335, 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351, 352, 353, 354, 355, 356, 357, 358, 359, 360, 361, 362, 363, 364, 365, 366, 367, 368, 369, 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 384, 385, 386, 387, 388, 389, 390, 391, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 413, 414, 415, 416, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 425, 426, 427, 428, 429, 430, 431, 432, 433, 434, 435, 436, 437, 438, 439, 440, 441, 442, 443, 444, 445, 446, 447, 448, 449, 450, 451, 452, 453, 454, 455, 456, 457, 458, 459, 460, 461, 462, 463, 464, 465, 466, 467, 468, 469, 470, 471, 472, 473, 474, 475, 476, 477, 478, 479, 480, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499, 500, 501, 502, 503, 504, 505, 506, 507, 508, 509, 510, 511, 512, 513, 514, 515, 516, 517, 518, 519, 520, 521, 522, 523, 524, 525, 526, 527, 528, 529, 530, 531, 532, 533, 534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546, 547, 548, 549, 550, 551, 552, 553, 554, 555, 556, 557, 558, 559, 560, 561, 562, 563, 564, 565, 566, 567, 568, 569, 570, 571, 572, 573, 574, 575, 576, 577, 578, 579, 580, 581, 582, 583, 584, 585, 586, 587, 588, 589, 590, 591, 592, 593, 594, 595, 596, 597, 598, 599, 600, 601, 602, 603, 604, 605, 606, 607, 608, 609, 610, 611, 612, 613, 614, 615, 616, 617, 618, 619, 620, 621, 622, 623, 624, 625, 626, 627, 628, 629, 630, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 641, 642, 643, 644, 645, 646, 647, 648, 649, 650, 651, 652, 653, 654, 655, 656, 657, 658, 659, 660, 661, 662, 663, 664, 665, 666, 667, 668, 669, 670, 671, 672, 673, 674, 675, 676, 677, 678, 679, 680, 681, 682, 683, 684, 685, 686, 687, 688, 689, 690, 691, 692, 693, 694, 695, 696, 697, 698, 699, 700, 701, 702, 703, 704, 705, 706, 707, 708, 709, 710, 711, 712, 713, 714, 715, 716, 717, 718, 719, 720, 721, 722, 723, 724, 725, 726, 727, 728, 729, 730, 731, 732, 733, 734, 735, 736, 737, 738, 739, 740, 741, 742, 743, 744, 745, 746, 747, 748, 749, 750, 751, 752, 753, 754, 755, 756, 757, 758, 759, 760, 761, 762, 763, 764, 765, 766, 767, 768, 769, 770, 771, 772, 773, 774, 775, 776, 777, 778, 779, 780, 781, 782, 783, 784, 785, 786, 787, 788, 789, 790, 791, 792, 793, 794, 795, 796, 797, 798, 799, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 808, 809, 810, 811, 812, 813, 814, 815, 816, 817, 818, 819, 820, 821, 822, 823, 824, 825, 826, 827, 828, 829, 830, 831, 832, 833, 834, 835, 836, 837, 838, 839, 840, 841, 842, 843, 844, 845, 846, 847, 848, 849, 850, 851, 852, 853, 854, 855, 856, 857, 858, 859, 860, 861, 862, 863, 864, 865, 866, 867, 868, 869, 870, 871, 872, 873, 874, 875, 876, 877, 878, 879, 880, 881, 882, 883, 884, 885, 886, 887, 888, 889, 890, 891, 892, 893, 894, 895, 896, 897, 898, 899, 900, 901, 902, 903, 904, 905, 906, 907, 908, 909, 910, 911, 912, 913, 914, 915, 916, 917, 918, 919, 920, 921, 922, 923, 924, 925, 926, 927, 928, 929, 930, 931, 932, 933, 934, 935, 936, 937, 938, 939, 940, 941, 942, 943, 944, 945, 946, 947, 948, 949, 950, 951, 952, 953, 954, 955, 956, 957, 958, 959, 960, 961, 962, 963, 964, 965, 966, 967, 968, 969, 970, 971, 972, 973, 974, 975, 976, 977, 978, 979, 980, 981, 982, 983, 984, 985, 986, 987, 988, 989, 990, 991, 992, 993, 994, 995, 996, 997, 998, 999, 1000.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின படிபும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸஸ போசிவல் டி. சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சாஸஸ, பெசிவல் டி. சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1956 ம் மார்ச் 21 ந.உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்  
ஏசண்டின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம் } OB 207/AD J/56 L G 126

நகராட்சி எஞ்சினி யரின் பட்ட இலக்கு	காணியின் விபரம்	விசாலம்	இடம்
20 A	134 A	வயல் (அந்தரத் தாமரை)	பொறல்கொழுவ
20 A	134 B	0-3-0	0
20 A	134 C	0-3-0	0
20 A	134 D	0-2-10	0
22 A	139 A	0-0-04	0
22 A	139 B	0-0-04	0
22 A	139 C	0-0-12	0
22 A	139 D	0-0-12	0

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின படிபும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸஸ போசிவல் டி. சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சி பி டி. சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1956 ம் மார்ச் 20 ந.உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்  
ஏசண்டின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம் } QB 209/J 55 C 320

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுவலர் குடியேற்ற கோழை யடக்கு (A) ல் குறைய நறுமணம் எனலும் கிராமத்திலிருக்கும் அம்பகலுவத-மடங்கலுவதத எனலும் காணியிலிருந்து இரு துண்டுகளின் விசாலம் மொத்தம் சுமாரா 156 X 25 சதுர அடி என்பவைகளை பின்வருமாறு —

வடக்கு செல்வி அளி எலிசபத் சில்வா உரிமை கேட்கும் அயப்பத வதத எனலும் காணி, கிழக்கு அதே காணியின் மிருத்திப் பகுதி (அம்பகலுவததயும் மடங்கலுவததயும்), தெற்கு திரு சூர் சூர் விஜயசேகர உரிமை கேட்கும் அம்பகலுவததத எனலும் காணி, நாகொழும்பு நாகொழும்பு வரவி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின படிபும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸஸ போசிவல் டி. சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சி பி டி. சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1956 ம் மார்ச் 20 ந.உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்  
ஏசண்டின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம் } QB 226/J 56/S 124

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கியான கோழை, மேற்கு (அதிகாரபத்துவ) கழனி வருகொட எனலும் கிராமத்திலிருக்கும் மறளடனேன் எனலும் காணியிலிருந்து சுமாரா 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி. என்பவைகளை பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் பகுதி, கிழக்கு அதே காணியின் பகுதி ரோடு, திரு எல் கதிரவேல் உரிமைகேட்கும் காணி, தெற்கு திரு சூர் சாஸஸ பெரோரா, திரு மேற்கு பீரீஸ் உரிமை கேட்கும் நெல்வயலும் ஸ்ரீமதி எப் காசிசெட்டி உரிமை கேட்கும் காணி, மேற்கு செல்வி எம் சி சமறவீர் உரிமைகேட்கும் காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படிபும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணிகொள்ளும்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின்

39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிலவ டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1956 ம ஆம் மெய் 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L D 4936 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 H 50

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், ஹாரில் பத்துவ பகுதி, வெவெல்கம கிராமத்தில் 1½ ஏக்கர் விசாலமுள்ள கல்கண்டியடிவகத் எனப்படும் காணியின் பகுதி இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு நாரனகுமபுர ஓட்டையும் பாடசலங்கவயலும் (முடிக்குரிய காணி), கிழக்கு நுகவெல மத்திய கல்லூரி விடுகி காணி (முடிக்குரிய காணி), தெற்கு எல் ஓடு ஹவடியாவும மறறவாகளும் உரிமை கோரும் கல்கண்டியடிவ அல்லது சியமபலாபிடடியவகக் எனப்படும் காணி, மேற்கு நாரன குமபுர ஓட்ட

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிலவ டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆம் மெய் 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L A 3618, காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 H 386

காணியின் விபரம்

மாத்தளை டிஸ்திரிக்டில், மாத்தளை வடக்கில், கந்தப்பல்ல கோறையில், பஹாலவெல கிராமத்தில் பாலகொல்லையாவெனும் பெயருடைய 36 75 பாசாஸ விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கு: குருணாகல்-தம்புள்ள ரேட்டில் 30/6 ம இலக்கங்கொண்ட பாகம், கிழக்கு: இக்காணியில் எஞ்சிய துண்டு, தெற்கே இக்காணியில் எஞ்சிய துண்டு, மேற்கே: குருணாகல்-கம்புள்ள பீ டபிள்யூ ட ரேட்டில்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிலவ டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆம் மெய் 19 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 56 H 74

காணியின் விபரம்

(1) இரத்தினபுரி டிஸ்திரிக், கடவத்த மெட் கோறள்களில் ஹெலவட் பலாத், மஹாலவெலதெனன கிராமத்தில் கடைகி கிராமப்படம் 311 இல் 102 ம, 103 ம இலக்கத்துண்டுகளைய லபிரிதாலவத்த எனப்படும் ஏ 1, று 0, ப 9 விசாலமுள்ள முழக்காணி

(2) இரத்தினபுரி டிஸ்திரிக், கடவத்த மெட் கோறள்களில் ஹெலவட் பலாத், மஹாலவெல தெனன கிராமத்தில் யஹலவத்த (கடைகி கிராமப்படம் 311 இல் 107 ம இலக்க துண்டு) எனப்படும் காணியிலிருந்து 3 போசாஸ விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி, கிழக்கு ரேட்ட, தெற்கு கடைகி கிராமப்படம் 311 இல் 114 ம இலக்க துண்டு, மேற்கு கடைகி கிராமப்படம் 311 இல் 108 ம இலக்க துண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிலவ டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆம் மெய் 19 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 56 H 74

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், அறக்கலன கோறன், நுகவெல வாசம், வெல்லாதற கிராமத்தில் பல்லெ லியட்-கொடேறேன அல்லது-கிம்புலே றேன உட்கொண்ட றேன, வெல்கம் பொலேறேன எனப்படும் ஏ 9, று 0, ப 36 விசாலமுள்ள காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிலவ டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆம் மெய் 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 H 44

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், அறக்கலன கோறன், நுகவாணியில் ஒரேஞ்சீலட் எஸ்டேட் (நுகவாணியின் பட்டின் அளவு படம் 57 இல் 18 ம இலக்க துண்டு) எனப்படும் காணியிலிருந்து 1½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு பட்டின் அளவு படம் 57 ல 21 ம இலக்க துண்டு (பாடசாலை நிலமும் தெலவீன தோட்டமும்), கிழக்கு பட்டின் அளவுப்படம் 57 ல 23 ம இலக்க துண்டு, தெற்கு பட்டின் அளவு படம் 57 ல 20 ம இலக்க துண்டு (ஒரேஞ்சீலட் தோட்டம்), மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம

ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி. சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி. சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம் ஆண்டு மேமீ 28 ந் உ.  
இலக்கம் 56 இ 47 L 5597,

காணியின் விபரம்

கேகாலை 'டிஸ்திரிக்', பெலிகல் கோறன், தோலனகமுல வசம் தோலனகமுல 'கிராமத்திலுள்ள மடினனலாகே வத்தயில் 1 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு : கேகாலை தோலனகமுல மத்திய பாடசாலை நிலம், கிழக்கு கேகாலை தோலனகமுல மத்திய பாடசாலை நிலம், தெற்கு இதே காணியின் மிருதி, மேற்கு தொலம்புறே-முத்தேத்தவ நெல்வயல-

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டிய நாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பேசிவல சாளஸ டி. சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி. சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம் ஆண்டு மேமீ 28 ந் உ.

இலக்கம் 56 இ 29 L 5596

காணியின் விபரம்

கேகாலை 'டிஸ்திரிக்', பெலிகல் கோறன், அகவத்தவசம், காஹமலியியர் வல் 'கிராமத்திலுள்ள பொயிறறிவத்த அலவை தேவாலேவத்த என்ப படும் ஊரீயில் 1 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிருதி, கிழக்கு இதே காணியின் பகுதி, தெற்கு - இதே காணியின் பகுதியும், பாடசாலை நிலமும் (காஹமலியியர் வல் சிங்கள கலவன் பாடசாலை); மேற்கு ஒத்தவெல் அலவை வீடுக குமபுற

MA/AC/1438/53

1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்வனவு திருத்த சட்டத்தால் (திருத்தப்பட்ட 1950 ம ஆண்டு 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டம்

1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டு 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின கீழே ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டிய தான பின்சொல்லப்படும் காணிகளை அசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று நான இத்தால் அறிவிக்கல் கொடுக்கின்றேன் —

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விபரம்

பிரதமபுத்து இல A 3,897 வெள்ளைக்கை தெற்கு, தொகுதி இல 30—வெள்ளைக்கை தெற்கும் வெள்ளைக்கை வடக்கும் தொகுதி இல 29—வெள்ளைக்கை வடக்கு (கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட) கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்

துண்டு 1

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹை தெரு வரிப்பண இல 94 ம, ஹை தெரு வரிப்பண இல 88 ம, ஹம்பட்டனொழுங்கை 4 ம பகுதிகளும், விபரம் 20 வருஷ படட பலா மரம் 1 ம ஒர்போட்ட கற்கட்டத்தின் பகுதியும், கல் உதை சிவரும் 1 ம, தபாற பெட்டி 1 ம, மினசாந்தூண் 1 ம, கற்காணின் பகுதியும், தகர வேலியின் பகுதியும், கற்பத்தித் தரையின் பகுதியும், பரிசோதனைத் துவாரமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எஸ். டி. உவாண்டி, 238, சாயப்பத தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ. 0, ப 07 30

துண்டு 2

காணியின் பெயர் மதங்ககாவத்தை ஹை தெரு வரிப்பண இல 96 ம, ஹை தெரு 98 ம, ஹம்பட்டன ஒழுங்கை 1, 3, 5, 7, 9, ம பகுதி, விபரம் 20 வருஷ பூவரசமரம் 1 ம, 3 வருஷ பயபாசி மரம் 1 ம, வாழை மரம் 1 ம ஒர்போட்ட கற்கட்டத்தின் பகுதியும் தகர

கொட்டிலுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் எம் எம் ஹவுஸ், 21, ஸ்ரீரேசன வீதி, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 07 45

துண்டு 3

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 17 ம பகுதி, விபரம் 10-20 வருஷ மாமரங்கள் 2 ம, 20 வருஷ உக்கிரமரம் 1 ம, கற சவாகளின் பகுதிகளும், படலைத்தூண்கள் 2 ம, மரப்பட்டையுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டி. டி. டுரிஜா, மொற்கலமுலலை, டிவலப்பிட்டியர் விசாலம் 0, ரூ 0 ப 05 12

துண்டு 4

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 8 ம பகுதி, விபரம் அலங்காரவேலியும், 2 கறத்தூண்களும் ஒரு மரப்பட்டையுமுள்ள 2 கறசவாகளுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எச் ஜி அவெய்சிங்ஹ, மோவின் ஜி அவெய்சிங்ஹ, மல்கொம் ஜீ அவெய்சிங்ஹ, 8 ம இல, ஹம்பட்டன ஒழுங்கை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 75

துண்டு 5

காணியின் பெயர், மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 10 ம பகுதி, விபரம் 10 வருஷ பஞ்சு மரம் 1 ம, ஒரு வருஷ பயபாசி மரம் 1 ம, மரப்பட்டையுள்ள ஒரு கறவரும், கூழாங்கல் நீதியின்ப பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எம். நமசிவாயம், 10 ஹம்பட்டன ஒழுங்கை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02

துண்டு 6

காணியின் விபரம் \* மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 12 ம பகுதி, விபரம் மரப்பட்டையுள்ள தோட்டம் (செய்யபிரிவில்) உரித்தாளியின் பெயர் இ. எச் அண்டிரிஜா, 12 ஹம்பட்டன ஒழுங்கை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, 01 66

துண்டு 7

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 19 ம பகுதி, விபரம் 12 வருஷ பூவரச மரமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எ வைத்திலிங்கம், 16, உவெடிக்கநக வீதி, நாமலான், விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 55

துண்டு 8

காணியின் பெயர் இராசவல்லி ஒழுங்கை (வரிப்பண இலக்கமில்லை) விபரம் பெயாப்பலகைத் தூணும் தண்ணீர் அடையுமுள்ள வீதி, உரித்தாளியின் பெயர் எ வைத்திலிங்கம், 16, உவெடிக்கநக வீதி, நாமலான், கே ஈ வல்லிபுரம், 11 இராசவல்லி ஒழுங்கை, வெள்ளைக்கை, வி இ வேலாயுதபிள்ளை, 6, இராசவல்லி ஒழுங்கை, வெள்ளைக்கை, இ இராசையா, 10, இராசவல்லி ஒழுங்கை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 90

துண்டு 9

காணியின் பெயர் \* மதங்ககாவத்தை, இராசவல்லி ஒழுங்கை, வரிப்பண இல 4 ம பகுதி, விபரம் 25 வருஷ தென்னிமரம் 1 ம, வாழை மரக்கூடல் 1 ம, 4 வருஷ மாமரம் 1 ம, பாடி செடிகள் 2 ம, மின்சாரத் தூண் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி வி இ வேலாயுதபிள்ளை, 6, இராசவல்லி ஒழுங்கை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 82

துண்டு 10

காணியின் பெயர் மதங்ககாவத்தை, மாவீழி பிள்ளை, வரிப்பண இல 127 ம பகுதி, விபரம் 3 வருஷ பலாமரம் 1 ம, 15-20 வருஷ தென்னி மரங்கள் 2 ம, 4-8 வருஷ மாமரங்கள் 3 ம, 6 வருஷ ராப்பலா மரம் 1 ம, 4 வருஷ முருங்கை மரம் 1 ம, 15 வருஷ வெள்ளை மரம் 1 முள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் எச் கே பொடி நோனா, 127, மாவீழி பிள்ளை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 05 25

துண்டு 11

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 31 ம பகுதி, விபரம் பாடி செடி 1 ம, ஒரு மரப்பட்டையுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எம் எஸ் சாவடின, 12 வெள்ளைக்கை வீதி, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 72

துண்டு 12

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பட்டன ஒழுங்கை, வரிப்பண இல 14 ம பகுதி, விபரம் 10 வருஷ தென்னிமரம் 1 ம, 3-5 வருஷ பலா மரம் 2 ம, 4 வருஷ கருமரம் 1 ம, 3 வருஷ கிறுமரம் 1 ம, 6 வருஷ ஜம்புமரம் 1 ம, 5 வருஷ நம்பட்டான் மரம் 1 ம, 5 வருஷ ஆத்தா மரம் 2 ம, 4-20 வருஷ மாமரங்கள் 9 ம, கற்பட்டையின் பகுதிகளும், சோதனைத்துவாரம் 1 ம ஒரு மரப்பட்டையுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர். சி. ஏ ஹட்டி, 14, ஹம்பட்டன ஒழுங்கை, வெள்ளைக்கை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 08 75



துணை 13

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 16 ன் பகுதி, விபரம் 10 வருஷ உகிரசமரம் 1 ம, 10-20 வருஷ மாமரங்கள் 2 ம, பலா மரம் 1 ம, 2 வருஷ கிறறுல்மரம் 1 ம, 5 வருஷ ஆலுமரம் 1 ம, 10 வருஷ யம்புமரம் 1 ம, ஓடு போட்ட கற்கட்டத்தின் பகுதியுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி டி டிளியு பீரீஸ், 16, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 05 11

துணை 14

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 118 ன் பகுதி, விபரம் 30 வருஷ தெனீனமரங்கள் 3 ம, 1 வருஷ தெனீனமரம் 1 ம, 30 வருஷ பலாமரம் 1 ம, 20 வருஷ ஆலுமரம் 1 ம, 5-15 வருஷ கிறறுல் மரங்கள் 3 ம, 3-10 வருஷ மாமரங்கள் 2 ம, 20 வருஷ கொணமரம் 1 ம, 10 வருஷ கற்றண்ட மாம 1, 20 வருஷ பஞ்சமரம் 1 ம, வாழைமரக்கூடல்கள் 2 ம கூடல்கள் வீதியின் பகுதியுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி இ பி பெரேரா, 18, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 07 22

துணை 15

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 20 ன் பகுதி, விபரம் 8 வருஷ தெலுமமரம் 1 ம, 2-6 வருஷ அரளிமரங்கள் 2 ம, மரத்தாணும் பட்டையுமுள்ள தோட்டம் உரிததாளியின் பெயர் எல் எ பெரேரா, 20, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 02 72

துணை 16

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 22 ன் பகுதி, விபரம் 5 வருஷ அரளிமரம் 1 ம, மரத்தாணும் பட்டையுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி பி இராாம சாமிப்பிள்ளை, 5, பூவிலங்கம் இடம், பொறளை, கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 02 45

துணை 17.

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 24 ன் பகுதி, விபரம் 10 வருஷ ஆததாமரம் 1 ம, 5 வருஷ பப்பாசிமரம் 1 ம, 5 வருஷ தெப்பாலக் மரம் 1 ம, கறபடியின் பகுதியும், ஓடுபோட்ட கற்கட்டத்தின் கனகிறிற மழைக்கூடுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி எ சி செல்வராசா, 25, அலெக்சாண்டர் வீதி, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 04 15

துணை 18

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 47 ன் பகுதி, விபரம் 1 வருஷ பப்பாசி மாமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் அபடுல் கரீம் சாகுல் பெளடா, அபடுல் கரீம் சித்தி செயினாபு, அபடுல் கரீம் சித்தி வைசா, அபடுல் கரீம் ஜமிலிம் சாமில், மேற்பாலை அருளுசலம் அண்ட கருணரட்சன், பிறபகிரூசிகள், 250, கோட்டடி, கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 00 13.

துணை 18½

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 47/1 ன் பகுதி, விபரம் வீதியின் பகுதி, உரிததாளியின் பெயர் ஜீ எல் வி அலவில், 47/1, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, அபடுல் கரீம் சாகுல் பெளடா, அபடுல் கரீம் சித்தி செயினாபு, அபடுல் கரீம் சித்தி வைசா, அபடுல் கரீம் ஜஹ்லிம்சாமில், மேற்பாலை, அருளுசலம் அண்ட கருணரட்சன், பிறபகிரூசிகள், 250, கோட்டடி, கொழும்பு, இலாகனாலும் உரிமை பாராட்டப்படுகிறது விசாலம் ஏ 0, றா 0, ப 00 07

துணை 18½.

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 47/1 ன் பகுதி, விபரம் வீதியின் பகுதி. உரிததாளியின் பெயர் ஜீ எல் வி அலவில், 47/1, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 00 11

துணை 19.

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 49 ன் பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யபிரிவில்), உரிததாளியின் பெயர் டேவிட் சமரவீர, 49, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 00 62

துணை 20

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 53 ன் பகுதி, தோட்டத்தின் பகுதி (செய்யபிரிவில்), 2 மரத் தாணுகளும் கதவு இலை, உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி டி டிளியு எ வி ட எல் சேனரட்சன், "டோசாற", பைவ வீதி, திம்பிரிகலையா, கொழும்பு, விசாலம் ஏ. 0, றா 0 ப 00 53

துணை 21

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 30, 30/1-8 ன் பகுதிகள், விபரம் 25 வருஷ மாமரங்களும், 6 வாழைமரக்கூடலும், 3 வருஷ பப்பாசி மரங்களும், 25 வருஷ 1 முருங்கைமரமும், ஒரு தன்னீர்ப்பாட்டும், கூடல்கள் வீதியின் பகுதியுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர், ஸ்ரீமதி எ சி செல்வராசா, 25, அலெக்சாண்டர் வீதி, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 10 92

துணை 22

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 34 ம, பஜல் ஒழுங்கை, 121 ம, வரிப்பண இலக்கத்தின் பகுதியும், விபரம் 35 வருஷ தெனீனமரம் 1 ம, 20 வருஷ கருக்கமரம் 1 ம, வாழைமரக்கூடல் 8 ம, 10 வருஷ மாமரம் 1 ம, தகா மரக்கூடல் 1 ம, காற்றோட்டப்பிடிப்புமொன்றமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் சி எல் எ பெரேரா, மேற்பாலை புரெஸ்பா எபிரகாமஸ், புறக்கிரூசி, 239 கோட்டடித் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, றா 0, ப 03 51

துணை 23

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 36 ன் பகுதி, விபரம் 40 வருஷ தெனீனமரம் 1 ம, 25 வருஷ மாமரம் 1 ம, வாழை மரக்கூடல் 6 ம, ஒரு மரப்பட்டையும தாணுகள் முள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் டி டிளியு எல் எல் போனூண்டோ, 36, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் : ஏ 0, றா 0, ப 05 28

துணை 23½

மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, 40 ம, வரிப்பண இல 36 பகுதி, விபரம் 25 வருஷ பலா மரம் 1 ம, 10 வருஷ கருக்கமரங்கள் 5 ம, ஓடுபோட்ட கனகிறிற பகுதியும், ஒரு மரப்பட்டையும், தாணுகள் முள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் டி டிளியு எல் எல் பொனூண்டோ, பொறளை விசாலம் ஏ 0, ப 0, ப 07 24

துணை 24

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 67, 73, 75 ன் பகுதிகள், விபரம் ஓடு போட்ட கற்கட்டத்தின் தாவரங்களின் பகுதிகளும், 2 கறபடிகளுமுள்ள தோட்டம் (செய்யபிரிவில்), உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி கமலாவதி பொனூண்டோ, 65/5, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 01 12

துணை 25

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 44, 44/1 ன் பகுதி, விபரம் 40 வருஷ தெனீனமரங்கள் 3 ம, 30 வருஷ மாமரங்கள் 3 ம, 10 வருஷ உகிரசமரம் 1 ம, 20 வருஷ தலமரம் 1 ம, 10-30 வருஷ பலாமரங்கள் 2 ம, 10 வருஷ வா.லு மரம் 1 ம, 10 வருஷ ஜம்புமரம் 1 ம, ஓடு போட்ட கற்கட்டத்தின் பகுதியும், ஒரு மரப்பட்டைத் தாணுகளுமுள்ள தோட்டம், எல் டி பொனூண்டோ, 44/1, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 06 85

துணை 26

காணியின் பெயர் மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, 46 ம வரிப்பண இலக்கத்தின் பகுதி, விபரம் 40 வருஷ தெனீனமரங்கள் 2 ம, 20 வருஷ மாமரம் 1 ம, 2 மரப்பட்டைகளுள்ள கறத்தாணுகளும், கூடல்கள் வீதியுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் டக்டர் செல்வி எல் பஞ்சலிங்கம், மேற்பாலை, ஏ இரத்தினம், 17, 43 வது ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 04 00

துணை 27

மாதங்காவத்தை, ஹம்படன ஒழுங்கை, 79, 81, 83, 831 ம வரிப்பண இலக்கங்களின் பகுதிகள், விபரம் 40 வருஷ தெனீனமரங்கள் 2 ம, 30 வருஷ கிறறுல் மரம் 1 ம, 15 வருஷ வேம்புமரம் 1 ம, 15 வருஷ கேதம்புமரம் 1 ம, 5 வருஷ ஆததாமரங்கள் 3 ம, 30 வருஷ இலுப்பைமரம் 1 ம, 20 வருஷ கொய்யா மரம் 1 ம, 40 வருஷ மாமரம் 1 ம, 9 பாட செடிகளும், கூடல்கள் வீதியின் பகுதியுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் யே செல்வப்பா, 83, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 11 55

துணை 28

காணியின் பெயர் மாதங்காவத்தை, விபரம் வீதியின் பகுதி; உரிததாளியின் பெயர் யே செல்வப்பா, 83, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, றா 0, ப 00 70.

துணை 29

காணியின் பெயர் மாதங்காவத்தை 55 வது ஒழுங்கை, வரிப்பண இல 5 ன் பகுதி, விபரம் 25 வருஷ மாமரம் 1 ம, 25 வருஷ கிறறுல்மரம் 1 ம, காந்தக கமடிப் பட்டையுமுள்ள தோட்டம், உரிததாளியின் பெயர் எ எ வீரகிங்க, "சிங்ககிரி", ஹீன்றிக்கல் காலி, விசாலம் ஏ 0, றா 0, ப 02 75

துணடு 30

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 50 ன பகுதி, விபரம் 40 வருஷ தென்கை மரங்கள் 2 ம, தூண்களுடன் ஒரு இரும்பு பட்டையுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் வி பி ஞானசகன், 50, ஹம்படன ஒழுங்கை, வெள்ள வத்தை, விசாலம், ஏ 0, ரூ 0, ப. 03 25

துணடு 31

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 87 ன பகுதி, விபரம் 40 வருஷ தென்கை மரங்கள் 4 ம, 15-30 வருஷ பலா மரங்கள் 2 ம, 30 வருஷ மாமரம் 1 ம, 10 வருஷ கரும்பாக்கள் 3 ம, தூண்களுடன், மரப்பட்டையுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் டபிளயு யே பொன்னுடோ, 370, கொழும்பு வீதி, நீர்கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 32

துணடு 32

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 91 ன பகுதி, விபரம் 2 மரப்பட்டைகளுடன் கறகவாக்கும் கூழாங்கல் வீதியின் பகுதியுமுள்ள தோட்டம் (செய்யயிரிலை) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சி எல் பொன்னுடோ, 91/4, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 56

துணடு 33

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 52 ன பகுதி, விபரம் 15 வருஷ சூரிய மரம் 1 ம, 10 வருஷ தேயுமரம் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஜி பி ஜி பொன்னுடோ, 52, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 32

துணடு 34

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 58 ன பகுதி, விபரம் 10 வருஷ முருங்கைமரங்கள் 3 ம, வாழை மரக்கூட்டம் 2 ம, 2 வருஷ பயபரி மரம் 1 ம, 6 வருஷ அலரி மரம் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அனனெஸி பொன்னுடோ, மேற்பாக்கை, எச் யே பொன்னுடோ, 41, லோறனஸ் வீதி, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 00

துணடு 34 1/2

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 58 ன பகுதி விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர் முடிக்குரிய, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 37

துணடு 35

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 93 ன பகுதி, விபரம் மின்சாரத் தூண்கள் ஒன்றுள்ள தோட்டம் (செய்யயிரிலை) (பகுதி), உரித்தாளியின் பெயர் இ ஏ பொன்னுடோ, 93, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 27

துணடு 36

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 97 ன பகுதி, விபரம் 40 வருஷ தென்கை மரம் 1 ம, வாழை மரக்கூட்டம் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் இ சந்திராபி பொன்னுடோவும், இ சந்திராபி பொன்னுடோவும், 19, மானிய பாதை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 38

துணடு 37

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 80 ன பகுதி, விபரம் 50 வருஷ தென்கை மரங்கள் 2 ம, 2-7 வருஷ தென்கை மரங்கள் 2 ம 10 வருஷ முருங்கைமரம் 1 ம, 2 வருஷ பயபரி மரம் 1 ம, 5 வாழை மரக்கூட்டம், 4 வருஷ மாமரம் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் இ டபிளயு ஜே பொன்னுடோ, 60, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 38

38 பாவிக்கப்படவில்லை

துணடு 39

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 68 ன பகுதி, விபரம் 5 வருஷ பயபரி மரம் 1 ம, ஓடுபோட்ட கல் வீட்டின் பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எ ஈ அபுக்கா, 68, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 82

துணடு 40

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 99 ன பகுதி, விபரம் வீதியின் பகுதி (கூழாங்கல்) உரித்தாளியின் பெயர் சி பள்ளியக்கு, 99, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம். ஏ 0, ரூ 0, ப 00 26

துணடு 41

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 101, 103, 105 ன பகுதிகள், விபரம் 10 வருஷ முருங்கை மரம் 1 ம, 2 வருஷ சூரியமரம் 1 ம, 10 வருஷ தென்கை மரம் 1 ம, ஓடுபோட்ட கற்கூட்டத்தின் பகுதியும், கம்பிவேலியின் பகுதியும் தூண்களுடன் மரப்பட்டைகளுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி இ வி பொன்னுடோ, தாயர்வீதி, வெள்ளவத்தை விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 34

துணடு 42

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 107 ன பகுதி, விபரம் 50 வருஷ தென்கை மரம் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எஸ் கே எமிலி பொன்னுடோ 107, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 75

துணடு 43

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, 109 ம வரிப்பண இலக்கத்தின் பகுதி, விபரம் கம்பிவேலியும், உயிரமர வேலியும், போத்தானும், கூழாங்கல் வீதியின் பகுதியுமுள்ள தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர் யே எவ உடவாஸ், 104, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 36

துணடு 44

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை வரிப்பண இல 72 ன பகுதி, விபரம் 10 வருஷ தென்கை மரம் 1 ம, மரப்பட்டை களுடன் கறகவாக்கும் 2 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் சி ஐ எட்வர்டும், ஜி வி ஜி எட்வர்டும், 72, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0 ப 04 06

துணடு 45

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 80 ன பகுதி, விபரம் 40 வருஷ தென்கை மரங்கள் 2 ம 5 வருஷ கப்பலிகமரம் 1 ம, 10 வருஷ பாதுமரம் 1 ம, வாழை மரக்கூட்டங்கள் 1 ம, கம்பிவேலியின் பகுதியும், தூண்களுடன் மரப்பட்டை 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் பி சிவசுப்பிரமணியம், மலேதே, மட்டக்களப்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 80

துணடு 46

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 111 ன பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை) உரித்தாளியின் பெயர் டபிளயு ஏ பொன்னுடோ, போன்னுடோ வீதி, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 96

துணடு 47

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 115 ன பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர் இ கறவின் பொன்னுடோ, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 93

துணடு 48

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 82, 84 ன பகுதிகள், விபரம் 40 வருஷ தென்கை மரங்கள் 2 ம, 40 வருஷ ரப்பலா மரம் 1 ம, 2 பாம்பு செடிகள், 2 மரப்பட்டை களும், கம்பிவேலியின் பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஆர் ஆர் ரெனெசுவன், 84, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 16

துணடு 49

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 90 ன பகுதி, விபரம் 20 வருஷ கரும்பு மரம் ஒன்றுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் சி எஸ் ஆர் சும்பாண்டர், ஸ்ரீவிமலா, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 92

துணடு 50

காணியின் பெயர் மதங்ககாவத்தை, அரித்தூர் ஒழுங்கை, வரிப்பண இல 52 ன பகுதி, விபரம் 2 வருஷ கோப்பிரங்கள் 2 ம. 5 வருஷ பயபரி மரம் 1 ம, வாழை மரக்கூட்டம் 1 ம, 5 வருஷ முருங்கை மரங்கள் 2 ம, 2 வருஷ கொய்யா மரம் 1 முள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர், எச் எம் பெரேரா, 52, அரித்தூர் ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 74

துணடு 51

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்படன ஒழுங்கை, வரிப்பண இல 119 ன பகுதி, விபரம் 15 வருஷ பலா மரம் 1 ம, ஓடுபோட்ட கற்கூட்டத்தின் பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் லலிசி மல்லிகா பொன்னுடோ, 125, ஹம்படன ஒழுங்கை, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 26

ஆணை 511

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பலன் ஒழுங்குகள் 123 ம வரிப்பண இலக்கத்தின் பகுதி, விபரம் கூறாங்கல விதியின் பகுதி யுள்ள தோட்டத்தின் பகுதி (செய்யபயிரிலை), உரித்தாளியின் பெயர் கென்றியறறு பெய்சி பெருண்டோ, இராணி பொன்னுடோ, ரெறனை பொன்னுடோ, ஸ்ரீமதி மங்ககிக பொன்னுடோ, ஸ்ரீமதி மல்லிகா பொன்னுடோ, காமலி சென்ற பொன்னுடோ, 123, ஹம்பலன் ஒழுங்குகள், யெளவத்தை, விசாலம் ஏ 0, று 0, ப 01 90

ஆணை 512

காணியின் பெயர் மதங்ககாவத்தை, ஹம்பலன் ஒழுங்குகள் 123 ம வரிப்பண இலக்கத்தின் பகுதி, விபரம், தோட்டத்தின் பகுதி (செய்யபயிரிலை), உரித்தாளியின் பெயர் கென்றியறறு பெய்சி பொன்னுடோ 123, ஹம்பலன் ஒழுங்குகள், யெளவத்தை, விசாலம் ஏ 0, று 0, ப 01 53, மொத்தம் ஏ 1, று 0, ப 30 34

துணைகளை 1-3 1956 ம ஆகஸ்டுமீ 1 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 6-10 1956 ம ஆகஸ்டுமீ 2 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 11-15 1956 ம ஆகஸ்டுமீ 3 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 16-20 1956 ம ஆகஸ்டுமீ 6 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 21-25 1956 ம ஆகஸ்டுமீ 7 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 26-30 1956 ம ஆகஸ்டுமீ 9 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 31-35 1956 ம ஆகஸ்டுமீ 10 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 36, 37, 39 ம 10 ம 1956 ம ஆகஸ்டுமீ 13 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 41-15 1956 ம ஆகஸ்டுமீ 11 ந திகதி 2 30 மணிகு

துணைகளை 46-51 1956 ம ஆகஸ்டுமீ 15 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு

துணைகளை 181, 182, 221, 311, 511, 512 1956 ம ஆகஸ்டுமீ 16 ந திகதி 2 30 மணிகு

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்தப்படுகின்ற சகலநூ தாமாக அல்லது எழுத்துமலம் அதிகாரம் பெற்ற காரியகாராமூலமாக கொழுமடி நகர சபை கந்தோரிட மெற்சொல்லப்பட்ட திகதிகளில் உள்ளிருப்பாக வெளிப்படும் அக்காணிகளினுள்ள உடன்கைகளின் தலைமைக்குட்பட்ட சொல்லப்பட்ட காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்வதால் கொடுபடும் நஷ்டப் பணத்திற்கு தகவலின் உரிமை, விவரங்களையும், நஷ்டப் பணத்தின் தொகையையும் அத்தொகையின் கணக்கு விவரங்களை யும் எழுத்தில (இணைப்பிரதியில்) 1956 ம ஆகஸ்டுமீ மாதம் 24 ந திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்கும்படி இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

டபிள்யு கோபல்லாவா,  
கொழுமடி நகர கமிஷனரும், ஆட்சி ஒப்புக் கொள்ளும் உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனா கந்தோரிட,  
நகர மண்டபம், கொழுமடி,  
1956 ம ஆகஸ்டுமீ 1 ந உ

இல R/A-17

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்க்கொள்ளியிருக்கும் காணியின் விபரம்—  
அட்டவணை

பிரதமபடம் இல A 3,600—மேல் மாகாணம் வட்டார, இல 7, செயின் போலஸ், வட்டார இல 11, செயின் செபஸ்தியனும் கிருண பாகம், வட்டார இல 8, கிருணபாகம் செயின் செபஸ்தியனும், வட்டார இல 11, செயின் சபஸ்தியன், கொழுமடி நகரப்பை அலைக்குள் ஆணை 1

காணியின் பெயர் ஆதறுப்பு வந்தியிலிருக்கும் வரிமதிப்பு இல. 212, 214, 220, 218 1/1 தொடக்கம் 218 1/5 வரைக்கும், 218/36 தொடக்கம் 218-72 வரையுமுள்ள வளவுக்கும், வரிமதிப்பு இல

218-எ பகுதியும். விபரம் அனுகூலப்பட்ட ரேட்டும், கட்டப்பட அகழியையும், சவாகளையும் 4 ஆதாச கவரையுங்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் திருவாளர் ர. ஜீ ஆதமலலி அன கோ, இல 136, 4-ம் குறுக்குத் தெரு, கொழுமடி, எடுகொண்ட, திருவாளர். விசேஷலலி அனகோ, விரிபட்ட, காலி ரேட்ட, கொள்குப்பிட்டி. விசாலம் ஏ 0 று 1 ப 34 95.

ஆணை 4

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 49 ஐக்கொண்ட வளவு

விபரம் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் கால்குசென்ற குலாம் அகி காதாபாய அவர்களின் சொத்துக்குரியவர்கள், தத்துவகாரர். என எச முசாஜஜி, அலரைண்டிளேஸ், கொழுமடி

விசாலம் ஏ 0 று 0. ப 11 75.

ஆணை 5

காணியின் பெயர் புதிய சோனகத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 88 ஐ உடைய வளவு விபரம் தரிசு நிலம் உத்தாளியின் பெயர் ஸ்ரீமதி எஸ் எஸ் எம் குமாத உமாமா, 359 1/45, மாணிக்கவத்தை ரேட்ட, கொழுமடி, என எஸ் எம் முகைஜீன், 175, இங்கிறம் ரேட்ட, கொழுமடி, அப்துல் கலீம் முகமது முகைஜீன், 175, இங்கிறம் ரேட்ட, கொழுமடி விசாலம் ஏ 0 று 0 ப 8 98.

ஆணை 6

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 70ஐ உடைய வளவு விபரம் தரிசு நிலம் உத்தாளியின் பெயர் த பாபு சுவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார் தெரு, கொழுமடி விசாலம் ஏ 0 று 0 ப 9 92

ஆணை 7

காணியின் பெயர் டாம் ஸ்ரீமதிவிலிருக்கும் வரிமதிப்பு இல 141 A என பகுதியும், 163 ம, விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடங்களின் தாமவாரங்களைக்கொண்ட தரிசுநிலம் உரித்தாளியின் பெயர் மெதோடிஸ்தர் மிஷனின் கல்வா, "கிளையுஷன்", கொள்குப்பிட்டி. விசாலம் ஏ 0 று 0 ப 23 49

ஆணை 8

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 74ஐ கொண்ட வளவு; விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடங்களின் தாமவாரங்களைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பொறுப்பு பானா கமகம், மருதான பள்ளிவாசல், மருதான, ஆட்சிப்பொறுப்பு பானி, ஏ ஜே எம் உலாலிட, மருதான பள்ளிவாசல், மருதான விசாலம் ஏ 0 று 0 ப 9 53.

ஆணை 9

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 55, 55/1 தொடக்கம் 55/12 வரையும், 55/12 A, 57 ஐக்கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஹஜ்ஜி முகமது இஸ்மாயில், 107, 2-ம் குறுக்குத் தெரு, கொழுமடி, விசாலம் ஏ 0 று 0 ப 19 05

ஆணை 10

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 51, 55/3 தொடக்கம் 53/12 வரையும், 53/12 A, 53/14 தொடக்கம் 53/17 வரையும், 53/20, 53/21 53/28 தொடக்கம் 53/31 வரையும் 53/38 தொடக்கம் 53/40 வரையுமுள்ள வளவுக்கும் வரிமதிப்பு இல. 53/32 என, 53 என பகுதிகளும், சிறிப்பினுலேகரி லிருக்கும் வரிமதிப்பு இல 129, 131, 133, 135, 137-ம், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியையும் நிறுத்தப்பட்டிருக்கும் தண்ணீர் குழாயையுங்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கசினலி இசுபாலி பல்லபால் குலாம் ஹுசெயின் ஆதமலலியும், C/O ர ஜீ ஆதமலலி அன கோ, 136, 4-ம் குறுக்குத் தெரு, கொழுமடி, விசாலம் ஏ 0. று 1, ப. 0 70.

ஆணை 12

காணியின் பெயர் சிறிப்பினுலேகரிவிலிருக்கும் வரிமதிப்பு இல 126 ஐக் கொண்ட வளவு, விபரம் துத்தநாகத் தகட்டிலுல் வேயப் பட்டமும், துத்தநாகத் தகட்டிலுல் ஆக்கப்பட்ட சவாகளையுடைய நிரந்தர மற்ற கட்டிடம், உரித்தாளியின் பெயர் கசினலி இசுபாலி பல்லபால் குலாம் குசெயினும், குர்பன குசெயின் ஆதமலலியும், C/O ர ஜீ ஆதமலலி அன கோ, 136, 4-ம் குறுக்குத் தெரு, கொழுமடி விசாலம் ஏ 0. று 0 ப 0 38

ஆணை 13

காணியின் பெயர் சிறிப்பினுலேகரிவிலிருக்கும் வரிமதிப்பு இல. 125 ஐ உடைய வளவு, விபரம் கலநாரினுல் வேயப்பட்ட பலகைச் சவாகளைக் கொண்ட நிரந்தரமற்ற கட்டிடம், உரித்தாளியின் பெயர் கசினலி இசுபாலி பல்லபால் குலாம் குசெயினும், குர்பன குசெயின் ஆதமலலியும், C/O ர ஜீ ஆதமலலி அன கோ, 136, 4/ம் குறுக்குத் தெரு, கொழுமடி; விசாலம் ஏ 0. று 0 ப 0 50.

துணை 14

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 119/1 தொடக்கம் 119/3 வரை, 119/11, 119/12, 119/14, 115, 117 121, 123-ஐ உடைய வளவுகளும் 6 119 ன பகுதியும், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியை கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி சமசு லெப்பே மறிககாரா தெனவீக் அல்லது சித்தி வஜ்ரத்தலை ருகவியா, 41, 3-ம் குறுக்கித் தெரு, கொழும்பு, விசாலம்: ஏ. 0. ரூ 0 ப 7 34

துணை 15

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 113, 111/14, 111/15-ம் வரிமதிப்பு இல 6 111, 111, 111/12-ன பகுதிகளும், விபரம், கட்டப்பட அகழியின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் தானு முகமது அப்துல் ஹசன், 12, பாபா பிளேஸ், பொரலை, விசாலம், ஏ. 0. ரூ 0 ப 7 70.

துணை 16

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 111/2-ன பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் தானு முகமது அப்துல் ஹசன், 22, பாபா பிளேஸ், பொரலை; விசாலம் ஏ. 0 ரூ 0 ப. 1 12

துணை 18

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 107, 109/1 தொடக்கம் 109/4 வரையுமுள்ள வளவுகளும், 6 109-ன பகுதியும், விபரம் கட்டப்பட சுவாக்கையுடையதும், கூரை இல்லாதது மான குளிருக்கும் அறையின் பகுதியும், கட்டப்பட அகழியின் பகுதியும் பக்கத்துலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தையுட்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி முகமது ஷெரிவதீஸ், 19, மேரிஸ் ரோட, பம்பலபிட்டி, ஸ்ரீமதி சித்தி பாததிமா, 78, மானிப் பிளேஸ் வெள்ளைவத்தை (எல் எல் எம் எம் அஜ்ஜுவாட்டின் மனைவி), ஸ்ரீமதி எஸ் எச எம் அப்துல் காதிர் சொத்துக்குரியவாகக் சொத்துக்குரியவான பின்வருமாறு—டாக்டர் மருக அப்துல் காதிர் ஸ்ரீமதி அயிலா மாக்லவ, முகைதீன் ஏ காதிர், காமலா ஏ காதிர், ஜூர் ஏ காதிர், எல்லோரும் C/O நீயூ ஒலிம்பியா நிவேட்டா, டாக்ஸ் ரோட, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 7 89

துணை 19

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 101/1 தொடக்கம் 101/3 வரையும், 101/21 தொடக்கம் 101/21 வரையும் 105-ம் வரிமதிப்பு இல 6 101, 101/4-ன பகுதிகளும், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியையும் பக்கத்துலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரங்கையுட்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அறிசி மறிககாரா கஜியா முகமது ஷெரிவ அவர்களின் சொத்துக்குரியவர்கள் சொத்துக்குரியவான பின்வருமாறு—ஸ்ரீமதி பவில கபூர், பெனடேனி அவெனியு, கொழும்பு; எம் எல் எம் முகைதீன், ரெஸிட் பிளேஸ், கொழும்பு, எம் அமீர் ஷெரிவ, 9 வது ஓடுகடை, கொள்ளுப்பிட்டி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 24.

துணை 20

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 101/4, 6 101-ன பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அறிசி மறிககாரா கஜியா முகமது ஷெரிவ அவர்களின் சொத்துக்குரியவர்கள், சொத்துக்குரியவான பின்வருமாறு, ஸ்ரீமதி பவில கபூர், பெனடேனி அவெனியு, கொழும்பு; எம் எல் எம் முகைதீன், ரெஸிட் பிளேஸ், கொழும்பு, எம் அமீர் ஷெரிவ, 9-வது ஓடுகடை, கொள்ளுப்பிட்டி, விசாலம் ஏ 0, ரூ. 0 ப. 0.31.

துணை 21

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல, 97/4, 6 97, 97/22-ன பகுதிகள், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முஷா அலி நாகூர் பிச்சை, அல்லது மூலு ஆன் நாகூர் பிச்சை, 42, தட்டாரத் தெரு, கொழும்பு 12, விசாலம் ஏ. 0 ரூ 0 ப 1 89

துணை 22

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 97/2, 97/3, 97/23 தொடக்கம் 97/25 வரையும், 99, 97-ம் வரிமதிப்பு இல 6 97, 97/4, 97/22-ன பகுதிகளும், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முஷா அலி நாகூர் பிச்சை அல்லது மூலு ஆன் நாகூர் பிச்சை, 42, தட்டாரத் தெரு, கொழும்பு 12, விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 64

துணை 23

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 93/1, 92/2, 93/28 தொடக்கம் 93/30 வரையும், 95, 93-ஐ உடைய வளவுகளும் 93/3, 93/27, 6 93-ன பகுதிகளும், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ராஜ முகமது அப்துல் கசான, 22, பாபா பிளேஸ், பொரலை, விசாலம் ஏ 0 ரூ 0 ப 7 52

துணை 24

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 93/3, 93/27, 6 93-ன பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ராஜ முகமது அப்துல் கசான, 22, பாபா பிளேஸ், பொரலை, விசாலம் ஏ 0 ரூ 0 ப 1 17.

துணை 25

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 85, 85/2 தொடக்கம் 85/4 வரையும், 85/33 தொடக்கம் 85/35 வரையும் 89-ஐ உடைய வளவுகளும் 6 85-ன பகுதியும், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியையும் பக்கத்துலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரங்கையுட்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ராஜ முகமது அப்துல் கசான, 22, பாபா பிளேஸ், பொரலை, ஏ 0 ரூ 0, ப 8 18

துணை 27

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 82, 84, 86, 88-ஐ உடைய வளவுகள், விபரம் கட்டப்பட அகழியின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எச எம் புறாணி, எம் எச எம் உவெயில், எம் எச சித்தி ஸ்ரீபா, எம் எம் பெயில், எம் எம் இபிரகீம், எல்லோரும் 43, புதுக்கடை வீதி, கொழும்பு 12, பிராயமற்றவர்கள் எம் எச சித்தி ஸ்ரீபா, எம் எச எம் எச பாறுக, எம் எச சித்தி கறிமத்த துணைலா எல்லோருக்கும் மேற் கூறிய விவரம், எம் எச எம் பெயில் என்பவரின் பராமற்றவர்களின் பாதுகாவலரும் மனேஜரும், விசாலம் ஏ 0 ரூ 0 ப 3 14

துணை 28

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 78, 80-ன பகுதிகள், விபரம் துத்தநாகத்தக்கட்டினால் வேயப்பட்ட சூரையையும் பல்லைக் சுவாக்கையுட்கொண்ட திரந்தரமற்ற கட்டிடம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எலி பெரேரு, C/O பி ஜேம்ஸ் செயின் வி பெரேரு, பிறகடா, எல், 62, தட்டாரத் தெரு, கொழும்பு விசாலம். ஏ 0 ரூ 0 ப 0 35.

துணை 29

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 76-ம் வரிமதிப்பு இல 78, 80-ன பகுதிகளும், விபரம் கட்டப்பட படிமையும, அகழியின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எலி பெரேரு, C/O பி ஜேம்ஸ் செயின் வி பெரேரு பி பகடா, எல் சி 62, தட்டாரத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 1 87

துணை 30

காணியின் பெயர் சிறப்பினுலேனிலிருக்கும் வரிமதிப்பு இல 74-ஐ உடைய வளவு, விபரம் கட்டப்பட அகழியின் பகுதியையுடைய தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அ முக்தபமுலையப் செட்டியாரும் அ ராமசாமியும், C/O திருவாளர்கள் ஏ ஆர் எம் போம் 208, செட்டியார் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0. ப 1 98

துணை 31

காணியின் பெயர் 1-ம் மொலக் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 59-ஐ உடைய வளவு, விபரம் கட்டப்பட அகழியின் பகுதியையுடைய தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எச எம் புறாணி, எம் எச எம் உவெயில், எம் எச சித்தி ஸ்ரீபா, எம் எச எம் பெயில் எம் எச எம் இபிரகீம், எல்லோரும் 43, புதுக்கடை வீதி, கொழும்பு 12, பிராயமற்றவர்கள்: எம் எச சித்தி ஸ்ரீபா, எம் எச எம் ருஷீக், எம் எச எம் எச பாறுக, எம் எச சித்தி கறிமத்த துணைலா எல்லோருக்கும் மேற்கூறிய விவரம் எம் எச எம் வெயில் என்பவரின் பராமற்றவர்களின் பாதுகாவலரும் மனேஜரும், விசாலம். ஏ 0 ரூ 0 ப 8 06

துணை 32

காணியின் பெயர் 1-ம் மொலக் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 79-ன பகுதி, விபரம் கட்டப்பட சுவாக்கையும கூரையையுமுடைய திரந்தரமான கட்டிடம், உரித்தாளியின் பெயர் எம் குஞ்சியப்பன், 79, 1-ம் மொலக் லேன், புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 49.

துணை 33

காணியின் பெயர் 1-ம் மொலக் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 79-ன பகுதி, விபரம் 1 மாமரத்தையும், 1 தென்கையையும், 1 உக்குறலா மரத்தையும், 1 கொட்டான மரத்தையும், 25 வருஷ 1 அத்தி மரத்தையும், கட்டப்பட படிமையும பக்கத்துலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரங்கையுட்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் குஞ்சியப்பன், 79, 1-ம் மொலக் லேன், புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ. 0 ப 16 29

துணை 34

காணியின் பெயர் 1-ம் மொலக் லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 79-ன் பகுதி, விபரம் கட்டப்பட சுவரின் பகுதியைக்கொண்ட தோட்டம் (பயிர் செய்கை இல்லை) உரித்தாளியின் பெயர் எம் குஞ்சியப்பன், 79 1-ம் மொலக் லேன், புறக்கோட்டை கொழும்பு; விசாலம் எ 0 ரூ 0 ப 0 13

துணை 37

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 280/6-ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகமது முனா அப்துல் காத்தா, 114, 3-ம் குறுக்கு தெரு, புறக்கோட்டை, கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 0 36

துணை 38

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 288, 286, 280/4, 280/5-ம் வரிமதிப்பு இல G 280, 280/6 ன் பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகமது முனா அப்துல் காத்தா, 114, 3-ம் குறுக்கு தெரு, புறக்கோட்டை, கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 13 26

துணை 40

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 354 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கருணை தங்கிய கொழும்பு மேற்றிராணியா ஸ்ரீவாட் பிளேஸ், கொளஞ்சுப் பிடி, பதிலா எவ ஜே அண்ட ஜீ டி சேரம், பிறகடகன், புதுகசடை கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 0 12

துணை 42

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 352 ம் வரி மதிப்பிலக்கம் 354, 356 ன் பகுதிகளும், தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கருணை தங்கிய கொழும்பு மேற்றிராணியா ஸ்ரீவாட் பிளேஸ், கொளஞ்சுப் பிடி, விசாலம் எ 0 ரூ 0 ப 4 39.

துணை 44

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 350 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி மீனாம்பாள் சுப்பிரமணியம், 3 ம் கட்டையடி, கொக்குவில், விசாலம் எ 0 ரூ 0 ப 5 50

துணை 45

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 344 ன் பகுதி, விபரம் கட்டப்பட சுவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் செயின் யோசேப் தேவாலயம், கிருணபாஸ், 0/0 கருணை தங்கிய கொழும்பு அதிமேற்றிராணியா, அர்பிஷொப் ஹவுஸ், பொரலஸ், விசாலம் எ 0 ரூ 0 ப 1 88

துணை 46.

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 16, 18 ன் பகுதிகளும், ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 338/3 ன் பகுதியும், விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஹஜ்ஜி முகமெட் லெப்பே அப்துல் ஹமீட், 68, நில வீதி, கொட்டாஞ்சேன் விசாலம் எ 0 ரூ 0 ப 3 72

துணை 47

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 16, 18 ன் பகுதிகளும், ஆதறுப்பு வீதியிலிருக்கும் இல 338/3 ன் பகுதியும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஹஜ்ஜி முகமெட் லெப்பே அப்துல் ஹமீட், 68, நில வீதி, கொட்டாஞ்சேன் விசாலம் எ 0 ரூ 0 ப 0 65

துணை 48

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 314 ன் பகுதி, விபரம் கட்டப்பட வீட்டுச் சுவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் செயின் யோசேப் தேவாலயம், கிருணபாஸ், 0/0 கருணை தங்கிய கொழும்பு அதிமேற்றிராணியா, ஆர்பிஷொப் ஹவுஸ், பொரலஸ்; விசாலம் எ 0 ரூ 0 ப 2 22

துணை 49

காணியின் பெயர் குறுவை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 59 ன் பகுதி; விபரம்: 6-25 வருஷ 4 மாமாங்களும், 10 வருஷ 1 செறி மரமும், 10 வருஷ 1 அநோதா மரமும், கட்டப்பட படிமையும், கரசு வரின் பகுதியையும், கட்டப்பட வடிகாலின் பகுதியையும்கொண்ட தோட்டமும் தரிசு நிலமும், உரித்தாளியின் பெயர் எம் எஸ் எம் ஹவுஸ், குறுவைவீதி, கொழும்பு விசாலம் எ 0 ரூ 0 ப 29 42

துணை 51.

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 25/2 ன் பகுதி, விபரம் தாழ்வாரங்களைப் பகுதிகளைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் சி பாவுலிஸ், பொன்னடோவும், சி. அலோசியஸ் பொன்னடோவும், இருவரும் யோக வீதி, கோட்டை கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 0 30

E 12

துணை 52

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 25/2 ன் பகுதி, விபரம் கட்டப்பட வடிகாலின் பகுதியையும் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் பகுதியையும்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் சி பாவுலிஸ் பொன்னடோவும், சி அலோசியஸ் பொன்னடோவும், இருவரும் யோக வீதி, கொட்டை, கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 1 28

துணை 53

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 19 ஐ கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் ஜே எம் நவாஸ், எம் சி சபைதா, எ எஸ் எம் ஜஸ்தீன், தலைமை ஆசிரியர், அரசினர் தமிழ் பள்ளிக்கூடம், எல்லோரும் கானத்தோட்ட, ஸ்ரீமதி என் எம் காசிமும, ஸ்ரீமதி ஜி ஏ காத்தரும், இருவரும் 241, புதிய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 5 10

துணை 54

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 25 ம் உடைய வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எவ. நோனில் ஹேவா, 83, மே வீட் ரோட், கொட்டாஞ்சேன், விசாலம். எ 0 ரூ 0 ப 3 84

துணை 55

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல G 25 ன் பகுதி, விபரம் கட்டப்பட வடிகாலின் பகுதியைக் கொண்ட வழி; உரித்தாளர்கள் தெரியவில்லை எ 0 ரூ 0 ப. 1 06

துணை 56

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 27 ஐக் கொண்ட வளவும், வரிமதிப்பு இல 25/23 ன் பகுதியும், விபரம் கட்டப்பட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் முகமது தமசி முகமது ஹனிபா அல்லது முகமது தமசி மறிககாரா முகமது ஹனிபா, 17, செல்லகி பிளேஸ், மருதாணை, விசாலம் எ 0 ரூ 0 ப 4 50

துணை 57

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 25/23 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகமது தமசி முகமது ஹனிபா அல்லது முகமது தமசி மறிககாரா முகமது ஹனிபா, 17, செல்லகி பிளேஸ், மருதாணை, விசாலம். எ 0 ரூ 0 ப 0 91.

துணை 58

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல. 25/22 ன் பகுதி (முன்பு வரிமதிப்பு இல 25/23 ன் பகுதி), விபரம் ஓட்டால் வேயப்பட்டும கல்லால் கட்டப்படதுமான கட்டிடம், உரித்தாளியின் பெயர் முகமது தமசி முகமது ஹனிபா, அல்லது முகமது தமசி மறிககாரா முகமது ஹனிபா, 17, செல்லகி பிளேஸ், மருதாணை; விசாலம் எ 0 ரூ 0 ப 0 45

துணை 59

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல. 29 ம், வரிமதிப்பு இல 25/22 ன் பகுதியும், விபரம் கட்டப்பட வடிகாலின் பகுதியையும் தெற்குப் பக்கத்திலிருக்கும் வடிகாலின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி. பி எஸ் ராமநாதன், 592 அருதமாவத்தை ரோட், முகதவாரம், கொழும்பு 15, விசாலம் எ 0 ரூ 0 ப 4 75

துணை 60

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 33, 35 ஐக் கொண்ட வளவுகள், விபரம் கட்டப்பட வடிகாலின் பகுதியையும் தெற்குப் பக்கத்திலிருக்கும் வடிகாலின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கன்மீததாரா ரகுமா, முகமட் லெப்பே அப்துல் ஹமீட் அவர்களின் மனைவி, 44, டாம் வீதி, கொழும்பு; விசாலம் எ 0 ரூ 0 ப 5 40

துணை 61

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல 37, 41 ஐக்கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பற்றாம்பி முகமடபாய், எச் எ கச்செனலியின் மனைவி, ஸ்ரீமதி அமுல்லாபி கச்செனலி, ஜீ ரயாபாலியின் மனைவி, செல்வி ஷிறீன் கச்செனலி, செல்வி ஹெரன் கச்செனலி, ஸ்ரீமதி பில்கிஸ் கச்செனலி, செல்வி ஹாற்றிஜபெய் கச்செனலி, எல்லோரும் 302, பம்பலப்பிட்டி ரோட், பம்பலப்பிட்டி, ஸ்ரீமதி அஸ்ஸாம்மே கச்செனலி, ஜீ கறிமஜியின் மனைவி, 3 வது ஓழுங்கை, வெள்ளவத்தை; விசாலம் எ 0 ரூ 0 ப 2 74

துணை 61

காணியின் பெயர் சிறப்பினு லேனிவிருக்கும் வரிமதிப்பு இல G 43 ன் பகுதி; விபரம்: (வழி) கட்டப்பட வடிகாலின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம்; உரித்தாளர்கள் - தெரியவில்லை; விசாலம் எ 0 ரூ 0 ப 0 95

துணை 62.

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 43/2, 43/3 ஐக் கொண்ட வளவுகள், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் என் முகமது சாலி, 42, 1 ம மொலக் லேன், கொழும்பு, ஸ்ரீமதி பாததாமமா, 0/0 என முகமது சாலி, மேற்கூறிய விவரம், விசாலம் ஏ 0 று 0 ப 3 82

துணை 63

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 43/4 என பகுதியைக்கொண்ட வளவு, விபரம். தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் செயிட் ஓமா சிறிபத்தல் அல்லது வஜஹததுமமா ஹீரா, அலைன் அப்துல் காதா சிக்நதனின் மனைவி, 80, விஸ்சன் வீதி, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப 0 48

துணை 64

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 43/4 என பகுதியைக்கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் செயிட் ஓமா சிறிபத்தல் அல்லது வஜஹததுமமா ஹீரா, அலைன் அப்துல் காதா சிக்நதனின் மனைவி, 80, விஸ்சன் வீதி, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப 1 16

துணை 64½

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 43/4 என பகுதி, விபரம் (வழி) தரிசு நிலம், உரித்தாளர்கள் தெரியவில்லை, விசாலம் ஏ 0 று 0 ப 0 29.

துணை 65

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 45 47 என பகுதிகள், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் சி எம் ஜலீல், 413, தெமட்டக்கொடை ரோட, கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப 6 27.

துணை 65½.

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 45, 47 என பகுதிகள், விபரம் கட்டப்பட்ட வீட்டுச் சுவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் எம் சி எம் ஜலீல், 413, தெமட்டக்கொடை ரோட, கொழும்பு, விசாலம் ஏ. 0 று 0 ப 1-23.

துணை 66.

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 49 என பகுதி, விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகைதீன் பிச்சை நாசூர் பிச்சை, 25/18 சிறப்பிடு வேனி, கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப 3 78

துணை 66½.

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 49 என பகுதி, விபரம் கட்டப்பட்ட வீட்டுச் சுவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகைதீன் பிச்சை நாசூர் பிச்சை, 25/18, சிறப்பிடு வேனி, கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப 0 60.

துணை 67.

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 51 என பகுதி, விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் மூலா அலி நாசூர் பிச்சை, 42, தட்டாரத் தெரு, கொழும்பு 12, விசாலம் ஏ 0 று 0 ப 3 23

துணை 68

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 51 என பகுதி, விபரம் இடித்த வீட்டில் உள்ள கறகுவரின் ஓர் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் மூலா அலி நாசூர் பிச்சை, 42, தட்டாரத் தெரு, கொழும்பு 12, விசாலம் ஏ 0 று 0 ப 0 51.

துணை 69

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 53 என பகுதி; விபரம் இடித்த வீட்டில் உள்ள கறகுவரின் ஓர் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் முகைதீன் பிச்சை நாசூர் பிச்சை, 25/18, சிறப்பிடு வேனி, கொழும்பு, விசாலம் ஏ. 0. று. 0 ப. 0. 39.

துணை 70

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 53 என பகுதி, விபரம் கட்டப்பட்ட பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகைதீன் பிச்சை நாசூர் பிச்சை, 25/18, சிறப்பிடு வேனி, கொழும்பு; விசாலம். ஏ. 0. று 0 ப 3 00.

துணை 71

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 55 என பகுதி, விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அலிஷா உமமா, சாயு துரையின்

மனைவி, 257/50, ஆதறுப்பு வீதி, கொழும்பு; சி எல் எம். எம் சமசுதீன், 150, புதிய சோனகத் தெரு, கொழும்பு; விசாலம் ஏ 0 று 0 ப 3 06

துணை 72

காணியின் பெயர் சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 55 என பகுதி, விபரம் கட்டப்பட்ட வீட்டுச் சுவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் அலிஷா உமமா, சாயு துரையின் மனைவி, 257/50, ஆதறுப்பு வீதி, கொழும்பு, சி. எல் எம் எம் சமசுதீன், 150, புதிய சோனகத் தெரு, கொழும்பு விசாலம். ஏ. 0 று 0 ப 0 30.

துணை 73

காணியின் பெயர் 1 ம மொலக் வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 56, பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகமது சாலி ஹாஜியா சித்தி உமமா, பி எம் மகீனின் மனைவி, 31/24, 1 ம மொலக் லேன், கொழும்பு, எம் எல் அப்துல் அஜ்ஜாபாட், 300/126, கிருணபால ரோட, கிருணபால, ஏ சி எச் முகமட் காசிம், 31/27, 1 ம மொலக் லேன், கொழும்பு, ஏ சி எச் அப்துல் காசிம், மேலே கூறப்பட்ட விவரம், ஏ சி எச் அப்துல் ஜபார், 31/27, 1 ம மொலக் லேன் அல்லது மாலிகாவத்தை ரோட, மருதானி, எம். யு உமமுனா, சித்தி உமமா, எம் எச் நூரு, எம் எச் செயித்தானும் ஜெனினும், காலஞ்சென்ற ஏ சி எச் அப்துல் ஹமீதின் மனைவி, எல்லோரும் 31/27, 1 ம மொலக் லேன் கொழும்பு, விசாலம். ஏ. 0. று 0. ப 0 35.

துணை 74

காணியின் பெயர் 1 ம மொலக் வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 58, 60, 62 ம, 56 என பகுதியும், சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 55 ½ ம, விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் ஐ எம் புஹாரியும், ஏ சி தமமுன் உமமாவும், இருவரும் 32/10, 1 ம மொலக் லேன், கொழும்பு, முகமது சாலி ஹாஜியா சித்தி உமமா, 31/24, 1 ம மொலக் லேன், கொழும்பு (பி, எம் மகீனின் மனைவி), எம் எல் அப்துல் அஜ்ஜாபாட், 300/126, கிருணபால ரோட, கிருணபால, ஏ சி எச் முகமட் காசிம், 31/27, 1 ம மொலக் லேன், கொழும்பு, ஏ சி எச் அப்துல் காசிம், ஏ சி எச் அப்துல் ஜபார், மாலிகாவத்தை ரோட, மருதானி, எம் யு உமமுனா, சித்தி உமமா, எம், எச் நூரு, எம் எச் செயித்தானும் ஜெனினும் (காலஞ்சென்ற ஏ சி எச் அப்துல் கமீதின் மனைவி) எல்லோரும் 31/27, 1 ம மொலக் லேன், கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப. 2 99

துணை 75

காணியின் பெயர் 1 ம மொலக் வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 57 ம, சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 67/1 தொடக்கம் 67/6 வரைக்குமுள்ள வளவுகளும், 67 என பகுதியும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முகமட் லெய்நமது (காலஞ்சென்ற சாவுல் ஹமீட் அப்துல் நகுமானின் மனைவி) அப்துல் நகுமான பாததாமா, மலவுரா, அப்துல் நகுமான சாவுல்ஹமீட், அப்துல் நகுமான முகமட் பறாக், அப்துல் நகுமான முகமட் நகூக், அப்துல் நகுமான முகமட் நிஷா, எல்லோரும் பராயமற்றவர்கள், எல்லோரும் இல 45, கோவந்தி ரோட. காலி, தாயாராகிய முகமட் செய்நமது எப்பவா இப்பராயமற்றவர்களின் பாதுகாவலர், விசாலம், ஏ 0 று 0 ப 13-73

துணை 76

காணியின் பெயர் 1 ம மொலக் வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 55/1 தொடக்கம் 55/3 வரையுமுள்ள வளவுகளும், சிறப்பிடு வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 67/7 தொடக்கம் 67/2 வரையுமுள்ள வளவுகளும், 67 என பகுதியையும், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையும், கறகுவரின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் மூலா அலி நாசூர் பிச்சை, 188, செட்டியார்தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 று 0 ப 11 1½

துணை 77

காணியின் பெயர் 1 ம மொலக் வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 51/12 தொடக்கம் 51/17 வரைக்குமுள்ள வளவுகளும் 67 என பகுதியும், விபரம் வழியையும், துத்தநாகத்தட்டில் வேயப்படும் மண்சுவர்களைக்கொண்ட கட்டிடத்தைப்புகொண்ட தோட்டம், கட்டிடத்தின் வரிமதிப்பு இல 51/12, 1 ம மொலக் லேன்; உரித்தாளியின் பெயர் முபுருக் மானசில், மலவானுவிலிருக்கும் முகமட் எல் ஹாஜியா அகமது முகியத்தீனு அவர்களும் அவரது மனைவி காததப் அப்துல் நகுமான சித்தி ஹலீமாவும், விசாலம் ஏ 0 று 0 ப 7 42.

துணை 78

காணியின் பெயர் 1 ம மொலக் வேனிவிருக்கும் வரிமதிப்பு இல 51/18 ஐயும் 53 ஐயும் கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் முபுருக் மானசில், மலவானுவிலிருக்கும் முகமட் எல் ஹாஜியா அகமது முகியத்தீன் அவர்களும் அவரது மனைவி காததப் அப்துல் நகுமான சித்தி ஹலீமாவும்; விசாலம் ஏ 0 று 0 ப 1 74

துண்டு 79.

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 49, 51/1 ம வரிமதிப்பு இல 51/2 ன பகுதியும், விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம் எம் மீரா சாயிபு, 267, ஆதறுப்பு வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 158

துண்டு 80

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 51/2 ன பகுதியைக்கொண்ட வளவின் பகுதி, விபரம் கட்டப்பட்ட நிலமடத்தையுடைய தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எம் மீரா சாயிபு, 267, ஆதறுப்பு வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 18

துண்டு 81

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 45/14 ஐ உடைய வளவின் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எஸ் எம் அப்பாஸ், எஸ் எம் ஹனிபா, C/O கே ராசு நாத்தன, பிறகடா எஸ் சி 161/51, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 23.

துண்டு 82

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 43, 47 ம வரிமதிப்பு இல 45/14, G 45 ன பகுதிகளும், விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எஸ் எம் அப்பாஸ், எஸ் எம் ஹனிபா, C/O கே ராசுநாத்தன, பிறகடா எஸ் சி, 161/61, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 3 34

துண்டு 83

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 39, 41 ம, G 37 ன பகுதியும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எம் அப்துல் காத்தா, ஸ்ரீமதி சுபைதா உமமா, கறைவ ராவுத்தரின மனைவி, ஏ முகமட சகிட, ஏ. முகமட முகைதீன், ஏ. முகமட புறாரி, ஏ முகமட யுனைத், ஏ முகமட ஸயீனா உமமா, நீயீனா உமமா, இவர்கள் எல்லோரும் இகொட உயனன், பாணநகரன், விலாசம் ஏ 0 ரூ 0 ப 3 34

துண்டு 84.

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல G 37, 35 ன பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சூமா லெப்பே செயிலத் உமமா, காலஞ்சென்ற சாசிட நெய்திதா செயிபோவின் மனைவி, 257/26, ஆதறுப்பு வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 2 74

துண்டு 85

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல G 37, 35 ன பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சூமா லெப்பே செயிலத் உமமா, காலஞ்சென்ற சாசிட நெய்திதா செயிபோவின் மனைவி, 257/26, ஆதறுப்பு வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப. 0 19

துண்டு 86

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 33, 31/34, 31/4, 31/6 ன பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சித்தி ருகியா லெறுதீன், C/O பிறகடா எம் எம் ஏ ரகீம், 254, புதுக்கடை, கொழும்பு விசாலம் ஏ 0 ரூ 0 ப 1 42

துண்டு 87

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல, 27, 29, 31/5 ம, இல 33, 31/4, 31/6, 31/34 ன பகுதிகளும் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சித்தி ருகியா லெறுதீன், C/O புறகடா, எம் எம் ஏ ரகீம் 254, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 6 17

துண்டு 88

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 25/2 ம, வரிமதிப்பு இல, G 25 ன பகுதியும், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அப்துல் கரீம் அப்துல் ரகீம், 129, புதிய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 51

துண்டு 89.

காணியிலிருக்கும் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல. 19, 25/1, 23 ம வரிமதிப்பு இல G 25 பகுதியும், விபரம்; கட்டப்பட்ட வடிகாலின் பகுதிகளையும் சிவரைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அப்துல் கரீம் அப்துல் ரகீம், 129, புதிய சோனகத் தெரு, கொழும்பு; விசாலம். ஏ. 0 ரூ. 0. ப 4 22

துண்டு 90.

காணியின் பெயர் 1 ம மொலக லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 15 17 ஐ உடைய வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பத்தமா உமமா சலைஹா உமமா, எம் எஸ் சித்தி குலா மியா, எம் எஸ் எம் சலீமாவின் மனை 17, 1 ம மொலக லேன், கொழும்பு, கூட்டு உரிமையாளர்கள், விசாலம் ஏ 0 ரூ 0 ப 7 31.

துண்டு 91

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 133 ன பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் காதாசாகிபு செய்யது ஜெயிலபதீன் 19, குறுவை ஸநீர், புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ. 0 ப 2 64

துண்டு 92

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 133 ன பகுதி, விபரம் கட்டப்பட்ட சுவரின் பகுதிகளையும் பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களையுடையதொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் காதர் சாயிபு செய்யது ஜெயிலபதீன், 19 குறுவைஸநீர், புதுக்கடை, கொழும்பு, விலாசம். ஏ 0 ரூ 0 ப 1 98.

துண்டு 93.

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 133 ன பகுதி, விபரம் கூரையிலாத பலகைச் சுவர்களையுடைய நிரந்தரமற்ற கற்கூல; உரித்தாளியின் பெயர், காதர் சாயிபு செய்யது ஜெயிலபதீன், 19, குறுவை ஸநீர், புதுக்கடை கொழும்பு, விசாலம். ஏ 0 ரூ 0 ப 0 05.

துண்டு 94

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 137, 139 ஐ கொண்ட வளவுகள், விபரம் பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அப்துல் சாததா ரயப சமசீன் ஹஜ்ஜியா சலீயம்மா, தைபூல் ஹஜ்ஜி கசன் எல்லோரும் 1663, கொட்டாக்கோட, வெலிகம், வரிமதிப்பு இல 137 ன உரித்தாளிகள், பாவனை சானமுகமட சலீமான் C/O திருவாளர்கள் பி எஸ் கே. முகமெட் லெப்பே பலகைக்கு லெப்பே, 163, 2 ம குறுக்குத்தெரு, புறக்கோட்டை, கொழும்பு, வரிமதிப்பு இல 139 ன உரித்தாளி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 50

துண்டு 95.

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 141 ஐ உடைய வளவு; விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அப்துல் ஹமீட் ஹஜ்ஜியா உமமா நலீவ்வா, ஏ எச் எம் ஷகீரின் மனைவி, 31, வாவசெற பிளேஸ், வெள்ளவத்தை; விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 26.

துண்டு 96

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 172 ஐ உடைய வளவு, விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எஸ் எஸ் எஸ் எஸ் எல் அலவுதீனும், எம் எஸ் எம் அப்துல் காத்தும் இருவரும் 273, ஆதறுப்பு வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 5 72

துண்டு 98

காணியின் பெயர் புதிய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 166, 166/1 தொடக்கம் 166/86 வரைக்கும் 168, 170 ஐக்கொண்ட வளவுகள், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையும், பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்கையும் ஆதாரச சிவாக்களின் பகுதிகளையுடைய கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஓ. ஏ. கே. ஆர் எம் ஏ. ஆர் அருணாசலம் செட்டியார், 62, செட்டியார் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப. 21 19

துண்டு 99

காணியின் பெயர் பழைய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 137 ஐ உடைய வளவு, விபரம் பக்கத்திலிருக்கும் கட்டத்தின் தாமவாரங்களின் பகுதிகளையும் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையுடையதொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் குலாம் குசெயின் எஸ்எம்எல்ஜி, 124, பழைய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 6 66

துண்டு 100.

காணியின் பெயர் பழைய சோனகத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 141 ஐ உடைய வளவு. விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கச்சி உமமா காலஞ்சென்ற மூனு முகைதீன் கமலாவின் மனைவி, முகைதீன் இல 255, குருணாகல் ரோட, பொலகாவலை, நயினா முகமது புறாரி கமிரி நீலா, கபிபா உமமா (18 வயது), எல்லோரும் 255, குருணாகல் ரோட, பொலகாவலை, குருணாகல் ரோட, பொலகாவலையிலிருக்கும் எம். கே. முகைதீன் பிசைஸ் எனப்படுகிற தத்துவ உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது, விசாலம் ஏ 0 ரூ. 0 ப. 7 01.

துண்டு . 101

காணியின் பெயர் பழைய சோனகத-தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 143, 145 ஐ உடைய வளவுகள், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர். ஸ்ரீமதி நூரா நயிமமா அல்லது நூருன நயீமா, முகமது காகிம் முகமது லகீயின் மனைவி, "குசெயிம் விலலா", 51, 3 ம குறுக்குத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 5 44

துண்டு . 102

காணியின் பெயர் . பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 146, 148 ஐ உடைய வளவு, விபரம் 6 தென்கிணையும், 1 ராபலாவையும், 25—30 வருஷ 1 அம்பரலலா மரத்தையும், பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தையுக்கொண்ட தோட்டமும் தரிசு நிலமும், உரித்தாளியின் பெயர் எம் எல் எம் காமலா, பானை ஹைல், பார்னஸ் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 9 88

துண்டு . 103

காணியின் பெயர் பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 142, 144 ஐ உடைய வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ எம் எம் மொகிதீன், தபால் பெட்டி, தி 195, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 29

துண்டு . 104.

காணியின் பெயர் பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 140 ஐ உடைய வளவு விபரம் கல்லால் கட்டப்பட்ட மதகின் கீழ் ஆதாரசுவரின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர். அலியா மறிககா, முகமட் சமீம், 102, 3 ம குறுக்குத் தெரு, புறக்கொட்டை, கொழும்பு சித்தி நகீபா, ஏ எம் எம் சலீகின் மனைவி, 14, பெனடெனிஸ் அவெனியூ, கொள்குப்பிட்டி, விசாலம் ஏ. 0 ரூ 0 ப 9 41

துண்டு 105.

காணியின் பெயர் . பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல. 138 ஐ உடைய வளவு, விபரம் கல்லால் கட்டப்பட்ட மதகின் கீழ் ஆதார சுவரின் பகுதியைக் கொண்ட தரிசு நிலமும் கட்டப்பட்ட சிவரும், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஹை குலா குசெயின், 7, சானமொனா ரோட், வெள்ளவத்தை, விசாலம் ஏ 0 ரூ 0 ப 15 93

துண்டு 106

காணியின் பெயர் பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 134ஐக் கொண்ட வளவும், வரிமதிப்பு இல 134/3, 134/4 ன் பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சித்தி றலேஹா, எல் எல் எம் எச் ஆமெட்டின் மனைவி, 502/2, காலி ரோட், கொள்குப்பிட்டி, அல்லது 21, சைனா வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 3 81.

துண்டு : 107

காணியின் பெயர் பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 134/3, 134/4 ன் பகுதிகளைக்கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சித்தி றலேஹா, எல் எல் எம் எச் ஆமெட்டின் மனைவி, 502/2, காலி ரோட், கொள்குப்பிட்டி. அல்லது 21, சைனா வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 48

துண்டு 109

காணியின் பெயர் பழைய சோனகத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 134/12 தொடக்கம் 134/15 வரையுமுள்ள வளவுகளும், பியாசை போஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 81 ன் பகுதியும், விபரம் கட்டப்பட்ட சுவரின் பகுதியையும் ஓடால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்ட சுவர்களையும் சுற்சுசையுக்கொண்ட தோட்டமும் தரிசு நிலமும் (பயிர் செய்கை இல்லை), உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சித்தி றலேஹா, எல் எல் எம் எச் ஆமெட்டின் மனைவி, 502/2, காலி ரோட், கொள்குப்பிட்டி. அல்லது 21, சைனா வீதி, கொழும்பு, விசாலம் ஏ. 0 ரூ 0 ப 0 3 93.

துண்டு . 110.

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 73 ன் பகுதி, விபரம் 25 வருஷக்குசென்ற 4 செவ்வின்மீர் மரங்களைக் கொண்ட தோட்டமும் தரிசு நிலமும், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி உமமா லபீகா, எம் எம் சடுகின் மனைவி, ஸ்ரீமதி நூர் மஹிஸா, எம் ஏ கபூரின் மனைவி, எம் எல் எம் மகசின், எம் எல் எம் மோபோஸ், எல்லோரூம் 73, பியாசைபோஸ் லேன், கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 5 33

துண்டு . 111.

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 69/4 தொடக்கம் 69/8 வரைக்குமுள்ள வளவுகளும், 69 ன் பகுதியும் விபரம் . மூடப்பட்ட வடிகால்களையும் கட்டப்பட்ட மதகுச் சுவர்களின் பகுதிகளையுக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. எம் ஏ வீ மாகூக்கா, 6, நிமாஸ் ரோட், பம்பலப்பட்டி, விசாலம். ஏ 0 ரூ. 0. ப. 5 28.

துண்டு 113.

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 53/12 ன் பகுதியைக்கொண்ட வளவு, விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரங்களைக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டாக்டர் எச் ஜே ஹலாரி, "சீ பீல்ட்", 646, கொள்குப்பிட்டி. ரோட், கொள்குப்பிட்டி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 25

துண்டு 116

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 53/7, 53/10, 53/11 ஐக் கொண்ட வளவுகளும், வரிமதிப்பு இல 53/12, 53/9, 6 53 ன் பகுதிகளும், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையும், அழுத்தப்பட்ட நிலத்தையுக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டாக்டர் எச் ஜே ஹலாரி, "சீ பீல்ட்", 646, கொள்குப்பிட்டி, ரோட், கொள்குப்பிட்டி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 11 33

துண்டு 118

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 47/10 ன் பகுதி, விபரம் கட்டப்பட்ட சுவரின் பகுதியைக்கொண்ட அக்கத்தைக் தகட்டினால் வேயப்பட்ட கூரையையும் மனை சுவர்களையும் கொண்ட நிரந்தர மற்ற கட்டிடம், உரித்தாளியின் பெயர் ஏ ஆர் எம் மொகிதீன், ஏ ஆர் எம் ஷம்மோடியன், இருவரும் 78, சென் ஜோசேப் ஸ்ரீர், கிருணபாஸ், விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 50

துண்டு 119

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல, 47/7, 47/6 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஏ ஆர் எம் மொகிதீன், ஏ ஆர் எம் ஷம்மோடியன், இருவரும் 78 சென் ஜோசேப் ஸ்ரீர், கிருணபாஸ், விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 33

துண்டு 120

காணியின் பெயர் டாம் ஸ்ரீற்றிலிருக்கும் வரிமதிப்பு இல 295 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் உவை டொன் எட்வின், 6, டாம் ஸ்ரீர், கொழும்பு 11, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 17

துண்டு 121

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 47/3, 47/5 ஐக்கொண்ட வளவுகளும், 47/7, 47/6 & 47 ன் பகுதிகளும்; விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஏ ஆர் எம் மொகிதீன், ஏ ஆர் எம் ஷம்மோடியன், இருவரும் 78, சென் ஜோசேப் ஸ்ரீர், கிருணபாஸ், விசாலம் ஏ 0 ரூ 0 ப 5 01

துண்டு 122

காணியின் பெயர் பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 45 ன் பகுதி, விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் மீரா மொகிதீன் ஸமினாஸ் அப்தீன், 4, எடினபேரு குறுவ, கொழும்பு, 7, மீரா மொகிதீன் ஹமீது உமமா, 88, நீன்லண்ட பிளேஸ், கொள்குப்பிட்டி அல்லது 193, பழைய சோனகத தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 1 99

துண்டு 123

காணியின் பெயர் . பியாசைபோஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 45 ன் பகுதி, விபரம் தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் மீரா மொகிதீன் ஸமினாஸ் அப்தீன், 4, எடினபேரு குறுவ, கொழும்பு, 7, மீரா மொகிதீன் ஹமீது உமமா, 88, நீன்லண்ட பிளேஸ், கொள்குப்பிட்டி அல்லது 193, பழைய சோனகத தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 1 72

துண்டு 125

காணியின் பெயர் டாம் ஸ்ரீற்றிலிருக்கும் வரிமதிப்பு இல 299 ன் பகுதி, விபரம் கட்டப்பட்ட மூடப்பட்ட வடிகாலின் பகுதியையும் வளவையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பீ எம் ஹசனமுக்கையீன், 43, பெயிரூ ரோட், சான் சப்ததியன், கொழும்பு 12, விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 16

துண்டு 126

காணியின் பெயர் டாம் ஸ்ரீற்றிலிருக்கும் வரிமதிப்பு இல 297 ன் பகுதி, விபரம் கட்டப்பட்ட மூடப்பட்ட வடிகாலின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் . அனாதா தேவவே விகிரமபாலா குணரட்ண பானுநது, 10, பொரலஸ் குறுக்குத் தெரு, பொரலஸ், அனாதா தேவவே அமரதாஸ் குணரட்ண பானுநது சேமிப்பு பத்திர எண்ணுத்தட்டே, பிரம் தபாற் கந்தோர், கொழும்பு, பிராயப்பட்டாதவர்களாகிய நோமாமா மல்வெனனாடிம நனஜீற் மல்வெனனாடிமனாடிம இரவரும் அவர்களுடைய தந்தையாரும் எல் எச் மல்வெனனாடிமனாடிம, "கொன்கோட்", டுல்கம், களனி, எல் எச் மல்வெனனாடிம என்பவா, மேற்கூறப்பட்ட இரு பிராயமற்றவர்களின் நிரவாகி, மற்ற உரித்தாளி ஸ்ரீமதி சி. வி. மததேயு, "விஜதா", ரெம்பின் ரோட், மருதானை, விசாலம் ஏ. 0, ரூ. 0 ப 3 30



துண்டு 127.

காணியின் பெயர் டாம் ஸ்ரீநீறிலிருக்கும் வரிமதிப்பு இல 297 ன பகுதி, விபரம் துத்தநாகத் தகட்டினால் வேயப்படக் கூரையையுடைய கட்டிடத்தின் பகுதி, உரித்தாளியின் பெயர் அனாததற தேவகே விகிர்மபாலா குணரடண பொனாநது, 10, பொரலஸ் குறுக்குத் தெரு, பொரலஸ், அனாததற தேவகே அமரதாஸ் குணரடண பொனாநது சேமிப்பு பத்திர எண்ணுக் தடே, பிரதம தபார கநதேதா, கொழும்பு, பிராயப்பாதவாகனாகிய நோமாமா மலவெனகைவும் நன ஜீற மலவெனகைவுமாரிய இருவரும் அவர்களுடைய தந்தையாரும் எஸ் எச் மல்வெனகை, 'கொனகோட்', டலுக் கம, கனனி, எஸ் எச் மலவெனகை என்பவரின் மரபுரிபட்ட இரு பிராயமற்றவர்களின் நிர்வாகி, மற்ற உரித்தாளர் ஸ்ரீமதி சி வி மததேயு "விஜதா", ரெம்பின் ரோட்டு, மருதானை, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 09

துண்டு 128

காணியின் பெயர் டாம் ஸ்ரீநீறிலிருக்கும் வரிமதிப்பு இல 299 ன பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பி எம் ஹசன் முகதீன், 43, பெயிரு ரோடு, சான சபலகியன், கொழும்பு 12, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 98

துண்டு 129

காணியின் பெயர் பியாஸ்போஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 33, 35 ன பகுதிகள், விபரம் ஒரு வீட்டின் பகுதியையும் கட்டப்பட்ட சுவரையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் ஏ எம் குசெயின், 61, அலகோவ் சிற்றீன் பாத, கொளஞ்சுப்பிட்டி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 1 17

துண்டு 130

காணியின் பெயர் பியாஸ்போஸ் லேனிலிருக்கும் வரிமதிப்பு இல 31 ன பகுதி, விபரம் ஓட்டால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தையும் ஒரு கற்கூசையுங் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ ஸ்ரீமதி எம் ஏ ஸ்ரீமதி உமமா, 79, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 74

துண்டு 132

காணியின் பெயர் டாம் ஸ்ரீநீறிலிருக்கும் வரிமதிப்பு இல 305 307 ன பகுதிகள், விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ ஸ்ரீமதி உமமா, 79, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 47.

துண்டு 134

காணியின் பெயர் டாம் ஸ்ரீநீறிலிருக்கும் வரிமதிப்பு இல 305 307, 309 ன பகுதிகள், விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ ஸ்ரீமதி உமமா, 79, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0 ரூ 0 ப 22 52

துண்டு 135

காணியின் பெயர் டாம் ஸ்ரீநீறிலிருக்கும் வரிமதிப்பு இல 303 ன பகுதி, விபரம் 1 தென்னையையும், 1 லாவுலு மரத்தையும் 25-30 வருஷ 1 பா மரத்தையும், கட்டப்படும் மூப்பட்ட வழிகாலின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் ஏ எம் குசெயின், 61, சிற்றீன் பாத, கொளஞ்சுப்பிட்டி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 13 83

துண்டு 136

காணியின் பெயர் டாம் ஸ்ரீநீறிலிருக்கும் வரிமதிப்பு இல 303 ன பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் ஏ எம் குசெயின், 61, சிற்றீன் பாத, கொளஞ்சுப்பிட்டி, விசாலம் ஏ 0 ரூ 0 ப 9 72

விசாரணை செய்யும் திகதியும் நேரமும்

காணித்துண்டு 1,4-10, 12-16, 18—1956 ம் ஆண்டு ஜூன் மீ 17 ந் உ மு ப 10 மணிக் கு

காணித்துண்டு 19-25, 27-31—1956 ம் ஆண்டு ஜூன் மீ 17 ந் உ பி ப 2 30 மணிக் கு

காணித்துண்டு 32-34, 37, 38, 40, 42, 44-48—1956 ம் ஆண்டு ஜூன் மீ 18 ந் உ மு ப 10 மணிக் கு

காணித்துண்டு 49, 51-62—1956 ம் ஆண்டு ஜூன் மீ 18 ந் உ பி ப 2 30 மணிக் கு

காணித்துண்டு 63-73—1956 ம் ஆண்டு ஜூன் மீ 20 ந் உ மு ப 10 மணிக் கு

காணித்துண்டு 74-82—1956 ம் ஆண்டு ஜூன் மீ 20 ந் உ பி ப 2 30 மணிக் கு

காணித்துண்டு 83-96—1956 ம் ஆண்டு ஜூன் மீ 21 ந் உ மு ப 10 மணிக் கு

காணித்துண்டு 98-107, 109—1956-ம் ஆண்டு ஜூன் மீ 24 ந் உ மு ப 10 30 மணிக் கு

காணித்துண்டு 110, 111, 113, 116, 118-123—1956 ம் ஆண்டு ஜூன் மீ 24 ந் உ பி ப 2 30 மணிக் கு

காணித்துண்டு 125-127, 128, 129, 130, 132, 134, 135, 136—1956 ம் ஆண்டு ஜூன் மீ 25 ந் உ மு ப 10 மணிக் கு

மேற்குறித்த காணிக் கு உரித்துப் பேசுகிற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்படக் காரியக்காரர் மூலமாக 1956-ம் ஆண்டு மேலே காட்டியிருக்கும் திகதிகளிலும் நேரங்களிலும் கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கு உள்ள உடன்கைவிட தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றி அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையும், அதற்கைக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 2ந் தேதிக்கு முன்னாள் எழுத்தின் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

டி. ஏ குணரடன்,  
உதவி அரசாங்க அதிகாரி, கொழும்பு டிஸ்ட்ரிக்

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஜூன் மீ 5 ந் உ

இல R/A-16

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்க விரும்புகிறேன்

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —  
பிரதமபட இல A 3,539—மேல் மாகாணம்—கொழும்பு நகர சபை எல்லைக்குள்

வட்டார இலக்கம் 8—கிருணபாசம், அனாததற  
வட்டார இலக்கம் 10—அனாததற

துண்டு 1  
காணியின் பெயர் பணிக்கத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு, இலக்கம் 6 ஐக்கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் . தேவாலய விடையூழியா சங்கம், டயோசெஸன் ஆபீஸ், பிறிஸ் பிறற்றி ஹால், நீஜ்னர வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 20 74

துண்டு 2  
காணியின் பெயர் பணிக்கத்தெருவிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 20 ன பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கொழும்பு மெசஞ்சர் வீதியிலிருக்கும் "உமமு ஸ்வயா" னின் பொறுப்பாளர் கள், விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 11

துண்டு 3  
காணியின் பெயர் . பணிக்கத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 24 ம் வரிமதிப்பு இலக்கம் 20, 24 ன பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் . கொழும்பு, மெசஞ்சர் வீதியிலிருக்கும் "உமமு ஸ்வயா" னின் பொறுப்பாளர்கள், விசாலம் ஏ 0, ரூ 0, ப 6 29

துண்டு 4  
காணியின் பெயர் பணிக்கத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 26 ன பகுதி, விபரம் தரிசு நிலமும் ஓட்டால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தின் பகுதியும், உரித்தாளியின் பெயர் என எம் எம் பிஷ்ரிட் ஹாவ்வி, கொலவத்தை, நாவல், விசாலம் ஏ. 0, ரூ 0, ப 0 62.

துண்டு 5  
காணியின் பெயர் பணிக்கத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 26, 30, 32, 34 ன பகுதிகள், விபரம் கட்டப்பட்ட வழிகாலைக் கொண்டதான தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் என எம் எம் பிஷ்ரிட் ஹாவ்வி, கொலவத்தை, நாவல், விசாலம் ஏ 0, ரூ 0, ப 5 22

துண்டு 6.  
காணியின் பெயர் பணிக்கத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 30, 32 ன பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் என. எம். எம். பிஷ்ரிட், ஹாவ்வி, கொலவத்தை, நாவல், விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 0 15.

துண்டு : 7.

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 36, 38, 40, 44, 48, 52 என பகுதிகளும், வரிமதிப்பு இலக்கம் 36 ம விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் 19-5, டி பொனசேகா பிளேஸ், ஹவலக ரவுனிலிருக்கும் ஸ்ரீமதி டி. ஏ. டயஸ் பண்டாரநாயகா வும், இவ் 75, ரேஸமீட் பிளேஸ், கொழும்பிலிருக்கும் டக்ரா ஜே. ஏ. பெரேராவும, விசாலம் ஏ 0, ரூ 0, ப 10 06

துண்டு 8

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 38, 40, 44, 48, 52 என பகுதிகள், விபரம் தரிசு நிலமும், கட்டப்பட்ட படிக்களும், உரித்தாளியின் பெயர் 19/5, டி. பொனசேகா பிளேஸ், ஹவலக ரவுனிலிருக்கும் ஸ்ரீமதி டி. ஏ. டயஸ் பண்டாரநாயகாவும், இலக்கம் 75 ரேஸமீட் பிளேஸ், கொழும்பிலிருக்கும் டக்ரா ஜே. ஏ. பெரேராவும, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 64.

துண்டு 9

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 56 என பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஏ. சரவணமுத்துவும், ஏ. அருணாசுமம், 159, லேபாடல் பிரோடவே, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 06

துண்டு 10

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 58, 60, 62 ம, வரிமதிப்பு இலக்கம் 56, 65 என பகுதிகளும், விபரம் கட்டப்பட்ட வடிகாலக கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஏ. சரவணமுத்துவும், ஏ. அருணாசுமம், 159, லேபாடல் பிரோடவே, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 4 51

துண்டு 11

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 61, 68 என பகுதிகளைக்கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம். எல். எம். ஹவுஸ் "நியூ காசில்", குறுவை ஸ்ரீ, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 91

துண்டு 12

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 64, 68 என பகுதிகளைக்கொண்ட வளவுகள், விபரம் கட்டப்பட்ட படிக்களும், தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம். எல். எம். ஹவுஸ் "நியூ காசில்", குறுவை ஸ்ரீ, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 36

துண்டு 13

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 70, 72 என பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம். எச். எம். காமநதீன், 252, ஸ்கினனாஸ் ரோட், தெற்கு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 48

துண்டு 14

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 70, 72 என பகுதிகளைக் கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம். எச். எம். காமநதீன் 252, ஸ்கினனாஸ் ரோட், தெற்கு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 2 21

துண்டு 15

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 78-57 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர். எம். டி. குணசேகா, எம். டி. குணசேகா அன் கொம்பனி லிமிடெட், நோறிஸ் ரோட், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 78.

துண்டு 16.

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 76 ஐக் கொண்ட வளவும், வரிமதிப்பு இலக்கம் 78, 78, 78/57, 84 என பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம். டி. குணசேகா, குணசேகா அன் கொம்பனி, லிமிடெட், நோறிஸ் ரோட், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 8 46

துண்டு 17

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 90 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர். லேவெனன் மறிககா முகமது உவெயில், 265, மெயின் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 3 19

துண்டு : 18.

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 90 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர். லேவெனன் மறிககா முகமது உவெயில், 265, மெயின் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 80

துண்டு 19

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 96, 98, 100 என பகுதிகளைக் கொண்ட வளவுகள், விபரம் கட்டப்பட்ட படிக்களும் தரிசு நிலமும், உரித்தாளியின் பெயர் அப்துல் ரஹீம் முகமது நிலலா, மேற்பாரத்து பிறகடா நகம் 254, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 03

துண்டு 20

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 96, 98, 100, 102, 92/24, 92 என பகுதிகளைக் கொண்ட வளவுகள், விபரம் அஸ்திவாரத்தைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அப்துல் ரஹீம் முகமது நிலலா, மேற்பாரத்து புறகடா நகம், 254, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 33 94

துண்டு 21

காணியின் பெயர் பாவிப்பில் இலலை, விபரம் ———, உரித்தாளியின் பெயர் — விசாலம். — .

துண்டு 22

காணியின் பெயர் மெசூசா வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 93, 95/1—12, 95/14—20 ஐயுடைய வளவுகள், விபரம் 30 வருஷங்களுக்கு மேற்பட்ட 2 மாமாங்களும், கட்டப்பட்ட அகழியையும் ஒரு சிட்லாகையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் சர. எஸ். டி. எம். அசஜுவா "பாணஸ் ஹவுஸ்", பாணஸ் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 31 46

துண்டு 23

காணியின் பெயர் மெசூசா வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 99 ஐக் கொண்ட வளவு, விபரம் ஒரு ராப்பலையும், 1 பலா மரத்தையும், 30 வருஷத்திற்கு மேற்பட்ட 1 அதிமரத்தையுக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ. சி. எம். தாஜா, எம். என். மாஸ்டர், எம். பறகா மாஸ்டர், எம். உவாபா மாஸ்டர், ஸ்ரீமதி எம். ஜா. எம். சமசுதீன், எல்லைரோடு 43, பாணஸ் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 21 12

துண்டு 24

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 106 ம, வரிமதிப்பு இலக்கம் 110, 120 என பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீ. டி. அலவிஸ், 39, அசோக்கா கார்டினஸ், கொழும்பு 4, விசாலம் ஏ 0, ரூ 0, ப 33 37

துண்டு 25

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 110, 120 என பகுதிகள், விபரம் தரிசு நிலமும், கட்டப்பட்ட அகழியின் பகுதியும், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீ. டி. அலவிஸ், 39, அசோக்கா கார்டினஸ், கொழும்பு 4, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 24.

துண்டு 26

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 110, 120 என பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீ. டி. அலவிஸ், 39, அசோக்கா கார்டினஸ், கொழும்பு 4, விசாலம் ஏ. 0, ரூ 0, ப 3 50

துண்டு 27

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 126 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலமும், அழுத்தப்பட்ட நிலமும், கட்டப்பட்டபடியும், உரித்தாளியின் பெயர் எ. ஏ. யோகேம், 126, பனிக்கத்த தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 81

துண்டு 28

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 126 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர். எ. ஏ. யோகேம், 126 ம, பனிக்கத்த தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 2 33

துண்டு 29

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 130 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீ. ஏ. எலிஸா நோனா, 130, பனிக்கத்த தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 2 33

துண்டு 30

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 130 என பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீ. ஏ. எலிஸா, நோனா, 130, பனிக்கத்த தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 94

துண்டு 31

காணியின் பெயர் பனிக்கத்த தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 134, 136, 138 என பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீ. ஏ. எலிஸா, நோனா, 130, பனிக்கத்த தெரு, ஜீன்தொட்டை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 27



துணை 55

காணியின் பெயர் தட்டாரத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 97 ன பகுதி, விபரம் 30 வருஷ மேற்சென்ற ஒரு தென்னை மரத்தையும், மாமரத்தையும் கொண்ட தரிசுநிலம்; உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம்முல மரூவா, 104, தெட்டக்கொட ரோட, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 06 73

துணை 56

காணியின் பெயர் ரூபாறி ரோடிலிருக்கும் வரிமதிப்பு இல 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82 ஐக் கொண்ட வளவுக்கும் தட்டாரத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 99, 101 103 ஐக் கொண்ட வளவுக்கும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் சிக்கத் தா பச்சா முகமட இயற்றமலா, 349, பழைய சோனகத் தெரு, கொழும்பு விசாலம் ஏ 0 றா 0 ப 15 07

துணை 57

காணியின் பெயர் தட்டாரத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 116-ம் 118-ம் வரிமதிப்பு இல 114 ன பகுதியும் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 8, 10, 12, 14, 16, 18, 20 ன பகுதிகளும் விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அயிலாண்டமமாள, பி தியாகராஜா ஆசாரியின் கைமபெண, C/O பிறகடா எஸ் ஆர் அமரசேகரா, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 10 06

துணை 58

காணியின் பெயர் தட்டாரத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 114 ன பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அயிலாண்டமமாள, பி தியாகராஜா ஆசாரியின் கைமபெண, C/O பிறகடா எஸ் ஆர் அமரசேகரா, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 00 24

துணை 59

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 8, 10, 12, 14, 16, 18, 20 ன பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அயிலாண்டமமாள, பி தியாகராஜா ஆசாரியின் கைமபெண, C/O பிறகடா எஸ் ஆர் அமரசேகரா, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 01 64

துணை 61

காணியின் பெயர் தட்டாரத் தெரு ஒழுங்கையில் இருக்கும் வரிமதிப்பு இல 121 ம வரிமதிப்பு இல 117 ன 119 ன பகுதிகளும், வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 22, 22/1, 26, 30, 32, 34, 36, 38, 40, 42 ன பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பி எஸ் கே வி முகமது லெபே, பல்கு லெபே, 2 ம குறுக்குத் தெரு, கொழும்பு, C/O எம் எம் எ றீமே, பிறகடா, 245, புதுக்கடை, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 12 05

துணை 62

காணியின் பெயர் வரிமதிப்பு இலக்கம் இல, விபரம் பழைய தெருவின் நடைபாதையின் பகுதி, உரித்தாளியின் பெயர் பி எஸ் கே வி முகமது லெபே, பல்கு லெபே, 2 ம குறுக்குத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 01 00.

துணை 63

காணியின் பெயர் தட்டாரத் தெரு ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 117 ன, 119 ன பகுதிகளும், வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 22, 22/1, 26, 30, 32, 34, 36, 38, 40, 42 ன பகுதிகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பி எஸ் கே வி முகமது லெபே பல்கு லெபே, 2 ம குறுக்குத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 07 16

துணை 65

காணியின் பெயர் தட்டாரத் தெரு ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 114, 116 ம, வரிமதிப்பு இல 108 ன பகுதியும், வினசறை வீதியிலிருக்கும் இல 46, 48, 50, 52 ம வரிமதிப்பு இல 52/1 ன, 54 ன பகுதிகளும், விபரம் தரிசுநிலமும் உரித்தாளியின் பெயர் பி எஸ் கே வி முகமது லெபே, 2 ம குறுக்குத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 08 95.

துணை 66

காணியின் பெயர் தட்டாரத் தெரு ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 108 ன பகுதியும், வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 52/1 ன, 54 ன பகுதிகளும், விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் பிச்சை செட்டி வடிவேல் செட்டி, 74/2, வினசறை வீதி, கொழும்பு, விசாலம் ஏ. 0 றா 0 ப. 01 58

துணை 67.

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 58 ம வரிமதிப்பு இல. 56 ன பகுதியும்; விபரம் கட்டப்பட்ட வடிகாலைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கே தேவகுண

சேகரம், கே, முதல்க கறுப்பன் செட்டியார், வி ராஜுவாணன், எஸ் சேதுநாமன், கே பொன்னாச்சி, 394, லக்ஷினாஸ் ரோட வடக்கு, கொழும்பு விசாலம் ஏ 0 றா 0 ப. 01 99.

துணை 68

காணியின் பெயர் —பாலிக்கப்பட்டிலை—

துணை 69

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 60, 62, 64 ன பகுதிகள், விபரம் கட்டப்பட்ட படிக்களைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் வேலாயுத சுவாமி கோவில் பொறுப்பாளர் கனகரட்னம் தியாகராஜா, இல 287, பழைய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 00 58

துணை 70

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 66, 68, 70, 72 ன பகுதிகள், விபரம் கட்டப்பட்ட படிக்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் வேலாயுத சுவாமி கோவில் பொறுப்பாளர் கனகரட்னம் தியாகராஜா, இல 287, பழைய சோனகத் தெரு, கொழும்பு விசாலம் ஏ 0 றா 0 ப 00 86.

துணை 71

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 74/15, 74/16 ன பகுதிகள், விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் வேலாயுத சுவாமி கோவில் பொறுப்பாளர் கனகரட்னம் தியாகராஜர், இல 287, பழைய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 00 25

துணை 72

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 74, 78, 80, 82 ம, வரிமதிப்பு இல 60, 62, 64, 66, 68, 70, 72, 74/16 ன பகுதிகளும், விபரம் கட்டப்பட்ட தண்ணீர் குழாய் (சாக்கடை) கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் வேலாயுத சுவாமி கோவில் பொறுப்பாளர் கனகரட்னம் தியாகராஜா, இல, 287, பழைய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ. 0 றா 0 ப 15 15

துணை 74

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 90, 92, 94 ன பகுதிகளைக் கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் அப்துல் ஹுசைன் தலூப்பாய், இல 50, டாம் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 00 59.

துணை 75

காணியின் பெயர் வினசறை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 96, 98, 100, 102, 104, 106, 108 ஐக் கொண்ட வளவுகளும், வரிமதிப்பு இல 90, 92, 94 ன பகுதிகளும், விபரம் கட்டப்பட்ட தண்ணீர் குழாய் (சாக்கடை) கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் அப்துல் ஹுசைன் தலூப்பாய், இல 50, டாம் வீதி, கொழும்பு; விசாலம் ஏ 0 றா 0 ப 12 44

துணை 76

காணியின் பெயர் பெறிவீதியிலிருக்கும் வரிமதிப்பு இல G 117 ன பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் சிக்கநதா பச்சா முகமட இயற்றமலா, இல 349, பழைய சோனகத் தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0 றா ப 00 28.

துணை 77

காணியின் பெயர் பெறி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 98 ன பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் செமிட் இயற்றமலா செமிட் அடம் அல்லது எஸ் கே அடம், 94, பெறி வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0 றா 0 ப 00 72

துணை 78

உரித்தாளியின் பெயர் பெறி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 98 ன பகுதியைக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் செமிட் இயற்றமலா செமிட் அடம் அல்லது எஸ் கே அடம், 94, பெறி வீதி, கொழும்பு, விசாலம், ஏ 0. றா 0 ப. 01 32

துணை 79

காணியின் பெயர் பெறி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 100, 102 ஐ உடைய வளவுகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் என எம். எம் பிசுரூஸ் ஹாமி, 36, தேவால ரோட, பாகொடை, றுகேகொடை, என எம். எம் யோசியா, 121, மாணிக பிளேஸ், வெள்ளவத்தை, என எம் எம் சடிக்க, 76, ரெஸமீட் பிளேஸ், கொழும்பு, என எம் எம் சுகைரூஸ் அமீர், 76, ரெஸமீட் பிளேஸ், கொழும்பு, என. எம் எம். ஷிகாபு சுகிர், 353/2, தேவால ரோட, பாகொடை, ரோட, றுகேகொடை, என. எம். எம் எம் சந்தகாஸ் ஹுசெயின், 76, ரெஸமீட் பிளேஸ், கொழும்பு என. எம் எம் மாதரூஸ் சாடி, 76, ரெஸமீட் பிளேஸ், கொழும்பு அல்லது (இவர்கள் எல்லோரும் விறகுன ஸரோஸ், மெயின் வீதி, கொழும்பு) விசாலம் ஏ 0 றா 0 ப 01 75

துணை 80

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 6 ஐக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் ' எ. ஜெ. எம். ஜியோ, 26, ஸரேசன ரோட, வெள்ளவத்தை, விசாலம் எ 0 ரூ 0 ப 01 53.

துணை 81.

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 10 ஐ உடைய வளவும், விசை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 89, 91 ஐக் கொண்ட வளவுகளும், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ' சி. செல்லமமா அலலது செல்லாச்சி, காலஞ்சென்ற சிதம் பரநாதர் அவர்களின் விதவை, புளையக்கட்டுவன வடக்கு, சன்னாகம், விசாலம் எ 0 ரூ 0 ப 06 44

துணை 82

காணியின் பெயர் விசை வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 100, 104 ஐக் கொண்ட வளவுகள், விபரம் கட்டப்பட்ட வடிகாலைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பஜஜாரா தூர் ஆமித, இல 47, விசை ஸ்ரீநிற, கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 06.74.

துணை 83

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 24, 30, 32 ன் பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ' கே. எவ. அப்துல்லா, C/O எம். எம். ஏ. நகீம், பிறகடா, புதுக்கடை, கொழும்பு, விசாலம் எ 0 ரூ. 0 ப 07 78.

துணை 84

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 24, 30, 32 ன் பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ' கே. எவ. அப்துல்லா, C/O எம். எம். ஏ. நகீம், பிறகடா, புதுக்கடை, கொழும்பு, விசாலம் எ 0 ரூ 0 ப 01 64

துணை 85

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 30, 32 ன் பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கே. எவ. அப்துல்லா, C/O எம். எம். ஏ. நகீம், பிறகடா, புதுக்கடை, கொழும்பு, விசாலம் எ. 0 ரூ 0 ப 01 28

துணை 86

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 36-ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஜே. டி. தாமசேன, நெறானகேன, கடவத்தை; விசாலம் எ. 0 ரூ 0 ப 00 51.

துணை 87

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 36 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஜே. டி. தாமசேன, நெறானகேன, கடவத்தை, விசாலம் எ 0 ரூ 0 ப 05 51

துணை 88

காணியின் பெயர் ஒயிலமன ஸ்ரீநிறலிருக்கும் வரிமதிப்பு இல 36 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஜே. டி. தாமசேன, நெறானகேன, கடவத்தை, விசாலம் எ 0 ரூ 0 ப 01 85

துணை 89

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 103 ன் பகுதி, விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி எஸ். மல்லாச்சி செயிபோ, ஹமிதியா, தேயிலைத் தொழிற்சாலை, கம்பளை, விசாலம் எ 0 ரூ 0 ப 02 13

துணை 90.

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 103 ன் பகுதி விபரம்: தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எஸ். மல்லாச்சி செயிபோ, ஹமிதியா, தேயிலைத் தொழிற்சாலை, கம்பளை, விசாலம் எ. 0 ரூ 0 ப 00 61.

துணை 91

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 107 ஐ உடைய வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ' எஸ். எஸ். புத்ததாஸ், இலக்கம் 14, 2 ம் குருக்குத் தெரு, கொழும்பு, விசாலம் எ. 0 ரூ 0 ப 04 51

துணை 92

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 110 ஐ உடைய வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் வி. ஆர். கே. ஆர். எஸ். லெட்சுமணன் செட்டியார், நீர். 91, புதிய சோனகத் தெரு, கொழும்பு; விசாலம்: எ. 0. ரூ. 0. ப 04 73.

13

துணை 93.

காணியின் பெயர். பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல G 108 ன் பகுதி, விபரம்: உரித்தாளியின் பெயர்: கொழும்பு அதிமேற்றாரணியார், விசாலம் எ. 0. ரூ 0 ப 00 58

துணை 94

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 112 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டபிளவு கணபதிப்பிள்ளை, பகுதிப் போக்குவரவுக் கண்காணிப்பாளர், ஆபீஸ், சி ஜி ஆர் அனுராதபுரம், விசாலம் எ 0 ரூ 0. ப 00 18

துணை 95

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 112 ன் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டபிளவு கணபதிப்பிள்ளை, பகுதிப் போக்குவரவுக் கண்காணிப்பாளர் ஆபீஸ், சி ஜி ஆர் அனுராதபுரம், விசாலம் எ 0 ரூ 0 ப 05.09.

துணை 96.

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 114 ன் பகுதி; விபரம் தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் ஆர். எம். பீரிஸ், வெலித்தடுவை குறுப்பு, சித்தலுறை, விசாலம் எ 0 ரூ 0. ப 04 74.

துணை 97.

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல, 114 ன் பகுதி விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஆர். எம். பீரிஸ், வெலித்தடுவை குறுப்பு சித்தலுறை; விசாலம். எ 0 ரூ 0, ப 00 22

துணை 98.

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 108/1, 108/2 ஐக் கொண்ட வளவுகளும் வரிமதிப்பு இல G 108 ன் பகுதியும், விபரம்: கட்டப்பட்ட ஒரு கற்கூசையும், அடைபடையுள்ள கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ' கொழும்பு அதிமேற்றாரணியார் விசாலம் எ 0 ரூ 0 ப 06.73.

துணை 99

காணியின் பெயர் பெலமொன்ற வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 118 ஐக் கொண்ட வளவு, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் வி. ஜி. உமமூ சுவாமிநாதர், 215, பீக்கொக் ஸ்ரீநிற, அனுராதபுரம், விசாலம் எ 0. ரூ 0 ப 05 72

#### விசாரணை செய்யும் தேதியும் நேரமும்

காணித்துணை 1 தொடக்கம் 12 வரை 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 25 ந் திகதி பி ப 2 30 மணிகு

காணித்துணை 13-20, 22-26, 1956 ம் ஆண்டு ஜூலை மீ 26 ந் உ. மு ப 10 மணிகு

காணித்துணை 27-40—1956 ம் ஆண்டு ஜூலை மீ 26 ந் உ. பி. ப 2 30 மணிகு

காணித்துணை 41-51—1956 ம் ஆண்டு ஆகஸ்டு மீ 7 ந் உ. மு ப 10 மணிகு

காணித்துணை 52-59—1956 ம் ஆண்டு ஆகஸ்டு மீ 7 ந் உ. பி. ப. 3 20 மணிகு

காணித்துணை 61-63, 65, 67, 69-72—1956 ம் ஆகஸ்டு மீ 9 ந் உ. மு ப 10 மணிகு

காணித்துணை 74-88—1956 ம் ஆண்டு ஆகஸ்டு மீ 9 உ. பி. ப. 2 30 மணிகு

காணித்துணை 89-99—1956 ம் ஆண்டு ஆகஸ்டு மீ 11 ந் உ. மு ப 10 மணிகு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1956 ம் ஆண்டு மேலே காட்டப்பட்ட திகதியிலும் நேரத்திலும் கொழும்புக் கச்சேரியில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காரியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 10 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி, பூ. எ. குணரட்ண, 1956 ம் ஆண்டு ஜூலை மீ 5 ந் உ. உதவி அரசாட்சி-எச்சுரை

இல. J/56 LG/36—S/RA/2,021.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினை படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கு கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பத 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிமான பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் .—

அட்டவணை

பிரதமபட்டம் இல. A 3,512 வட்டார இல. 19—சதுவெல்ல (கொழும்பு நகரசபை எல்லைக்குள்)

ஆணை 1.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 561 ஐக் கொண்ட வளவினை பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ரி டி. எம். ஜோன ம சிலவாவினை சொத்துக்குரியவாக, தலங்கம் வடக்கு, விசாலம். ஏ 0, ரூ 0, ப 04 95.

ஆணை 2

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 564 ஐக் கொண்ட வளவினை பகுதி, விபரம் ஒரு தந்திக்கம்பி மரத்தைக் கொண்ட தரிசு நிலம்; உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ரி டி. எம். ஜோன ம சிலவாவினை சொத்துக்குரியவாக, தலங்கம் வடக்கு, விசாலம். ஏ 0, ரூ 0, ப 07 15

ஆணை 3

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 572 ஐக் கொண்ட வளவினை பகுதி; விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எல் எம் மகீன, உவெறை எனட டி.ரேப்பரி ஸ்ரோலா, 122, மெயின் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 05 93

ஆணை 4

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 572, ஐக் கொண்ட வளவினை பகுதி, விபரம் அழுத்தப்பட்ட நிலத்தைக் கொண்ட தரிசு நிலமும் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும்; உரித்தாளியின் பெயர் எம் எல் எம் மகீன, உவெறை எனட டி.ரேப்பரி ஸ்ரோலா, 122, மெயின் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 20

ஆணை 5

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 572 ஐக் கொண்ட வளவினை பகுதி, விபரம் அழுத்தப்பட்ட நிலத்தைக் கொண்ட தரிசு நிலமும் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும், உரித்தாளியின் பெயர் எம் எல் எம் மகீன, உவெறை எனட டி.ரேப்பரி ஸ்ரோலா, 122, மெயின் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 23

ஆணை 6

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 576, 578 ஐ உடைய வளவுகளின் பகுதிகள், விபரம் (தென் மேற்குப் பக்கமாக இருக்கும் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் கொங்கிறி முகட்டில் பகுதியைக் கொண்டது) தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ரி டி. எம். ஜோன ம சிலவாவினை சொத்துக்குரியவாக, தலங்கம் வடக்கு, விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 05 48.

ஆணை 9

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 582, 586 ஐ உடைய வளவுகளின் பகுதி, விபரம் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியையும், கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையும், ஒரு வழியையும், ஒரு தந்திக் கம்பத்தைப்புக கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எஸ் தெனுவார, 582, 2 ம டி.வி.ஷை, மருதாணை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 8 56

ஆணை 10

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 588 ன பகுதியையும், வரிமதிப்பு இல 586/1, 590 ஐ உடைய வளவுகளும், விபரம் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற எல் எம் அவியா மரிககாரின் சொத்துக்குரியவாக, 56, நிசேவயா ரோட், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 71

ஆணை 12

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 593 ஐ உடைய வளவினை பகுதி, விபரம் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும் தரிசு நிலமும், உரித்தாளியின் பெயர் டொன எலாநில வீரசி, 592, மருதாணை ரோட், கொழும்பு; விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 27.

ஆணை 13

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 592 ஐ உடைய வளவினை பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டொன எலாநில வீரசி, 592, மருதாணை ரோட், கொழும்பு; விசாலம். ஏ 0, ரூ. 0, ப 04 22

ஆணை 14

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 586/1 ஐபும் 590 ஐபும் கொண்ட வளவுகளின் பகுதிகள், விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற எல் எம் அவியா மரிககாரின் சொத்துக்குரியவாக, 56, நிசேவயா ரோட், கொழும்பு, மருதாணை ரோட்டில் 592 ம இலக்கத்திலிருக்கும் டொன எலாநில வீரசி எனப்பவரால் வாதாடப்படுகிறது, விசாலம். ஏ. 0, ரூ. 0, ப. 00.48

ஆணை 15

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 596 ஐ உடைய வளவினை பகுதி, விபரம் தந்திக்கம்பி மரத்தைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் பி கே டி.பி.பி. சிறிவாத்தனும், எம் டி. எச். பெரேரா, இருவரும் 596, 2 ம டி.வி.ஷை, மருதாணை, விசாலம் ஏ, 0, ரூ 0, ப 04.25

ஆணை 16

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 598, 600 ஐ உடைய வளவுகளின் பகுதிகள், விபரம். தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் டொன எலாநில வீரசி, 592, மருதாணை ரோட், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 25

ஆணை 17

காணியின் பெயர். மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 598, 600 ஐ உடைய வளவுகளின் பகுதிகள், விபரம். தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டொன எலாநில வீரசி, 592, மருதாணை ரோட், கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 00

ஆணை 18

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 604, 606, 606/4 ஐ உடைய வளவுகளின் பகுதிகள், விபரம் சுவரிவ அதிவாரத்தின் பகுதிகளையும், கட்டப்பட்ட வடிகாலையும் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எம் இலமாயில் 92, 5 வது ஒழுங்கை, கொள்ளப்பிடி, விசாலம் ஏ 0, ரூ. 0, ப 01 16

ஆணை 19

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 602, 606/3, 608, 610, 604, 606, 606/4 ஐ உடைய வளவுகளின் பகுதிகள் விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எம் இலமாயில், 92, 5 வது ஒழுங்கை, கொள்ளப்பிடி, விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 16

ஆணை 20

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 618, 620, 626, 628, 612, 614, 616, 612 ா உடைய வளவுகளின் பகுதியும், ஸர நலி பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 107-19, 107/20, 107/22, 107/23, 123, 125, 127 ஐ உடைய வளவுகளும், விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதிகளையும் நடை பாதையும், ஒரு தந்திக்கம்பி மரத்தைப்புக கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ பி செனிவிரடன, "லா செலெர்", இல 10, கம்பெல் ரெறெல், மருதாணை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 65

ஆணை 21

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 612, 614, 616, 622 ஐக்கொண்ட வளவுகளின் பகுதியும், ஸரானலி பிளேசின் வரிமதிப்பு இல 107/19, 107/20, 107/22, 107/23 ஐ உடைய வளவுகளும், விபரம் கல்லால் கட்டப்பட்ட ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தைக் கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ பி செனிவிரடன, "லா செலெர்", இல 10, கம்பெல் ரெறெல், மருதாணை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 00

ஆணை 22

காணியின் பெயர் ஸரானலி பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இல 123 ஐ உடைய வளவினை பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ பி செனிவிரடன, "லா செலெர்", இல 10, கம்பெல் ரெறெல், மருதாணை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 24

விசாரணை செய்யும் தேதியும் நேரமும்

காலித்தனாடுகள் 1, 2, 3, 4, 5, 6-9-1956 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ந்திகதி, பி ப 2 30 மணிக் கு காலித்தனாடுகள் 10, 12, 13, 14, 15, 16, 17-1956 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ந்திகதி மு ப 10 மணிக் கு காலித்தனாடுகள் 18, 19, 20, 21, 22-1956 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ந்திகதி பி ப. 2.30 மணிக் கு.

மேற்கூறிய கானிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1956 ம் ஆண்டு மேலே காட்டப்பட்டிருக்கும் தேதிகளில் கொழும்பு கச்சேரியில் எழுத்துப்பேசு வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடனடிதகனின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 10 ந்திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கவனிப்பு.—1956 ம் ஆண்டு 0 ம் மாதம் 18 ந்திகதி இலங்கை அரசாங்கக் “கெசெர்” பத்திரிகை, இல 10,930 ல் பிரசுரிக்கப்பட்ட பிரதமபடம் இல A 3,512 ஜூப்பற்றிய 7 ம் பிரிவின சீழ்படியான அறிவித்தலை இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

யு. ஏ. குணரட்சை,  
உதவி அரசாங்க அதிகாரி, கொழும்பு டிஸ்ட்ரிக்ட்.

கொழும்பு கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஜூன் 8 ந்தல்.

இல LH/B/76

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதமக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படி நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் —

(சேரி சரிபண்ணுவதற்கும் அளிக்கப்படும் பட்டணச் சபை விடத்திற்கும்)

ஆரம்பப்படும் A 3954 கருகத்தொழில் மாடெல்களில் அளிக்கப்படும் கிழக்குகாராமம்

குணம் . 1

கானியின் பெயர் : ரெண்டகாவத்தை அல்லது ரெண்டவத்தை வரிஇறுப்பு இல 241/1, 241/2, 241/3, 241/4, 241/5, 241/6, 241/9, 241/10, 241/11, 241/12, 241/13, 241/14, 241/15, 241/16, 241/19, 241/20, 241/21, 241/22, 241/23, 241/24, 241/25, 241/26, 241/27, 241/28, 241/29 அத்துடன் வெளிப்பனை ரேட்டிங் உள்ள வரிஇறுப்பு இல 241 இன் பகுதியும், விபரம் 40 வயதுள்ள 1 மா, 4 தென்னகனையும், 10 வயதுள்ள 1 தோட்டையையும் உடைய தோட்டத்தையும், கல்லாறு கட்டப்பட்ட 2 கிணறுகளையும், 13 நிரந்தர இரண்டககட்டிடங்களையும் 8 கற்சுவர்களையும் ஒரு பாதையையும் கொண்டது; உரிமைகொருவோரின் பெயர் மருதானியில் முதலாம் பிரிவின, 275 ம் இலக்கத்தில் “கிஷ்ட நொடி” உள்ள ஸ்ரீமதி T L F பெரேரா, விசாலம் எ 2, ரூ 0, ப 3 1

மேற்கூறிய கானிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 27 ந்திகதி மு.ப 9 30 மணிக்கு அளக்கப்படும் சபைக் கட்டுதலில் எழுத்துப்பேசு வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடனடிதகனின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ந்திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ரா எம் டி. கிகிரமசிங்க,  
டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி எசனெடு

கருத்தறை கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஜூன் 11 ந்தல்.

LD 4821

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதமக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படி நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் —

மதுரிய மாக்காண்டம், கண்டி மாவட்டம், பாதத் துமார பகுதி, பல்லை கம்பஹ கோழை, கிரகடுவ கிராமத்தில் 1 ஏ 2 ரூ 27 2 ப விசாலமுள்ள கல்கொட்டுவேவத்த, கிரகடுவத்த, குருகுடேவத்த என ஆம் எல்லா நிலத்துகளுக்கான, பிரதமபட இலக்கம் A 2,336 ல் ஆண்டு 1, 2, 3, 1, என அளக்கப்படும் விவரிகப்பட்டுமிருக்கின்றன இத்தால் விவரங்கள் பின்வருவன —

ஆண்டு 1

கானியின் பெயர் : கல்கொட்டுவேவத்த, உரித்தானியின் பெயர் : பி பி ஹேரத், 120, போவெல், கண்டி, விசாலம். ஏ 0, ரூ 2, ப 00 6

ஆண்டு : 2

கானியின் பெயர் : கிரகடுவேவத்த, உரித்தானியின் பெயர் : பி பி ஹேரத், 120, போவெல், கண்டி, விசாலம். ஏ. 0, ரூ 2, ப 33 3

ஆண்டு . 3

கானியின் பெயர் : ஒற்றடிப்பாதை, உரித்தானியின் பெயர் : பி பி ஹேரத், 120, போவெல், கண்டி, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 4

ஆண்டு : 4.

கானியின் பெயர் : குருகுடேவத்த, உரித்தானியின் பெயர் : கண்டி, 120, போவெல்லிலிருக்கும் பி பி ஹேரத்தும் அக்குருளையிலிருக்கும் பி ஏ சி அபூசாலி, அக்குருளே, குறுவிலையிலிருக்கும் எம் தூர் குமமத்து, ஏ ஹனிபா வெப்பை இலாகாவால் தாக்கிக்கப்பட்டது, விசாலம். ஏ. 0, ரூ 1, ப 32 9

மேற்கூறிய கானிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 25 ந்திகதி மு.ப 10 மணிக்கு கண்டி கச்சேரியில் எழுத்துப்பேசு வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடனடிதகனின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ந்திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆ. க. மூர்த்தி

கண்டி டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி எசனெடு.

கண்டி கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜூன் 11 ந்தல்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதமக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் —

ஆரம்பப்படும் இல A 2339. கிராமம் வரகாரா

ஆண்டு : 1.

கானியின் பெயர் : உக்குவெல் தோட்டம் அல்லது வரகாரா தோட்டம், கானியின் விபரம் 40 வருடங்களுக்குகூடிய வயதுள்ள நபருள்ளது, உடனடியான அல்லதுகொட 8 ம் கட்டையடிமீளிருக்கும் ரீ என எஸ் அப்தீன், எம். எஸ் என அப்துல் காதா, எஸ். ஜமால்தீன்; விசாலம் : ஏ. 18, ரூ 1, ப 20

மேற்கூறிய கானிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ந்திகதி காலை 10 மணிக்கு மாதநீக்க கச்சேரியில் எழுத்துப்பேசு வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடனடிதகனின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 14 ந்திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மாதநீக்க கச்சேரி

1956 ம் ஆண்டு ஜூன் 7 ந்தல் டிஸ்ட்ரிக்ட் அரசாட்சி எசனெடு

ஏ. எல் பெரேரா

## இல 3/LG/632/53-LB 2215

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் தென மாகாண மாத்தறைப் பிரிவு உதவி அரசாட்சி ஏசண்டு வீ ராமனாதன ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A. 1598 கிராமம்—மிரிஸை வடக்கு, வெலிகம கோரன், மாத்தறைப் பிரிவு

துண்டு 1

காணியின் பெயர் : கோங்குறுவத்த, விபரம் தோட்டத்தின் பாகம் (பயிர் செய்யப்படவில்லை), உரிமை கேட்பவா டியானகு ஹென்னெடிக்கே, பட்டினாண, ஹென்னெவெல், மிரிஸை, விசாலம். ஏ 0, ஸ்ர 0, ப 07

துண்டு 2

காணியின் பெயர் : கோங்குறுவத்த, விபரம் 30 வருடஞ சென்ற 2 தெனனை மரங்களும், 6 வருடங்கள சென்ற 3 தெனனை மரங்களும், 1 வருடஞசென்ற ஒரு தெனனை மரமும், 1-8 வருடங்கள சென்ற 40 பாகு மரங்களும் உள்ள தோட்டம்; உரிமைகேட்பவா டியானகு ஹென்னெடிக்கே பட்டினாண, ஹென்னெவெல், மிரிஸை, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 06

துண்டு 3.

காணியின் பெயர் : கமகேதெனிய குமபுர; விபரம் நெல்வயல்; உரிமைகேட்பவா ஹெனடி தென்திரிகே கொரினேலில விலவா விஜே குரிய, கூனி ஹென்னெடிக்கே மெனதியல் டி. விலவா, மிரிஸை, இன்னும் தோலவதி வீரகுரிய, வெல்ஹென்கொட, மிரிஸை, விசாலம் : ஏ. 0, ஸ்ர 0, ப 4 6

துண்டு 4

காணியின் பெயர் கன்னகெவத்த அல்லது அனுகொரவ விபரம் 30 வருடஞ சென்ற 2 தெனனை மரங்களும், 4 வருடஞ சென்ற 4 தென மரங்களும், 1-4 வருடஞசென்ற 35 பாகு மரங்களும், 6 வருடஞ சென்ற ஒரு ராபலா மரமும் உள்ள தோட்டம், உரிமைகேட்பவா : பீ பீ கரலினாஹாமி இன்னும் எம் பீ பாரொனவியிஹெறா, ஹென்ன வெல், மிரிஸை, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 9

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஸ்ர ஜூலை மாதம் 17 ந தேதி கால 10 மணிக்கு மாத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கான உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஸ்ர ஜூலை மாதம் 7 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

வீ. ராமனாதன,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

மாத்தறை கச்சேரி,  
1956 ம ஸ்ர ஜூன் 11 ந உ.

இது சம்பந்தமாக கடிதம் வரையோ இது குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

LA/ED/B/54/J 54 X 310

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கேனெகெதற அரசினா சிங்க கலவன பாபசாலைக்கான ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1954 ம ஆண்டின்

39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் திருத்தப்பட்டு 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

21-1-55 ம திகதிய 10,755 ம இலக்க அரசாங்க கெசெற பத்திரிகை யில் பிரசுரிக்கப்பட்ட 22-12-54 ம திகதியின் J 54 X 310 ம இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி.

குறுநாகல மாவட்டம், கடுகம்பொல ஹத்தத்து, கடுகம்பொல கோறலை தெற்கு, ஹேனெகெதற கிராமத்திலுள்ள பஹலவெல்பிலவ அல்லது பஹல வெல் பிலவெவத்த எனலும் 0 ஏக்கர் 2 ஸ்டா 23 8 போச்செல் விசாலமுள்ள காணி, 2047 ம பிரதம் படதககு 1 ம இணைப்படத்தில் 154 ம, 155 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஸ்ர ஜூலை மாதம் 24 ந தேதி கால 10 மணிக்கு குறுநாகல கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கான உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஸ்ர ஜூலை மாதம் 17 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பி. எச். டி. சொயசா.

குறுநாகல கச்சேரி, குறுநாகல டிஸ்திரிக் உதவி  
1956 ம ஸ்ர ஜூன் 11 ம உ. அரசாட்சி ஏசண்டு

இது சம்பந்தமாக கடிதம் வரையோ இது குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

கு இல LA/ED/21/55/J 55 X 108

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஹக்கவே சிறிதேவத்த ரதனபால் அரசினா கலவன பாபசாலைக்கான ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

16-9-55 ம திகதியின் 10,839 ம இலக்க அரசாங்க கெசெற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 31-8-55 ம திகதியின் J 55 X 108 ம இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி.

குறுநாகல மாவட்டம், கடுகம்பொல, ஹற்றத்து, யற்றிக்ஹ கோறலை தெற்கில், இஹல ஹக்கமுல் கிராமத்திலுள்ள கோனகஹ முல்வத்த அல்லது பத்தஹகாவத்த எனலும் காணியிலிருந்து 1 ஏக்கர் 0 ஸ்டா 01 3 போச்செல் விசாலமுள்ள நிலம், 970 ம பிரதம்படதககு 2 ம இணைப்படத்தில் 11 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஸ்ர ஜூலை மாதம் 24 ந தேதி கால 9-30 மணிக்கு குறுநாகல கச்சேரி இல எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கான உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஸ்ர ஜூலை மாதம் 17 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பி. எச். டி. சொயசா.

குறுநாகல கச்சேரி, குறுநாகல டிஸ்திரிக் உதவி  
1956 ம ஸ்ர ஜூன் 11 ம உ. அரசாட்சி ஏசண்டு.



## நாடுவித அறிவித்தல்கள்

L S 2647

L J 1013

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கேகாலை மாவட்ட பறணகுறு கோறையில் கேகாலை நகர சபை எல்லைக்குள் P P 3097 ம பட்டதில் 7 ம துண்டிலும், P P A. 434 ம பட்டதில் 1 ம துண்டிலும் 50 போச்சல விசாலத்தை, இம் முடிக்குரிய காணியிலிருந்து குத்தகையாகத் தரும்படி, கேகாலை, சபறகமுல கூட்டுறவு மாகாண வங்கியின் டிரகரேலு ஓர் வங்கியை அமைக்கும் பொருட்டு விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் . 99 வருடம் ,

(ஆ) வாடகை வருடம் ரூபா 108' 25 ,

(இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய இரண்டு வருட காலத்திற்குள் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமடியாக இந்நிலத்தில் ஓர் வங்கியை நிரந்தரமாகக் கட்டி முடிக்க வேண்டும் ,

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஓர் வங்கியைமைக்கப்படலாமேயன்றி வேறு ஒன்றைக்கும் பரிகரமுடியாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் எனக்குக் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிககாக.

கொழும்பு,

1956 ம ஜூன் 15 ந உ.

L S 3533

இல I L D 72

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

நதமலவின கிராம அபிவிருத்தி சங்க நமபிக்கைப் பொறுப்பாளர் களும் நதமலவினயைச்சோந்தவாக்குமாயி திருவாளர்கள் நீலவீர வீரவாணருமபாடபெடிககே பிரானசில் டி சிலவா, வீரசங்க முதியான சேலாகே அபபுறாயி, தெலகாகே டொன அரோலிஸ் அபபுறாயி எனபவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தைச்சோந்த டெல்கலுமெடித்த மூக்கலான, வெறலுக்காலதலவே மூக்கலான கிராமத்திலுள்ளதும் கடைசி கிராம பட்டம் 388 இல 1 ஏ, 0 ரூ 22 போச்சல விசாலமுள்ள 15 ம இலக்கத் துண்டுமாயி முடிக்குரிய காணியிலிருந்து அரை ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு துணி நிலையம் நிறுவுதற் பொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் காடென விபரிக்கப்பட்டுள்ளது அது இன்னமும் ஏதாவது ஒரு தேவைக்காதலும் ஒதுக்கி வைக்கப்படவில்லை அது கிராமத்திற்கு மத்தியில், பி டபிளயு டி தெருவுக்கு அருகாமையில் அமைந்துள்ளது மேற்கூறிய தேவைக்கு வேறொரு முடிக்குரிய காணியும் கிடையாது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது :—

(அ) காலம் 5 வருடம் ;

(ஆ) வாடகை . வருடம் ரூபா ஒன்று ;

(இ) குத்தகையைப் பெறுபவர்கள் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 6 மாத காலத்தின அந்நிலத்தில் ஒரு நிரந்தர கட்டிடம் நிறுவி அதில் ஒரு துணி நிலையத்தை அமைக்க வேண்டும் ,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு துணி நிலையம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம ஜூன் 15 ந உ.

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கெபிலவெல வீடியாற் சமிறறிய நமபிக்கைப் பொறுப்பாளர்களும் பண்டாரவளை கெபிலவெல தெற்கைச்சோந்தவாக்குமான திரு எடி. சூரிய முடியானசெலாகே புளூசி வண்டா, குடவண்டா நதனாயக்க, நதனாயக்க முடியானசெலாகே கிரிவனதே எனபவர்கள், வதுளை டி.ஸ்திரிசு உஜிந்த மாவட்டத்தைச் சோந்த கெபிலவெலையிலுள்ளதும் 118 ம இல முடிவான கிராமத்திட்டப்படத்தில் 115 ம இல காணித்துண்டுமாயி முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 1 1/2 நிலத்தை, அதில் ஒரு ஆவச நிறுவுதற் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார்

2 இந்நத நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது :—

(அ) வாடகை வருடம் ரூபா 5 சதம் 75 வீதம் ,

(ஆ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தின வதுளை டி.ஸ்திரிசு அரசாங்க அதிபர் திருத்திப்படுமடியாக அந்நிலத்தில் ஒரு ஆவச நிறுவுதல் வேண்டும் ;

(இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு ஆவச தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது .

(ஈ) குத்தகைக்காரர் ஆவச முடிவுள்ள ஆறு மாத காலத்தின பரிசு நமபிக்கைப் பொறுப்பாளர் அனுமதித்த உறுதி மூலம் அபபணிக்க வேண்டும் அப்போது நிலம் நமபிக்கைப் பொறுப்பாளருக்கு அல்லது கோவிலின் கட்டுப்படுத்தும் விகாராதிபதிக்கு தருதபடி 99 வருட காலத்தின குத்தகை கொடுக்கப்படும்.

3. குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே. மெனடிஸ்,  
காணி அதிகாரிககாக.

கொழும்பு,

1956 ம ஜூன் 15 ந உ.

L J 1011

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கிறித்தோகுளம் இந்து மகா சபையின் நமபிக்கைப் பொறுப்பாளர் களும் கிறித்தோகுளத்தைச் சோந்தவாக்கும ஆகிய திருவாளர்கள் சின்னத்தம்பி கந்தையா, சின்னத்தம்பி பொன்னன், சின்னத்தம்பி கோவிந்தன் எனபவர்கள், வவுனியா மாவட்டத்தைச் சோந்த கிறித்தோ குளத்தில் உள்ள முடிக்குரிய காணியில் இருந்து ஏறக்குறைய இரண்டு ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கோயில் நிறுவுதற்கு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நத நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது :—

(அ) காலம் 99 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா ஒன்று ,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருடகாலத்திற்குள் வவுனியா அரசாங்க அதிபர் திருத்திப்படுமடியாக, அந்நிலத்தில் ஒரு கோயில் நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கோயில் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி, வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம ஆண்டு ஜூன் மாதம் 15 ம திகதி

L J 77

**முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவிப்பு**

விற்றமசல சத்தாக்க சமித்திய நமபிக்கைப் பொறுப்பாளரான சங்கத்தகருகரிய டி தறமராமதேரோவும் திருவாளர் பி. எச் பீரிஸைம், எஸ் வி டேவித் அப்புவும் ஓர் யாததிரீகா மடம் கடறும் பொருட்டு அறுராதபுரத்தில், குறுஞ்சலாதத்தில், கபறணியில் முடிவான 848 கிராமத் திட்டப்படத்தில் 131 ம துண்டு மாகிய முடிக்குரிய காணியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலத்தை, குத்தகையாகத்தரும்படி விண்ணப்பித்ததுள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 99 வருடம் ,
- (ஆ) வாடகை வருடத்திற்கு ரூ 17 50 ,

(இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய ஒரு வருட காலத்திற்குள் ஓர் நிரந்தர யாததிரீகா மடத்தை இந்நிலத்தில் அறுராத மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமடியாகக் கட்டி முடிக்க வேண்டும்

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் யாததிரீகா மடத்திற்குப் பாவிக்கலாமேயன்றி வேறொன்றுக்கும் பாவிக்கப்படாது ,

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுதகுமலம் எனக்குக்காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிக்ககர்

கொழும்பு,  
1956 ம ஜூன் மாதம் 15 ன் திகதி.

L J 980

**முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவிப்பு**

கட்டுகிறறான சிறினகேத்தன "ஜயலங்க மண்டலம்" நமபிக்கைப் பொறுப்பாளரான திருவாளர்கள் டபிள்யூ எஸ் நத்தையக்க, பி டி ருப்பசினக, கே பி ஹீனிமஹாதமயா, டி ஏ லிலசகோட், சங்கத்துக்குரிய கெலிங்கம் தீவாநந்ததேறுவும், அறுராத புரத்தில், குறுஞ்சலாதத்தில், கபறணியில், 848 ம முடிவான கிராமத் திட்டப்படத்தில் 116 ம காணித்துண்டுமாகிய முடிக்குரிய காணித்துண்டிலிருந்து கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்ததுள்ளனர் இதில் ஒரு யாததிரீகா மடம் கட்டுப்படும்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின்வருவன வறறுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 99 வருடம் ,
- (ஆ) வாடகை வருடத்திற்கு ரூபா. 17.50 ,

(இ) குத்தகை தொடங்கிய ஒரு வருட காலத்திற்குள் அறுராதபுர அரசாங்க அதிபரின் திருத்திக்கு ஏற்றதாய் ஒரு யாததிரீகா மடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் ,

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் யாததிரீகாமடத்திற்குப் பாவிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பாவிக்கப்படாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுதகுமலம் எனக்குக் காட்டினுலன்றி இது வழங்கப்படும்.

டபிள்யூ டபிள்யூ ஜே. மெனடிஸ்,  
காணி அதிகாரிக்ககர்.

கொழும்பு,  
1956 ம ஜூன் மாதம் 15 ன் திகதி.

LS 3583

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்**

கலனசிய கிராம அபிவிருத்திச் சங்கப் பொறுப்பாளரான குலத்துங்க டிஸ்கையக்க முடியானசலாகே நனபண்டாவும் குலத்துங்க டிஸ்கையக்க முடியானசலாகே வனனிஹாமியும், அறுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த கலனசிய கிராமத்திலுள்ள 958 ம முடிவான கிராமப் படத்தில் 11 ம துண்டுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் காணியை அதில் ஒரு கூட்டமண்டபத்தையும், நெசவுத் தொழிற்சாலையையும், விளையாட்டு மைதானத்தையும் அமைக்கும் பொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

- (அ) காலம்—5 வருடம்.
- (ஆ) வாடகை—வருடம் 50 சதம்.

(இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய ஆறு மாத காலத்திற்குள், அறுராதபுர மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமடியாக இந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தையும், நெசவுத் தொழிற்சாலையையும் அமைக்க வேண்டும்

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில், ஒரு கூட்ட மண்டபத்தையும், நெசவுத் தொழிற்சாலையையும் விளையாட்டு மைதானத்தையும் அமைக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுதகுமலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ. டபிள்யூ ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிக்ககர்

கொழும்பு,  
1956 ம ஜூன் மாதம் 15 ன் ட.

L J 811

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்**

மிஸ்தேனியா பெளத்த சங்கத்தின் பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் என எஸ் லில்ம, முகாந்திரம் டி பீ எனையக்க, ஜீ சைமன் சிலவர் முதலானோர், பொலன்னருவை வட்டாரத்திலுள்ள இங்குருக் கொடையிலுள்ள 7 ம நம்பர் தீர்ப்பாசன அளவைப் பூராவாக திட்டப்படத்தில் 161 ம துண்டு, 1 ஏக்கர், 1 ரூட், 4 பாசல லிலதீரணமான நிலத்தை பெளத்த கோயில் ஒன்று நிறுவுவதற்காகக் குத்தகைக்கு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களான என்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.

2. இந்நோக்கத்திற்குத் தேவையான நிலம் உண்டு எனிய நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய, குறிப்பிட்ட குத்தகை வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது :—

(அ) வாடகை . வருடம் ரூபா 15 94 ;

(ஆ) குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள் குத்தகை பெறுபவர்கள், பொலன்னருவை அரசாங்க மாகாண அதிபரின் திருத்திக்கிணங்க மதகுரு இலம், சமய பிரச்சார மண்டபம், தொழுகை அறை, கோபுரம், குளிக்கும் அறை (இதன் பின்னர் இவை கோயில் எனப்படும்) முதலியவைகளை அந்நிலத்தில் நிறுவுதல் வேண்டும் ,

(இ) குத்தகை பெறுபவர்கள் கோயிலுக்கு தேவாலய குரு ஒருவரை நியமிக்கலாம். இவர் எந்த நியாகாவைச் சேர்த்துக்காரோ அந்த நிகாயாவின் பிரதான குருவின் அங்கீகாரம் பெறக்க வேண்டும் ;

(ஈ) பெளத்த தேவாலயம் நிறுவுவதற்கே யன்றி வேறு எந்த நோக்கத்திற்கும் இந்த நிலத்தைக் குத்தகை பெறுபவர்கள் பயன்படுத்தக் கூடாது ;

(உ) குத்தகை பெறுபவர்கள் தேவாலயம் கட்டி ஆறு மாத காலத்திற்குள் பெறு நமபிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட உறுதி சாத்தனத்தின் மூலம் அதை உரிமையாக்குதல் வேண்டும். அதற்குளாம், தேவாலயத்தின் நமபிக்கைப் பொறுப்பாளருக்கு அல்லது பரப்பரிக்கும் விகாராதிபதிக்கு நிலத்தை 99 வருட காலத்திற்குக் குத்தகையாகக் கொடுக்கப்படும்.

3 இத்திகதியிலிருந்து ஆறு வாரத்திற்குள் இக் குத்தகை வழங்கக்கூடாது என்று எழுத்து மூலம் சமர்ப்பித்தாலன்றி இக்குத்தகை வழங்கப்படும்

டபிள்யூ. டபிள்யூ ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிக்ககர்

காணி அதிகாரியின் காரியாலம், கொழும்பு,  
1956 ம ஜூன் மாதம் 15 ன் ட.

LS 3071

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்**

எறறம்பிறிய கிராம அபிவிருத்திச் சங்கப் பொறுப்பாளரான திருவாளர்கள் நறையக்க முடியானசலாகே முதது பண்டாவும், டிஸ்கையக்க முடியானசலாகே றிலஹாமியும், வதின் மாவட்டத்தைச் சேர்ந்த எறறம்பிறியாவிலுள்ள 197 ம முடிவான கிராமத்திட்டப் படத்தில் 42 ம துண்டுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து 1 1/2 ஏக்கர் காணியை, ஓர் நெசவுத் தொழிற்சாலையையும், சமர்ப்பணத்தையும் சனசேவைக் கட்டிடங்களும ஆமைக்க குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர் .

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு, பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது :—

(அ) காலம் • 5 வருடம் ;

(ஆ) வாடகை • வருடம் ரூபா 1 50 (இந்நிலத்தில் வேறு நிலமதியான 1/10 பெறுமதி. அதாவது ஒரு ஏக்கரின் பெறுமதி ரூபா 200) ;

(இ) குத்தகையாளர் வதுளை மாவட்ட அரசாங்க அபிதா அங்கீகரித்த மாதிரிபடத்தினபோல குத்தகை தொடங்கி மூன்று மாதத் திறகும ஒரு நெசவுசாலைமையும ஒன்றரை வருஷத்திற்குள் சபாமண்டபத்தையும் சனசேவைக் கட்டிடங்களையும் கட்டி முடிக்க வேண்டும்

3 குத்தகை வழங்கக்கூடாடுதன இத்தகிதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம ஜூன்மீ 15 ந உ

LS 3616

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

உயிலங்குள கிராம அபிவிருத்திச் சங்க நம்பிக்கைப் பொறுப்பாளரும் உயிலங்குள வாசிகளான திருவாளர்கள் சவிகிளமென்றும், பிவிப்பி அந்தோனியும், மனனா மாவட்ட மனனா கிராமப் பகுதியிலுள்ள உயிலங்குளத்தில் P P S 22 ல 13 ம துணைகாணியிலிருந்து 20 போச முடிக்குரிய காணியை ஓர் சபா மண்டபம் அமைக்கக் குத்தகை யாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப் பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 5 வருடம் ,

(ஆ) வாடகை வருடம் ரூபா 2 50 ,

(இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள், மனனா மாவட்ட அரசாங்க அபிதா திருப்திபடுமபடியாக, இந்நிலத்தில் ஓர் சபாமண்டபத்தை அமைத்து முடிக்கவேண்டும் ,

(ii) குத்தகையாளர் இந்நிலத்தை ஒரு சபாமண்டபம் அமைக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாடுதன இத்தகிதியிலிருந்து ஆறு மீழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம ஜூன்மீ 15 ந உ

LJ 922

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

கண்டி மாவட்டம், மினிப்பே கொலனியில் அம்பேகபெலெசவில் உள்ள 289 ம பிரதம படத்தில் 548 ம துணைக் காணியாகிய முடிக்குரிய காணியிலிருந்து 1 ஏக்கர் 0 றுட 28 போசசல நிலத்தை அதில் ஓர் புத்த கோவில் கட்டும் பொருட்டு குத்தகையாகத் தருமபடி ஸ்ரீ சசாநிர லோகய சமித்திய நம்பிக்கைப் பொறுப்பாளரான திருவாளர்கள் W S றனபண்டாவும, U S கிள பண்டாவும, K S டிங்கிரி பண்டாவும, கே ஜீ கிரிபண்டாவும, டபிள்யூ ஜீ கொக்கு பண்டாவும குத்தகையாகத்தரும் பொருட்டு விண்ணப்பித்துள்ளனர்

2 ஆக்கிடடிய கோவில் ஒரு கட்டைக்கப்பால் இருக்கிறது கட்ட யிருக்கும் கோவில் " நமகன் நிகசய " பகுதியினிள தேவையை பூர்த்தி செய்யும் குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக் கிறது —

(அ) வாடகை . வருடம் ரூபா 1 20 சதம் ,

(ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய ஒரு வருட காலத்திற்குள் கட்ட வேண்டிய நிர்ந்தரக் கட்டிடங்களை (அதாவது ஒரு அலாசனையும் ஒரு வழிபாட்டு அறையையும்) கட்டி முடிக்க வேண்டும் ,

(இ) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் புத்த கோவில் கட்டப் பாவிக் கலாமேயன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கப்படாது

(ii) குத்தகையாளர் கோவில் கட்டி முடிந்து 6 மாத காலத்திற்குள், அதைப் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆமோதித்த உறுதிப்பத்திரமூலம் அப்பாணிக்கவேண்டும் அப்படிச் செய்த காலத்தில் இந்த நிலத்தை நம்பிக்கைப்பொறுப்பாளருக்கோ, அல்லது கோவில் நடத்தும் விஹாராதிபதிக்கோ ஏற்றபடி, 99 வருட காலத்திற்கு குத்தகையாகக் கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக்கூடாடுதன இத்தகிதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ்,

கொழும்பு,

1956 ம ஜூன்மீ 15 ந உ

LS 3544

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

முறியக்கடவெல கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப் பாளரான திருவாளர்கள் T M P ஜயசேன, A M குளதாஸ், K B ரிக்கிரி பண்டாவும, அனாராதபுர் மாவட்டத்தைச் சேர்ந்த குறூகு பலாததவில் கறம்பவேவக் கிராமத்தில் P T P 18 ல 9 ம முடிக்குரிய காணித்துண்டில் 1 ஏக்கர் நிலத்தை, ஓர் சபா மண்டபம் அமைக்கும் பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் குத்தகைக்கு கொடுக்கக்கூடியதாகயிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுற்றும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 5 வருடம் ,

(ஆ) வாடகை ரூபா 1 ஒரு வருடம் ,

(இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய 6 மாத காலத்திற்குள் அனாராதபுர் மாவட்ட அரசாங்க அபிதா திருப்திபடுமபடியாக ஓர் சபா மண்டபத்தை இந்நிலத்தில் அமைக்கவேண்டும்

(ii) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் சபா மண்டபம் அமைக்கப் பாவிக் கலாமேயன்றி வேறு எதற்கும் பாவிக்கக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாடுதன இத்தகிதியிலிருந்து ஆறு மீழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

கொழும்பு, டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், 1956 ம ஜூன்மீ 15 ந உ காணி அதிகாரிககாக

LS 3543

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

கித்தலகம் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க நம்பிக்கைப் பொறுப்பாள ரான, சங்கத்திற்குரிய லெலரொர் பங்கதாசி தெரோவும் திருவாளர்கள் மலவற ஆஞ்சுகி கி விமலதாசும் சீ தியலரூம் கிகறமவும், மாதத்தற மாவட்ட கங்கப்பொடத்துவில், கித்தலகம் மேற்கில் P P A 65 ல 1 (B) பகுதி துணைமுகிய முடிக்குரிய காணியிலிருந்து 1 ஏக்கர் காணியை, அதில் ஒரு நெசவுசாலையையும், தச்சபளளிக் கூடகத்தையும் அமைக்கும் பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாகயிருக்கிறது குறித்த விண்ணப் பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுற்றும் அமைய குத்தகை வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் . வருடம் 5 ,

(ஆ) வாடகை வருடம் சதம் 75 ,

(இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய ஒரு வருட காலத்திற்குள் மாதத்தற மாவட்ட அரசாங்க அபிதா திருத்திபடுமபடியாக ஒரு நெசவுசாலையையும், தச்சபளளிக் கூடகத்தையும் அமைக்க வேண்டும் ;

(ii) குத்தகையாளர் இந்நிலத்தை அதில் ஒரு நெசவுசாலையையும் தச்சப பளளிக் கூடகத்தையும் அமைக்கப்பாவிக் கலாமேயன்றி வேறு எதற்கும் பாவிக்கக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாடுதன இத்தகிதியிலிருந்து ஆறு மீழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

கொழும்பு, டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், 1956 ம ஜூன்மீ 15 ந உ காணி அதிகாரிககாக

LJ 921

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

மினிப்பெயில் அம்பேகபெலெஸவில்லிருக்கும் ஸ்ரீ சங்கபோதி சால அநோதய சமித்தியாவின நம்பிக்கைப் பொறுப்பாளரான திருவாளர் W M பண்டாவும, S N D கிரி பண்டாவும, S S ஹேறதப்பபுறாமியும், முடிவான 289 ம கிராமத்திடப் படத்தில் 330 ம துணைமுகிய முடிக்குரிய காணியிலிருந்து 1 ஏக்கர், 0 றுட, 16 போசசல அதிலிருக்கும் புத்த கோவிலுக்காகக் குத்தகை தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலத்திலிருந்து ஆக்கிடடிய கோவில் கிட்டத்தட்ட ஒரு கட்டைக்கப்பால் இருக்கிறது இந்தக் கோவில் மினிப்பே கொலனியில் சியளநிக்காயம் பகுதியினிள தேவையைப் பூர்த்திசெய்யும் இவ்விண் ண்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) வாடகை வருடம் ரூபா 1 10 ,

(ஆ) குத்தகையாளர் இப்போ இருக்கும் கட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டும் வேறு திருத்தங்களையும் கண்டி மாவட்ட அரசாங்க அபிதா திருத்திபடுமபடியாக செய்து முடிக்கவேண்டும் ,

(இ) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் புத்த கோவிலுக்கு மாதிரிப் பாஷிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பாவிக்கப்படாது ;

(ர) குத்தகையாளர் கோவில் கட்டி முடிந்த 6 மாதகாலத்திற்குள், அது பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆமோதித்த உறுதிப்பத்திரமூலம் அப்பணிக்க வேண்டும் அப்படிச் செய்த காலத்தில் இந்நிலத்தை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கோ, அல்லது கோவில் நடத்தும் விஹாராதிபதிகளோ, ஈற்றபடி, 99 வருட காலத்திற்குக் குத்தகையாகக் கொடுக்கப்படும்.

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு சிறுமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தமூலம் எனக்குக் காட்டினுலன்றி இது வழங்கப்படும்.

கொழும்பு, டபிள்யூ டபிள்யூ ஜே மெனடியல், ரா கே ஆர் அசரப்பா, 1956 ம் 15 ஜூன் 15 ந் உ. காணி அதிகாரிகளாக.

LS 513

**முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) இன்சீழ் அறிவிப்பு**

திருவாளர் செபெலரியன் லிவெரூவும், திருமதி செபெலரியன் லிவெரூவும், திருமதி மாகெற்ற லிலியம் (மாகெற்ற பொன்னுடோ) மும், திருமதி ஜெரெமெயின் பொன்னுடோவும், சிலாப்ப பட்டினத்தில் ஆரம்பப்பட்டதில் P. P. A, 229 இல் 3 ம துண்டை 25 பொச்சல விசாலமுள்ள நிலத்தை தங்களுக்கு விற்கும்படியாக விண்ணப்பித்ததுள்ளன.

2 இக்காணி 1927 ம ஆண்டு சிலாப் புகையிரத ஸரேஷ்டுக்கு பாதையாகப் பாவிக்கும் பொருட்டு வேறும் துண்டுகளுடன் ஆரம்பப்படும் P P 5,718 இல் 3 ம துண்டை சோந்த காணியாகும் இப்பொழுது வாங்கும் பொருட்டு பாதைக்குத் தேவையில்லாத காணியை திருப்பித் தருவதாக அந்நேர சொந்தக்காரருக்கு வாக்களிக்கப்பட்டது அதன் பின் ஒரு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது இப்போ விண்ணப்பிக்கப் பட்டிருக்கும் நிலம்—அதில் ஒரு வீரம் இருக்கிறது—ஒரு பாதைக்கும் அதன் அருகாமைக்கும் தேவையில்லை ஆன்மையால், முன்சொந்தக்காரராகிய விண்ணப்பகாரருக்கு கீழ்க்காணும் விபரத்தின்படி ரூபா 850க்கு விற்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) மிலரா அண்ட் மிசில் செபெலரியன் லிவெரூ—காணியின் 3 பங்கும் அதில் இருக்கும் வீரம்,
- (ஆ) மிசில் மாகெற்ற லிலியம் (மாகெற்ற பொன்னுடோ)—காணியின் 3 பங்கும் அதில் இருக்கும் வீரம்,
- (இ) மிசில் எம் ஜெரெமெயின் பொன்னுடோ—காணியின் 3 பங்கும் அதில் இருக்கும் வீரம்

3 இத்தகிலிலிருந்து ஆறு சிறுமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தமூலம் காட்டினுலன்றி, இக்காணி விற்கப்படும்.

கொழும்பு, ரா கே ஆர் அசரப்பா, 1956 ம் 15 ஜூன் 15 ந் உ. காணி அதிகாரிகளாக.

LS 513

**முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) இன்சீழ் அறிவித்தல் LS 513**

திருவாளர் எம் யோன பொன்னுடோவும், யோன பெற்றேனியல் பொன்னுடோவும், ஜே லிலி பொன்னுடோவும் சிலாப்ப பட்டினத்தில் விற்கும் 4 போச்சல விசாலமுள்ள காணியை ஆரம்பப்பட்டதில், 229 ம, 16 ம துண்டுமாகிய காணியை தங்களுக்கு விற்கும்படி விண்ணப்பித்ததுள்ளன.

2 1927 ம ஆண்டு சிலாப் புகையிரத ஸ்தானத்துக்கு வழிப்பாதை அமைக்கும் பொருட்டு 5,718 ம ஆரம்பப்பட்டதில் 25 ம துண்டையும் 5 36 போச்சல விசாலமான காணியையும் வாங்கின பொழுது—வேறும் அந்தப்பட்டதில் அடங்கிய துண்டுகளுடன்—அதில் அமைந்திருந்த காணியாகும் அப்பொழுது வாங்கும் பொழுது, பாதைக்குத் தேவையில்லாத காணியைத் திருப்பித் தருவதாக அந்நேர சொந்தக்காரருக்கு வாக்களிக்கப்பட்டது அதன் பின் ஒரு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் காணி—அதில் ஒரு நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது ஒரு பாதைக்கும் அதன் அருகாமைக்கும் தேவையில்லை ஆன்மையால் முன் சொந்தக்காரராகிய விண்ணப்பகாரருக்கு கீழ்க்காணும் விபரத்தின்படி 240 ரூபாவுக்கு விற்கத்தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

- (அ) எம் யோன பொன்னுடோ—3 பங்கு,
- (ஆ) யோன பெற்றேனியல் பொன்னுடோ—3 பங்கு,
- (இ) ஜே லிலி பொன்னுடோ—3 பங்கு

3 இத்தகிலிலிருந்து ஆறு சிறுமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தமூலம் காட்டினுலன்றி, இக்காணி விற்கப்படும்.

கொழும்பு, ரா கே ஆர் அசரப்பா, 1956 ம் 15 ஜூன் 15 ந் உ. காணி அதிகாரிகளாக.

LS 513

**முடிக்குரிய காணிப் பிரமாணம் (21) 2 இன்சீழ் அறிவித்தல்**

சிலாப் நகர எலிலக்குள் இருக்கும் ஆரம்பப்பட்டதில் P P A 229 இல் 17 ம துண்டை, 42 போச்சல விசாலமாகிய காணியை தங்களுக்கு விற்கும் பொருட்டு திருமதி கே ஜீ பெற்றேரு (அல்லது யேன பெற்றேனியல் பொன்னுடோ) வும் திருவாளர் நிக்கலொஸ் பொன்னுடோ விண்ணப்பித்ததுள்ளன.

2 சிலாப் புகையிரத வீதிக்குச் செல்லும் பாதையை அமைக்கும் பொருட்டு 1927 ம ஆண்டு இச்சிறு நிலத்தை, ஆரம்பப்பட்டதில் P P. 5,718 இல் 33 ம துண்டாக அடங்கியதும் 1182 போச்சல விசாலமாகிய காணியை வாங்கப்பட்டது பாதைக்குத் தேவை யில்லாத காணியைத் திருப்பிச் சொந்தக்காரருக்கு விற்கும்படிமுன் அப்பொழுது வாக்குறுதி அளிக்கப்பட்டது ஒரு பாதை இப்பொழுது அமைத்த முடிந்தது விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நிலம் அதில் ஒரு நிரந்தரக் கட்டிடத்தோடு, பாதைக்கோ அருகாமைக்கோ, தேவையில்லை இத்தகிலை இப்பொழுது விற்கும்பொழுது கீழ்க்காணும் போவழி அக்கறைப்பட்டிருக்கிறார்கள் —

- (அ) திருமதி மேரி ஸரொலா பொன்னுடோ—2/9 பங்கு,
  - (ஆ) திருமதி கே லி பெற்றேரு (அல்லது ஜேன பெற்றேனியல் பொன்னுடோ)—2/9 பங்கு,
  - (இ) திருமதி யே வாலர பொன்னுடோ—2/9 பங்கு,
  - (ஈ) திருவாளர் பிரெனசில் பொன்னுடோ—3 பங்கு
- மேலே (அ) இல், (இ) இல் காட்டிய பங்களிகள் தங்களுடைய பங்குகள் (ஆ) இல் காட்டிய பங்களிக்கு விற்க சம்மதித்ததுள்ளன இது ரூபா 400 க்கு விற்கப்படும் —

- (அ) திருமதி கே ஜீ பெற்றேரு—3 பங்கு
- (ஆ) திருவாளர் நிக்கலொஸ் பொன்னுடோ—3 பங்கு

3 இத்தகிலிலிருந்து ஆறு சிறுமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தமூலம் எனக்குக் காட்டினுலன்றி இக்காணி விற்கப்படும்.

கொழும்பு, ரா கே ஆர் அசரப்பா, 1956 ம் 15 ஜூன் 15 ந் உ. காணி அதிகாரிகளாக.

LS 513

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்சீழ் அறிவித்தல்**

அதுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த கல்கம்பலாத்தில் கொடிக்காறகமத்திலுள்ள 1145 ம முடிவான சிராம திட்டப்பட்டதில் 1 ம துண்டுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஒரு ஏக்கர் காணியை, மத்தக்கம் கூட்டுறவுக் கமிட்டி தொழிற் பொருள் விற்பனவுச் சங்கம் ஓர் பண்டகசாலையை அமைக்கும் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்ததுள்ளது 2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விவர விவரத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் . 99 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 12 ஆனால் முப்பது வருஷத்திற்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படும்
- (இ) குத்தகையாளர் குத்தகை தொட்டியை ஒரு வருடத்திற்குள், அதுராதபுர மான்டட் அரசாங்க அபிப்பிராயப்படிமபடியாக ஓர் பண்டகசாலையை அமைக்கவேண்டும்,
- (ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் பண்டகசாலை அமைக்கப் பாவிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு சிறுமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்.

கொழும்பு, டபிள்யூ டபிள்யூ ஜே மெனடியல், 1956 ம் 15 ஜூன் 15 ந் உ. காணி அதிகாரிகளாக.

**விளம்பரம்**

அரசாங்க விடுமுறையாகிய பொசன் பெளர்ணமித் தினத்தை முன்னிட்டு, அடுத்த இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை 1956 ம் ஆண்டு ஆனி (ஜூன்) மாதம் 21 ந் திகதி வியாழக்கிழமை பிரசுரிக்கப்படுமெனவும், அவ்வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவேண்டிய சகல விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும் 1956 ம் ஆண்டு ஆனி (ஜூன்) மாதம் 18 ந் திகதி திங்கட்கிழமை பி.ப. 4 மணி வரையில் அரசாங்க அச்சகத்திற்கு வந்துசேரவேண்டுமெனவும் பொது சனங்களுக்கு இத்தால் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சகம், கொழும்பு.  
1956 ம் ஆண்டு ஆனி (ஜூன்) மாதம் 12 ந் திகதி.

பேர்னாட் டி. சில்வா,  
அரசாங்க அச்சகத் தலைவர்.